


SvAmi Desikan's
abhayapradAna sAram



Meaning and Commentary By
“ Sri DeSika DarSana durantarar “

VaikuNThavAsi u.vE. Sri PudukkOTTai
A.Srinivasa Raghavachar svAmi

Sincere Thanks to:
Oppiliappan Koil Sri V. Sadagopan Swamy for hosting this title under his
sadagopan.org website portal

Cover Art By:
Sau. R. Chitralekha

ஸ்ரீ:

ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன்
அருளிச்செய்த ரஹஸ்யங்களில் ஒன்றுன
அபாயப்ரதான ஸாரம்.

புதுக்கோட்டை, மஹாராஜா காலேஜ்
ஸ்ரீநிவாஸராகவாச்சாரியார் M.A.,
அவர்களால்
முகவரை, குறிப்புரை முதலியவற்றுடன் எழுதப்பட்டு

கும்பகோணம்
ஸ்ரீ விசிஷ்டாத்தவைதவைப்பையின் சார்பாக

தீவான்பகதார்
S. ராகவய்யங்கார் அவர்களால்
பிரசரிக்கப்பட்டது.

கும்பகோணம்
ஸ்ரீ ஜனார்த்தன பிரிண்டிங் ஓர்க்ஸ் லிமிடெட்டில்,
பதிப்பிக்கப்பட்டது.

All Rights Reserved.

விலை]

1935.

[அண்ண 8.



Sri A Srinivasa Raghavan Swamy and Smt Padmasini Ammal

Publishers' Note.

We have very great pleasure in publishing the ABHAYA PRADANA SARA of Sri Nigamanta Maha Desika as the second of the series of works published by the Sri Visishtadvaita Siddhanta Sabha, Kumbakonam. It is our object to place the principles of Visishtadvaita in general and the works of Sri Nigamanta Maha Desika in particular within easy reach of the less Sanskrit-knowing Tamil public; and we should feel rewarded if this is achieved. We are highly indebted to Mr Desikachariar, Superintendent of Post Offices (Retd) for suggesting the idea of publishing this work and also for liberally contributing towards the cost of the publication. Our thanks are due to Mr A. Srinivasa Raghavan M. A. of the Maharaja's College, Pudukkottah for editing this valuable book with transliteration and translation of the Slokas and verses quoted and with explanatory foot-notes and for preparing very valuable indexes of the authorities quoted, of names, and of verses in Sanskrit and Tamil, and a summary of quotations. We are also much obliged to him for the introduction which gives a concise and clear idea of the "Sarana-gati Sastra."

25th September 1935.

The Publishers.

ஸ்ரீ:

முன்னுரை

ஸ்ரீ நிகமாந்தமஹாதேசிகன் அருளிச்செப்த ஏறவு
யங்களில் ஒன்றான ஸ்ரீ அபயப்ரதாநஸாரம் ராமாயணத்
தில் “விபீஷணசானுகதி” என்பதைப் பற்றியது என்பது
யாவருக்கும் தெரிந்ததே ராமாயணத்திலும், சானுகதி
ஸாரஸ்க்ரத்திலும், தேசிகன் ஸ்ரீஸ்வதிக்கிளி லும் ருசியுள்
வொர்கள் இந்த க்ரங்கத்தை ஆமோதிப்பார்கள் என்று
நினைக்கிறோம். இதை பிரசுரப்படுத்துவதில், ஸம்ஸ்க்ரு
தத்தில் அதிக பரிசயமில்லாதவர்களுடைய வளைகள்
யத்திற்காக சில நூதன முறைகள் கையாளப்பட்டிருக்கின்றன.
ஸம்ஸ்க்ருத சப்தங்களையெல்லாம் தமிழ்
லேயே யெழுதி, அவைகளுக்கு என்றால் கொடுத்து,
அந்த எண்கள்படி ஸம்ஸ்க்ருதத்தில் அவற்றை எழுதி
தழிமுர்த்தம் அதே பக்கத்தில் கீழே எழுதப்பட்டிருக்கிறது. தவிர ஸ்ரீதேசிகனால் ‘ராமாயணம் சானுகதிலே
தம்’ என்பதையும், ‘ஸ்ரீராமனே பரதத்வம்’ என்பதை
யும் இதுபோன்ற முக்யமான விஷயங்களை நிருபிக்கும்
போது ப்ரமாணமாக உதாஹரிக்கப்பட்டிருக்கும் ஸ்லோ
கங்கள் மூலத்திலேயே தமிழ் எழுத்துக்களாலே எழுதப்
பட்டிருக்கின்றன. அதே பக்கத்தில் அந்த ஸ்லோகங்களை
தேவநாகரலிபியில் எழுதி, அர்த்தமும் எழுதியிருக்கிறோம். தெரிந்தவரையில் ஸ்லோகங்களுக்கும் பாசுரங்களுக்கும் இருக்குமிடமும் (ஆகரமும்) அங்கேயே குறி
ப்பிடப்பட்டிருக்கிறது. அதிக விவாதமில்லாத விஷயங்களை நிருபிக்கும் ப்ரகாணத்தில் மேற்கோளாக எடுக்கப்பட்டிருக்கும் ஸ்லோகங்களை மூலத்திலிருந்து விலக்கி,

அந்த இடத்தில் ஒரு அடையாளத்தைக் காட்டி, கீழே அந்த அடையாளமுள்ள இடத்தில் எடுத்துவிட்ட பாகங் களை எழுதியிருக்கிறோம். இதனால் ஸ்வஸ்கரத்தில் திற மையில்லாதவர்களுக்கு க்ரந்தத்தை வேவிக்கும்போது தடையில்லாமலிருப்பதோடு, கீழே இருப்பதை சேர்த்துப் படித்தால் ஸ்ரீதேசிகனின் ஸ்ரீஸ்வாத்திரானுவளவும் குறையாமல் கிடைக்கிறது. அந்த ச்லோகங்களும் மறுபடியும் தமிழில் எழுதப்பட்டும், அர்த்தம் எழுதப்பட்டுமிருக்கின்றன. ஆகையால் அபயப்ரதான ஸாரத்தின் இந்தப் புதிய பதிப்பு வித்வான், அவித்வான் என்கிற வித்தியாசமன்றி யில் யாவருக்கும் உபயோகமுள்ளதாயிருக்கும். ப்ரமாணமாக உதாஹரிக்கப்பட்டுள்ள ஸ்லோகங்கள், பாசாங்கள் இவைகளின் அகாராதியும், ஸ்ரீதேசிகன் அருளிச் செய்த ஸ்லோகங்கள், பாசாங்கள் இவைகளின் அகாராதியும் ப்ரமாணங்களின் ஸங்கரஹம் ஒன்றும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த க்ரந்தத்தை அறிந்துகொள்வதற்கு அவச்யாபேசுத்தமான ப்ரபத்தியைப் பற்றி ஒரு சிறிய முகவரையும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த புஸ்தகத்தைத் தயாரிப்பதில் திருக்கோட்டி யூர் ஸ்ரீ. உ. வே. ஸௌம்யநாராயணச்சார்யன்வாமியின் திருமாளிகையிலுள்ள தாளபத்ர ஸ்ரீகோசமும், அந்த ஸ்வாமி ப்ராதாவான ஸ்ரீ. உ. வே ஸ்ரீராமதேசிகாச்சார் ஸ்வாமி திருமாளிகையிலுள்ள தாளபத்ரஸ்ரீகோசம் ஒன்றும், அச்சிடப்பட்ட ப்ரதிகளில் இரண்டும் ஒத்துப்பார்க்கப்பட்டிருக்கின்றன. இதில் ஆதரித்தப்பட்டிருக்கும் பாடங்களைல்லாம் ஸ்ரீ. உ. வே. ஸௌம்யநாராயணச்சார்யன்வாமி அங்கீரித்ததே. இதை ஸ்ரீஸ்வாமியிடத்தில் அடியேன் காலசேஷபம் செய்தபோது அங்கே ஸாதித்த அந்தநங்களே ஞாபகமுள்ள வரையில் எழுதப்பட்டிருக்

கிள்ளன. இதிலுள்ள பிழைகளைல்லாம் அடியேறுதைய சிற்றறிவால் ஏற்பட்டதானதால், குற்றம் கழித்துக் குணம் கைக்கொள்ளுமாறு ப்ரார்த்திக்கிறேன். சில ச்லோகங்களுக்கு ஆகாம் தெரியவில்லை. ரகுராசநஸ ஸம் வாகம் இருக்குமிடமும் பல வித்வான்களை விசாரித்தும் தெரியவில்லை. அவற்றைத் தெரிவிப்போர்க்கும் உள்ள குறைகளை செவ்வைப்படுத்தும் போருட்டு தெரிவிக்கும் பெரியோர்களுக்கும் அடியேறுதைய மனமாஸ்ந்த வந்தனத்தை ஸமர்ப்பிக்கிறேன்.

புதுக்கோட்டை,
22—9—1935. }

ஸ்ரீ நிவாஸராகவன்.

முகவுரை.

ஸ்ரீய: பதியான ஸர்வேசுவரன் ஸர்வஜகத்காரன் மாண பரதத்வம். அவனுக்கு சீரமாகயிருக்கும் இந்த சேதனுசேதனத்மரமான ஸர்வஜகத்தினுடைய ஸ்ரூஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எல்லாம் அவன் தீநம். இப்படி ஸர்வ ஶே வியான ஸர்வேசுவரன் தனக்கு கெள்ள்துபம் போன்றவரான ஜீவாத்மாக்கள் அநாதியான கர்மப்ரவா ஹத்தாலே ஸம்ஸாரமாகிற ஸமுத்தத்தில் விழுந்து உழல் வகைக்கண்டு தன் காருண்யம், வாத்ஸல்யம் முதலிய குணங்களால் பாஸ்தரங்களை ப்ரவர்த்திப்பித்து, அதை உபதேசிக்கும் ஆசார்யர்களையும் ஏற்படுத்தி, தானும் அவ்வப்போது தோன்றி, துஷ்டநிகரவும், பரிஷ்டபரி பாலங்கும், தர்மஸம்ரக்ஷணம் முதலியவைகளைச் செய்து உலகை ரகஷித்து வருகிறான்.

இந்த ஜீவாத்மாக்கள் கர்மப்ரவாஹத்திலிருந்து விடு பட்டு, மோகநமாகிற பரமபுருஷார்த்தத்தை அடைவதற்கு உபாயம் பக்தியோகம் என்றும் அது கர்மயோக ஞானயோக ஸாத்யம் என்றும் அவைகளை அநுஷ்டிக்கும் ப்ரகாரங்களும் எல்லாம் விஸ்தாரமாக பகவத்கைத் துஷலிய க்ரந்தங்களில் நிருபிக்கப்பட்டிருக்கின்றன. இதை அநுஷ்டிப்பதற்கு பல நிர்ப்பந்தங்கள் உண்டு. இதை முதல் மூன்றுவர்ணங்களே அநுஷ்டிக்கலாம்; அதற்கு வேண்டிய ஞானசக்தியுள்ளவர்யாயிருக்க வேண்டும். இது, நம்மால் பூர்வமூர்வ ஐந்மங்களில் செய்யப்பட்டு, பலம்கொடுக்கக் காத்துக்கொண்டிருக்கும் புண்ய பாபஞபமான கர்ம ஸமூஹங்களில் பலத்தைக் கொடுக்க ஆரம்பித்திருக்கும் (ப்ராரப்த) கர்மங்களைத் தவிர மற்ற பாபங்களையே போக்கடிக்க சக்தியுள்ளது.

ப்ரார்ப்த கர்மத்தை அனுபவித்தே தீர்க்க வேண்டும். அதை அனுபவிப்பதற்கு வேண்டிய ஜுங்மங்களையெடுத்து, இடையில் நோழும் பாபங்களுக்கு அவ்வப்போது ப்ராயச் சித்தாத்திகளால் பரிஹராரம் செய்துகொண்டு எல்லா ஜுங்மங்களிலும் இந்த பக்தியோகத்தையும் இடைவிடாமல் அனுஷ்டிக்கவேண்டும். இவ்வித அப்பாஸத்தால் பக்வானை ஸாக்ஷாத்துரிக்க சக்தியுள்ளவனும், கண்டசி சூத்தைத்திலும் அந்திமஸ்மர்த்தியைச் செய்து, இந்த சீரத்தை விட்டு ப்ரக்ருதி மண்டலத்தைக் கடந்து, சுத்தஸத்வமயமான நித்யனித்துக்கையை கடன்று, பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விள்ளனுலகும் தனிக்கோல் செல்ல அநந்தன் கருடன் வித்தவக்ஞேநர் முதலான நித்யர்களும் முக்கர்களும் ஒழு வீற்றிருக்கிற பூர்ணோடு கூடிய நாராயணனுக்கு ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவள்தோதித் ஸர்வாவித் தைங்கர்யங்களையும் செய்துகொண்டு புநராவ்ரத்தியில்லாமல் வாழ்வதே இந்த பக்தியோகத்திற்கு பரம்பரை வார்த்தம்.

இந்த பக்தியோகத்திற்கு வேண்டிய அதிகாரமில் லாதவர்களுக்கு ப்ரபத்தி என்று வேறொரு மார்க்கமிருக்கிறது. ஞானஶாக்தியில்லாதவர்களும், இவையிருந்தும் ஸம்ஸாரத்தின்தோதம் மனதில் பட்டு மோசத்தை செக்கிறம் அடையவேண்டுமென்கிற த்வரையுள்ளவர்களும் இந்த ப்ரபத்திக்கு அதிகாரிகள். இது பஞ்சாத்தியில் ஸங்கரத்துமாயும் பாஞ்சராத்ரஸ்ம்ஹிதாத்திகளில் விஸ்தாரமாயும் உபதேசிக்கப்பட்டும், இதிலுராஸபுரஞ்ஜிகளில் பலரால் அனுஷ்டிக்கப்பட்டதாக சொல்லப்பட்டும் நம் ஆசார்யர்களால் அனுஷ்டிக்கப்பட்டும் வந்திருக்கிறது. பக்தியோகம் போவில்லாமல் இது ப்ரார்ப்தகர்மாவையும் அனுஷ்டிக்கிறவனுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு

போக்கடிக்க சக்தியுள்ளதாய், அவன் கோவின்காலத் தில் கோவின் பலத்தைத் தனுமூல் கொடுக்கக்கூடியது. இந்த உபாயத்தைத் தான் அதுஷ்டிக்கவுமாம், அதற்கு யோக்யதை யில்லாவிடில் பிறர் அதுஷ்டிக்கவுமாம். இது பக்தியோகத்தைப்போல் ஸ்கல்வி ரூபீகூடு தோர்த்தங்களையும், ஸ்வர்க்கத்தையும் மோசத்தையும் ஸாதிக்கவல்லது.

இந்த ப்ரபத்திதான் சாஸ்திரங்களில் ‘ஸரஞ்சுக்தி’ என்றும், ‘ஆத்மநிகோபம்’ என்றும் ‘பரங்யாஸம்’ என்றும் கூறப்படுகிறது. இது ஆதங்கல்ய ஸங்கல்பம் முதலான ஐந்து அங்கங்களோடு கூடிய ஒரு அங்கி.

அனுகூல்யस्य ஸंகल्पः प्रातिकूल्यस्य वर्जनम् ।

रक्षिष्यतीति विश्वासः गोसृतवशरणं तथा ।

आत्मनिक्षेपकार्पणे षड्डिधा शरणागतिः ॥

.....न्यासः पश्चात् संतुतः ॥

(1) ஆதங்கல்ய ஸங்கல்பமாவது—நான் பகவானுக்கு அதங்கல்லுக்கவேயிருப்பேன் என்கிற எண்ணம்; அதாவது அவன் மனதிற்கு ஒத்துப்படியே நடப்பேன் என்பதே.

(2) ப்ராதிகூல்யவர்ஜுநமாவது—ப்ராதிகூலனுயிருப்பதைத் தவிர்ந்திருக்கை; அதாவது ஸர்வேச்வரனுல் சாஸ்திரங்களில் செய்யக்கூடாது என்று நிதேஷ்தித்து வற்றை செய்யாமலிருக்க வேண்டுமென்று எண்ணி அவ்விதமே செய்யாமையும், விழிதங்களை செய்யாமலிராமையும்.

(3) மஹாவிஶ்வாஸமாவது—நாம் ப்ரார்த்தித்தால் ஈப்பவரன் நம்மை நிச்சயம் ரக்ஷிப்பான் என்கிற தநூட்டமான நம்பிக்கை.

(4) கோபத்ருத்வ—வரணமாவது — நீ க்ருபை செய்து என்னை ரக்ஷிக்கவேண்டும் என்று வேண்டுவது.

(5) கார்ப்பண்யமாவது—தன்னை ரகுவி து கீ
கொள்ள முடியாத தன் அசக்தியை அநுஸங்கிப்பது
அல்லது தன் எளிய தன்மையைக் காட்டுவது.

இவ்வைந்து அங்கங்களோடு கூடின அங்கியான்
ஆத்மநிசேஷபமே ப்ரபத்தி. ஆத்மநிசேஷபமாவது—
ஆத்மாவை ஸர்வேஶ்வரனிடம் ஸமர்ப்பித்தல். ‘இந்த
ஜீவாத்மாவும் அதைச் சேர்ந்த எல்லாவஸ்துக்களும்
உன்னுடையதே; இதை ரகுவிக்கவேண்டிய பரம் உன்னு
டையதே; நான் என்னை ரகுவித்துக்கொள்ள முடியா
தவன்; ஆகையால் என் உதவியை எதிர்பாராமல், நீயே
உன்னுடைய ப்ரயோஜனத்திற்காக இந்த ஆத்மாவையும்
இதைச் சேர்ந்தவற்றையும் ரகுவிக்கவேண்டும்’ என்பதே.

இந்த ப்ரபத்தி அநுஷ்டிக்கப்படுமிடங்களிலெல்லாம் சாஸ்த்ரங்களில் போல உலகத்திலும் இந்த ஒங்கு
அங்கங்களோடு கூடியதாகவேயிருக்கும். “தான்
ரகுவிக்கமாட்டாததொரு வஸ்துவை ரகுவிக்கவல்லவனாரு
வன் பக்கவிலே ஸமர்ப்பிக்கும்போது, தான் அவன்றி
றக்கில் அநுகூலராகி ஸந்தியையுடையவனுப், ப்ரதிகூலா
கிழங்கியைத் தவிர்ந்து, ‘இவன் ரகுவிக்கவல்லன், அபே
குவித்தால் ரகுவிப்பதும் செய்யும்,’ என்று தேறி, தான்
ரகுவித்துக்கொள்ளமாட்டாமையை யறிவிக்கு, ‘நீ ரகுவிக்
கவேண்டும்’ என்று அபேகுவித்து, ரசஷ்யவஸ்துவை
அவன் பக்கவிலே ஸமர்ப்பித்து, தான் நிர்ப்பானுப், நிர்ப்
பயமாய் பயம்கெட்டு மார்பிலே கைவைத்துக்கொண்டு
கிடந்துறங்கக் காணுகின்றோமிலே” என்று வெளக்கீ
விஷயங்களில் இந்தப்ரபத்தியின் ஸ்வரூபம் ஸ்ரீநிகமாந்த
மஹாதேசிகனால் ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸராத்தில் அருளிக்
செய்யப்பட்டது. மோகஷ்தார்த்தமான ப்ரபத்தியின்
ஸ்வரூபம் கொஞ்சம் மாறுபட்டிருப்பதையும் அதன் ப்ர
காரங்களையும் அத்பாத்மங்ரந்தங்களில் ஆசார்யோபதே
சத்தினால் கண்டுகொள்வது.

ஸ்ரீநிவாஸராகவன்

விடைய வாசிகள்.

நிகாரம்.

Publishers' Note.

திகாநம்.	பக்கம்.
Publishers' Note.	i
முன்னுரை.	ii
முகவை.	v
ஸங்கேத விவரணம்,	x
1 பிரபந்஧ாவதார:	2
2 பரதத்வோப஬ுஂபணா஧ிகார:	20
3 ஶரணா஗திதாத்பர்யப்ரபஞ்ச:	20
4 பிரகரணதாத்பர்ய நிர்ணய:	51
5 ஶரண்யஶில்பப்ரகாஶ:	66
6 ஶரண்யவைமங் பிரகாஶ:	88
7 பரம஧ர்மநிர்ணய:	94
8 ஶரண்யவிதவிஶேஷப்ரகாஶ:	136
9 ஶரண்யஶரணா஗தஸஜ்ஜமலாம:	145
10 பிரசிப்ரகாரப்ரபஞ்ச:	161

அ�ராதி வைசிகை (Indexes).

ஸ்ரீதேசிகன் அருளிச் செய்த ஸ்லோகங்கள்.	181
" " பாசுரங்கள்,	181
மூலத்தில் எடுத்த ந்யாயங்கள்.	181
" க்ரந்தங்கள்.	182
மூலத்தில் உதாகரிக்க } ஸ்லோகங்கள்.	182
ப்பட்ட } பாசுரங்கள்.	
" " பாசுரங்கள்.	191
ப்ரம்மணவங்கரஹம். (தயிழ் 195.)	192
பெயர்கள்.	197

॥ श्रीः ॥

॥ श्रियै नमः ॥

श्रीमते रामानुजाय नमः ॥

श्रीमते निगमान्तमहादेशिकाय नमः ॥

**पौरी निकमा नं त मूर्ति तेजिकनं
अरुवीचं चयं त रथस्याङ्कवीलं**
20वत्ता रथस्यामान

अप्य-प्रता न-सारः

रामानुजदयापात्रं ज्ञानवैराग्यभूषणम् ।

श्रीमद्वेष्टनाथार्थं वन्दे वेदान्तदेशिकम् ॥

छिरोन्तरु त्रुप्पुलं श्रीरुद्रेवंकटमुष्टयाणं
पारोन्तरसं चेऽन्नं पायुमर्मीयुं—छिरोन्तरु
त्रुत्रोनेयमेयात्तो तारणीयिलं वायुवारकंकु
वाणेनृपं पेरमूवमं वायुव.

1. ப்ரபந்தாவதார :

- 1 जयत्याश्रितसन्त्रासध्वान्तविष्वसमोदयः ।
प्रभावान् सीतिषा देव्या परमब्योमभास्करः॥
- 2 प्रायः प्रपदने पुंसां पौनःपुन्यं निवारयन् ।
हस्तः श्रीरङ्गभर्तुर्मीमव्यादभयमुद्रितः ॥

- 1 ज्यत्यंगापर्मि-त-ल-न-त-रा-ल-त-वा-न-त वित्वम्लेनोत्तयः ।
प्रपावान्त शीत्या तेव्या परम-व्येष्म-पा-स्करः ॥

தன்னை ஆச்சியித்தவர்களுடைய பயமாகிற இரு கீப் போக்குவதற்காகவே உதித்தவரும், ஶீதாப்பிராட்டியாலே ப்ரபையோடு கூடியவராயிருப்பவரும், பரமா காசமென்கிற ஸ்ரீவைகுண்டத்திற்கு ஸ-மர்யன் போன்ற வருமான (ராமன்) ஜயசிலராய் விளங்குகிறார்.

- 2 प्रायः प्रपत्तेऽपुंसाम् लेनः-पुन्यम् निवारयन् ।
हृष्णस्तःः स्त्रीरङ्क-पर्त्तुर्मामव्यादभय-मुत्तरितः ॥

ப்ரபத்தி விஷயத்தில் மனிதர்களுடைய மறுபடியும் மறுபடியும் அநுஷ்டானத்தைத் தவிர்ப்பதோலிருக்கிற தும், அபயமுத்தையோடு கூடியதுமான ஸ்ரீரங்கநாதனு டையா திருக்கையானது என்னை ரக்ஷிக்கட்டும் (வலது திருக்கையைப் பார்த்தால், ‘போதும், மேலே வேண்டாம்’ என்று சொகை செய்வது போலிருப்பதால், ‘ரக்ஷிக்கவேணும் என்று ஒரு தடவை ப்ரார்த்தித்ததே போதும், மறுபடி வேண்டாம்’ என்று நம்பெருமாளின் திருவுள்ளம் என்று தாத்பர்யம்.)

१ नमस्तस्मै कस्यैचम भवतु मिष्टेकश्चम अन-
खयंरक्षादीक्षासमधिकसमिन्धानयशसे ।
सुराधीशस्वैरक्षणकुपितशापयुधबधू-
दृष्टज्ञातुर्जातिप्रश्नभनपदाम्भोजरमसे ॥

[கிள்ளேந்து]

2 சேரகங்தவிர்க்கும் சுருதிப் பொறுளான்று சொல்லு
நாகங்தனக்கும் இராக்கதற்கும் நமக்கும் காரணம்
ஆகண்டலன் மகஞ்சிய ஆவலிப் பேற்கதோர்
காகம் பிழைத்திடக் கண்ணழிவே செய்த காசுத்தனே.

1 நமஸ்-தஸ்மை கஸ்மைசந
 பவது நிஷ்கிஞ்சந-ஜந-
 ஸ்வயம்-ரக்ஷா-தீஷ்வா-
 ஸமதிக-ஸமிந்தாந-யஸலே |
 ஸ-ரா தீஸ-ஸ்வவர-க்ஷண-குடித
 ஶாபாயு-த-வது-
 த்ருஷ்ட்தா-துர்ஜாத-ப்ரஸமந-
 பதாம்போஜ-ரஜலே ||

‘அகதிகளாய் என்னை யாச்சியிக்கிறவர்களே நானே ரத்திக்கிறேன்’ என்கிற வரதத்தால் மிகவும் அதிகமாக வருத்தியடைகிற கீர்த்தியை யுடையவனும், தேவேந்தரன் மனம்போனபடி செய்த கார்யத்தால் கோபத்தை யடைந்த சாபத்தையே ஆயுதமாகவுடைய (ரிஷியான கெளத்மரின்) மனைவியான (அஹல்யையினுடைய)கல்லா யிருக்கும் தன்மை என்கிற கெட்ட தகையைப் போக்கடிக்கும் திருவடித்தாமரகளின் தூசியை யுடையவனுமான ப்ரஸித்தனுன் அவன் (ராமன்) பொருட்டு என்னுடைய நமஸ்காரங்கள் இருக்கட்டும்.

² ஸகல் துக்கங்களையும் போக்கடிக்கூடிய வேதங்களுடைய மிகவும் ச்ரேஷ்டமான தாத்பர்யத்தைச்

1 ஒருக்காலே சான்றுக் குடைகின்றூர்க்கும்
உனக்கடிமை யாகின்றேன் என்கின்றூர்க்கும்
அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும்
அஞ்சே வென்றருள்கொடுப்பன் இதுதானேதும்
இருக்காலும் எழில்முனிவர் கிளைவினாலும்
இவை யற்வார் செயலுடன் என்னிசைவினாலும்
நெருக்காத நீள் விரதமெனக் கொண்றேன்று
நெறியுரைத்தார் கிலையுணர்ந்து நிலைபெற்றோமே.

சொல்லுகிறேன். தான் இந்த்ரனுடைய புத்ரன் என் பதினால் அதிக காலமானது (மிகவும் பெரிய ஒரு அபராதத்தைச் செய்ய, அது) உயிரோடே போம்படி ஒரு கண்ணை மாத்திரம் தன் அம்புக்கு இலக்காக்கின ராமன் ஸ்வர்க்கவாரிகளான தேவர் கனுக்கும், ராசஷ்டர்கனுக்கும், மனிதர்களான நமக்கும், ரசஷ்கனுவான்.

1 ‘ஒரு தடவைமாத்தமே சரணம் என்று என்னை அடைபவர்களுக்கும், உனக்கு தாஸங்க ஆகின்றேன் என்பார்க்கும், இவ்விதமே ஒருவித வரையில்லாமல் எல்லாருக்கும் எல்லாரிடமிருந்தும் ‘பயப்படவேண்டாம்’ என்று சொல்லி கிருபைசெய்கிறேன். இதுதான் (எல்லாராலும்) ஒதப்படுகிற வேதத்தாலும், ஒளிபெற்ற ரிவி கனுடைய ஸ்மிருதியாலும், அவைகளை யறிந்த ஸத்துக்களின் அநுஷ்டானத்தாலும், என்னுடைய அங்கீகாரத்தாலும் ஏற்பட்டதும், ஒன்றினுலழிக்கமுடியாததுமான என்னுடைய (சரணகதரசஷ்ணம் என்கிற) தீர்க்கவரதம்’ என்று (சரணகதி என்கிற) மார்க்கத்தை யுபதேசித்த ஸ்வேச்வரனுடைய வரதத்தை யறிந்து ஸ்திரமான விலையை யடைந்தோம்.

* வெர்வேச்வரன் ஒரு த்ரேதாயுகத்திலே
சக்ரவர்த்தித் திருமகனைய் அவதரித்த காலத்
திலே, ஸ்ரீ வால்மீகிபகவான் ப்ரஹ்ம-புத்ரனான
ஸ்ரீ நாரத-பகவான் பக்கவிலே இவ்வெதார-
வ்ருத்தாந்தத்தை ²ஸங்கோபேண ச்ரவணம்
பண்ணி, † ஸரஸ்வதீ-வல்லபனை ப்ரஹ்மா
வினுடைய ³ப்ரஹ்மாதத்தாலே ப்ரவ்ருத்தமான

* பரித்ராணாய ஸா஧ூநா விநாஶாய ச டுஷ்டாம் ।

஧ர்மஸ்ஸாபநார்஥ிய ஸம்஭வாமி யு஗ யு஗े ||⁴

என்கிறபடியே

+ மஞ்சநாடேவ தே ஬ிஜந் பிரவுத்தேய் ஸரஸ்தி ⁵ என்கிறபடியே

¹ஸ்ரீ வைஷ்ணவஸம்ப்ரதாயத்தில் வ்யவஹரிக்கப்
படும் ஸ்ரீராமனுடைய பெயர்.

²சுருக்கமாகக் கேட்டு ³அநுக்ரஹத்தாலே

⁴ பரித்ராணைய ஸாதுநாம்

விநாஸராய ச துஷ்க்ருதாம் |

தர்ம-ஸம்ஸ்தாபநார்த்தாய

ஸம்பவாமி யுகே யுகே. || (கிடை-4-8)

ஸாதுக்களின் ரசஷ்ணத்திற்காகவும், துஷ்டர்களின்
நாசத்திற்காகவும், தர்மத்தை நிலைசிறுத்தும்பொருட்டும்
அந்தந்த யுகத்தில் அவதாரம் செய்கிறேன்.

⁵ மச்சந்தாதேவ தே ப்ரஹ்மங்

ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ. (பா. 2—31)

மாமுநியே ! இந்த (ஸ்ரோகனுபமான) ஸரஸ்வதி
என்னுடைய ஸங்கல்பத்தாலேயே உன்னிடமிருந்து
வெளியாயிற்று.

¹ திவ்ய-ஸாரஸ்வதத்தை யுடைய வனு
மாய், † ப்ரஹ்மாவாலே ² தத்த-வரானுமாய்,

+ ரஹஸ்ய ச பிரகாஶ ச யदவृத்த தஸ்ய ஧ीமத: |

ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸானா ச ஸர்வஶ: ||

- வைதைஶாஶ்வி யந்தவுற்ற பிரகாஶ யதி வா ரஹ: |

தஞ்சாப்பிவி஦ித் ஸர்வ வி஦ித் தே ஭விஷ்யதி ||

ந தே வாగநூதா காவ்ய காசி஦ந் தே ஭விஷ்யதி || ³ என்று

¹ தைவீகமான வாக்கை யுடையவனுய்

² ஏகாடுக்கப்பட்ட வரத்தை யுடையவனுய்

³ ரஹஸ்யம் ச ப்ரகாஶம் ச

யத்-வந்துத்தம் குஸ்ய தீமத: |

ராமஸ்ய ஸஹ ஸெனாமித்ரே

ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ: ||

வைதைவுற்யாஸ்சாபி யத்-வந்துதம்

ப்ரகாஶம் யநி வா ரஹ: |

தச்சாப்யவிதிதம் ஸர்வம்

விதிதம் தே பவித்துதி ||

ந தே வாகந்துதா காவ்யே

காசித்தர பவித்துதி | [பா.2:33—35.]

புத்தியானன ராமனுடையவும், லக்ஷ்மணனுடைய
வும், ராக்ஷஸர்களுடையவும், ஸீதையினுடையவும் ரஹஸ்
யமாகவும், ப்ரகாசமாகவுமூன் ஸ வந்துதாந்தங்களெல்ல
லாம் உனக்குத் தெரியவரும். (நாரதிடம் கேட்காமை
யால்) உனக்குத் தெரியாதவை முற்றும் தெரியப்போ
கின்றன. (நீ செய்யப்போகிற) இந்த காவ்யத்தில் உன்
னுடைய வார்த்தை ஒன்றேனும் பொய்யாகமாட்டாது.

¹தர்ம-வீர்ய-ப்ரஸ-உதமான * திவ்ய-சக்ஷ-ாவ்ஸ்
ஸாலே இவ்வாதார-வ்ருத்தாந்தத்தை + நிரவ
போதொக ஸாக்ஷாத்காரித்து, † முழுக்ஷ-ாவுக்

* ஹஸித் ஭ாषித் சைவ ஗तிர்ய யஞ் செடிதம் ।

+ தத்ஸर்வ ஧ர்மஶிர்யேண யதாவத்ஸங்பிப்பதி ॥ ² என்கிறபடியே

+ பாணாவாமலக் யதா என்னும்படி ³

+ ஦ஶேந்தியானந் ஒர் யோ மனோரஜநிசரம் ।

விவேகஶரஜலேந ஶம் நயதி யோగிநாம் ॥⁴ என்கிறபடியே

¹வரத்தின் மஹிமையால் உண்டான திவ்ய த்ருஷ்டி
பாலே

² ஹஸிதம் பாவிதம் சைவ

கதூர-யா யச்ச சேஷ்டிதம் ।

தத் ஸர்வம் தர்ம-வீர்யேண

யதாவத் ஸம்ப்ரபஸ்யதி ॥ (பா. 3—4.)

(ராமன் முதலானேர்) சிரித்ததும், மொழிந்ததும்,
நடந்ததும் மற்றும் செய்த செயல்கள் எவை எவை
யுண்டோ அவை எல்லாவற்றையும் (ப்ரஹ்மா கொடுத்த)
வாத்தின் மஹிமையால் உள்ளபடி நன்கறிந்தனன்.

³ பாணைவாமலகம் யதா (பா. 3—6.)

உள்ளங்கையில் நெல்லிக்கணிபோல்.

⁴ தபேந்த்ரியாநநம் கோரம் யோ மனோ-ரஜீ-சரம் ।

விவேக-ஸர-ஜாலேந ஶமம் நயதி யோகிநாம் ॥

குப் பரமோபகாரகமான இவ்வவதார-ரஹஸ்யத்தை வெளியிட்டு லோகத்தை உண்ணீவிப்பிக்கைக்காகத் தன் கருணையாலே ப்ரவ்ருத்தாய், * வேதோபப்ருஹ்மண-ஸாபேகநான் அல்ப-ச்ருதர் பக்கல் இரக்கத்தாலும் அவர்களைப் பற்ற வேதங்களுக்குண்டான்

* இதிஹாஸபுராணாभ्यां வेदं ஸமுபबृहयेत् ।

ब्रिमल्यल्पश्रुताद्वेदो मामयं प्रतरिष्यति ॥ १

என்கிற சாஸ்த்ரார்த்தத்தை அநுஸந்தித்துக்கொண்டு

பத்து இந்த்ரியங்களாகிற முகத்தை யடையவனும் க்ஞரமானவனுமான யோகிகளின் மனது என்கிற ராச்சி ஸைன எவன் விவேகம் என்கிற அம்புக்கூட்டங்களால் அடக்குகிறுதே.

¹ இதிஹாஸ-புராணப்யாம் வேதம் ஸமுபப்ருஹ்மயேத் |
பிபேத-யல்ப-ச்ருதாத் வேதோ மாமயம் ப்ரதரிஷ்யதி ||
(பார. ஆகி. 1-293).

(ராமாயணம், பாரதம் முதலான) இதிஹாஸங்களாலும் (பாகவதம் விஷ்ணுபுராணம் முதலான) புராணங்களாலும் (ஸ-அகஷமமான) வேதத்தினுடைய அர்த்தத்தைத் தெளிவாக ப்ரகாசிப்பிக்கவேண்டும். (இவைகளால் வேதார்த்தத்தை செவ்வனே யறியாமல்) அரைப் புடிப்புள்ளவனிடமிருந்து ‘இவன் நம்மைத் தவழுக அர்த்தம்பண்ணி நம்மை எமாற்றிவிடுவாலே’ என்று வேதம் பயப்படுகிறது.

¹ ப்ரதாரண-பயத்தை ² ஶமிப்பிக்ஞக்காக
வும், * நாலு வேதங்களும் ஒரு தட்டிலும்
தானாலும் தட்டிலுமாக நிற்கிற ஸ்ரீ ராமாயண
மாகிற ப்ரபந்தத்தை அருளிச்செய்து; † யாரை
க்கொண்டு இப் ப்ரபந்தத்தை ³ ப்ரவர்த்திக்
க்கக் கடவோம் என்று சிந்தித்த ஸமயத்திலே,
குச-வெள்ளு வந்து ⁴ பாதோப-ஸங்க்ரஹ

* புண்ய வேதை ஸ்மித் என்கிறபடியே ⁵

+ சிந்தயாமாஸ கோ ந்தெतஸ்யுஜ்ஜியாடிதி பிரभு: என்கிறபடியே ⁶

¹ பிரதாரணமய— ஏமாற்றுவனே என்கிறபயம்.

² போக்குகை. ³ பரவச் செய்ய.

⁴ பாதோபஸஸ்தாந்— திருவடிகளைத் தொட்டு
[நமஸ்கரிப்பது.

⁵ புண்யம் வேதத்தின் ஸம்மிதம் (பா. 1—97)

புண்யத்தைக் கொடுப்பதும் வேதங்களுக்கு
ஸமானமானதும்.

⁶ சிந்தயாமாஸ கோங்-வேதத் ப்ரயுஞ்ஜீயாதிதி
ப்ரபு: | (பா. 4—3)

இதைக் கற்று ஐநங்களுக்கு வெளிப்படுத்தக்கூடியவன் எவனே என்று சிந்தித்துக்கொண்டிருந்தான்.

ணம் பண் ணை, ¹ உசிதாதிகாரி-முகத்தாலே
² உபப்ருஹ்மண-ஞபமான இப் ப்ரபந்தத்தை
 ப்ரவர்த்திப்பித்தான்.

இதி ப்ரபந்தாவதார: ப்ரதமோதிகார:

2. பாதக்வோப-ப்ருஹ்மணதிகார:

இப்படி இப் ப்ரபந்தத்தில் பண் ணுகிற
 பஹா-விதங்களான வேதோப-ப்ருஹ்மணங்க
 ளில் ப்ரதாநமான உபப்ருஹ்மணம் சுவேதா
 சுவதராதிகளில் சொல்லுகிற ³ ஸர்வ-சர
 ண்ய-பர- தத்வ-விஷயமாயும் ⁴ ஸர்வாதிகார

⁵ தீ து மே஧ாவினௌ டஷ்டா வேடேஷு பரிநிஷ்டிதௌ ।

வேடோபங்குஷ்டார்ய தாவப்ராஹ்யத பிஞு: || என்கிறபடியே ⁵

1 உचிதாதிகாரி— தகுந்த யோக்யதையை யுடை
 யவர் (மூலமாக) (அதிகாரம்— யோக்யதை)

2 உபங்குஷ்டா— வ்யாக்பானம்.

3 ஸர்வஶரஸ்யபரத்வவிஷய— எல்லோருக்கும் ரகஷ்கனுன
 உயர்ந்த தத்வத்தைப் பற்றியது.

4 ஸர்வாதிகாரஶரணாगதிருப்பரமஹிதவிஷய— எல்லாரும்
 அநுஷ்டிக்கக் கூடிய சரணுக்கு என்கிற உயர்ந்த
 உபாயத்தைப் பற்றியது.

5 தெள தா மேதாவினென த்ருஷ்ட்வா வேதேஷா
 பரிஜிஷ்டதெள | வேதோப-ப்ருஹ்மணர்த்தாய
 தாவக்ராஹ்யத ப்ரபு: || (ஷட்-6)

ஸமர்த்தனுன வால்மீகி அதிக. புத்திசாலிகளும்,
 வேதங்களையெல்லாம் ஒது அதில் தேர்ந்திருக்கிற சுக-

மான சரணைக் கீ-ரூப-பரம-ஹித-விஷயமாயும்
இரண்டு வகையாயிருக்கும்.

அதில் ஸூர்வ-சரண்யமான பர-தத்வத்
தை ¹ நிஷ்கர்ஷிக்குமிடத்தில், ஸூர்வேச்
வரணைப் பற்ற ² ஸமரென்றும், ஏகரென்றும்,
அதிகரென்றும் ³ சங்கிதராயிருப்பார் இருவ
ருண்டு. அவர்கள் யாரென்னில்-ஸூர்வேச்
வர னுடைய மகனும் பேரனும். அவர்களில்
பேரனை ருத்ரனிற்காட்டில் ஸூர்வேச்வரன்
அதிகன் என்னுமிடத்தை,

⁴ ஜ்ரும்பிதம் தத்-தநூர் த்ருஷ்ட்வா
ஸூரவம் விஷ்ணு-பாக்ரமை:

அதிகம் மேநிரே விஷ்ணும்
தேவாஸ்-ஸர்வி-கணை-ததா ||

என்று

லவர்களைக் கண்டு, வேதத்தின் உட்கருத்தை வெளியிடும் (ராமாயணம் என்ற தன்) ப்ரபந்தத்தைப் பாடுவிக்கும்பொருட்டு அவர்களை அங்கீரித்தான்.

¹ நிச்சயிக்குமிடத்தில். ² ஸம:— ஸமானமாயிருப்பவற்
ஏக:— (மூவரும்) ஒருவரே அधிக:— மேற்பட்டவர்.

³ ஶங்கித:— ஸங்தேஹாரிக்கப்பட்டவர்.

⁴ ஜுமித் தத்துநூர்ஷா ஶைவ் விஷ்ணுபராக்ரமை:

அधிகம் மேநிரே விஷ்ணு ஦ேவாஸ்ஸர்வாஸ்தா ||

(ரா. பா. 75-19)

அப்பொழுது தேவதைகளும், ரிஷிகணங்களும்
விஷ்ணுவின் பராக்ரமத்தினால் சக்தியற்றுப்போன சிவ
ஶுடைய வில்லைப் பார்த்து, ‘விஷ்ணுவே பலாதிகன்,
என்று நினைத்தனர்.

ஸ்ரீ பரசுராம-வாக்யத்தாலே வெளியிட்டான்.
ராவண- வதாநந்தரம் தேவர்கள் பெருமானை
வ்தோத்ரம் பண் ஞகிறபோது, ப்ரஹ்மாதி-
வூர்வ-தேவர்களுடைய

**२ कर्त्त्वा लर्वस्य लोकस्य
स्मरेष्ठेतो ञानवत्ताम् वरः ।**

உபேசுக்கலே கதம் ஸீதாம்
பதந்திம் ஹவ்ய-வாஹநே ||

கதம் தேவ-கண-ப்ரேஷ்டம்

ஆத்மாநம் நாவபுத்தியலே

ഉപേക്ഷാസേവ വാ കവത്തേഹിമ

மாதுஷ: ப்ராக்க்ரதோ யதா ॥

என்கிற

१ वधानन्तरं— वதक्त्विरङ्गुप्त प्रियकु

२ कर्ता सर्वस्य लोकस्य श्रेष्ठो ज्ञानवतां वरः ।

उपेक्षसे कथं सीतां पतन्तीं हव्यवाहने ॥

कथं देवगणश्रेष्ठमात्मानं नावबुद्ध्यसे ।

उपेक्षसे वा वैदेहीं मानुषः प्राकृतो यथा ॥ (ए. 120-6,7)

நீ எல்லா வோகங்களுக்கும் கார்த்தா; ஸர்வோத்தமன்; ஞானமுடையவரனைவரிலும் மேலாயிருப்பவன். (இப்படி ஸர்வஜ்ஞாயிருந்தும்) நீ ஸீதை அக்னியில் விழுகையில் உபேக்ஷித்திருப்பதேனே? தேவகணங்களெல்லாரிலும் ஸ்ரோத்தங்கள் உன்னை நீ என் அறியாதிருக்கின்றனை?.....ஒன்றுமறியாத ஒரு ஸாமான்ய மனிதனைப்போல ஸீதையை(அக்னியில் விழுக்கண்டு) ஏன் உபேக்ஷிக்கிறோய்?

ஊக்யத்தாலேபருமானுடைய ¹வஸர்வஸ்மாத்
பிரத்வத்தை ஸ்தாபித்தான். அநந்தரம் தேவர்
கள் தவிர ப்ரஹ்மா தனித்து ஸ்தோத்ரம் பண்
ஞுகிறவிடத்திலும், எதிரிகையாலே ²விடுதீட்
டான கணக்கிலே, ³“அகஷரம் ப்ரஹ்ம ஸத்யம்
த்வம்” என்று வஸர்வ- ⁴விலச்சணமான பர-ப்ர
ஹ்மம் பெருமாள் என்னுமிடத்தையும்,
⁵ “த்வம் த்ரயானம் ஹி லோகாநாம் ஆதிகர்
தா ஸ்வயம் ப்ரபு:” என்று ப்ரஹ்ம-ஸ்சண
மான ஐகத்-காரணத்வத்தையும், ⁶ “ஐ க த்
வஸர்வம் சரீரம் தே” என்று வஸர்வ-சரீரத்

¹ ஸ்வஸ்மாத்பரத்வ— எல்லாரைக் காட்டிலும் உயர்வு

² எதிரிகையாலே விடுதி இடுதல்—பிரதிவாதி தன்
கையாலேயே விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுத்தல்.

³ அக்ஷர் பிள்ளை ஸ்வயம் (ய. 120-14)

நீ நாசமற்றவன்; பரப்ரஹ்மம் நீயே; ஒருவித
விகாரமுமில்லாமல் எப்போதும் ஏகஞ்சபமாயிருப்பவனும்
நீயே.

⁴ விலச்சணமான—வேறுபட்ட

⁵ ஸ்வ திரயாணா ஹி லோகாநாமாடிகர்தா ஸ்வயம் பிரஸு: (ஷட்-19)

நீ யன்றே மூவுலகங்களுக்கும் முதலாவதான
கர்த்தா: உன்னை நியமிக்கிறவன் ஒருவனும் இல்லை.

⁶ ஜகத்ஸ்வீ ஶரீராந்தே | (ய. 120—26)

உலகமெல்லாம் உனக்குச் சரீரம்.

வத்தையும், ^१ ‘அஹம் தே ஸ்ரூதயம் ராம
ஜி ஹ் வா தேவீ ஸரஸ்வதி’ இத்யாதி
களாலே ^२ச்ரெளத-ப்ரயோகத்தில் புத்ர-ப்ர
மான ஸ்ரூதய-சப்தத்தாலே ப்ரஹ்மாவினு
டைய ^३கார்யத்வத்தையும், மற்றுமுள்ள தேவ
தைகளெல்லாம்^४விபூத்யேக-தேசமானபடியை
யும், ^५ “ஶரண்யம் ஶரணம் ச த்வாமாஹ-ஶர-
திவ்யா மஹர்ஷியः” என்று ஸர்வ-சரண்யத்
வத்தையும் பேசினான். “யாவனெருவன்
ப்ரஹ்மாவை முற்பட. ஸ்ரூஷ்டிக்கிருன்”
என்று ச் வேவதாச் வதரோப நி ஷத்
திலே ^६ அதீதமான வர்த்தத்தை
உத்தர-ஶ்ரீராமாயணத்திலே ப்ரஹ்மா
தன் நுடைய வாக்யத்தாலே பேசி ஞன்.

^१ अहं ते हृदयं राम जिह्वा देवी सरस्वती (अ. 120—24)

நான் உனக்குப் புத்ரன்; ஸரஸ்வதிதேவீ உன
க்கு நாக்கு.

^२ ச்ரூதியில் உபயோகிக்கப்பட்டிருப்பதில்

^३ கார்ய்த்வம்—ஸ்ரூஷ்டிக்கப்படும் தன்மை.

^४ வி஭ूத்யேகदेश—ஐச்வர்யத்தில் ஒரு பாகமாயிருப்பது

^५ ஶரण्यं ஶरणं ச त्रामाहुदिव्या महर्षयः (षेष—18)

திவ்யஞானமுடைய மஹரிஷிகள் உன்னை ரஷ்டிப்
பதில் வல்லவனுகவும், ரஷ்டிப்பதற்குறிய உபாயமாகவும்
சொல்லுகின்றனர்.

^६ अधीत—ऋதपट्ट

ஈங்குனே என்னில்:

१ ஸமயஸ்தே மஹாபாதோ
ஸ்வாந் லோகாந் பரிசுஷிதும் |
ஸங்கஷிப்ய ச புரா லோகாந்
மாயயா ஸ்வயமேவ ஹி ||

மஹாரணவே ஶயாநோப்ஸா
மாம் த்வம் பூர்வமஜீஜநः | என்று தொடங்கி
பத்மே திவ்யேர்க்க-ஸங்காஹே
நாப்யாம் உத்பாத்ய மாமபி |
ப்ராஜாபத்யம் த்வயா கர்ம
ஸர்வம் மயி நிவேசிதம் ||

१ समयस्ते महाबाहो स्वान् लोकान् पारिरक्षितुम् ।
संक्षिप्य च पुरा लोकान् सायया स्वयमेव द्वि ॥
महार्णवे शयानोऽप्सु मां त्वं पूर्वमजीजनः ॥

(உத்-104: 3,4).

पश्च दिव्येऽर्कसंकाशे नभ्यामुत्पाद्य मामपि ।

प्राजापत्यं त्वया कर्म सर्वं मयि निवेशितम् ॥

நீண்ட புஜங்களை யுடையவரே! (ராவணத்திகளீடு மிருந்து) இவ்வுலகங்களை ரகஷிப்பதாக முன்னமேயே வாக்களித்திருக்கிறீர். இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிப் பதற்குமுன் உம்முடைய ஸங்கல்பத்தாலேயே இவ்வுலகங்களை ஸம்ஹரித்து, மஹாப்ரளய ஜலத்தில் (ஆவிலை மேல்) சயனித்துக்கொண்டார். பிறகு முதலில் என்னை ஸ்ருஷ்டித்தீர்..... உம்முடைய தாபியிலிருந்து ஸ-அர்யன்போல் ப்ரகாசிக்கிற ஒரு தாமரை மலர் உண்டாயிற்று. என்னை அதினிருந்து உண்

१ लोहम् संयस्त-पारो हनि
त्वामुपाशे इक्तपतिम् ।
रक्षा॒म् वित्तस्व पूतेष्टा॑
मम तेजस्करो पवान् ।
ततस्त-त्वमपि तुर्त्तरं॒
क्षमा॒त् पावात् लना॒तना॒त् ॥
रक्षा॒र्त्तम् सर्व-पूता॒ना॒म्
विष्णु॒त्वम् उपज्ञक्मिवान् ।
अक्षित्या॒ वीर्यपवान् पृथः॒
प्रात्मुक्त्वा॒म् हर्ष-वर्त्तनः ॥

१ सोऽहं संन्यस्तभारो हि त्वामुपासे जगत्पतिम् ।
रक्षां विधत्स्व भूतेषु मम तेजस्करो भवान् ॥
ततस्त्वमपि दुर्धर्षस्तस्माद्वावात्सनातनात् ॥
रक्षार्थं सर्वभूतानां विष्णुत्वमुपजग्मिवान् ॥
अदित्या॒ वीर्यवान्पुत्रो भ्रातृणां हर्षवर्धनः ॥

(उत्त. 104: 7—10)

टाक्कि, लोकनंकैः संरुच्छिक्कुम् अक्षिकारत्तेत एनक्कुक्के केआउत्तीर. नान्न उम्मिटत्तिलेये सर्व शारत्तेतयुम् पोट्टु उम्ममये चरणमण्टन्तु 'मुन्न ञान्न सक्तिकैःक्के केआउत्ततुपोल इप्पेपोतुम् रक्षिक्क वेण्णुम्' एन्ऱु प्रारंत्तित्तेन. एहकु नीरुम् अन्त्तित्य तिव्यमन्कैविकरहृत्तिलिरुन्तु प्रपञ्चत्तेत रक्षिप्पतर्रकाक विष्णु एन्ऱु अवतरित्तीर. एहकु तिव्यन्नान्न सक्तिकैरुटन्तु अक्षिक्किक्कुप् पुत्ररायप् एह न्तु, लैहोत्तराकैकैरुटय (अन्त्तराकैकैरुटय) लंकेता त्तेत विरुक्किचैस्यत्तीर.

१ श्रुतपत्तेषां करुत्पेषां
 लोकस्यार्थत्तरय कंपतेषां ।
 स त्वम् वित्तरास्यमानासां
 प्रज्ञासां ज्ञकतेरतुन्मा ।
 रावणस्य वत्ताकाङ्क्षी
 मानुषेषां मनोरथतः ॥

என்று

ஸர्वेच्चवरणं २ प्रम-कारणमाणपात्रययुम्
 ताणं अवनुक्तुकं ३ कार्य-पृथक्तुमाय, प्रत
 न्तर तुमाय, ४ तत्त्व-पत-लापत्तुमायिरुन्त
 पात्रययुम्, तन्कलं नवेम राज्ञवम्चत्तिलं
 नवेम वर्वेच्चवरणं मत्त्वस्यात्तिकन्तेय
 मत्यत्तिलेपोले ष्वेच्चस्याले अव
 तरीक्किरुन्माणं ऎन्त्वमिटत्तेतयुम् प्रवृत्तमा

१ श्रुत्पञ्चेषु कृत्येषु लौकस्यार्थाय कल्पसे ।
 स त्वं वित्तरास्यमानासु प्रजासु जगतोऽधुना ॥
 रावणस्य वधाकांक्षी मानुषेषु मनोदधाः ॥ (८. 104-11)

அவச्यம் ஏற்பட்டபோது உலகத்திற்கு ஸஹா
 யம் செய்தீர். பிறகு ராவண்னால் ஸகலப்ரரணிகளும்
 திரிமிக்கப்படும் பொழுது, அவனை ஸம்ஹரிக்கவிரும்பி
 மதுஷ்யனுய அவதரிக்க ஸங்கல்பித்தீர்.

२ परमकारण—मुत्तलावत्तानि कारणम्.

३ कार्यभूत—संगृह्णिक्कप्पट्टवन्ति.

४ तंदधीनपदलभ— अवनुक्तु अतिन्माणो पத्तवि
 ज्ञाप अज्ञाटांत्रियवन्.

விண்ணப்பம் செய்தான். १ தன் னுடைச்சோ
திக்கு எழுந்தருளுகிறபோதும்,

२ ஆகச்ச விஷ்ணே பத்ரம் தே
திஷ்ட்யா ப்ராப்தோனி மாநத |
ப்ராத்ருபிஸ்-ஸஹ தேவாபை:
ப்ரவிஶாஸ்வ ஸ்விகாம் தநும் ||
வைஷ்ணவீம் தாம் மஹாதேஜஸ்
தச்சாகாஸம் ஸநாதநம் |
த்வம் ஹி லோக-பதிர்-தேவ
ந த்வாம் கேசந ஜாநதே |
ருதே மாயாம் விஶாலாக்ஷம்
தவ பூர்வ-பரிக்ரஹாம் ||

३ தன் னுடைச்சோதி-தன் னுடையதான ஜயோதிர்
மயமான உலகம் (பரமபதம்).

४ ஆगच्छ विष्णो भद्रं ते दिष्टयो प्राप्तोसि मानद |
आतृभिस्सह देवामैः प्रविशस्त्र स्विकां तनुम् ||
वैष्णवीं तां महातेजस्तच्चाकाशं सनातनम्
त्वं हि लोकपतिर्देव न त्वां केचन जानते |
ऋते मायां विशालाक्षीं तव पूर्वपरिप्रिहां ||

(உத. 110: 8-10)

மஹாவிஷ்ணுவே! உமக்கு ஸர்வமங்களங்களு
முண்டாகட்டும். எழுந்தருளவேண்டும். நீர் எங்களிடத்திற்குத் திரும்பிவரும் பாக்யத்தைச் செய்தோம்.
உம்மைப்போன்ற உம்முடைய ஸஹோதரர்களுடன்
கூட உம்முடையதான திருமேனியை அடைந்து பூர்வவகுண்டத்திற்கு எழுந்தருளவேண்டும். நீநே ஸர்வ

१ यामिच्चर्चलि मஹोत्तमौ॥
 ताम् तनुम् प्रविप्स संवयम् ।
 ऎन्ऱु विन्नेप्पम् चेयं ताऩ्.

**இப்பாடிகளால் ப்ரஹ்மாதிகளுக்கும் கூட
 சரண்யமாய் பரமகாரணமான பரதத்வத்தை
 ப்ரதிபாதிக்கிற வேத-பாகங்களுக்கு உபப்ரநுஹ்
 மணம் பண்ணினேன்.**

**இதி
 பர-தத்வோப-ப்ரநுஹ்மணத்திகாரோ
 த்விதீய :**

வோகாதிபதி. தங்களை விட்டு எந்நாளும் பிரியாத,
 மஹாகஷ்மியைத் தனிர வேறு எவரும் உம்மை யறிந்தா
 ர்களில்லை.

१ यामिच्छासि महातेजस्तां तनुं प्रविश स्वयम्
 उमक्कु इष्टमाना उग्रवत्त्वै नीरं ओடेत्तுकं
 கொள்ளலாம்.

3. சரணகதி-தாத்பர்ய-ப்ரபஞ்சः

இப்படி ஸர்வ-சரண்யமான பர-தத்வத் தினுடைய¹ வசீகரண-ஸமர்த்தமாய்² ஸர்வாதிகாரமாய்³ பரம-ஹிதமாயிருக்கிற சரணகதி-தர்மத்துக்கு⁴ விதாயகங்களான வேத-பாகங்களை இப்ப்ரபத்தத்தில்லூடக்ரமாதிகளாலே உபப்ரகுஹ்மித்தான். எங்கனே என்னில்:—

அவதாராரம்பத்திலே முற்பட சக்ரவர்த்தி யினுடைய யஜ்ஞத்திலே⁵ ஹவிர்ப்பாக-க்ரஹ ஸூர்த்தமாகத் திரண்ட தேவர்கள்⁶ ரக்ஷகாகங்களிகளாய், ‘ஆவாரார் துணை’ என்று நிற்

¹ வಶிகரணஸம்ர्थ—ஸ்வாதீனப்படுத்த சக்தியுள்ள

² ஸர்வாதிகார—எல்லாராலும் அதுஷ்டிக்கத்தக்க

³ பரமஹித— சிறந்த உபாயம்

⁴ வி஧ாயக— விதிக்கிற

⁵ ஹவிர்ப்பாகமஹார்ய— ஹவிர்ப்பாகத்தை வாங்கிக் கொள் வதற்காக

⁶ ரக்ஷிப்பவளை விரும்பினவர்களாய்

இற வாவிலே * வஸ்வசேந்தியான் வஸ்வேச்
 'யரன் ¹ அவகாசம்பார்த்து ² ரக்ஷண-வஸந்நாஹத்
 ஈலுண்டான் ³ புகர் தோன்றும்படி ⁴ ரக்ஷனே
 பகரணங்களோடே கூடக் கட்டி யுடுத்து
 வந்து தோற்ற, † தேவஜா தியிலுள்ளரல்லா
 ரும் ⁵ இருந்ததே குடியாக ஶாரணகதரானபடி
 சொன்னான்.

- एतस्मिन्नन्तरे विष्णुरुपयातो महाद्युतिः ।

शङ्कुचक्रगदापाणिः पीतवासा जगत्पतिः ॥

என்கிறபடியே⁶

+ सिद्धगन्धर्वयक्षाश्च ततस्त्वां शरणं गताः एवं त्रु॒

१ अवकाशः—॥३८॥

2 ரக்ஷிப்பது வேண்டான முயற்சியினால்

• ഉണ്ണി

⁴ ரக்ஷிப்பதற்கு வேண்டிய ஆயுதங்கள்

5 ஒருவர் பாக்கியில்லாமல்

^६ ஏதஸ்மிந்நந்தரே விஷ்ணு: உபயாதோ மஹாத்யதி:

ஸங்க-சக்ர-கதா-பாணி: பிதவாஸர ஒகத்பதி: ||

(uπ. 15:16)

இந்த வைமயத்தில் ஸர்வ ஜகத்திற்கும் சச்வரனை டி மஹாவிஷ்ணு (சிலை ரசாலிக்கும்படியான காலம் வாய்த்த ஸந்தோஷத்தினால் திருமேனி எங்கும்) மிக்க ஒளிபெற்று, சங்கு சக்ரம் கதை முதலியவற்றை ஏந்தி, பிதாம்பரதாரியாய் அங்கு எழுந்தருளினார்.

“வித்த-கந்தர்வ-யசநூப்ச ததஸ்-த்வாம் ஶர
ாம் கதா: (மேடி-24) வித்தர்கள், கந்தர்வர்கள், யசநூ
பன் எல்லாரும் உம்மையே சரணம் அடைகிறோம்.

த்ரிசங்கு-ஸாநங்ரோபாதி-வருத்தாந்தங்¹
களி லும் விச்வாமித்ராதி ²வ்யாபார-விசேஷங்
களைச் சொல்லி, சரணைகத-ரகுஷணம் பரம-
தாமமென்றும், ²வைமர்த்த-காருணிக-விஷய-
சரணைகதி ³பலாவிநா-பூதை யென்றும் காட-
டினன். ⁴இளையபெருமாள்

5 ஸ ப்ராத-ாஸ்-சரணைள்

காடம் நிபீட்ய ரகுநந்தங: |

ஸீதாமுவாசாதியபா:

ராகவம் ச மஹா-வரதம் ||

என் று

1 வ்யாபார—செய்கை.

2 ஸம்ர்஥காருணிகவிஷயஶரணாगதி—சக்தியும் கருணையுமுள்ள
ஒருவனிடத்தில் செய்யப்படும் சரணைகதி.

3 ஫லவிநாभूதா—பலம் இல்லாமற் போகாதது.

4 இளையபெருமாள் என்று வகுஷ்மண்ணுக்கு ஸம்பரதா
யப்பிபயர்.

5 ஸ ஭्रதுஶ்ரணௌ ஗ாங் நிபீட்ய ரघுநந்஦ன: |

ஸிதாமுவாசாதியஶா ராघவ் ச மஹாவிதம் || அயோ-31 :2

அம்மஹாயசஸ்வியாகிய வகுஷ்மணன் ஸஹீஹா
தானுடைய பாதங்களைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டு
முதனில் புருஷகாரமாக (சிபார்சாக) ஸீதையைப் பார்த்
துச் சொல்லி, பின்பு (ஆச்சித-ஸம்ரகஷணமென்னும்)
வரதத்தை முக்யமாய்க் கைக்கொண்ட பூர்ணி ராமனைப்
பார்த்துச் சொன்னான்.

**‘உபாய-பரிக்ரஹத்தைப்பண்ணி, இதுக்குப்
பலமாக**

2 குருஷ்வ மரமநுசரம்

வைதர்ம்யம் நேஹ வித்யதே |
க்ருதார்த்தோஹம் பணிஷ்யாமி
தவ சார்த்த: ப்ரகல்பதே ||

3 பவாமஸ்தா ஸஹ வைதேஹ்யா
கிரி-ஸா நுஷா ரம்ஸ்யதே |
அஹம் ஸர்வம் கரிஷ்யாமி
ஜாக்ரதஸ்-ஸ்வபதஸ்ச தே ||

என்று

1 உபாயப்ரிஹ — உபாயா நுஷ்டானத்தை.

2 குருஷ மாமநுசர வைத்ய நேஹ வித்யதே |

குதாஷோஹ ஭விஷ்யாமி தவ சார்த: பிகல்பதே || (அ. 31-22)

உங்க்குப் பரதந்த்ரஞ்சிய என்னை உமக்கு வேலைக் காரணக ஏற்றுக்கொள்ளீராக; அப்படிக்குச் செய்யும் விஷயத்தில் தார்மம் கொஞ்சமும் விபரீதமாகாது. அதனால் என் மனோதம் நிறைவேறப் பெற்றவனுவேன். உமக்கும் ப்ரயோஜனம் கைக்கூடும்.

3 ஭வாஸ்து ஸஹ வைதேஹா மிரிஸாநுஷு ர்ஸ்யதே |

அஹ் ஸர்வ காரிஷ்யாமி ஜாஸ்த: ஸ்வபதஶ தே-|| (அ. 31:25)

நீர் ஸீதையோடுகூடவே மலைச்சாரல்களில் கரீடுத்துக்கொண்டு இருப்பீராக. நான் நீர் விழித்துக்கொண்டிருக்கும்பொழுதும் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுதும் (காத்துக்கொண்டிருந்து) ளஸ்லாக் கார்யங்களையும் செய்து கொண்டிருப்பேன்.

¹பெருமானும் பிராட்டியும் சேர்ந்த சேர்த்தியிலே தாமதிமை செய்ய அபேக்ஷித்தாரேன்று சொல்லுகையாலே ²உபாயோபேய-பர-வாக்ய-த்வய-ரூபமான சங்கதி-மந்த்ர-விசேஷத்தை உபப்ருஷ்டித்தான்.

முற்பாடரான தேவர்கள் பண்ணின ப்ரபத்திக்காக ராவணவத்திற்கு எழுந்தருளுகையும் பிற்பாடரான ஸ்ரீபரதாழ்வான் பண்ணின ப்ரபத்திக்காக மீண்டு ³திருவபிஷேகம்பண்ணி ராஜ்யம் பண்ணுகையும் விருத்தமானபடியாலே, ஸ்ரீபரதாழ்வா னுக்கு ப்ரபத்தி பண்ணி னேபாதே ⁴பரமபலம் சடக்கெனத் ⁵தலைக்கட்டிற்றில்லையோகிலும், அவருக்குக் கைகேயீகலஹத்தாலே ⁶ப்ரஸக்தமான ⁵அவத்

¹ ‘பெருமாள்’ என்று ஸ்ரீ ராமனுக்கு பெயர்.

² உபாயோபேயபரவாக்யத்தூய-உபாயத்தையும், (அதனுல் அடையும்) பலத்தையும் சொல்லுகிறதான் இரண்டு ஸ்ரக்கமுள்ள (மந்த்ரம்).

³ திருவபிஷேகம் பண்ணி-முடி சூடி.

⁴ பரமபல்—முக்யமான பலம்.

⁵ தலைக்கட்டிற்று—கைக்கட்டிற்று.

⁶ பிஸ்து—நேர்ந்த. ⁷ ஜாவா—பழி.

யம் திரும்படி * அப்போது ஸாக்ஷாத்-பலமான
திருவடிகளுக்குப் ப்ரதிநிதியான் ¹பூர்ணீஸ்டாகோ
பனுலே ²வூபலத்வம் சொல்லி, பின்பு ³பூர்வ-
ப்ரதிஜ்ஞாதமான தேவ-கார்யம் தலைக்கட்டின
வாழே ஶ்ரீ புத்பகவீமாநத்தாலே ⁴ஸாக்ஷாத்-
பலமான திருவடிகள் ⁵வெவ்யம்-ஆகதங்க
ளாய் ⁶அயத்ந-லப்தங்களானபடி சொன்னான்.
அப்படியே

- மரவடியைத் தம்பிக்கு வான்பணையம்
வைத்துப்போய் வானேர்வாழு—என்கிறபடியே? *
-

¹ சடகோபன் என்று பெருமாளுடைய பாதுகைக்கு
ஸம்ப்ரதாயப் பெயர்.

² ஸ்஫லத்வம்—பயனாடாந்தமை.

³ பூர்வப்ரதிஜ்ஞாத—முன்னமே வாக்களிக்கப்பட்ட.

⁴ கோரப்பட்ட முக்யமான பலம்.

⁵ ஸ்வயமாக்த—தானுகவே வந்த

⁶ அயல்லாங்க—தான் யத்னம் செய்யாமலே அடையப்
பட்டபடி

* பெரியா. கி. 4—9—1 பாதுகைகளை தம்பிக்கு த்ருட-
மான நம்பிக்கைக்கு ஹேதுவாக்கொடுத்து, தேவதை
களைல்லாரும் (அச்சம் தீர்ந்து) வாழும்படியாக (தன்
(புகாரங்கியத்திற்குச்) சென்று,

* “^१ “புற்பா முதலாப் புல்லெல தும்பாதி யொன்றின்றியே
நற்பாலயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனூர் பெற்ற
நாட்டுளே”^२

என்றும் பேசுகிறபடியே, ^३ஐங்கம-வஸ்தாவர-
விபாகமற உபாயாதிகார-ப்ரஸங்க--ரஹித
மான ஐந்துக்களை யெல்லாம் ^४விஷயவாவைமே

* த்வாமனந்தி கவய: கருணாமூர்த்தாஷே
ஜானக்ரியாभஜநலभ्यमलभ्यमन्यैः ।
ஏதேஷு கென வர்஦ோத்தரகோஸலस्थाः
पूर्वं सदूर्वं अभजन्त हि जन्तवस्त्वाम् ॥ என்றும் ^५

^१ திருவா. மொ. 7-5-1 அயோத்தியில் வாழ்கின்ற பரந்து வளர்கிற புல், அற்பமாகிய என்றும்பு முதலான எல்லா சராசரங்களையும் (அவைகளுக்கு மேரக்கூட ஸாதன மான உபாயம்) ஒன்றுமில்லாதிருக்கச் செய்தேயும், ப்ரஹ்மாதிகளின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட இந்த நாட்டிலேயே பரமபதத்திலுள்ளார் அடையும் பலத்தை அடையும்படி செய்தார் (பெருமரள்).

^२ ஜஸ்மஸ்தாவரவி஭ாగ—அன்கூயும் பொருள் அசையாப் பொருள் என்கிற வித்தியாஸம் (அற-இல்லாதபடி)

^३ உபாயாதிகாரப்ரஸங்கரஹித(அறிவு, சக்தி முதலிய ஒன்றுமே இல்லாமையால்) இது ஒரு உபாயத்தை அனுந்திக்கலாம் என்று எண்ணக்கூட முடியாத

^४ தேசத்தில் வளிப்பதே காரணமாக

^५ க்வாமாமநந்தி கவய: கருணைம்ருதாபதே
ஞானக்ரியா-பஜந-லப்யம் அலப்யம்-அந்யை:
வதேஷ- கேந வரதோத்தர-கோஸல-வஸ்தா:
பூர்வம் ஸதார்வம் அபஜந்த ஹி ஐந்தவஸ்-த்வாம் ॥
(வரதங்கல, 69)

பற்றுசாகப் பின்பு ரக்ஷிக்கும் ப்ரகாரத்திற்குப்
புறஞ்செயலான

1 தே ஸ்யம் பவதீர ரக்ஷியர
பவத்-விஷய-வாசிநி! |
ஈகரஸ்தேர வங்ஸ்தேர வா
த்வம் நோ ராஜா ஜாரேப்வா ||

என்கிற

ரிஷிகள் வாக்யத்தின்படியே, அவர்களுக்கு
ஷ்ரோதிகளான ராக்ஷஸரை ² நிராகரித்து

கருணைக்கடலே! வரத! உன்னை ரிஷிகளெல்லாரும்
ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம், இவைகளா
லேயே அடையத்தக்கவனுயும், வேறு உபாயங்களால்
அடையமுடியாதவனுகவும் சொல்லுகிறார்கள். ஆனால்
உத்தர கோஸல தேசத்தில் வாழ்ந்த புல் முதலான ஸர்வ
ஷ்டுக்கஞ்சும் இந்த உபாயங்களுக்குள் எதனால் உன்னை
யடைந்தார்கள்.

1 தே வர்ய ஭வதா ரக்ஷா ஭வத்திஷயவாசிநः |

நगரस्थो वनस्थो वा त्वं नो राजा जनेश्वर || (ஆ.1-20)

இப்படி வருந்துகின்ற நாங்கள் உன் ராஜ்யத்தில்
ஷ்வரிக்கிறோமென்ற காரணத்தாலேயே நீ எங்களீரக்ஷி
க்கவேண்டும். பட்டணத்திலிருப்பினும் வனத்திலிருப்பிழும்
ஶ்வராங்கஞ்சுக்கு அதிபதியாகிய நீயே எங்களுக்கு
அரசன்.

2 நாசம் செய்து.

விஷிகளை ரகுத்தபடி சொல்லுகையாலே
 ‘ரக்ஷாபேகை பண் னும்போது வேறேர்
 உபகாரம் பண்ணவேண்டா; ¹ அபிமாந-
 கோசரமான விஷயத்தில் ² அநந்ய-ஶரண
 தையை வெளியிட்டுக் கிடக்க வகையும்
 என்ற திருக்கண்ணமங்கையாண்டான்படியே
³ “கடைத்தலையிருந்து வாழும் சோம்பரை உக-
 த்தி” என்னும் அர்த்தத்தை வெளியிட்டான்.

⁴ ஆர்த்ராபராதனைய் உதிரக்கையனான
 காகம் ⁵ ப்ரஹ்மாஸ்த்ராபி-மந்த்ரிதமான துரும்
 பாலே ⁶ துரப்புண்டு, ப்ரஹ்மா முதலான

¹ அभिभானங்கார—தன்னுடையது எங்கிற அபிமான
 த்திற்குட்பட்ட

² அனந்யஶரணதா—(பெருமாளைத்தவிர) வேறு ரக்ஷகனை
 ற்றிருக்கை.

³ திருமாலீ: 38. உன் வாசவிலிருப்பதால் வாழ்ச்சி
 பெற்றவர்களும், (ரகுத்திற்கும் பாரத்தை உன்னிடத்தில்
 பேர்ட்டுஷிட்டு தாங்கள் அதற்காக ஒருகாரியம் செய்யா-
 ததால்) சோம்பேறிகளான பக்தர்களை நீ அபிமானிக்
 கிருய.

⁴ ஆர்஦்ராபாத—குற்றத்தைச் செய்துகொண்டே யிரு-
 ப்பவனுய.

⁵ திருமாலாமிமநிதித—ப்ரஹ்மாஸ்த்ரமந்த்ரத்தாலே மந்-
 த்ரித்து ஏவப்பட்ட

⁶ விறட்டப்பட்டு.

¹ ஒன்றேறி ஒன்றுயர்த்தார் வாசல்களெல்லாம் நுழைந்து நுழைந்து என்னைக் காத்துக்கொள்ளவெல்லாருண்டோ என்று கதறினவிடத்தில் ஓக்கைக் கொருவருமில்லையாயிற்று. அவ்வளவில், ^{*2}ப்ரிய-ஹித-காரிகளானதாயும் தகப்ப ஆம் அவர்கள் நாட்டிலே குடியிருக்கிற தேவஜாதிகளும் சர்வைகத-ரக்ஷணதர்மத்திற்கு ³உபதேஷ்டாக்களான மஹர்ஷிகளும் தாங்களே நிட்டுக்கொண்டால்

* स पित्रा च पारित्यक्तः सुरैश्च समहर्षिभिः

என்கிறபடியே ⁴

¹ (ஸர்வேச்வரனுன் ஸ்ரீமங்காராயணனைப் போலத் தாங்களும் ஒரு தேவதை என்று நினைத்து) அவன் வாஹனம் த்வஜம் இவைகளை வைத்திருப்பது போல் தாங்களும் ஒரு வாஹனத்தை(ஹம்ஸம், விருஷ்பம் முதலிய வற்றை) ஏறி ஒன்றை த்வஜமாக உடையவர்.

² பியஹிதகாரி — செய்கிற காலத்தில் ஸ-கமாயிருப்பதனு ப்ரியம்; அப்போது கஷ்டமாயிருந்தாலும் பின்னால் ஸ-கத்தைக் கொடுப்பது ஹிதம்; இவற்றைச் செய்கிற.

³ உபदேஷா — உபதேசிப்பவர்களான.

⁴ ஸ பித்ரா ச பரித்யக்தः ஸ-ரைச்ச ஸமஹர்ஷிபி: (ஸ- 38. 33.) மாதாயிதாக்களாலும் மஹர்ஷிகளாலும் (ரக்ஷிக்க முடியாது என்று) கைவிடப்பட்டான்.

१ प्ररुद्मरा स्वयम्-पूर्ण-सत्त्वान्तेको वा
 गुरुत्तरस्-तर्त्रि-ठेनत्तरस्-तर्त्रि-पुरान्तकेको वा ।
 इन्त्तरो महेन्तरस्-सारान्तरायकेको वा
 त्तरातुम् न शक्ता युक्ति राम-वत्तयम् ॥
 एन्तिरपतिये

१ ब्रह्म स्वयंभूश्चतुराननो वा
 रुद्रस्त्रिपुरान्तको वा ।
 इन्द्रो महेन्द्रस्त्रिपुरान्तको वा
 लातुं न शक्ता युधि रामवध्यम् ॥ (ला. 51—45.)

+ लकल ज्ञात्वार्यत्तेको ईडिनवनुम् (वरुत्तरा साराजैकं केवन्नरत्तनुल) महेन्तर पतत्तकिल् अप्रिवेष कम् पञ्जनाप्पत्तवनुम् लकल तेवकण्ङकनुम् लहर्यमायीरुक्कप् बेत्तरवनुमाकिय इन्तरनुयीनुम्, (लम् लहार कालत्तकिल् प्रज्ञेयकै अम्भिचेयवत्ताल) गुरुत्तरेनन्ननुम् पेर्पेत्तरु, मन्महत्तैकं केवन्नत्तुम् लुम्नं ग्रुवत्तु कण्णनीरुप्पत्ताल मुक्कण्ङनेन् लनप्पत्तवनुम् त्तिरीपुरास्मलहारम् चेयत्त शिवनुयीनुम्, (शिवनुक्तुक्त तन्तत्तयम् कर्मवस्यरेप्पोल् श्रिरक्केयन्नर्त) त्तानेन श्रिरन्त ल्लवत्तन्तरनुम् (श्रेकालत्तकिल् नान्नकुवेत्तन्कै उच्चारीक्किन्नर) नान्नकु मुक्कण्ङलाल् बेगुमेपेत्तरवनुमाकिय प्ररुद्मतेवन्नयीनुम्, इवर्कैल ल्लारुम् औन्न त्रुक्तियायीनुम् युत्तत्तकिल् रामनुल केवल लत्तत्क्कवन्नक त्रिजैक्कप्पत्तवैन लौलौव्वम् पात्त्रुक्कवल्लर्लौर,

இக்காகத்துக்கு செக்கி பிறவாது என்று இது
நுடைய ஹிதத்தை நிருபித்து பெருமாள்
கைக்கொள்ளுகைக்கீடாக இக்காகம் * அது
ந்ய-கதியாய் விழவேணும் என்று பார்த்து
உல்லோரும் துரத்திக் கதவை யடைத்தார்
கள். அப்போது வேலூரு திக்கை நோக்கின்
ஒல் ப்ரஹ்மாஸ்தரம் தொடருகிறபடியையும்,
பெருமாள் எழுந்தருளியிருக்கிற திக்கை
நோக்கினபோது கொல்ல நினைவன்றிக்கே
²செருக்கடக்க நினைத்திருக்கிற ஸர்வலோக-
சரண்யன் ³திருவுள்ளத்தையறிந்த ப்ரஹ்மா
ஸ்தரம் ⁴கால்தாழ்கிறபடியையும் கண்ட காகம்
தப்பிப்போக் நினைவுண்டாயிருக்கச்செய்தேயும்

* “எங்கும் போய்க் கரைகாண்தே ஏறிகடல் வாய்-
ர்க்கீடேயும் வங்கத்தின் கும்பேறு மாப்பறவை” என்கிறபடியே⁵

¹ அனந்யாகதி—வேறு புகலற்றதாய்

² செருக்கு=ஸர்வம்

³ அபிப்ராயம்

⁴ மெதுவாகச் செல்லுகிறதையும்

⁵ (பெரு. தி. 5. 5). அலையெயறிந்துகொண்டிருக்கிற ஸமுத்ரத்தில் (சென்றுகொண்டிருக்கும் கப்பலின் கம்பத்தில் உட்கார்ந்திருந்த) பறவை நாலுகிக்கிலும் போக்கிடங்தேடிப் பறந்து சென்று, கரையைக் காணுமல், மறுபடியும் அதே கப்பலின் கம்பத்திற்கு வருவது (போல).

¹ தீர்க் லோகாங் ஸம்பரிக்ரம்ய

தமேவ ஸரணம்கத:

என்கிறபடியே

போக்கற்று வந்து விழுந்தது. இப்படி விழு
ந்தவிடத்தில்

² வை தம் நிபதிதம் டுமெள
ஸரண்யஸ்ர-ஸரணைகதம் |

வதார்ஹமயி காகுத்ஸ்த:
க்ருபயா பர்யபாலயத் ||

என்கிறபடியே

³வதார்ஹன் போக்கற்றுத் தாமிருந்த விடத்
திலே வந்து விழுந்த மாத்ரமேசரணைக்கியாக
க்கொண்டு பெருமாள் ⁴ப்ராணைத்தியான இவ
னுக்கு ⁵ப்ராண-ப்ரதாநம் பண்ணி ரக்ஷித்தார்
ஏன்கையாலே எத்தனையே னும் ⁶தீரக்கழிய
அபராதம் பண்ணினையும் போக்கற்றுவிழுந்
தால், பூர்மத்-சப்தத்திலும் நாராயண-சப்தத்திலும்
சொல்லுகிறபடியே ⁷ நித்யாநபாயிநியான

¹ த்ரிந् லோகாந् ஸபரிக்மு தமேவ ஶரண் ஗தः|| ஸ-38:33

முவலகும் சுற்றித்திரிந்து(கதியோன்றையும் காணுமல்) அந்த ராமனையே சரணமடைந்தது.

² ஸ த நிபதித் தூமை ஶரணாகதம் |

வ஧ார்மபி காகுத்ஸ: குபயா பர்யபாலயத் || (ஸ-34)

ஸர்வலோக சரண்பண்ண காகுத்தன் தன்முன்பே
பூமியில் விழுந்து சரணமடைந்த அந்தக் காகத்தை அது
கொல்லத் தகுந்ததாயிருந்தாலும் தயையினால் காப்பா
ற்றினார்.

³ கொல்லத்தக்கவன்

⁴ உயிரை இரப்பவனை

⁵ உயிர் அளித்தல்

⁶ வெகு அதிகமாக

⁷ ஒருபொழுதும் விட்டுப் பிரியாத

^१ பொட்டி ^२வஸ்ந்திதியுண்டாகையாலும் பரம
ாறாராதிகத்வாதிகளாலும் பெருமாள் ஏறிட்டு
கிளாண்டு ரக்ஷிப்பார் என்னும் பரமாறவஸ்ய
நாத வெளியிட்டான். ப்ராணூர்த்தியான இக்
காகத்திற்கு ப்ராண-ப்ரதானம் பண் ஞாகையா
லோ ப்ரபத்தி-பலம் வித்தம். ^३ துஷ்ப்ரக்ருதி
யான இக்காகத்திற்கு சிகையாக ஒரு கண்ண
நிவாலே அவ்ஸ்த்ரத்தை விலக்கினார்.

ஸ்ரீ பரசுராமனாவில் தொடுத்த அம்பை
. உலாள் தெளிந்து ^४த்வந்த்வ-யுத்தாபேகை
காவிர்ந்தவளாவில், அவனுக்கு ^५மநீஷித-விருத்
நாள்களான ^६வௌக்ருதங்களிலே ஏவினார்.
அம்முத்ரத்தைக் குறித்துத் தொடுத்த அம்பை
ஸமூத்ராபிமானி புருஷன் ஸாநுதாபனுய்
நாணைகதனுகையாலே, ^७த்விஷத்துக்கள் பக்க
யிலே ஆச்சிதருடைய பாப-க்ருத்யத்தை ஏறி
ஷங்கணக்கிலே, ஸமுத்ரவிரோதிகளான் பாபி
ஷ்ரார் பக்கவிலே ஏவினார். காகத்தைப்பற்ற
உவர்ஸ்த்ரத்தை ப்ரயோகித்த வளவில் போக்க

^१ பொட்டி என்று பெருமானுடைய பத்னிக்குப்
பெயர்; இங்கு ஸீதை.

^२ ஸமீபத்தில் இருத்தல்.

^३ கெட்ட ஸ்வபாவமுள்ள. ^४ குந்துகு—மல்யுத்தம்

^५ மனிஷிதவிருத்— விருப்பத்திற்கு விரோதமான

^६ சுகுத— புண்யம் ^७ டிஷ்ட— சத்ருக்கள்.

நுதியொழிய உள்ளோரு பசையில்லாத காகம் சர்க்கதமானபோது, இக்காகத்திற்கு அபராதம் பண் ஞூகையில்¹ அபிவெந்திவிராமமில் வாதபடியாலே^{*} இனியோர் அபராதத்தோடே மற்றக்கண் ஞூம் போம் என்று அஞ்சி தூரிவெந்தியைவிட்டுத் திரிகைக்காக ஒரு கண்ணீர் அவ்ஸ்தரத்திற்கு இலக்காக்கினார். ஆகையால் இம்முன்று வ்ருத்தாந்தங்களிலும் அவ்ஸ்தரத்திற்கு வகுப்பையும் கொடுத்துபடியல்லாம் ஆச்சிதழிதமாக வென்று² நிர்ணீதம்.

கார்யத்தில் அபிவெந்தியுண்டாயிருக்கப்போகப்ரஸங்கத்தாலே³ அந்ய-ப்ரராய் கடுகப்பெருமாள் எழுந்தருளியிருந்த விடத்திலே வராதவளவிலே,⁵ வைமயாதிலங்கநம் பண்ணிறாகப் பழிசுமந்த மஹாராஜர் விஷயத்திலே

⁴ மற்றைக்கண் கொள்ளாமே கோல் கொண்டு வர என்கிறபடியே⁶

¹ அமிஸந்திவிராம:— எண்ணத்தினுடைய தூப்பு

² நிச்சயிக்கப்பட்டது

³ ஸாகத்தில் பற்றினால்.

⁴ வேறு விஷயங்களில் மனம் சென்றவராய்.

⁵ உடன்படிக்கையை மீறுதல்.

⁶ பெரியா. தி. 2-6-7 மற்றொரு கண்ணீரும் எடுத்து

கிடாமல் கோல் கொண்டு வர.

இளையபெருமான்டைய சிற்றத்தைக் கண்ட
ஸந்மந்தரியான திருவடி †¹ அவ்வவஸரத்
திலே அபராதமே பற்றுசாக சர்க்கதராய்
'ப்ரஸாதிப்பிக்க ப்ராப்தம்' என்று ² மஹாரா
ஜருக்கு தாமோபதேசம் சொல்லும் க்ரமத்திலே
விதம்சொல்ல, மஹாராஜரும் தெளிந்து

+ குதாபராதஸ்ய ஹி தே நாந்யத்பத்யாம்யஹ் க்ஷமம् ।

அந்தேபாஜில் வழா லக்ஷ்மணஸ்ய பிஸாடனாத் ॥ என்று

¹ ஸமாதாநம் செய்ய.

² திருவடி என்று ஹநுமானுக்கும் மஹாராஜர் என்று ஸாக்ரீவனுக்கும் ஸம்ப்ரதாயப் பெயர்.

+ க்ருதாபராதஸ்ய ஹி தே
நாந்யத் பர்ப்பாம்-யஹும் கஷமம் ।

அங்க்ரேஞ்ஜலிம் பத்த்வா
லக்ஷ்மணஸ்ய ப்ரஸாதாத் ॥ (கிழ் 32-17).

நீர் ராமனுக்கு அபராதம் சொல்திருக்கிறீர். ஆகையால் அஞ்ஜலி செய்து லக்ஷ்மணனை(நல்வார்த்தை சொல்லி) ஸமாதாநம் செய்வதையொழிய வேள்ளிரு தகுந்தபரிஹாரம் எனக்குத் தோற்றவில்லை.

*கஷ்மை கொண்ட ப்ரகாரத்தைச் சொல்லுகையாலே, பகவத்-விஷயத்திலே ஸாபராதரானு வும், பாகவதரை கஷ்மைகொள்ள அம்முகத்தாலே பெருமாள் கஷ்மித்தருஞ்சையாலே இவனும் நிரபராதனைய் கை கங்கர் ய-யோக்யனும் என் னுமிடத்தை வெளியிட்டருள்ளன. அவ்வளவில் †இளையபெருமாள் தம்முடைய¹ பாருஷ்ய-வாக்யங்களுக்குடி சோகபரவசரான்

• யदிகிஞ்சி஦திகாந்தं விஶ्वாஸத்பிணயேந வா ।

ப்ரேष்யस्य க்ஷமிதவ்யं மே ந கஞ்சிஜாபராத்யதி ॥ என்று ²

+ யதை ஶோகாமி஭ूதस्य ஶ्रுत்வா ராமஸ்ய ஭ாषிதம् ।

மயா த்வं பருஷாப்யுக்தஸ்தத்வं க்ஷந்துமர்ஹसि ॥ என்று ³

¹ கடுமையான வாக்யங்கள்.

² யதி சிஞ்சிததி-க்ராந்தம்
விஸ்வாஸாத் ப்ரணயேந வா ।
ப்ரேஷ்யஸ்ய கஷ்மிதவ்யம் மே
ந கர்ச்சிந்-நாபராத்யதி ॥ (கி. 36-11).

(ராமனிடத்திலுள்ள) நம்பிக்கையாலும் ஸ்ரேஹத்தாலும் ஏதாவது நான் தவறியிருந்தாலும், ஸேவகனுனைன்னுடைய தவறுதலை மன்னிக்க வேண்டும். உலகில் அபராதமே செய்யாதவன் யாரிருக்கிறான்?

³ யச்ச ஶோகாபி-பூதஸ்ய
ஸ்ரூத்வா ராமஸ்ய பாஷிதம் ।
மயாத்வம் பருஷான்-யுக்த:
தச்ச த்வம் கஷந்துமர்ஹஸி ॥ (மேடு—20).

சோகம் மேலிட்டவரான ராமனுடைய வார்த்தைகளைக் கேட்டு நான் கடும்வார்த்தைகளைச் சொன்னேன்; அவற்றை நீர் மன்னிக்கவேண்டும்.

பெருமாளுடைய சிற்றத்தளவில் பிறந்த பாகுங்கள் என்று தம் முடைய அபராதத்தை
 ‘வோபாதிகமாக்கி, ¹ ட² மேலெழுச்சியான
 பெருமாளுடைய பாகுரங்களுக்குக் காரணம்
 ‘காமன் செய்தான், ³ மற்று செய்தான்’ என்
 கிற கணக்கிலே சோகமேயாயிற்று. ⁴ “ஸம
 யே திஷ்ட ஸாக்ரீவ” என்கையாலே பெருமா
 ளுடைய பாகுரங்களுக்கும் இப்படித் தாத்பர
 யம் என்று காட்டி, அப்படியே வோபாதிக
 மான தங்கள் அபராதங்களுக்கு மஹாராஜை

¹ ந ச ஸக்குசித: பந்யா: யெ வாலி ஹதோ ஗த: என்றுற்
 போலே ⁵

¹ ஸோபாதிக் ஸ்வபாவமாயில்லாமல் ஒரு காரணத்தா
 வேற்பட்டது.

² மேலெழுச்சியான—கோபமான

³ கோபம்.

⁴ ஸமயே திஷ்ட ஸுபீவ

ஸாக்ரீவ! செய்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்று.

⁵ ந ச ஸங்குசித: பந்தா:

யேங வாலீ ஹதோகத: | (கி. 34-18).

(ராமானுல்) கொல்லப்பட்டு வாலி (யமலோகம்)

சென்ற வழி இன்னும் அடைக்கப்படவில்லை.

கஷ்மை கொண்டார் என்கையாலே, ஸாபராத
ரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் ¹புரிந்து அநுதாப
த்தாலே ²க்ருத-ப்ராயச்சித்தரானால் இவர்கள்
விஷயத்தில் அபராத-தசையில் பண்ணின
அநாதராதீகரூக்குத் தாங்கள் எதிரே கஷ்மை
கொள்ளவேண்டும் என்னும் சாஸ்த்ரார்த்தத்
தைக் காட்டினன்.

இப்படி விபீஷண-வ்ருத்தாந்தத்திற்கு
முன்பு சரணகதி-தர்மத்தில் இப்ப்ரபந்தம்
நின்றநிலை சொன்னேம். இவ்விபீஷணவ்ருத்
தாந்தத்திற்குப் பின்பு ³“ஸமுத்ரம் ராகவோ
ராஜா சரணம் கந்துமர்ஹதி” என்று தனக்கு
சரணகதி பலிக்கக்கண்ட பரம-தார்மிகனு
டைய வாக்யத்தாலே அசக்தனுக்கு அபிம
த-வித்திக்கு சக்தனை ஆச்சரியிக்க ⁴ப்ராப்தம்
என்னுமிடம் சொன்னுன். அவ்விடத்தில்
தெபருமாள் கையம்பு மாண்டவரல்லாமையா

+ சாபமாநய ஸௌமிகே ஶராஞ்சாಶிவிஷோபமாந् ।

சாகர் ஶோஷயிஷயாமி பத்ரா யாந்து பூவங்கமா: ॥

என்று அருளிச் செய்யக் கடவு⁵

¹ திரும்பி.

² ப்ராயச்சித்தம் செய்து கொண்டால்.

³ ஸமுद்ர ராघவ ராஜா ஶரண் மந்துமர்ஹதி (ய. 19-31)

அரசனுகிய ராமன் ஸமுத்ரத்தை ஶரணமடையட்டும்.

⁴ தகும்.

⁵ சாபமாநய ஸௌமித்ரே

ஸராம்ஸ்சாரீ-விதோபமாந் ।

ஸாகரம் பேராதையிவ்யாமி

பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா: || (ய. 21-22)

தும், சரணமாக வரிக்கப்பட்ட ¹ஜலாசயம்
அல்ப-மதியுமாய் அல்ப-சக்தியாகையாலும்
ஏனைகதி பலியாதொழிந்ததத்தனை.

பின்பு ராவணன் தன்னைக் குறித்து ²ரிடு
அமபி வத்ஸலரான பெருமாள்
+ “அராக்ஷஸ் மிமம் லோகம்
கர்த்தாஸ்மி நிஶ்சீத ப்ரஸரை: |
நசேச்சரணமப்யேஷி
மாழுபாதாய மைதிலீம் ||

என்று

அருளிச்செய்த பாகுரத்தாலே பெருமாளுடை
ய சரண்யதைக்கு உறுப்பான வெர்வ-சக்தித்வ
த்தையும் பரமகாருணிகத்வத்தையும் ³ஹித-
ப்ரவர்த்தகத்வத்தையும் ப்ரகாசிப்பித்தான்.

லக்ஷ்மணே! என்னில்லையும் ஸர்ப்பம் போன்ற பாண
க்களையும் கொண்டுவா. ஸமுத்ரத்தை வற்றடித்து விடு
கிறேன். நம் வாங்ரவீரர்கள் காலாலேயே நடந்து செல்
ட்டும்.

¹ ஸமுத்ரம்.

² சத்ருக்களிடத்திலும் அன்புள்ள.

³ ஹிதுவர்த்தகத்வம் — ஹிதத்தைச் செய்விப்பது.

+ அராக்ஷஸமிம் லோக கர்த்திஸி நிஶிதை: ஶரை: |

ந சேஷ்டுரணமஸ்யேषி மாஸுபாடாய மைதிலீம் ||

(ய. 41-66)

ஸ்தையைக் கொண்டுவந்து ஸெமர்ப்பித்து விட்டு
என்னை சரண் மடையாவிட்டால், என் கூர்மையான
ஸ்தைங்களால் உலகில் ராக்ஷஸப்பூண்டே இல்லாமல்
கொய்து விடுகிறேன்.

* சரஞ்சகத-ரக்ஷண-தர்மத்திலும் 'ஸஹ-
தர்ம-சாரிணியான பிராட்டியும் தராவணன் ப்ர

* இய் ஸीதா மம சுதா ஸஹ்ர்மசரி தவ என்கிறபடியே १

+ மித்ரஸௌபியிக் கர்து ராம: ஸ்஥ாந் பரிஷ்வதா ।

வ஧் சானிச்஛தா ஘ோர் த்வயாஸௌ புருஷர்ஷம: ॥

வி஦ித: ஸ ஹி ஧்ர்மஜ: ஶரணாகதவத்ஸல: ।

தென மைநி ஭வது தே யடி ஜிவிதுமிச்஛ஸி ॥

பிரஸாத்யஸ்வ த்வ் சைந் ஶரணாகதவத்ஸலம् ।

மா சாஸ்மை பிரயதோ ஭ூத்வா நிர்யாதியிதுமர्हஸி ॥ என்று २

१ ஸஹ்ர்மசரி பெருமாளோடு கூட அவர் செய்யும்
தர்மத்தை அனுஷ்டிப்பவளான

२ இயம் ஸீதா மம ஸீதா ஸஹதர்மசரி தவ(பர. 75.

என் பெண்ணை இந்த ஸீதை உன்னேடு கூடவே
தர்மத்தை அனுஷ்டிக்கிறவளான (உனக்குத் தகுந்த)
பத்தீ.

३ மித்ரவெளபயிகம் கர்த்தும்

ராமஸ்-ஸ்தாநம் பரீப்ஸதா ।

வதம் சாங்கிச்சதா கோரம்

த்வயாளன புருஷர்ஷப: ॥

விதிதஸ்-ஸஹிதர்மஜஞ: பரஞ்சகத-வத்ஸல: ।

தேந மைத்தி பவது தே யதி ஜீவி துமிச்சஸி ॥

ப்ரஸாத்யஸ்வ த்வம் கைநம் பரஞ்சகத-வத்ஸலம் ।

மாம் சாஸ்மை ப்ரயதோ தூத்வா நிர்யாதயிதுமர்
ஹஸி ॥ (ஸ 20: 20—22)

உலகில் ஒரு நிலையை அடையவும் கோரமான மர
ணம் கேரக்கூடாது என்றும் விரும்பின்றியானால், புரு
ஷாத்தமனை ராமனேடு தோழுமை கொள்வது உனக்குத்
தகுதியாகும். (இங்கு தோழுமை என்றது பரஞ்சகத
க்கிலை). (பரஞ்சகத தர்மத்தை அறிந்த அவர் தன்னை

திகூலனுயிருக்கச் செய்தேயும் ¹ மாத்ருத்வ-ப்ரயுக்தமான வாத்வஸ்யாதிசயத்தாலே “அவ்ஸுதே” என்னும் ப்ரகாரத்திலேயருளிச் செய்த வாக்யத்தாலே இத் தம்பதிகள் லோகஹிதத்திலே ² வைமாநாபிப்ராயர் என்னுமிடத்தைக் காட்டினான். இப்படி “தேந மைதீ பவதுதே” என்றதுவும் ராவண னுக்கு சிசுபாலனை ஜந்மாந்தரத்திலே ³ அந்திம-கஷணத்திலேயாகிலும் ⁴ கார்யகரமாயிற்று

சரண்ய-வைஹ-தர்ம-சாரிணியான பிராட்டி விஷயத்திலே ⁵ தர்ஜ்ஜந-பர்த்வநாதி-ப்ரவ்ருத்தைகளான ராக்ஷ வீக ளீக் குறித்து,

ஸரணமடைந்தோரிடம் அதிக அன்புள்ளவர். ஆகையால் நீ வாழ விரும்பினால் அவரோடு உனக்குத் தேசுழை உண்டாகட்டும். நீயும் சென்று ஸரணகத-வத்ஸலான பெருமாளிடம் என்னை வணக்கத்துடன் ஸமர்ப்பித்து, அவரை ஸந்தோஷப்படுத்து.

- 1 மாதுத்வப்ரயுக்த வாஸல்யாதிஶய— தாயாகையால் இருக்கும் அதிக அன்பினாலே -
- 2 ஒரே எண்ணத்தை யுடையவர்.
- 3 அந்திமக்ஷண—கடைசிகஷணம் (இறக்கும் தருணம்)
- 4 கார்ய்கர—கார்யத்தைச் செய்வது (அதாவது, பனி ப்பது).
- 5 தர்ஜ்ஜந-பர்த்வநாதி-பிரவுதி— நிந்திப்பது, பயமுறுத்துவது முதனியவற்றிலிருங்கின.

“ததும் க்லூர-வாக்ஷயர்-வ:
 ஸாந்த்வமேவாபிதீயதாம் |
 அபியாசாம வைதேஹீம்
 எதத்தி மம ரோசதே ||
 * * *

பர்த்திதாமடி யாசத்வம்
 ராசஷ்டஸ்ப: கிம் விவசஷ்யா |
 ராகவாத்தி பயம் கோரம்
 ராசஷ்லாங்ரமுபஸ்திதம் ||
 ப்ரணிபாத-ப்ரஸந்தா ஹி
 மைதிலீ ஐங்காத்மஜா |
 அலமேஷா பரித்ராதும்
 ராசஷ்டஸ்யோ மஹதீர பயாத் || ¹ என்று
த்ரிஜிடையும் ஸ்வமதம் சொன்னபடியைப்
பேசினான். பிராட்டியும், அவர்களிசைவின்
றிக்கே யிருக்க, ²வத்வ-ப்ரக்ருதியான த்ரிஜிடையோடு
அவர்களுக்குண்டான துவக்கா

¹ தदல் கூரவாக்ஷீர்வ: ஸாந்த்வமேவாபி஧ியதாம் |
 அபியாசாம வைதேஹமேதாதி மம ரோசதே ||

² நல்ல ஸாத்திகஸ்வபரவழுன்ள.

³ ஸம்பந்தத்தாலே.

* * * *

भर्तितामपि याचध्वं राक्षस्यः किं विवक्षया ।
 राघवाद्वि भयं धोरं राक्षसानामुपस्थितम् ॥
 प्रणिपातप्रसन्ना हि मैथिली जनकात्मजा ।
 अलमेषा परिवातुं राक्षस्यो महतो भयात् ॥

(ஸ. 27. 41-44) ||

ஆகையால் இனி இந்தக் கடுமையான வார்த்தை
 களை நிறுத்துக்கள். மருதுவாகவே பேசி நம்மை ரகஷிக்

லே வாத்ஸல்ய-பரவசையாய் அருளிச்செய்த
வார்த்தையை ஸ்ரீ வாநரவீரர்களுக்கு ¹ அனு
பாஷித்துக் காட்டுகிற திருவடி ² “அலமேஷா
பரித்ராதும் ராகவாத் ராக்ஷஸ்-கணம்” என்று
த்ரிஜூடா-வாக்யத்தை முடித்து

“ததஸ் ஸா ஹ்ரீ-மதி பாலா
பர்த்துர்-விஜய-ஹர்விதா ।
அவோசத் யதி தத் தத்யம்
பவேயம் ஶரணம் ஹி வ: ॥ ”

என்று

கும்படி ஸீதையை ப்ரார்த்திப்போம். இப்போது நாம்
கொய்யக்கூடியது இவ்வளவே. இதுதான் எனக்கு யுக்
ஶாகத் தோன்றுகிறது. ஏற்கனவே நாம் ஸீதையைத்
குன்புறுத்தியிருந்தாலும், (அவள் மறுத்துவிட்டால்
உள்ள செய்கிறது என்கிற) பயமில்லாமல் ப்ரார்த்தியுங்
ஙள். பெருமாளிடத்திலிருந்து ராக்ஷஸர்களுக்கு நேர்ந்
கிருக்கும் பயத்திலிருந்து ஸீதையால் தான் நம்மை ரக்ஷி
க்கமுடியும். அவனும் நமஸ்காரத்தாலேயே த்ருப்திய
ஈடும் ஸ்வபாவழுள்ளவள்.

1 அனுமாஷி—அனுநாதி—திருப்பிச் சொல்வது.

2 அலமேஷா பரித்ராது ராக்ஷஸிணம் ।

(ஸூ. 58-87) ॥

ரகுஷீரனிடமிருந்து ராக்ஷஸிகளை ரக்ஷிக்கவல்லவன்
வர்களே.

• ததஸ்ஸா ஹிமதி ஬ாலா ஭ர்துவிஜயஹர்ஷிதா ।

அவாச்சாதி தத்஥ய் மகேய் ஶரண் ஹி வ: ॥ (ஸூ. 90)

தன் பர்த்தாவின் விஜயத்தைக்கேட்டு ஸந்தோஷி
மூம் நாணமும் கொண்டு கபடமற்ற ஸீதை, ‘நீ சொல்
அது உண்மைபானால் நான் உங்களை நிச்சயம் ரக்ஷிக்கி
றூண்’ என்றால்.

பிராட்டி யருளிச்செய்த பிரக்ஷா-பர-வஸ்வீகார-வாக்யத்தை அனுவதித்துக் காட்டினன். பின் பு வொபராதைகளான ராக்ஷஸிகளைப்பற்ற ராம தூதன் சீறினவிடத்து,

2பாபாநாம் வா ஶாபாநாம் வா
வதார்ஹானும் ப்லவங்கம |
கார்யம் கருணமார்யேண
ந கசப்சிந்தாபராத்யதி ||

இத்யாதிகளாலே அவன் சீற்றத்தை யாற்றி பிராட்டி ராக்ஷஸிகளைத் தானே றிட்டுக்கொண்டு ரக்ஷித்தபடி சொன்னுன். இவ்வஞ்சித்தாந்தத்தை அனுவைந்தித்த பட்டர் ராமகோஷ்டிக்கு மாகாத நமக்குப் பிராட்டியடைய கூடமையோ மூியத் தஞ்சமில்லை என்னுமிடத்தை *அரு

மாதமையிலி ராக்ஷஸீஸ்த்வயி தயைவார்஦்வபரா஧ாஸ்த்வய
ரக்ஷந்த்யா பவனாத்மஜால்஘ுதரா ராமஸ்ய ஗ோஷ்டி குதா |
காக் தம் ச வி஭ிஷிண் ஶரணமிதுக்திக்ஷமௌ ரக்ஷத:
சா ந: ஸாந்தமஹா஗ஸ: சுखயது க்ஷாந்திஸ்தவாக்ஸிகி ||

என்று ³

1 ரக்ஷாமர ஸ்வீகாரவாக்ய ரக்ஷிக்கும் பாரத்தை ஏற்றுக் கொண்டு சொன்ன வாக்யம்.

2 பாபானாம் வா ஶுभானாம் வா வ஧ார்ணாம் பூவங்கம |

காய் கருணமாயேண ந கஶ்சிநாபராத்யதி || (ய. 116-45)

வாநரப்ரேஷ்ட! பாபம் செய்தவர்களாயிருக்கட்டும், அவ்வது புண்யம் செய்தவர்களாயிருக்கட்டும்; அவர்கள் தண்டிக்கத் தக்கவர்களானுலும், சரணமடைந்தால் பெருங்தன்மையடையவர்கள் அவர்களிடம் இரங்கி ரக்ஷிப்பார்கள். உலகில் அபராதம் செய்யாதவர்களே கிடையாதல்லவா.

ஞிச்செய்தார். ஆக இப்படி ஆறுகாண்டத்
திலும் சரஞகதி-தர்மமே அஞ்சருவாணி
யாய்க் கோர்க்கப்பட்டது.

• மாதர்-மைதிலி ராசஷ்டிஸ்-த்வயி
ததைவார்-த்ராபதாஸ்-த்வயா
ரசஷந்த்யா பவநாத்மஜாத்
லகுதார ராமஸ்ய கோஷ்ட க்ருதா |
காகம் தம் ச விபீஷணம்
ஸரணமித்யுக்தி-கஷ்டமள ரசஷ்ட:
ஸா ந: ஸாந்த்ர-மஹாகஸ:
ஸாகயது கஷாந்திஸ்-தவாகஸ்மிகீ ||

(ஸ்ரீகுண-கோ. 50)

தாயே! மிதிலைச் செல்வியே! நீ சுணங்களால் ராம
அக்கு மேற்பட்டவன். (முவலகும் சுற்றி வேறு ரசஷ்
ார் இல்லாமல்) போக்கற்றுவந்து விழுந்த காகத்தையும்,
மனைவி புத்திரன் ராஜ்யம் எல்லாவற்றையும்விட்டு ராமனை
சுரணமடைகிறேன் என்று வந்த விபீஷணனையும் ராமன்
உங்கித்தார். நீயேர ராவணனிறப்பதற்கு முன்னிருந்தது
போல அவனிறந்த பின்பும் உன்னைத் துன்புறுத்தினே
ராசஷ்டிகளை ‘கொன்றுவிடுகிறேன்’ என்று கீறின மாரு
தியிடமிருந்து ரக்ஷித்தாய். ஆதலால் ப்ரதிகூலத்தை
இட்டாரை ரக்ஷிக்கும் ராமனைவிட ப்ரதிகூலம் செய்து
கொண்டிருக்குமவரை ரக்ஷிக்கும் நீயே சிறந்தவன். அப்
பெர்ப்பட்ட உன்னுடைய கிர்வேறுகமான கருணையே
மற்றாபாபிகளான எங்களை ரக்ஷித்து ஸாகிகளாகச் செய்
யவேண்டும்.

உத்தர ஸ்ரீ ராமாயணத்திலும் ராவணன் பாட்டன்மார்காலத்திலே¹ விஷ்ணவவதார-ஸ்தனை ஸர்வேச்வரன் சரஞகதரான தேவர் களை ரக்ஷிப்பதாகத் திருவுள்ளம் பற்றி ராக்ஷ ஸரோடே² பொருதவளவிலே³ பூசலிலே கெட்டு⁴ பராங்முகராய் லங்கைகயைக் குறித் துப்⁵ பலாயநம் பண்ணுகிற ராக்ஷஸரைப் பின் தொடர்ந்து சார்ங்கமுதைத்த சரமழை களாலே கொன்று சூரையாடக்கண்ட மால்ய வான் புரிந்து *‘ஓடிப்போகிற எங்களைக் கொல் லுகை கூத்ர-தர்ம விருத்தமன்றே? தர்மம் அறியாதார் செய்யுமத்தை தர்மஜ்ஞனை நீ செய்யாநிற்கிறதென்’ என்று ஆற்றுமையாலே

* நாராயண ந ஜானீஸே க்ஷாತ்ரி ஧ர்ம ஸநாதனம् ।

அயுத்தமனஸோ ஭நாந் யோதஸ்மாந் ஹஂஸி யதேதரः ॥

என்று⁶

¹ விஷ்வவதாரஸ்—விஷ்ணு என்கிற அவதாரரூபத்தில் இருந்த. ² யுத்தம் செய்த வளவிலே

³ யுத்தம். ⁴ (முகத்தைத் திருப்பி) முதுகுகாட்டி

⁵ பலாயன்—ஓட்டம்

⁶ நாராயண ந ஜானீஸே கூத்ர-தர்ம தர்மம் ஸநாதனம் | அயுத்த-மநஸோ பக்நாந் யோஸ்மாந் ஹஂஸி யதேதரः || (உத். 8: 3).

நாராயண! வெகுகாலமாக கூத்ரியர்களாது விஷ்டத்து வரும் தர்மத்தை நீ யறியாயோ? யுத்தம் செய்ய இஷ்ட மில்லாமல் பயந்து ஒரும் எங்களை விவேகமற்றவனைப் போல (தொடர்ந்து) கொல்லுகிறோய்.

முறையிட, ஸர்வேச்வரன் ‘நாம் கூத்ரிய
ராகிலன்றே கூத்ரியதர்மம் அனுஷ்டப்பது?
நம்மை நாராயணன் என்று நீ சொன்னபடி
யே நாம் ¹ நியந்த்ருத்வாதிகளாலே ஸர்வ-வில
கூணராகையால் நாராயண-தர்மமான சரணை
கத-ரகுணம் அனுஷ்டக்கிறோம்’ என்று அபி
ப்ராயம்கொண்டு

² யுஷ்மத்தோ பய-பிதாநாம்
தேவாநாம் வை மயாபயம் |
ராகங்கோத்ஸாதநம் தத்தம்
ததேதததநுபால்யதே ||
ப்ராணீரபி ப்ரியம் கார்யம்
தேவாநாம் ஹி ஷதா மபா |
ஸோஹம் வோ கிழநிஷ்யாமி
ரஸாதல-கதாநபி ||

என்று

¹ நியந்துத்வாதி—ஆனந்தன்மை முதலானவை.

² யுஷ்மதோ ஭யभीतானா ஦ேவானா வை மயாத்மயம் |

ராக்ஷஸोत்ஸாதன் ஦த்த தடெததநுபால்யதே ||

பிராணீரபி பிரிய கார்ய ஦ேவானா ஹி ஸடா மயா |

ஸாதஹ் வோ நிஹனிஷ்யாமி ரஸாதல-கதாநபி (உத. 8: 7, 8)

ராகங்கள்! உங்களால் ஹிம்ளிக்கப்பட்டுப் பயந்த
தேவதைகளுக்கு உங்களைக் கொல்வதாக அபயம் கொடு
த்திருக்கிறேன். அதை இப்போது கிறைவேற்றுகிறேன்.
என்னுயிரைக் கொடுத்தாவது தேவதைகளின் கார்ய
த்தை எப்போதும் நான் செய்யவேண்டும். ஆகையால்
ரஸாதல-ஸோகத்தில் ஓடி ஒளிந்தாலும் உங்களைத் தொட
ர்ந்து கொல்வேன்.

‘நாம் தேவர்களுக்குப் பண்ணின அபயப்ரதா
நத்தாலே பசுக்களுக்காகப் புலிகளைத் தொடர்
ந்து கொல்லும் கணக்கிலே உங்களைக் கொல்
லுகிறோம்’ என்று அருளிச்செய்த பாசுரத்தா
லே மற்றுமுள்ள கூத்துரிய-தர்மாதிகளிலும்
காட்டில் சரணைகத-ரக்ஷண-தர்மமே பெருமா
ங்கு ¹அநுபாலநீயம் என்னுமிடத்தை
வித்தாவித்தான்.

வாலியுடைய ²சோத்யத்திற்கும் இவ்வுத்தர
த்தையே திருவுள்ளம்பற்றி * கம்பீரமாகப்
பெருமாள் அருளிச்செய்தார். முன்புவாபராத
ரான மஹாராஜர் ³அநுத்தப்தராய் சரணைகதராக
அவரை நீ நலிந்தாயா கையால், நீ ⁴தண்ட்ய
ஞகையாலும் சரணைகதரான மஹாராஜரை
ரக்ஷிக்கை நமக்கு பரமாகையாலும் உன்னை
நிராகரித்தோம் என்று தாத்பர்யம்.

* ஸ-சங்ம: பரம-தூர்ஜேய:

ஸதாம் தர்ம: ப்லவங்கம ||

என் று ⁵

¹ அநுஷ்டிக்கப் படவேண்டியது.

² சௌஷ—கேள்வி.

³ பச்சாதாபப்பட்டவராய்.

⁴ டப்ய—தண்டிக்கத்தக்கவஞகையாலும்.

⁵ ஸுக்ஷம: பரமதுரைய: ஸதா ஧ர்ம: பூவஜம (க. 18-15)

ஹே வாநர! தர்மம் என்பது மிகவும் ஸ-சங்மமா
னது. ஸாதுக்களாலும் ஸ-லபமாக அறியக்கூடிய
தல்ல.

இப்ப்ரபந்தம் தலைக்கட்டுகிற விடத்தி
அம் உபாயாநதிகாரிகளான ஸ்தாவரங்களை
யும் கூட *¹ விஷய-வாஸத்தையும் அவஸ்தா
விசேஷத்தையும் பற்றுசாக ரகநித்தபடி பர-
மைப் பேசப்பட்டது.

இப்படி இப்ப்ரபந்தம் தாத்பர்ய-லிங்

* விஷயே தே மஹாராஜ ராமவ்யவசனகார்ஶிதாः ।

அபி வृக்ஷாः பரிம்லானாः ஸபுष்பாக்ரகோரகாः ॥ ²

என்னும்படி யுண்டான.

+ உபக்ரமோபஸंहாராவभ्यாஸोऽபूर्वतா ஫லम् ।

அர்஥வாடோபபதி ச லிங்க தாத்பர்யநிர்ணயே ॥ ³ என்கிற

¹ தேசத்தில் வளிப்பதையும் நிலைமையையும் காரண
மாகக் கொண்டு.

² விஷயே தே மஹாராஜ

ராம-வ்யஸந-கர்ஶாதாः ।

அபி வருஷாः பரிம்லாநா:

ஸபுஷ்பாங்குர-கோரகா: ॥ (அயோ. 59: 8).

ஓஹாராஜனே! உம் ராஜ்யத்திலிருக்கும் மரங்கள்

மூலமொட்டு அரும்பி இவைகளோடேகூட ராமன்
பிரிவினால் இளைத்து வாடியிருக்கின்றன.

* உபக்ரமோபஸம்-ஹாரா-

வப்யாஸோபூர்வதா பலம் ।

அர்த்தவாதோபபத்தீ ச

விளக்கம் தாத்பர்ய-நிர்ணயே ॥

கங்களையெல்லாம் பரிபூர்ணமாக உடையதாய்
ஸ்ரீ வாஸ்மீகி பகவானுலே ¹த்ருஷ்டமாயிருப்
பதொரு சரணகதி-வேதம். இதில் இவ்வெ
ய-ப்ரதாந-²ப்ரகரணம் ஸர்வ-ரஹஸ்ய-ஸாரங்
களையும் திரள வெளியிட்ட உபநிஷத்-பாகம்.

அதி
சரணகதி-தாத்பர்ய-ப்ரபஞ்ச:
॥ த்ருதீயோ அதிகார: ॥

ஒரு க்ரந்தத்தின் உள்ளர்த்தக்கதை நிச்சயிப்பதற்கு
ஸாதநமான ஹேதுக்களுக்கு ‘தாத்பர்ய-லிங்கங்கள்’
என்று பெயர். அவை ஆறு: எந்த விஷயத்தைப் பற்றி
ஆரம்பித்ததோ அதையே சொல்லிமுடிப்பது; அதையே
திருப்பித்திருப்பிச் சொல்லவது; அது மற்ற ப்ரமாணங்க
ளால் கிடைக்காமலிருப்பது; அதற்குப் பலம் சொல்லவது;
அதைப் பற்றிப் புகழ்ந்து கூறுவது; அதை ஸ்தாபிக்க
யுக்திகள் கூறுவது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றி
இந்த ஆறும் பிரவிருத்தித்திருக்கின்றனவோ அதுதான்
அந்த க்ரந்தத்திற்கோ அல்லது ப்ரகரணத்திற்கோ தாத்
பர்யம்.

¹ இष—பார்க்கப்பட்ட.

² பிரகரண—பகுதி.

·1. ப்ரகரண-தாத்பர்ய-நிர்ணய:

இப்படி சரணகதி-வேதோபநிஷத்தான் இவ்வபய-ப்ரதாந-ப்ரகரணத்திலே, ¹“பரமாபத-கதவஸ்யாபி தர்மே மம மதிர்-பவேத்” என்று ப்ரஹ்மாவின் பக்கலிலே வரம் வேண்டிக் கொண்டு, ²“தர்மிஷ்டவஸ்-தவம் யதா வத்வை ததா சைதத் பவிஷ்யதி” என்று வரம் பெற்ற முந் விபிஷ்டங்களை சரணகதி-தர்மத்தைப் பாரிக்கரவித்து அநுஷ்டிக்கையாலும், பின்பு பெருமாளையும்கூட அநுஷ்டிப்பிக்கை யாலும் சரணகதி பரம-தர்மம் என்னுமிடம் ³சிஷ்டாசாரத்தாலே ⁴வஸ்தாபிதம். இப்ப்ரகர யத்தில் முன்பே பல வர்க்கங்களாலே ரஜஸ் தம: -ப்ரக்ருதிகளாயிருப்பார்க்கு வத்வ-ப்ரக்ருதிகளாயிருப்பார் ஹிதம் சொன்னாலும் பக

¹ பரமாபநிஷத்தாபி ஧ர்ம மம மதிர்வேத (உத. 10:31)

ஊனக்கு எந்த ஆபத்து நேர்ந்தாலும், என் மனது எப்போதும் தர்மத்திலே இருக்கவேண்டும்.

² ஧ர்மிஷ்டஸ்வ யथா வத்ஸ ததா சைதா ஭விஷ்யதி (உத. 10: 34)

குழந்தாய்! தர்மத்திலே நோக்கமுடைய நீ கேட்ட படியே ஆகட்டும்.

³ ஶிஷாचார—பெரியோர்க்குடைய அநுஷ்டானத்தாலே.

⁴ ஸ்யாபிதம்—நிலை நிறுத்தப்பட்டது.

வத்-விஷயத்தில் ¹ ஆபிமுக்யம் ² கூடாது
 என் நுமிடம் சொல்லிற்று. வத்வோத்தரனை
 ஸ்ரீ விபீஷணம் வான் சரணகதனைய் வருகிற
 போது அவன் விஷயத்தில் தேவதாவதார
 ரான் ஸ்ரீ வானரவீரர்களாலே விக்னம் ³ ப்ரஸ
 க்தமானபடி சொல்லுகையாலே * “பகவத்
 விஷயத்திலே அபிமுகராவாரைத் தங்கள்
 குடிமக்கள் தப்பிப்போகிறார்கள் என்று
 நினைத்துத் தேவர்கள் விலக்குவர்கள்” என்
 நுமிடமும், இப்படி விக்னங்கள் வந்தாலும்
⁴ சுத்தபாவராய் ⁵ அநந்யராய் வந்தடைந்தவர்

* ஶ्रூயதे கில ஗ோவிந்஦ே ஭क்திமுद்வதாந் நூணாம् ।

संसारन्यूनताभीतास्तिदशः परिपन्थिनः ॥ ऎन்கிறபடி யே⁶

¹ ஆபிமுக்யம்— நோக்கம்.

² ஏற்படாது. ³ நேரிட்டபடி.

⁴ ஶுद்஧மாவா:—பரிசுத்தமான மனத்தையுடையராய்

⁵ (இவனைத்தவீர) வேறு கதியற்றவராய்.

⁶ ஸ்ரூயதே கில கோவிந்தே

பக்திமுத்வஹதாம் ந்ரஞ்சம் ।

ஸ்ரீமாராந்திரநதா-பிதாஸ்

த்ரிதஶா: பரிபந்திந: ॥

கோவிந்தனிடத்தில் பக்திசெய்பவர்களுக்கு, (தங்களுக்குக் கீழ்ப்பட்ட) ஸ்ரீமாரம் சூறைந்துவிடும் என்கிற பயத்தால் தேவதைகள் விக்னம் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறதில்லையா?

களை *பெருமாள்தாமே எல்லா விக்னங்களை
யும் சமிப்பித்து அடிமை கொள்வார் என்னு
மிடமும் வெளியிடப்பட்டது.

வூர்வஜ்ஞ-வஸ்மஹிதாதிகளில் சொன்ன
ஆரூக்கல்ய-ஸங்கல்பாதிகளுமடங்க இப்ப்ரக
ரணத்திலே காணலாம். எங்கனே என்னில்:
அடியிலே

* ஸ்கல்பாதேவ ஭गவாந् தत்வதோ ஭ாவிதாத்மநாம् ।

விதாந்தமகிள் கால் ஸெசுயத்யமृதேந து ॥ என்றும் 1

பிரவृத்திகாலாடாரभ்ய த்வாத்மலாभாவசாநிகம் ।

யத்ராவகாಶோ விமானாஂ வி஘தே ந கடாசன ॥ என்றும் 2

ஸாத்வத-பெளங்கராதிகளில் சோல்லுகிறபடியே

1 ஸங்கல்பாதேவ பகவாந்

தத்வதோ பாவிதாத்மநாம் ।

வரதாந்தமகிலம் காலம்

ஸேசயத்யம்ருதேந து ॥

(தம்மை)உள்ளபடியே த்யானம் செய்பவர்களுக்கு
பகவான் தன் ஸங்கல்பத்தாலேயே (இ)வர்கள் வரதம்
முடியும் வரையிலுள்ள எல்லாக்காலத்தையும் அம்ருதத்
நினைவு நினைக்கிறுன். (ஸ-பகமாகவே நடத்துகிறுன்).

2 ப்ரவ்ருத்தி காலாதாரப்ய

த்வாத்மலாபாவஸாநிகம் ।

யத்ராவகாஸோ விக்னாநாம்

வித்யதே ந கதாசந ॥

(ஈச்வரனை சரணமடைவதற்காக செய்யப்படும்)
முகல் ப்ரவ்ருத்தி ஆரம்பித்து பரமாத்மாவை யடையும்
வரையில் எந்த விஷயத்தில் விக்னங்களுக்கு ஒருபொழு
தும் இடமே கிடையாதோ.

ராவணதிகளுக்கும் கூட ஹிதோபதேசம் பண்
னுகையாலும், நூதனைய்ச் சென்ற திருவடி
யை துஷ்டப்ரக்ருதியான ராவணன் அசக்யம்
என்று அறியாதே நலிய நினைக்க அத்தை
விலக்குகையாலும், பிறவியுறவையும் பெரிய
ஜூச்வர்யத்தையும் புத்ர-தாராதிகளையும் அநா
தரித்து ப்ராதிகூல்யவர்ஜூநம் பண் னுகையா
லும், ¹ ஆநுகூல்ய-ஸங்கல்பமும் ²ப்ராதிகூ
ல்யவர்ஜூநமும் ஸ-ஸிதமாயிற்று. பெருமாள்
ஸர்வலோக சரண்யன் என்கிற ³வ்யவஸாயத்
தாலும் * அஞ்சவேண்டும் ப்ரதேசத்திலே

* ஆஜாம முஹுர்தீந யத्र ராமஸ்ஸலக்ஷ்மணः: ⁴என்கிற படியே.

¹ ஆநுகூல்யஸ்கல்ப— அநுகூலமாயிருப்பேன் என்கிற தீர்மானம்.

² பிரதிகூல்யவர்ஜன—ப்ரதிகூலமாயிருப்பதை விடுவது.

³ நிச்சயம்.

⁴ ஆஜகாம முஹு-மர்த்தேந யத்ர ராமஸ்-ஸலக்ஷ்மணः:
(ய. 17:1).

ஸலக்ஷ்மணனுடன் ராமனிருந்த இடத்திற்கு ஒரு
முஹு-மர்த்த காலத்தில் வந்தான்.

அசங்கிதமாக தன்னிலமாக நினைத்து வரு
கையாலும் ¹“ ரக்ஷிஷ்யதீதி விச்வாஸம் ”
ாட்டப்பட்டது ²“ ராகவம் சரணம் கத: ”
என்கிற ³ உபாய-வரண-வாக்ய-ஸாமர்த்யத்
தாலே ⁴கோப்த்ருத்வ-வரணம் சொல்லிற்று.
“ உபாயாந்தர-ஸ்தாந-நிவேச-பரமான சரண
சப்தத்தாலே ⁵வ்யஞ்ஜிதமாய் ⁶ரக்ஷா-பர-ஸமர்
ப்பண-ப்ரதாநமான ⁷ஆத்மநிகோபமும்

- 1 ரக्षिष्यतीति வिश्वासः— ரக்ஷிப்பான் என்கிற நம் பிக்கை.
- 2 ராघவ ஶரண் ஗तः— ராமனே சரணமடைகிறேன்.
- 3 உபாயமாகக் கோறும் வாக்யத்தின் சக்தியாலே.
- 4 மோதூத்வரண்— ரக்ஷகனுயிரு என்கிற ப்ரார்த்தனை.
- 5 மற்றொரு உபாயத்தின் (அதாவது பக்தியின்) ஸ்தாநத்தில் வைப்பதைச் சொல்லுகிறது.
- 6 வ்யஜித— ஸ-சிப்பிக்கப்பட்ட.
- 7 ரக்ஷாभரஸம்பணப்ரधான— ரக்ஷிப்பதின் பாரத்தை ஸமர் ப்பிப்பதை ப்ரதாநமாகவுடைய.
- 8 ஆத்மனிக்ஷைப— ஆத்மாவை ஸமர்ப்பித்தல்.

१ సర్వలోక-శరణ్యాయ
రాకవాయ మహాత్మమౌ |

నివేదయత మామ కృపించమ
విష్ణుమం ఉపస్తితమ ||

ఎన్న రు

అంతరంకమాయినుప్పారై మణిలైయాక్కిక
కొణ్ణు విచథమాకసి చొస్లప్పట్టతు.
ఇవ్విటత్తిల్ పెగ్గుమానుము² ఇణియబెగ్గుమా
నుము ముతలికనుము కెట్కుమప్పాత కిట్టవంతు
*కుప్పికిరవునుకైయాలే³ పెగ్గుమానుకు
అర్థివియుంకసీ' ఎన్నకై వివక్షితమణ్ణ.

• ప్రణాదశ్చ మహానేషః ఎన్కిరుపాత్మయే ³

१ సర్వలోకశారణ్యాయ రాగవాయ మహాత్మనే |

నివేదయత మాం క్షిప్రి విభీషణముపస్తితమ् ||

విష్ణుమణును ఎన్కిరు నాను వంతినుక్కిరోను.
ఐకలు-ప్రియానీకనుకుము రష్టకనుము మహాత్మమావు
మాను రకువీరనీటత్తిల్ ఎన్నిని చీక్కిరాము సమర్ప
యియుంకసీ.

२ లశ్మమణునుకు సమప్రతాయప పెయారు.

३ ప్రణ్ణతసు మహాం ఏషః (య. 18: 14)
ఇంతకు కురులుము ఉర్తతాయినుక్కిరుతు.

“நிவேதயத மாம்” என்று என்னை
ஸமர்ப்பியுங்கோள் என்றபடி. ¹ “ராவணே
நாம துர்வ் ருத்த:²” என்று தொடங்கி,
“³ஓஸாஹம் பருஷிதவஸ்-தேந தாஸவச்
ராஜமாநித:⁴” என்றத ³ ருதியாக ⁴ துஷ்ப்ர
க்ருஞ்யான ராவணனுக்குத் தான் ஹிதோப
தோம் பண்ணிப் பாழுக்கு நீரிற்றத்துப் ⁵பரி

• “ஸஹ்யமாத்மனிவேदன்” ⁶

‘கிங்கரோஸ்மीதி சாத்மாந் ஦ேவாயைவ் ந்யவேதயேत्’ •

இத்யாகிகளிற்படியே. ||

1 ராவணோ நாம டுர்வத:[—] (பா. யு. 17: 10)

ராவணன் என்கிற கெட்ட நடத்தையையுடை
யவன்.

2 ஸோஹ் பருஷிதஸ்தேந ஦ாஸவஞ்சாவமானித: (ஷட்-14)

அயனால் கடும் வார்த்தைகள் சொல்லப்பட்டு,
அடிமையோல் அவமானம் செய்யப்பட்டேன்.

3 வரையில். 4 கெட்டஸ்வபாவழுள்ள.

5 பரி஭ூத— அவமதிக்கப்பட்ட.

6 ஸங்யமாத்ம-நிவேதநம் (பாகவத. 7—5—23).

ஓஹாஸ்மார, ஆத்மாவை ஸமர்ப்பிக்கல் (என்று இவை
உறுப்பில் பேதங்கள்).

1 ஸங்கரோஸ்மீதி சாத்மாநம்

தேவர்யைவம் ந்யவேதயேத் (ஜிதங்தே 1—14).

2 ஸங்கரனுகவேண்டுமென்று ஆத்மாவை ஸர்வேச்வர
3, 4 தில் இவ்விதம் ஸமர்ப்பிக்க வேண்டும், . . .

பூதனைப்படி சொல்லுகையாலும், ¹“ ஸ்வரேண மஹா மஹாந் ” என்கிற ²ஆர்த்த-ஸ்வரத்தாலும், “ நிவேதயத மாம் கூஷிப்ரம் ” என்கிற ³த்வராதிசயத்தாலும், ⁴“ப்ரணைதः சமஹாநேஷ ததோஸ்ய பயமாகதம்” என்கிற ஸர்வஜ்ஞனை சரண்ய னுடைய வாக்யத்தாலும் ⁵கார்ப்பண்யம் சொல்லப்பட்டது. ஆக இப்படி ஆநுகல்ய-ஸங்கல்பாதி-யுக்தையாய் பரிபூர்ணையாய், தவயத்தில் ⁶பூர்வ-கண்டத் திலே சொல்லப்படுகிற ⁷ஸ்வ-ரக்ஷா-பர-ஸமர் ப்பணைத்மிகையான ப்ரபத்தியை ⁸ஸர்வாவஸ்தையிலும் தர்ம-ஸாரத்திலே நிலைகுலையாத ஶ்ரீவிபீஷஞ்சீம்வான் அநுஷ்டித்தான்.

१ स्वरेण महता महान् (४.17-11)

महाञ्जन विप्रिष्ठज्ञनं २॥त्तसप्ततत्तुटनं
सेवनं नुनं.

२ आर्तस्वर—நொந்தசூரல்.

३ त्वरातिशय—அதிக விரைவு.

४ प्रणादश्च महानेष ततोस्य भयमागतम् (४.18: 14)

ராவணனிடமிருந்து இவனுக்கு பயம் உண்டாயிருக்கிறது. ஆகையால் இவன் கண்டத்வானி பேரொலி யோடு கூடியதாயிருக்கிறது.

५ कार्पण्य—எளிமை. **६ पूर्वखण्ड—**முற்பகுதி.

७ स्वरक्षाभरसमर्पणात्मिका—தன்னை ரக்ஷிப்பது என்கிற பாரத்தை ஸமர்ப்பித்தல் என்கிற ஒபழுள்ள,

८ सर्वावस्था—ஏல்லாநிலைமை.

அதற்கு அவன் பலமாகக் ¹கோலிற்று என் எண்ணில் ²ஆபாத-ரவிகராயிருப்பார் வங்கைச்வர்யம் என்றிருப்பார்கள். ஸ்ரீ வி பீ ஷ் னைழ்வான் கருத்தை ³அடியொற்றினால் சரண்யனைபெருமாள் திருவடிகளில் கைங்கர்யமே பலமாயிருக்கும். அது எங்குனே எண்ணில்: சரணைகதி காலந்தன்னிலே ⁴“த்யக்த்வா புத்ராம்ஶ தாராம்ஶ ராகவம் சரணம் கத :” என்று இதர-விஷயங்களிலே ⁵நெராச்யத்தை த்தானே ⁶கண்டோக்தி பண் ஞைகையாலும், பின்பு பெருமாளுக்கு விண்ணப்பம் செய்கிற போதும்,

⁷ பரித்யக்தா மயா வங்கா
மித்ராணி ச தநாநி ச |

¹ விரும்பியது.

² ஆபாதரஸிக— (ஊன்றிப் பார்க்காமல்) மேலெழுந்த வாரியரகவே அறிவுதில் ருசியுள்ளவர்கள்.

³ அனுஸரித்தால்.

⁴ த்யக்தா புத்ராஶ ஦ாராஶ ராघவ ஶரண ஗த: || (ஐ. 17: 14)
பின்னையையும் மனைவியையும் விட்டு ரகுவீரனை சரணமடைந்தேன்

⁵ நைராश்ய— ஆசையற்றமை.

⁶ கண்஠ாக்தி— வெளியிட்டுச் சொல்வது.

⁷ பரித்யக்தா மயா ல்கா மித்ராணி ச ஧நாநி ச |

भवद्वृतं मे राज्यं च जीवितं च सुखानि च (ஐ. 19: 5)

வங்கையையும், சினேகிதர்களையும், தனங்களையும் விட்டேன். எனக்கு ராஜ்யமும், உயிரும், மற்ற ஸாகங்களும் எல்லாம் உம்மதினம் (அதாவது உம்முடைய கைங்கர்யமே).

பவத்-குதங்மே ராஜ்யம் ச
ஜீவிதம் ச ஸாகாநி ச ||

என்று

‘லங்கைச்வர்யாதிகளை ¹அடைய விட்டு
எல்லாப் புருஷார்த்தமுமாக தேவீர் திருவடிகளைப்பற்றினேன்’ என்று விண்ணப்பம்
செய்கையாலும் இவன் ²அநந்ய-ப்ரயோஜந
னை ³அதிகாரி என்னுமிடம் ⁴ஸாவ்யக்தம்.
ஆனாலும், ⁵“ராஜ்யம் ப்ரார்த்தயமாநஸ்து
புத்தி-பூர்வம் இஹாகத:” என்கிறதிருவடிவாக
யழும், ⁶“ந வயம் தத்-குள்ளா: ச ராஜ்ய-காங்
க்கீ ச ராக்ஷஸ:” என்று பெருமாளருளிச் செ
ய்த வார்த்தையும் ராம-பக்தியாலே கலங்கின
மஹாராஜருடைய ⁷கிளர்த்தியை அடக்கு
கைக்கீடாக நீதி சாஸ்த்ரங்களிலே சொல்லும்

¹ முழுவதும்.

² அனந்யப்ரயோஜன — (பகவத் கைங்கர்யத்தைக்குத் தவிர)
வேறொன்றைப் பலமாக விரும்பாதவன்.

³ அதிகாரி — யோக்யத்தையையுடையவன்.

⁴ சுவ்யக்த — மிகவும் ஸ்பஷ்டம்.

⁵ ராஜ்ய பிரார்஥னை நிர்வாகமிஹா஗த: (ய. 17:65)
ராஜ்யத்தை விரும்பினவனும் புத்திடூர்வாமாய் இங்
கே வந்திருக்கிறோன்.

⁶ ந வய தகுலிநாஶ ராஜ்யகாங்கி ச ராக்ஷஸ: (ய. 18:13).

நாம் ராக்ஷஸ ஜாதியைச் சேர்ந்தவரல்ல; விழீஷண
னும் ராஜ்யத்தை விரும்புகிறோன்.

⁷ பரபாப்படு.

ராஜ-வருத்தாந்தக் கட்டணையைக் காட்டினபடி
யாமித்தனை. திருவடியும்பெருமானும் அருளிச்
செய்த பாசுரமும் ஸ்ரீவிசீஷ்ணம்-வான் தன்
பாசுரமும் விரோதித்தால் ¹ அந்தரங்க-ந்யாய
த்தாலே தன் பாசுரமே ப்ரபலமாகக் கடவுது.
அங்குனேயாகில்,

² அஹம் ஹத்வா தஸ-க்ரீவம்
ஸப்ரஹஸ்தம் ஸபாந்தவம் |
ராஜாநம் த்வாம் கரிஷ்யாமி
ஸத்யமேதத் ப்ரவீமி தே ||

என்று

‘ராவணைக்கொன்று உம்மை ராஜ்யத்திலே
முடிகுட்டக் கடவோம்’ என்று பெருமாள்
அருளிச்-செய்வானென் என்னில், அதுவும்

³ ஶரீராரோக்யம் அர்த்தாம்ஸ்ச
போகாம்ஸ்சைவ ஆதாஷங்கிகாங் |
ததாதி த்யாயிநாம் நித்யம்
அபவர்க-ப்ரதோ ஹரி: || என்கிற ந்யாயத்தாலே

¹ அந்தரங்க-ந்யாய

² அहं ஹत्वा दशग्रीवं सप्रहस्तं सबान्धवं ।

ராஜாந் தும் கரிஷ்யாமி ஸத்யமேதத் திவிமிதே || (ஐ. 19: 19)

ப்ரஹஸ்தன் முதலீய மந்திரிகளோடும், பந்துக்க
ளோடும் ராவணைக்கொன்று, நான் உன்னை அரசனாகச்
செய்கிறேன். இதை உனக்கு ஸத்யமாகச் சொல்லு
கிறேன்.

³ ஶரீராரோயமர்த்தி ஭ோగாஶ்வைவாநுஷங்கிகாந् ।

ददाति ध्यायिनां नित्यमपवर्गप्रदो हरिः || (ஐ. த. 74-43)

சரீரத்தின் ஆரோக்யத்தையும், ஐச்வர்யங்களையும்,
இவன் விரும்பாமல் வரும் மற்ற போகங்களையும் மோகத்
த்தைக் கொடுக்கும் விஷ்ணு தன்னை த்யானம் செய்யவர்
களுக்குக் கொடுக்கிறார்.

அடங்காத சரண்ய-பீதிக்கு¹ போக்குவீடான்² ஆறுஷங்கிக-போக-ப்ரதாநம் என்று கொள்ள ப்ராப்தம். ஆகையாலேயன்றே முடிகுட்டக் கடவோம் என்று அருளிச்செய்த பெருமாளுக்கு அதுக்கொரு³ மறுமாற்றம் விண்ணப்பம் செய்யாதே

⁵ ராக்ஷஸராம் வதே ஸாஹ்யம்
லங்காயாஸ்ச ப்ரதர்ஷணம் |
கரிஷ்யாமி யதா-ப்ராணம்
ப்ரவேசங்யாமி ச வாஹிநீம் ||

என்று
வூர்வ நிரபேக்ஷரான திருவடியைப்போலே
⁶ அவஸ்ரோசிதமான அடிமை செய்யக்கடவேஞ் என்று ஶ்ரீவிபீஷ்னைழ்வான் விண்ணப்பம் செய்தது. இவன்⁷ தார்மிகத்வத்தை வர

¹ போவதற்கு வழியான.

² ஆனுषங்கிமோగப்ரான்— (ப்ரதானமில்லாமல்)
இடையில் வரும் ஸாகத்தைக் கொடுப்பது.

³ பிராஸ்—யுக்தம். ⁴ பதில்.

⁵ ராக்ஷஸானா் வधே ஸாஹ் லக்ஷ்யாஶ பிராஸ்ரணம் |

கரிஷ்யாமி யதாப்ராண் பிரவேக்ஷ்யாமி ச வாஹிநீம் || (u. 19:23)

ராக்ஷஸர்களைக் கொல்வதில் உதவியும், இலங்கையைத் தகர்ப்பதும் என் உயிருள்ளவரையிலும் செய்கிறேன். ஸேனையிலும் ப்ரவேசிக்கிறேன்.

⁶ அவஸரோचித— ஸமயத்திற்கேற்ற.

⁷ ஧ார்மிகல்வ்—நன்னெறி தவருமை.
அமரத்வ் மரணமில்லாமை.

மாக வேண்டிக்கொள்ள, பரீதனை ப்ரஹ்மா
அமரத்வத்தையும் கூடக் கொடுத்தாற்போலே
அடிமைசெய்ய வேண்டிக்கொண்ட ஸ்ரீவிபீ
ஷணைய்வானுக்குப் பெருமாள் அடிமைக்கு
உறுப்பாக ஐச்வர்யத்தையும் கொடுத்தார்.
ஆகையாலே ¹திருவடிநிலைய முன்னிட்டு
ஸ்ரீபரதாழ்வான் நாட்டுவள்ளாரை நியமித்தி
ருந்தாற்போலே, ²தர்ம-ஸம்ஹஸ்தாபநார்த்த
மாக அவதீர்ணரான பெருமாளுடைய ³நியோ
கத்தாலே ⁴மட்டுப்படாத ராக்ஷஸரை வழிப
படுத்தி நடத்துகைக்காக ஸ்ரீவிபீஷணைய்வான்
ராஜ்யத்தை இசைகையால், இதுவும் ஆண்ணா
நுபாலநமாகையாலே கைங்கர்யகோடியிலே
அந்வயித்தது. இவர் தமக்கு இசைவின்றி
க்கே யிருக்க, பெருமாளுடைய ⁵அந்திலங்க
நீயமான ⁶சபத-பூர்வக-சாஸநத்தாலே ராஜ்
யம் பண்ணினார் என்னுமிடம் பெருமாள்
தன்னுடைச்சோதிக்கு எழுந்தருளுகிறபோது

¹ பாதுகை.

² ஧ர்மஸ்஥ாபனார்ய— தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக.

³ நியோग— கட்டளை.

⁴ அடங்காத.

⁵ அந்திலங்காரிய— மீறமுடியாத.

⁶ ஶபथபூர்வகஶாஸன— ஆணையிட்டுச்சொன்ன ஆண்ணா
மாலே.

விட்டகொடுத்த பாசுரத்தாலே வெளியிடப் பட்டது.

१ யாவத் ப்ரஜா தரிஷ்யங்கி
தாவத் த்வம் வை விபீஷண |
ராசஷ்டிலேந்த்ர மஹாவீர்ய
லங்காஸ்தஸ்-த்வம் தரிஷ்யஸி ||

ஸாபிதஸ்-த்வம் ஸகித்வேந
கார்யம் தே மம ஸாஸநம் |
ப்ரஜாஸ்-ஸம்ரகஷ தர்மேண
நோத்தரம் வக்துமர்ஹஸி ||

என்று

२ மிறுக்கோடேயிறே பெறுமாள் இவரை ராஜ்யத்திலே இருக்க இசைவித்தது. இப்படி இவன் ^३ அநந்ய-ப்ரயோஜனஞகையாலேயிறே இவனுக்குத் தம்மிலும் ^४ சீரிய கோயிலாம் வாரை எழுந்தருளுவித்துக் கொடுத்தது.

१ யாவத்பூஜா ஧ரிஷ்யநிதி தாவத் த்வ வை வி஭ிஷண |
ராக்ஷஸேந்஦ிர லக்ஷ்மஸ்த்வ ஧ரிஷ்யஸி || உத. 108: 27
ஶாபிதஸ்த்வ ஸகித்வேந கார்ய தே மம ஶாஸநம் |
ப்ரஜாஸ்ஸரக்ஷ ஧ர்மேண நோத்தர வக்துமர்ஹஸி || (உத. 108, 29)

ராசஷ்டிலராஜனும் மஹாவீரனுமான விபீஷண! உலகில் ப்ரஜௌகள் உள்ளவரையில் நீ லங்கையிலிருந்துகொண்டு ராஜ்யபாரம் செய்துவருவாய். தோழன் என்கிற முறையில் உண்ணெனக் கட்டளையிடுகிறேன். நீ அதை அனுஷ்டிக்கவேண்டும். தர்மமாய் ப்ரஜௌகளை ரகஷி. வேறு பதில் சொல்லாதே.

२ மிறுக்கு—நிர்ப்பந்தம்.

३ (ராமன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தவிர) வேறொன்றைத் தனக்குப் பலமாகக் கருதாதவன்.

४ உயர்ந்த.

இப்படியன்றிக்கே ¹ ஆபாத-ப்ரதிதி-பகுத் தாலே இவன் ஐச்வர்யார்த்தியானாலும், ² “மித் ர-பாவேந ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ் சந”, “அபயம் ஸர்வ-பூதேப்யோ ததாம்யே தத் வ்ரதம் மம” என்கிற பொதுவான பாசுரங் களாலே சரண்யாபிப்ராயத்தைப் பார்த்தால், ப்ரபத்தியானது ⁴ ஸாமாந்யேந ⁵ மோக்ஷ-பர் யந்த-ஸகல- புருஷார்த்த-வாதநம் என்னுமிடம் தெளியலாம்.

இதி

ப்ரகரண-தாத்பர்ய-நிர்ணயாதிகார:

சதுர்த்த: ||

¹ மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பகுத்தாலே

² மித்ரன் என்னும் பாவனையோடு என்னை (சரணம்) அடைந்தவனை நான் ஒருபோதும் கைவிடேன்.

³ ஸகல பூதங்களிடத்திலிருந்தும் பயமில்லாமல் செய் வேன். இது என்னுடைய வ்ரதம்.

⁴ பொதுவாக.

⁵ மோக்ஷப்ரயந்தஸகலபுருஷார்஥ஸாதன— மோக்ஷம் உட்பட எல்லாப் புருஷார்த்தங்களுக்கும் ஸாதநம்.

5. சரண்யா-ஸீல-ப்ரகாஹ:

இப்படித் தன் ¹ அபிமதவூத்திக்காக சர கைதனை ஸ்விபீஷனைம்வான் ² “ஸர்வ- லோக-சரண்யாய” என் கிற அர்த்தத்தை “ராகவாய மஹாத்மநே” என்று ³ வெளவெப்யத்தாலும் ⁴ பரத்வத்தாலும் வாதிக்கிறுன். ⁵ த்ருணம் ஸாலபமேயாகிலும், ஒன்றுக்கு ⁶ உறுப்பல்லாமையாலே ⁷ அநாதரணீயம்; ⁸ ஸாமேரு ஆதரணீயமேயாகிலும், துர்லப மாகையாலே ⁹ அநுபயுக்தம். ஆகையாலே பரதவழும் வெளவெப்யழும் அபேக்ஷிதம்.

¹ அமிமதஸி஦्धி— எண்ணம் கிறைவேறுவது.

² ஸர்வலோகஶரண்யாய ராघவாய மஹாத்மநே |

நிவேదயத மா க்ஷிப்ர வி஭ீஷணமுபஸ்஥ிதம् ||

(இதனார்த்தம் 56-ம் பக்கத்தில் காணக).

³ ஸௌலத்ய— எளிதில் அடையுங்தன்மை.

⁴ பரத்— மேன்மை.

⁵ தூண— புல். ⁶ உறுப்பு-உபயோகம்.

⁷ அநாதரணீய— அலக்ஷ்யம் செய்யத்தக்கது.

⁸ ஸுமேரு— மேரு என்னும் ஸ்வர்ணமலை.

⁹ அநுபயுக்த— உபயோகிக்க முடியாதது.

(வெர்வ-லோக-சரண்யாய)-- உங்களுக்குப் போலே எனக்கும் பெருமாள் பக்கவிலே¹ கூறு உண்டென்கிறுன். அங்ஙனன்றிக்கே, யாவதென்றாலே ஒரு² குடல்துவக்காலே நானுங்கூட உங்களுக்குக் கல்லும் தழியும் எடுக்கவேண்டும்படியாயிருக்கிறேன், அப்படி³ மஹாபராதனை ராவணன் தனக்கும் கூடப் பெருமாள் சரண்யராய்க் கிடிகோள் இருப்பது. இப்படிப் பொதுவான சரண்யவிஷயத்தில் நுசியில்லாமையாலே துராத்மாவான ராவணன் தன் கூறு இழுக்கிறுன்ததனை. ‘ராகவாய்’ ‘மஹாத்மநே’ என்று⁴ பத-த்வய-ஸமபி-வ்யாஹாரத்தாலே⁵ “நிலை வரம்பில் பல பிறப்பாய் ரூளி வருமுழுநலம்” என்கிறபடியே அவதாரத்சையிலே⁶ பர-த்சையிலுங்காட்டில்⁷ அதிசயிதமான⁸ மாஹாத்ம்யத்தைச் சொல்லுகிறது. (ராகவாய)- பெருமாளுக்கு சரணைக்காதர்களும் ரகு முதலாகப்⁹ போருகிற குலதர்மமன்றே?

¹ பங்கு.

² சரீரஸம்பந்தத்தாலே.

³ மஹாபரா஧:— பெரியகுற்றம் செய்தவன்.

⁴ பத்வயஸமஸ்தியாஹார-இரண்டு பதங்களின் சேர்க்கை.

⁵ திருவா. மொ. 1-3-2. (தன் அவதாரங்களில்) ஆரு எல்லையும், (தன் செய்கைகளில்) ஒரு அளவுமில்லாத பலவகைப்பட்ட ஜன்மங்களையுடையவனுய், (பிறக்கப் பிறக்க) மேல் மேல் ப்ரகாசிக்கும் எல்லா கல்யாணசூணங்களையுடையவன்.

⁶ பகவான் பரமபதத்தில் இருக்கும் நிலை.

⁷ அதிகமான. ⁸ பெருமை. ⁹ நடந்து வருகிற.

(மஹாத்மனே)-கடலைக் கையிட்டிறைத்து முடியவொண்ணுதாப்போலே விசேஷத்துச் சொல்லி முடிய வொண்ணுது இம்மாஹாத்ம்யம். பெருமாள் ஆச்சித-ரக்ஷணத்தில் ¹ ஒருப்பட்டால், ஆதித்யன் புறப்பட்டால் இருட்டு பின்காண வொண்ணுதாப்போலே, வரத்தாலே பூண்கட்டிவைக்கிற ² பஹ்-முக-ராக்ஷஸரையும் முன்காண வொண்ணுதபடியிருக்கும் இம்மாஹாத்ம்யம். இவ்வவதாரதசையிலுண்டான நிரதிசய-மாஹாத்ம்யத்தை ³ பர-தார-தர்சந-பராங்முகரான பெருமாள் திருமுன்பே நின்று ⁴ “கதஞ்சிதஹமாகத:” என்கிறபடியே, ‘பெண் ஞுடையுடுத்து உருமாற்றி நாலெருவனும் தப்பிப்போந்தேன்’ என்று ராவணனுக்கு ஜந-ஸ்தாந-வ்ருத்தாந்தத்தைச் சொன்ன அகம்பநன் வாக்யத்தாலே மஹர்ஷி வெளியிட்டான்.

¹ முயற்சித்தால்.

² கதுமுखராக்ஷஸ— பல முகங்களையடைய ராக்ஷஸன் (ராவணன்); அல்லது பலவிதமான ராக்ஷஸர்கள்.

³ பரதாரத்ஶநபராக்முख— பிறர் மனைவியைக் கண்ணே டுத்துப் பாராதவர்.

⁴ கथஸ்தி஦ஹமாகத: (ஆர. 31:2)

வெகு சிமத்துடன் (அதாவது பெண் ஞுடையுடுத்து) நான் (தப்பி) வந்தேன்.

१ அஸாத்ய: குபிதோ ராமோ
 விக்ரமேண மஹாயஸா: |
 ஆபகாயாஸ்-ஸாபூர்ணையா:
 வேகம் பரிஹரேத் ஶரை: ||
 ஸதார-க்ரஹ-நச்சத்ரம்
 நபஸ்-சாப்யவ-ஸாதயேத் |
 அஸௌ ராமஸ்து ஸீதந்தீம்
 ஸ்ரீமாநப்யத்தரேந்-மஹீம் ||
 பித்வா வேலாம் ஸமுத்ரஸ்ய
 லோகாங் ஆப்லாவயேத் இமாங் ||

१ அஸாத்ய: குபிதோ ராமோ விக்ரமேண மஹாயஶா: |
 ஆபகாயா: ஸுபூர்ணயா வேங் பரிஹரேஞ்சை: ||
 ஸதாரப்ரஹநக்ஷत்ர ந. மஶ்சாத்யவஸாதயேத் |
 அஸௌ ராமஸ்து ஸி஦்ந்தீ ஶ்ரீமாநஞ்சுஞ்சேந்மஹீம் ||
 பித்வா வேலாம் ஸமுத்ரஸ்ய லோகாநாப்ளாவயேதிமாந் |

மஹாயஸஸ்வியான ராமன் கோபித்துக்கொண்டு பராக்ரமத்திற்கு முயன்றுள்ளனல், அவனை ஒருவரும் எதிர்க்கமுடியாது; தன் பாணங்களால் ஜலம் நிறைந்த நதியின் ப்ரவாஹத்தின் வேகத்தைக் கடுத்துவிடுவான்.

(ஸ-அர்யன் முதலான) க்ரஹங்கள் (அச-வதிமுதலான) நச்சத்ரங்கள், (மற்றுமுள்ள எண்ணமுடியாத) சிறிய நச்சத்ரங்கள் இவைகளோடு கூடின ஆகாசத்தையும் சிதறிப்போம்படி அடித்துவிடுவான். ஸ்ரீயோடு கூடின இந்த ராமன் முழுகிக்கொண்டிருக்கும் பூமியை மேலே தூக்கிவிடுவான்.

(கோபம்கொண்டால்) கரையை உடைத்து ஸமுத்தினை ஜலத்தால் உலகங்களெல்லாம் முழுகும்படி செய்துவிடுவான்.

१ वेकम् वापि समुत्तरस्य
 वायुम् वा वित्तमेत्तं शरणः ॥
 सम्हृत्य वा पुनर्भोक्तान्
 विक्रमेण महायशाः ॥
 शक्तिस्तु शुभ्रव्याप्तिः
 शुभ्रव्याप्तिः शुभ्रव्याप्तिः ॥
 न ही रामो तद्याक्षिव
 शक्तियो ज्ञेतुम् त्वया युधि ।
 रक्षिताम् वापि लोकेन
 शुभ्रव्याप्तिः शुभ्रव्याप्तिः ॥ एन्किरपाद्ये
 रावणकोष्ठायिले अवनुक्तु अप्तरान्
 वर्कन्ति प्रवलित्तमाक्किनि माहूत्तम्यम् इति.

१ वेगं वापि समुद्रस्य वायुं वा विधमेच्छैः ॥
 संहृत्य वा पुनर्भोक्तान् विक्रमेण महायशाः ।
 शक्तः स पुरुषव्याप्तिः स्वस्तु पुनरिमाः प्रजाः ॥
 न हि रामो दशग्रीव शक्तयो जेतुं त्वया युधि ।
 रक्षसां वापि लोकेन स्वर्गः पापजनैरिव ॥ आ॒. 31: 23-27

(अप्पादि उटेन्तं) समुत्तरस्तु वेकत्तेतयो,
 अल्लतु बेग्रुम्कार्थन्ति वेकत्तेतयो तन्ति अम्पुक
 गालं उटेन निरुत्तिविभवान्.

पुरुषस्त्रोष्टु न्नेन पुकम्भवायन्त रामन्ति तन्ति लंगं
 कल्पत्तालेये इवंवलकन्किनि सम्हृत्यित्तु मरुपादि
 युम् प्रज्ञेयकिनि लंगलाम् शुभ्रव्याप्तिक्कुम् रक्तियिन्तवान्.

रावण ! पापम् चेयत्तवर्कगालं शुभ्रव्याप्तिक्कम्
 अउटयमुष्टियात्ताप्पेलेलेन्नलेयावत्तु, राक्षसै
 ज्ञनकन्कन्ति लंगलालेयावत्तु रामानि चन्नउटयिल
 ज्ञयिक्कमुष्टियात्तु.

பெருமான்டனே ¹பொருது இளைத்துக் கலங்கின ராவணன் தெளிந்து, தன் தேரை ஸ்ரீட்டுக்கொண்டுபோன ஸாரதியை வெறுத் துச் சொல்லும்போதும் ²“சத்ரோः ப்ரக்யாத வீரயஸ்ய ரஞ்ஜநீயஸ்ய விக்ரமை:” என்று மேலே இவ்வெதார-மாஹாத்ம்யத்தைச் சொல்லக்கடவனிறே.

இப்படி ஸ்ரீவிப்பிஷ்ணமூழ்வான் ‘மஹாத்மநே’ என்றும் ‘ராகவாய்’ என்றும் சுருங்கச் சொன்ன பரதவழும் வெளவெழும் மேலே ³முதலிகள் பாசுரத்தாலும் வெளியிடப்பட்டது. எங்கனே யென்னில்:

⁴ அஜ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித்

த்ரிஷ்டா லோகேஷ்டா ராகவ |

ஆத்மாநம் பூஜயங் ராம

ப்ருச்சஸ்யஸ்மாந் ஸாஹ்ருத்தயா ||

என்றார்கள். இவ்வர்த்தம் தன்னையே

¹ யுத்தம் செய்து.

² ஶत्रா: பிரख्यातवीर्यस्य रञ्जनीयस्य विक्रमैः (ঝ. 106: 6)

மஹாவீரன் என்று ப்ரஸித்தி பெற்றவனும், என் பராக்ரமத்தைக் காட்டி ஸந்தோஷப்படுத்தத் தக்கவனுமான என் சத்ரு (பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது யுத்தத்தில் ஆசையுடைய நான் பயங்காளியாக்கப்பட்டேன்.)

³ வானரர்களுக்குப் பெயர்.

⁴ அஜ்ஞாத் நாஸ்தி தே கிஞ்சித் லிஷு லோகேஷு ராघவ |

அத்மாந் பூஜயந् ராம பூஞ்சஸ்யஸ்மாந்ஸுஹ்தயா ||(ঝ. 17: 33)

ராம! மூலகங்களிலும் உமக்குத் தெரியாதது ஏன்டோ? (எங்களிடமுள்ள) நட்பினால் எங்கள் ஒவ்வொருவரையும் கெளரவித்துக்கொண்டு நீர் இவ்விதம் எங்களைக்கேட்கிறீர்.

¹ त्वं त्वं हृषी शेष्य-वर्तः भू-त्रो
तार्मिको त्वं-विकर्मः ।
पर्वक्षय-कार्म स्मरुतिमान
निस्त्रुत्ता त्वं शम्भुत्त्वं ॥

என்று விவரித்தார்கள்.

(த்வம் ஹி) — என்கிற இத்தாலே மேல் சொல்லப்படுகிற குணங்களுக்கெல்லாம் ² அதி சயாவஹமான ³ ஸ்வரூப-வைலக்ஷண்யம் சொல்லுகிறது. பொற்றுமரைப்பூவின் பரிமளத்தி ற்கு அல்லாத தாமரைப்பூவின் பரிமளத்தைக் காட்டில் ⁴ ஆச்ரய-வைலக்ஷண்யத்தாலும் அதி சயம் உண்டாயிருக்குமிரே. இவ்வார்த்தத்தை

⁵ குணையத்தம் லோகே குணிஷா ஹி
மதம் மங்கள-பதம்
விபர்யஸ்தம் ஹஸ்தி-கஷதிதா-
பதே தத் த்வயி புநः ।

¹ त्वं हि सत्यवतः शूरो धार्मिको दृढविक्रमः ।

परीक्ष्यकारी स्मृतिमान् निसृष्टात्मा सुहृत्सु च (य. 17: 34)

செய்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றுபவர்; ஹன்; தர்மம் தவரூதவர்; கலங்காத பராக்ரமமுள்ளவர்; தீர் ஆலோசித்துக் கார்யங்களைச் செய்பவர்; (செய்ந்து) மறவாதவர்; அநேகிதர்கள் விதையத்தில் முற்றும் கட்டுப் பட்டவர்.

² अतिशयावह— बेग्रुमेययत् तत्त्ववृत्तान्.

³ स्वरूपत्तत्त्वालुण्टाण वैरूप्यम्.

⁴ उपाण्णलाण्णताकैयाल वराणैङ्कक्षु इरुप्रिट
माण्ण तर्वयत्तत्त्वालुम் उண्टाण बेग्रुमम.

⁵ गुणापतं लोके गुणिषु हि मतं मङ्गलपदं

त्रिपर्यस्तं हस्तिक्षितिधरपते तत्त्वयि सुनः ।

குணை-வ்தய-ஞான-ப்ரப்ருதய

உத த்வத்-கததயா |

ஸாப்ரீயம் யாதா இதி ஹி

நிரணை-ம் ஸ்ருதி-வஸாத் ||

என்கிற ச்லோகத்திலே உபபாதித்தார்கள்.
(வெத்ய-வ்ரத:) -வூர்வலோக-சரண்யனை தேவ
ரீருடைய சரணைகத-ரக்ஷண-வ்ரதத்தை ராவண-
பர்யந்தமாக எவ்விஷயத்திலே விலக்கலாம்.
(குர:)—இவ்வரதத்திற்கு வி ரோ தி களோ.

गुणास्त्यज्ञानप्रभृतय उत त्वदृततया

शुभीभूयं याता इति हि निरणैषम श्रुतिवशात् ॥

(வர. ஸ்தவ. 11)

உலகில் நல்ல வஸ்துக்களை அவைகளிலிருக்கும் நல்ல குணத்தைப் பற்றியே 'மங்களமானது' (சிறந்தது) என்று சொல்லுகிறார்கள். ஹஸ்திகீச! உன்னிடத் திலோ, இது மாற்யிருக்கிறது. (எப்படியெனில்) வெத்யம், ஞானம் முதலீய குணங்கள் உன்னையடைந்தபடியா லேயே பெருமமையையடைந்தன என்றனரே வேதாந்த வாக்யங்களால் நிச்சயம் செய்திருக்கிறோம்.

¹ யதார்ஹமாக தேவீர் ² அமோகங்களான
அம்புகளாலே யாதல், ³ உத்தரங்களாலே யா
தல் வெல்லும் ⁴ சேவகம் வேறொருவர்க்குண்
டோ? (தர்மிக:)-சரணகத-ரக்ஷண-தர்மத்திலே
நிலையுடையீர் தேவீரேயன்றே? (த்ருட விக்
ரம:)—ஆச்சிதார்த்தமான தேவீருடைய பரா
க்ரமத்தை விரோதிகளாலே யாதல், ஆச்சிதர்
பக்கல் குற்றங்காட்டும் ⁵ பரிவராலே யாதல்
விலக்கப்போமோ? (பரீக்ஷை-காரீ)—ஸர்வஜ்ஞ
ராய் ⁶ அஷ்டாங்கையான புத்தியாலே ஆராய்
ந்து செய்தருளும் கார்யங்களுக்கு அடியோங்
களைக் கேட்கவேண்டுவதுண்டோ? (வஸ்மருதி
மாந்) தேவீர் வஸிஷ்டாதிகளான ஞான-வரு
த்தர்களுக்கு ராம-குருக்கள் என்று ஒரு ⁷ தரம்
கொடுக்கைக்காக அவர்கள் பக்கவிலே கேட்
டருளின அர்த்தங்களில் அவஸரங்களில் உத

¹ யथா—அவாவர்களுக்குத் தக்கபடி.

² அமோ—வீணைகாத. ³ பதில்.

⁴ வீர்யம். ⁵ பரிவர்—பரிந்து பேசுபவர்.

⁶ எட்டு அங்கங்களையுடைய புத்தி; அவையாவன: சிக்ரத்தில் க்ரஹிப்பது; மறவாமல் தரிப்பது; ஸமயத்தில் ஞாபகப்படுத்திக்கொள்வது; பிறருக்குச் சொல்லிக்கொடுப்பது; ஊஹித்துத் தானுய்த் தெரி ந்துகொள்வது; ஸமயோசிமாய் மாற்றுவது; பகுத் தறிவு; தத்வ ஞானம்.

⁷ பெருமை.

வாததுண்டோ? (ஸ்மருதிமாந்) —

¹ ந ஸ்மரத்-யபகாரானும்
ஶதமப்யர்த்தம-வத்தயா |
கதஞ்சித் உபகாரேண
க்ருதேநைகேந துஷ்யதி ||

என் னும்படியன்றே தேவீருடைய ²க்ருத
ஜ்ஞதை யிருக்கும்படி. (நிஸ்ருஷ்டாத்மா
வாஹ்ருதவாச)- * தேவீருடைய ஆத்
மாத்மீயங்களேல்லாம் ஆச்சிதரான அடி
யோங்கள் ³இட்டவழக்காக்கியன்றே தேவீர்
வைப்பது. ஆகையால் ⁴தாக்ஷிண்ய-பரதந்த்

* வரद ஸகலமேतத् ஸ்திதாर्थ் சகர் என் னும்படி ⁵

¹ ந ஸ்மரத்யபகாராண் ஶதமப்யாத்மவத்யா |

கதஞ்சிதேநைகேந துஷ்யதி || (அ. 1: 11)

நாற்றுக்கணக்கான அபராதங்களை ஒருவன் செய்
திருந்தாலும், ராமன் தன் மனதை அடக்கினவராகை
யால், அவற்றை நெஞ்சினால் நினைக்கமாட்டார். எவ்விதத்
திலாவது ஒருவன் ஒரு உபகாரம் செய்தால். அதனால்
ஏப்போதும் ஸந்தோஷப்படுவார்.

² குதங்கா—நன்றியறிவு.

³ இட்டவழக்கு-பரதந்த்ரம்(சொன்னபடி செய்வது).

⁴ ஦ாக்ஷிண்யபரதந்—தாக்ஷிண்யத்திற்குக் கட்டுப்
பட்டவர்.

⁵ வரத ஸகலமேதத் ஸம்பரிதார்த்தம் சகர்த்த.

(வர. ஸ்த. 63) வரத! இவை எல்லாவற்றையும்
உண்ணையண்டினவர்களுக்காகச் செய்திருக்கிறோய்.

ரரான தேவரீர் திருவுள்ளத்தாலே ¹கோலின
கார்யத்தைக் ²காபேயரான எங்களையும் இசை
வித்துக்கொண்டு செய்தருளுவதாகவன்றே
எங்களைக் கேட்டருளுகிறது' என்று இப்படிப்
பெருமாளைத் தொண்டாடி, ³பரிவாலே கலங்
கின அங்கத்தூரப்பு மற்றும் பவத்-⁴ப்ர
ப்ருதிகளான முதலிகள் சில 'ஹூத்வா
பாஸங்களை ஹூதுக்களாகக் கொண்டு விபீ
ஷண ⁵பரிக்ரஹத்தைக் ⁶கடுகை ⁷இசையாதொ
ழிய, ⁸தத்வ-வித்தாய் ஸந்மந்த்ரியான திரு
வடி அவர்கள் சொன்ன ஹூத்வாபாஸங்களை
யெல்லாம் ⁹ப்ரதிகேஷபித்து ¹⁰வூபரீகநிதங்

¹ செய்ய நினைத்த.

² காபீ— சூரங்கின் (சஞ்சலமான) ஸ்வபாவத்தை
யுடைய.

³ பரிவு—அன்பு. ⁴ பிரமுதி—முதலிய.

⁵ ஹைத்வாமாஸ— (உண்மையில் ஹூதுவில்லாதபோதி
ஆம்) ஹூதுபோல் தோன்றுமலை.

⁶ பரிமுதி—அங்கீகாரம்.

⁷ சீக்கிரம். ⁸ ஏற்றுக்கொள்ளாதொழிய.

⁹ தத்வாதித்— உண்மையை யறிந்தவன்.

¹⁰ தன்னி.

¹¹ ஸுபரிக்ஷித— கண்கு ஆராயப்பட்ட.

களான நிர்தோஷ-குணங்களாலே ஸ்ரீவீரீஷ்
ஞப்பான்¹ பரிக்ராஹ்யன் என்று விண்ணப்
பம் செய்தான்.

அவ்வளவில், பெருமாள் சரணகதைன்
² நலியச் சொல்லுகிற ³ திரளிலே இவன் பரி
க்ராஹ்யன் என்று சொல்லுவோரையும் பெற்
கிறோம் என்று திருவுள்ளம் உகந்து ^{* 4} அகம்
பந்தியமான ஸ்வமதத்தை அருளிச் செய்யத்
தொடங்கினார். ‘வீரீஷன்’ ⁵ வெதோஷம்

* अथ रामः प्रसन्नात्मा श्रुत्वा वायुसुतस्य ह ।

प्रत्यभाषते दुर्धर्षः श्रुतवानात्मनि स्थितम् ॥ ६

என்கிறபடியே

¹ அங்கீரிக்கத்தக்கவன்.

² பிடிக்க. ³ கூட்டம்.

⁴ அக்பனிய—(பிறரால்) அசைக்கமுடியாத.

⁵ ஸ்தோष—தோஷமுள்ளவன்.

⁶ அத ராமः ப்ரஸங்நாதமா

संगृहत्वा वाय-स-तस्य ह ।

प्रत्यपात्त तुर्त-तर्त-ः:

संगृहत्वान् आत्मनि स्थितम् ॥ (ய. 18: 1.)

பிறகு ஹதுமானின் வார்த்தையைக்கேட்டு கொஞ்
சம் தெளிந்த மனத்தராய், எல்லாம் கற்றறிந்தவராத
லால் பிறரால் சவிப்பிக்கமுடியாத ராமன் தன் மனத்திலீ
ருந்த அபிப்பிராயத்தைச் சொன்னார்.

கையாலே ¹ சங்கநீயன் என்ற அங்கதாதி-மத
ங்களுக்கும், இவன் நிர்தோஷனாகையாலே
பரிக்ராஹ்யன் என்கிற திருவடி-மதத்திற்கும்
விருத்தமாக, வதோஷனேயாகிலும் சர ண
கதன் என்று பேரிட்டு வந்தவன் பரிக்ராஹ்
யன்'என்று தாமரூளிச்செய்யப்புக்கிற மதம்
² அவ்வோலக்கத்தில் ஸர்வ-விருத்தமாகை
யாலே இத்தை எல்லோரும்கூட அநாதரிப்பா
ர்கள் என்று பார்த்தருளி, *'நம்முடைய மத
த்தை நாமும் சொல்ல நினையாநின்றேரும்; அத
ஞுடைய அநுஷ்டாநம் பின்பு பார்த்துக்கொ
ள்ளுகிறோம்; நமக்குப் பரிவரான நீங்கள் நாம்

* மமாபி து விவகாங்கு காசித்வதி வி஭ीषண் ।

ஆதுமிச்சாமி தத்ஸ்வீ ஭வத்தி: ஶ்ரீயसி ஸ்஥ிதை: || 3

என்று

¹ ஸந்தேஹப்படத் தக்கவன். ² ஓலக்கம்-கோஷ்டி.

3 மமாபி து விவகாஸ்தி

காசித் ப்ரதி விபிஷணம் |

ஸ்ரோதுமிச்சாமி தத் ஸர்வம்

பவத்பி: ஸ்ரோயஸி ஸ்திதை: ||

(ய. 18: 2)

விபிஷணைக் குறித்து எனக்கும் சிறிது சொல்ல
வேண்டியதிருக்கிறது. என் நன்மையைக் கோறும் நீங்கள் அதைக் கேட்கவேண்டுமென்று விரும்புகிறேன்.

சொல்லுகிற வாக்யத்தை விபீஷண னடைய சரணகதி-வாக்யம் பட்டது படுத்தி அநாதரி யாதே கேட்டுத்தரவேணும்' என்று இரந்தருளினார்.

இப்படி முதலிகள் ¹செவிதாழ்க்கும்படி இரந்து, தம்முடைய ஸ்வபாவம் சொல்லுவரைப் போலே ஸ்வவஸித்தாந்தத்தை ²ஸமீசீநமான ஹேதுவோடே கூடச் சுருங்க அருளிச் செய்கிறோர்.

³ மித்ர-பாவேந ஸம்ப்ராப்தம்
ந த்யஜேயம் கதஞ்சந |

தோஶோ யத்யபி தஸ்ய ஸ்யாத்
ஸதாம் ஏதத் அகர்ணிதம் ||

¹ காதுகொடுத்துக் கேட்கும்படி.

² ஸமிசின — ஸரியான.

³ மித்ரமாவேந ஸ்பாஸ் ந த்யஜேய் கதஞ்சன |

தோஷா யத்யபி தஸ்ய ஸ்யாத் ஸதாமேதாஹிதம் || (ஐ. 18:3)

மித்ரன் என்கிற பாவஜீனயுடன் என்னிடம் வந்த வளை, அவனிடத்தில் தோஷங்களிருந்தாலும், நான் ஒரு பொழுதும் கைவிடமாட்டேன். இதை ஸாதுக்கள் நின்திக்கமாட்டார்கள்.

பெருமாள் தம்முடைய ^१சீர்மையாலே
 ஆச்சிதனைத் தம்மோடு ^२ஒக்கப் பர்த்தருளி
 சரணக்தன் என்று ^३புல்லிதாகச் சொல்லமாட
 டாமல், 'மித்ரபாவேந' என்று அருளிச் செய்
 கிறார். பெருமாளோடு ^४துல்ய-ஸ்ரீலையான பிரா
 ட்டியும் ^५சரணக்தி-சப்த-விஷயத்திலே ^६மை
 த்ரீ' என்று அருளிச் செய்தாளிறே. (மித்ர-
 பாவேந)- ^७மித்ரத்வேந. இத்தால் இங்கு
^८ஆநுகூல்ய-ஸங்கல்பாதி-பூர்வகமாகப் பண்
 ணினை ^९ஆத்ம-ரக்ஷா-பர-ஸமர்ப்பண-ஸம்பந்
 தம் ஸ-அசிதமாகிறது. அங்குனன்றிக்கே,
 மித்ர-பாவைனயால் என்னவுமாம்; ^{१०}'உள்ளில்
 லையேயாகிலும் சரணக்தன் என்று பேரிட்டு

* विदितः स हि धर्मज्ञः शरणागतवत्सलः ।

तेन मैत्री भवतु ते यदि जीवितुमिच्छसि ॥ एन्ऱु. १०

^१ மேன்மை.

^२ ஸமானமாக.

^३ இழிவாக.

^४ துல்யशीலा—ஸமானமான ஸ்வபாவத்தை யுடையவள்.

^५ தோழுமை.

^६ தோழுமையோடு.

^७ ஆநுகூல்யஸ்கல்பாடிபூர்வக— (பகவானுக்கு) ஆநுகூ
 லனுபிருப்பேன் என்னும் ஸங்கல்பம் முதலியவற்
 றை முன்னிட்டுக்கொண்டு.

^८ ஆத்மரக்ஷாभரஸமர்பண— ஆத்மாவை ரக்ஷிக்கவேண்டிய
 பாரத்தை (ஈச்வரனிடத்தில்) ஓப்பித்தல்

^९ மனதிலில்லையேயாகிலும்.

^{१०} 40-ம் பக்கம் பார்க்க.

வந்தாரை நாம் விடமாட்டோம்' என்கிறார்.
இப்படி ¹வ்யாஜ-மாத்ர-ஸாபேகஷமான பெரு
மாள் திருவுள்ளத்தை ²அடியொற்றி

³ பாயியஸோயி ஸரணைக்கு-ஸப்த-பாஜ:

நோபேகஷணம் மம தவோசிதமீஸ்வரஸ்ய |
த்வத்த-ஞஞாந-ஸக்தி-கருணைஸ-வ வதீஷ-வ கைவ
பாபம் பராக்ரமிதுமர்ஹதி மாமகீநம் ||

என்று பூர்வர்கள் விண்ணப்பம் செய்தார்க
ளிறே. (ஸம்ப்ராப்தம்)-இவன் ராவண-⁴க்ரா
ஹ-க்ருஹ்தனைய், கடலுக்கு அக்கரைக்கே
நின்று 'ராகவம் ஶ ரணம் கத:' என்றுகைல்

¹ வ்யாஜமான்ஸாபேக்ஷ—ஒரு அல்பஹேதுவை மாத்ரம்
எதிர்பார்க்கிற.

² அநுஸாரித்து.

³ பாபியஸோயி ஶரணாगதிஶங்கமாஜ:

நோபேகஷணம் தவோசிதமீஸ்வரஸ்ய |

த்வஜ்ஞாநஶக்திகருணாஸு ஸதிஷு நைவ

பாபம் பராக்ரமிதுமர்ஹதி மாமகீநம் || (அதிமா. ஸ்த. 61).

நான் அதிக பாயியாயிருந்தாலும், சரணம் என்கிற
சப்தத்தைச் சொல்லியிருப்பதால், என்னை உபேக்ஷிப்
பது ஈச்வரனுன உனக்குத் தகுதியல்ல. உன்னுடைய
ஞானம்,சக்தி,கருணை இவை மூன்றுமிருக்கும்பொழுது,
என்னுடையதான பாபம் அவற்றை மேற்கொண்டு
தன் பலத்தைக்காட்ட சக்தியற்றது.

⁴ பிராஹ்மீத—(ராவணன் என்கிற) முதலையால் பிடிக்
பப்பட்டவனுய்.

நாம் ¹ அதி-த்வரயோடே ²வைந்தேயகதி
யாலே அக்கறைக்கே செல்லவேண்டியிருக்க,
நாமிருந்தவிடத்திலே ³பங்கோருபரி கங்கா-
நிபதந-ந்யாயத்தாலே வந்த விவைனை நாம்
விடும்படி யென்? (ஸம்ப்ராப்தம்)—⁴ஸம்யக்
ப்ராப்தம் ; இங்கு ஸம்யக்தவமாவது—

⁵ “த்யக்த்வா புத்ராம்ப்ச தாராம்ப்ச”

“பரித்யக்தா மயா லங்கா

மித்ராணி ச தாங்கி ச |

பவத்-கதம் மே ராஜ்யம் ச

ஜீவிதம் ச ஸாகாங்கி ச” ||

என்கிறபடியே

⁶ ஹேயோபாதேய-விபாகம் பண்ணிக் கழிக்க
வேண்டுவது கழித்து, கைக்கொள்ளவேண்டு
வது கைக்கொண்டு, ‘சரணைக்கதன்’ என்கிற

¹ மிகவிரவாக.

² வைந்தேயாதி— கருடனுடையது போன்ற வேகத்
தாலே.

³ பங்கோருபரி ஗ஜானிபதனந்யாய— முடவன் (இருந்த இட-
த்திலேயே) அவன்பேரில் கங்கை வந்து விழுந்தது
என்கிற கணக்கிலே.

⁴ ஸம்யக்ப்ராஸ்— செம்மையாக வந்தவன்.

⁵ இதன் அர்த்தம் 59ம் பக்கத்தில் காணக.

⁶ ஹேயோபாதேயவி஭ாग— விடவேண்டுவது, கைக்கொள்ளா
வேண்டுவது என்கிற பிரிவு.

^१ உக்தி-மாத்ரமே ^२ பற்றுசாகப்பற்றி, ^३ அதி
ஸங்கை தீர்ந்து, ^४ அந்தரங்கரைப் ^५ புருஷ
காரமாக முன்னிட்டுக்கொண்டுவருகை. (ந த்ய
ஜேயம்)—இவன் ^६ பரித்யால்யனே பரிக்ராஹ
யனே என்கிற ^७ மீமாம்ஷை எதுக்கு உறுப்பா
கிறது? ‘சரணைகதன்’ என்கிற சப்தத்தை நம்
செவிப்படுத்தினவனை நாம் விடவல்லோமோ?
(கதஞ்சந)-சரணைகதனுக்குக் குணங்களில்லை
யேயாகிலும், தோஷங்கள் ^८ ப்ரசுரங்களேயா
கிலும், இவனைக் கைக்கொள்ளுகை பரிவரா
ஞர்க்கு ^९ அபிமதம் அன்றேயாகிலும், இவ
னைக் கைக்கொண்டால் மேல் ^{१०} த்ருஷ்டாத்ரு
ஷ்ட-ப்ரத்யவாய-ஸஹஸ்ரமண்டேயாகிலும்,

^१ உக்தி— சொல். ^२ பற்றுசு—பிடிப்பு.

^३ அதிஶங்கா— ஸங்கேதஹம்.

^४ மிகவும் நெருங்கிப் பழகுவோர்.

^५ புருஷகார— சிபார்சு. ^६ பரித்யாஜ்ய—விடத்தக்கவன்.

^७ மீமாங்கா—ஆராய்ச்சி.

^८ பிரசூர—அதிகம். ^९ இஷ்டம்.

^{१०} விஷாஷப்ரத்யவாயஸஹஸ— எண்ணியும் எண்ணுமாலும்
வரும் ஆயிரக்கணக்கான இடைஞ்சல்கள்.

^१ ஒருபடிக்கும் நாமிவைன விடமாட்டோம். இச்சலோகத்தில் ^२பூர்வார்த்தத்தாலே “ஸந் தாம்” இத்யாதியான ச்ருதி-வாக்யம் ^३ உபப் ருஹ்மிதமாய்த்து. “உன் னுடையவன் நான், உனக்கே பரம் என்று ஒருக்கால் உறவு பண் ணுவதழியாக, ஒருக்காலத்திலும் இவைன வெர் வேச்வரன் விடான்” என்றிரே இச்சருதியின் பொருள்.

இப்படி ஒருபடியாலும் சரணகதனைத் தாம் விடமாட்டாத ஸ்வாவத்தை அருளிச் செய்து, முதலிகள் விண்ணப்பம் செய்த ^४ பரித் யாஜ்யதா-ஹேதுக்களான தோழங்களுக்கு ^५ ஸாத்யத்தோடு வ்யாப்தி யில்லாமையாலே

^१ எவ்விதத்திலும்.

^२ பூர்வி—முன்பாதி.

^३ உபஷ்டிஹித—வ்யாக்யாநம் செய்யப்பட்டது.

^४ பரித்யாஜ்யதா-ஹேது—விடத்தக்கவன் என்பதற்கான காரணம்.

^५ ஸாத்ய—நாம் ஸ்தாபிக்க விரும்பும் வஸ்து; (உ-ம்) பரவதத்தில் புகைதெரிவதால் நெருப்பு இருக்கிறது என்று ஒருவன் அநுமாநம் செய்கிறுன். இதில் நெருப்பு ஸாத்யம்; புகைஹேது, புகையுள்ள விடங்களிலெல்லாம் நெருப்புமிருக்கும் என்று சொல்வதற்கு வ்யாப்தி (வ்யாஸி) என்று பெயர். அதாவது இரண்டு வஸ்துகளுக்கும் எப்போதுமிருக்கும் ஸம்பந்தம்.

அவையுண்டேயாகிலும்¹ அகிஞ்சித்-கரம் என்கிற திருவுள்ளத்தாலே அவர்கள் ராங்கித்த தோஷங்களுடைய ஸ்வரூப-²வைப்பாவத்தை இசைகிறார். (தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்) இவ்விடத்தில்³ அப்யநுஜ்ஞை தோற்றுகைக்காகவாதல்,⁴ ஸம்பாவனையைப் பற்றவாதல், துஷ்டனையும் சரணகத-சப்த-மாத்ரத்தாலே பரிக்ரஹித்தான் என்கிற⁵ மஹா-குண-விதயர்த்தமாக⁶ தோஷ ப்ரார்த்தனையைப் பற்றவாதல் ‘ஸ்யாத்’ என்கிறார். ‘தோஷः’ என்கிற⁷ ஹாமாந்ய-நிர்தேசாத்திற்கு ‘நீங்கள் சொன்ன தோஷங்களாகவுமாம், நீங்கள் சொல்லாத⁸ ஹாக்ஷாத்-ராவணதி-கதமான தோஷாந்தரங்.

¹ அகிஞ்சிகர்—ஒன்றைச் செய்ய சக்தியற்றவை.

² ஸ்தாவ—இருத்தல்.

³ அப்யநுஜா—(இருந்தால் இருக்கட்டும் என்கிற) ஸம்மதி.

⁴ ஸ்மாவநா—இருக்குமா என்கிற எண்ணம்.

⁵ மஹாஶிஷ்யர்ச்ச—சிறந்த குணத்தை அடைவதற்காக.

⁶ ஦ோஷப்ரார்஥நா—தோஷம் இருக்கவேண்டும் என்கிற ப்ரார்த்தனை.

⁷ பொதுவாகச் சொன்னதற்கு.

⁸ நேராகவே ராவணன் முதலானேரிடமுள்ள வேறு தோஷங்களாகவுமாம்.

களாகவுமாம்’ என்று கருத்து. இத்தோட்டங்க வெல்லாம் பரித்யாஸ்யதா-ஹேதுக்களாவது சரணகத-¹வ்யதிரிக்த-விஷயத்திலே என்று ‘தஸ்ய ஸ்யாத்’ என்கிற ஸர்வ-லோக-சரண்ய ரான பெருமாளுக்குத் திருவுள்ளாம். ஆகையாலேயிரே ²“யதி வா ராவணஸ்-ஸ்வயம்” என்றும், ராவணன் தன்னைக் குறித்தும் ³“ந சேத் ஶரணமப்யேஷி” என்று மருளிச் செய் கிறது.

தேவீர் ⁴ ஆர்த்ர-ஸ்வபாவராகையாலே துஷ்ட-பரிக்ரஹம் பண்ணினால் நாட்டிலே ⁵சிஷ்ட-கர்ஹை பிறவாதோ வென்ற முதல் களுக்குக் கருத்தாக அதுக்கும் உத்தரம் அருளிச் செய்கிறார்-(ஸதாம் ஏதத் அகர்விதம்). அகர்விதம்- ⁶கர்விதாத் அந்யத்; புஜிதம்

¹ வ்யதிரிக்த— (சரணகதனைத்) தவிர மற்றவர்.

² யदि வா ராவண: ஸ்ய (ய. 18-35.)

(ஸாக்ரீவ! விழிவனான்யிருந்தாலும்) அல்லது ராவணேயாயிருந்தாலும் (இவனை அழைத்து வா).

³ 39-ம் பக்கம் பார்க்க.

⁴ அர்஦்஧மாவ— இளகிய மனதையுடையவர்.

⁵ ஶிஷ்டா— பெரியோரல் செய்யப்படும் நிந்தை.

⁶ ஗ாஹ்தாத்ந்யது— நிந்தைக்கு மாறுன்னு; (கொண்டா டப்பட்டது).

என்றபடி. நாம் சரணகதனை தோழில் பாராதே பரிக்ரஹித்தால், “வத்யனேயாகிலும் சரணகதனை அழியக்கொடுக்கலாகாது” என்கிற ச்சுத்யர்த்தத்தை அறிந்து அநுஸ்தித்துப் போருகிற வஸிஷ்ட பகவான், விச்வாமித்ரபகவான் ¹ உள்ளிட்ட வெத்துக்கள் ‘நாம் பண்ணின தமோபதேசம் பலித்தது’ என்று கொண்டாடும்படியாம். நீங்கள் சொல்லுகிற படியே கேட்டு நாம் கைவிட்டால், அவர்கள் நம்மை காற்றிக்கும்படியாம். ஆகையால் நமக்குக் கார்யம் தப்பாமைக்கு நீதி சொல்லப் பரிவும் ² நிரப்பமுடிய நீங்கள் வஸிஷ்ட-விச்வாமித்ர - ப்ரகுஹஸ்பதி-ரகு-சிபி-ப்ரப்ரகுதி களான வெத்துக்களும் நெஞ்சாறல் படாமே, நம் ஸ்வபாவத்தையும் குலையாதே நம்மைப் பெறப் பாருங்கோள் என்று திருவுள்ளம்.

இதி சரண்ய-ஸீல-ப்ரகாஶः

பஞ்சமோதிகாராः

¹ உள்ளிட்ட—உட்பட.

² நிரப்பம்—தூர்ணமானயோக்யதை.

6. சுரண்ய-வைபாவா-ப்ரகார:

இப்படிப் பெருமாள் அருளிச்செய்தவார்
த்தையைக்கேட்டு¹ மஹாராஜர்²கூட-ஹருதய
னன் ராக்ஷஸ னுடைய அநுப்ரவேசத்தாலே
என் விளையப் புகுகிறதோ வென்று பெருமாள்
பக்கல் பரிவாலே கலங்கி, பின்பு *விரீஷன்-
3 தெளர்ஜிந்யாதிகளைக் காட்டிப் பெருமாளை
விலக்கப் பார்க்க, பெருமாள் ராஜ-நீதி-மர்யா
தையாலே உத்தரமருளிச் செய்தார். பின்னை
யும் மஹாராஜர் ‘பெருமாளுடைய⁴ ப்ரபந்ந-
பாரதந்தர்ய-காஷ்டையாலேயிறே நாம் விண்
னப்பம் செய்த வார்த்தை திருவுள்ளத்தில்
படாதே இருக்கிறது’ என்று புத்திபண்ணி,
ஒரு ப்ரபத்திக்கு இரண் டு ப்ரபத்தியாகப்

* கோ நாம ஸ ஭வேதஸ्य யமேஷ ந பரित்யஜेत् ।

இஷ்வாஸ் வ்யாஸன் பிராமி ஭ாதர் ய: பரித்யஜेत ॥ என்று⁵

¹ ஸ-க்ரீவனுக்கு ஸம்ப்ரதாயப் பெயர்.

² ஗ூட்டுடய— மறைக்கப்பட்ட எண்ணாத்தையுடைய.

³ ஦ௌர்ஜ்ய— கெட்டநடத்தை.

⁴ பிபந்பாரதந்யகாष்டா— தன்னை சுரண்மாடந்தவனு
க்குப் பரதந்தரனுயிருக்கும் தன்னாமயின் எல்லை

⁵ கோ நாம ஸ பவேதத்தஸ்ய

யமேஷ ந பரித்யஜேத் ।

ஈத்ருஶம் வ்யஸநம் ப்ராப்தம்

ப்ராதரம் ய: பரித்யஜேத் ॥

(ய. 18: 5)

இப்படிப்பட்ட ஆபத்திலிருக்கும் ஸஹாதரனையே
காகணிடுமிவன் வேறு எவனைத்தான் விடமாட்டான்?

பண்ணுவோம் என்று இளையபெருமாளையும் கூட்டுக்கொண்டு திருவடிகளிலே விழுந்து, பெருமாள் திருவுள்ளத்திலே தரிக்கவேணும் என்று பார்த்து, ‘உம்மளவிலன்றிக்கே உமக்குத் தோழனை என் விஷயத்திலும்¹ பறிச்-சர-ப்ராண-பூதரான இளையபெருமாள் விஷயத்திலும் இவன்² ப்ரச்சந்தனைய் நின்று நல்யுங்³ கிழர். ஆகையால் இவன்⁴ ‘வத்யன்’ என்று விண்ணப்பம் செய்ய; இத்தைக் கேட்ட பின் பெருமாள் * ‘கலக்க மடியாக மஹாராஜர் இளையபெருமாளைக் கூட்டுக் கொண்டு பண்ணின சரஞ்சகதியிற் காட்டுலும் தள்வடியாக

* सुग्रीवस्य तु तद्वाक्यं रामः श्रुत्वा विमूर्श्य च ।
ततश्शुभतरं वाक्यमुवाच हरिपुज्जबम् ॥ ५८८

1 बहिश्वरप्राणभूत—வெளியில் ஸஞ்சரிக்கும் பா
ணன் பேண்றவரான

2 பாட்டு — மறைந்து. **3 கிழர்,** கிடி கோள் - இவை
அசைக் கொற்கன்.

4 வகு— கொல்லப்பட வேண்டியவன்.

5 ஸாக்ரீவஸ்ய து தத்வாக்யம்
ராம: ஸ்ருத்வா விம்ருஷ்ய ச
ததஸ்-ஸபதம் வாக்யம்
உவாச ஹரி-புங்கவம் ॥ (ஐ.

வாங்கி வனுடைய அந்த வார்த்தையைக்கேட்டு, ராமன் தீரழுலோசித்து, அதைக்காட்டிலும் அழகான வாக்கியங்களை வாநராஜனினக் குறித்துச் சொன்னார்.

வந்த விபீஷணன் சரஞகதியோன்றுமே ப்ரபலம்’ என்று அறுதியிட்டு, மஹாராஜருடைய அச்சம் தீரவேணும் என்று பார்த்தருளி, “தோழனுரே! விபீஷணன் துஷ்டனென்றும் அதுஷ்டனென்றும் பண்ணுகிற ‘விசாரம் ஏதுக்காகப் பண்ணுகிறீர்? நம் மன வில்ராக்ஷஸன் என்கிற விது என்னென்பது? நம்மனவிலாதல், உம் மன விலாதல், தம்பியளவிலாதல் இவ்வினாகு² பாதகம் செய்கைக்கு ப்ரஸங்க மென்? நம்முடைய பூந் தோட்டத்தில்³ ஜாதி-மாத்ர-வாநரங்களுக்கும் இவ்வினாகு குற்றம் செய்யவல்லனா? நாம் நினைத்தபோது பிசாசங்கள், அவஸர்கள், யக்ஷர்கள், ப்ரநுதிவியிலுள்ள ராக்ஷஸர்கள் எல்லாரும் திரண்டு வந்தாலும் ஒரு⁴ அங்குள்யக்ரத்துக்குப் பற்றுமோ? அஞ்சலியாகிற அவ்த்ரம் எடாதாற்கு நம்மை வெல்ல ‘விரகு உண்டோ’ என்று தம்முடைய ஸர்வ-சக்தித் வத்தை வெளியிட்டு மஹாராஜருடைய அச்சத்தைக் கழிக்கிறார்.

¹ விசார:—ஆலோசனை. ² காட்க—இடைஞ்சல்.

³ (ஸாக்ரீவன் முதலானேரப்போல் சக்திமான யில்லாமல்) பிறப்பினால் மாத்ரம் குரங்காயிருப்பவை.

⁴ அக்ரஸ்யா—விரல் நுணி, ⁵ உபாயம்.

¹ ஸாதுஷ்டோ வா அப்-யதுஷ்டோ வா
கிமேஷ ரஜந்-சரः |

ஸாம்சஷமம் அப்-யஹிதம் கர்த்தும்
மம அபங்கதः கதஞ்சன ||

பிசாசாந் தாநவாந் யகஷாந் .

ப்ரகுதிவ்யாம் யேச ராசஷ்லா� |
அங்குள்யக்ரேண தாந் ஹங்யாம்
இச்சங் ஹரி-கணேஸர்வா ||

பண்டு நாம் உமக்குக் காட்டின ப்ரபாவ
த்தை வாநர-ராஜ்யத்திலே புக்கவாறே மறந்
திரோ. ‘மஹாத்மநே’ என்று விபீஷணன் நினை
ப்ரித்ததும் நெஞ்சிற் பட்டதில்லையோ. எதிரி
கள் விரல் கல்வும்படி காணும் நம்முடைய
ஒரு அங்குள்யக்ர- ²வ்யாபாரம். நகங்களிறே

¹ சுடுஷ்டா வாடப்யடுஷ்டா வா கிமேஷ ரஜநீசரः |

ஸூக்ஷ்மமப்யஹிதं கர்து மமாஶக்தः கथங்கன || ⁴. 18-22

பிஶாசாந् ஦ாநவாந् யகாந् பூதிவ்யா யே ச ராக்ஷஸா� |

அங்குல்யம்ரேண தாந் ஹந்யா இஞ்சந் ஹரிணேஶ்வர || ⁴. 23

இவன் மிகவும் துஷ்ட-ஞையிருந்தாலென்ன? இல்லா
விடில் என்ன? இவன் ராசஷ்ல-ஞையிருந்தால்தானென்ன?
எனக்கு எவ்விதத்திலும் மிகவும் அல்பமான கெடுதலை
யும் செய்ய இவனுல் முடியாது.

வாநராதிப! நான் நினைத்தேனேயானால், பிசாசங்
கள், தாநவர்கள் யகஷர்கள், உலகிலுள்ள ராசஷ்லர்கள்
எல்லாம்ரயும் விரல் நுனியாலேயேகான்று விடுவேன்.

² வ்யாபார—ஸசய்கை.

பெருமானுக்கு நரவிம்ஹ-தசையில் ¹பீபஞ் சாயுதங்கள்.

சரண்யத்வோப யுக்தமாக பகவச்சாஸ்த் ரங்களிலும் ²அபியுக்தர் வாக்யங்களிலும்

³ ஸர்வஜ்ஞாபி ஹி விஶ்வேஹ:

ஸதா காருணிகோ அபி ஸஂ ||

என் தும்

⁴த்வத்-ஞாந-பக்தி-கருணைஸ- ஸதீஷ-||

என் தும்

ஸங்க்ருஹி தமான சரண்ய-குண-த்ரயமும் இப்பிரகரணத்திலே விவக்திதம். எங்குனே யென்னில்: அடியலே “அஜ்ஞாதம் நாஸ்தி தே கிஞ்சித்” என்று ஸர்வஜ்ஞத்வம் சொல்லி ற்று; ⁵மத்யே “மித்ர-பாவேந ஸங்ப்ராப்தம் நத்யஜேயம் கதஞ்சந” என்று பரம-காருணிக த்வம் சொல்லிற்று; இவ்விடத்தில் “அங்குள் யக்ரேண தாந் ஹந்யாம் இச்சந்” என்று ஸர்வ சக்தித்வம் சொல்லிற்று.

¹ பஸ்யுஷ—ஸதர்ஸனம் (என்னும் சக்ரம்) பாஞ்ச ஜூக்யம் (சங்கு), கெளமோத்தி (கதை), நந்தகம் (வரள்) ஸர்வங்கம் (வில்) என்பவை பெருமானுடைய ஐந்து ஆயு தங்கள்.

² அமியுக—பெரியோர்களான ஆசார்யர்கள்.

³ ஸர்வஜ்ஞாபி ஹி விஶ்வேஹ: ஸதா காருணிகாபி ஸந் ||

(வ. த 17. 78) (ஸர்வேச்வரனை பெருமாள்) ஸர்வ ஜ்ஞார்; எல்லாறையும் நியாமிக்கும் சக்தியள்ளவர்; அளவ ற்ற கருணை யுள்ளவர்.

⁴ 81-ம் பக்கம் பார்க்க

⁵ மध்ய—தடுவில்.

இப்படி ¹ மாருஷ-பாவத்திலே நின்று
ராம-சப்தம் ஈரரசு படாதபடி பண்ணின மஹா
வீரன் என்னும் செருக்காலே மதியாமே பேசு
கிருப்போலே தம்முடைய ஈச்வரத்வ-ரக்ஷகத்வ
ஞாபக-ஸர்வ-சக்தித்வத்தாலே சரண்யத்தேவா
பியுக்த-ஸர்வ-குண-ஸம்பூர்ணத்தைய யருளிச்
செய்து மஹாராஜ-ப்ரப்ருதிகளுடைய அச்சம்
திரும்பாடு பண்ணியருளினார்.

இதி

ஸரண்ய-வைபவ-ப்ரகாஶः

॥ ஷஷ்டோ அதிகாரः ॥

¹ மனுஷ்யங்கே அவதரித்த தசையிலேயே மஹாப
ாக்ரமம் வாய்ந்த பரசுராமனையும் ஜியித்து, அதனால்
'ராமன்' என்றால், பரசுராமனுட்பட மற்றெவரையும் அங்கு
தப் பெயர் குறிக்காமல் செய்த தன்னுடைய வீரயத்தை
நினைப்பூட்டுவதுபோலச் சொல்லி அதனால் தன்னிடம்
ஈச்வரத்வம், ரக்ஷகத்வம், ஸர்வஸக்தித்வம் முதலான
ரக்ஷகனுக்கு வேண்டிய குணங்களெல்லாம் நிறைந்திருப்
பதைக்காட்டி ஸ-க்ரீவாதிகளுடைய பயத்தைத் தீர்த்த
குளிந்துர் பெருமாள்.

४. परम-तर्स्म-निर्णयः

இப்படித் தம்முடைய ஸ்வாவத்தை
யும் ப்ரபாவத்தையும் வெளியிட்டு, மேல் இவன்
துஷ்டனேயாகிலும் நாம் அக்தரேயாகிலும்
ப்ராண-பர்யந்தமாக சர்வைகத-ரக்ஷணம் பண்ண
வேண்டும்; இதுவே பரம-தர்மம் என்னுமிடத்
தை ^१கபோதோபாக்யாந-ஸஹக்ருத-கண்டு-
மஹர்ஷி-^२காதா-விதி-முகத்தாலோ அருளி ச
செய்கிறோ.

^३ ஸ்ரூயதே ஹி கபோதே
 ஸத்ரு: ஸரணம் ஆகத: |
அர்ச்சிதஸ்ச யதா-ங்யாயம்
 ஸ்வைஸ்ச மாம்லைர்-நிமந்தித: ||

^१ कपोतोपाख्यान— புருஷின் கதை. (இது பாரதம்
சாங்கிபர்வம் 143-148 அத்யாயங்களில் விஸ்தார
மாகவும், இதிலூல் ஸமுச்சயத்திலும் இருக்கிறது).

^२ ஗ாथा—செய்யுள்.

^३ ஶ्रூயते हि कपोतेन शत्रुः शरणमागतः।

அचித்தஷ்ய யதாந்யாயं ஸ்வைஸ்ச மாஸைநிமந்திதः ||

(ய. 18 24).

ஒரு புருஷிருந்த விடத்திற்கு வந்த அந்த ஜாதிக்கே
பரமசத்ருவான் ஒரு வேடன் விதிப்படி அப்புருஷினுல்
வாவேற்கப்பட்டு, அதன் சரீர மாம்லைக்காலேயே அதிதியாக விருந்துட்டப்பட்டான் என்கிற இந்தக் கதை
ப்ரஸித்தமாய் கேட்கப்படுகிறதல்லவா?

(శుణ్యటే హరి) ఎన్కిరి విత్తతాలే
 *¹ పావన-తమత్వత్తాలే సర్వంగుమ్ ఆతారిత్
 తుక్ కెట్కుమప్పటి సుచితమాకిరతు. (శుణ్యటే) -² విప్రకోణఙ్కలాయి అన్నంతఙ్కలాని
 శుణ్యికిలా సాక్షాత్కారికువల్లారంక్కు ఇతువు

* శృంగ రాజను కథామెతా సర్వపాపప్రణాశినీఁ ।
 నృపతేసుచుకున్దస్య కథితా భాగవైణ యా || ఎన్నంతుమ్ 1
 య ఇదు శృంగ్యాన్నిత్యం పఠేదాఖ్యానముత్తమస్ ।
 విముక్తస్సర్వపాపభ్యః స్వగలోకం స గచ్ఛతి || ఎన్నంతుమ్
 చొంలుక్కిరుప్పటియే.

1 పావనతమత్వం— అతిక పరిశుధ్తియైత తరువతు.
 2 చిప్రకీర్ణ—చిత్రహియిర్మిర్పబైవకలాయి.
 * శుణ్యాను రాజుం కతామ్ ఎతామ్
 సర్వ-పాప-ప్రాణోసీనీఁిం ।
 నుండి ముసకున్తస్య
 కతితా పార్కివేనా యా || (ఇశ్. ఐమ్. 8-5).
 య ఇతమ్ శుణ్యానుపాన్-నిత్యమ్
 పటేత్ ఆక్యానమ్ ఉత్తమమ్ ।
 నిముక్తస్స-సర్వపాపేప్యః

స్వవర్కక-లోకమ్ లై కచ్చచ్ఛి || (షై. 8-128).
 పార్కికవర్ ఎన్కిరి సుక్రాశార్యరాల్ ముసకున్త మహూ
 రాజునుక్కుక్ కూర్చుప్పట్టతుమ్ సకలవిత పాపఙ్కలొయుమ్
 పోక్కటిప్పతుమాని ఇంతక్కతయై అపో! నీర్కేన్నుమ్.

ఇంత ఉత్తమమాని కతయైప్ పటిప్పవన్నుమ్, కెట్
 పవన్నుమ్ సర్వపాపఙ్కలిన్నుంతుమ్ విట్టుపట్టు స్వవర్కక
 లోకత్తయై అట్టవాణి.

மொரு மூலையிலே காணவாய்க் கானுமிருப்பது. (ஸ்ரூயதே) — பார்க்கவாதிகள் சொல்ல முசுகுந்தாதிகள் கேட்கலாமத்தனை போக்கி, எத்தனையேனும் காருணிகராயிருப்பாராலும் இப்படி அநுஷ்டிக்கை அச்க்யங்கானும். (ஹி) — அதி-ப்ரவித்தமாகையாலும் அந்யவ்ருத்தாந்தமாகையாலும் இவ்வருத்தாந்தம் எங்களுக்கு முன்னே நீங்களும் கேட்டுப்போருமதன்றே; நம் பக்கல் பரிவாலே வந்த கலக்கத்தை விட்டு நீரே ¹ப்ரதி-ஸந்தாநம் பண்ணிப்பாரீர். (கபோதேந) ஒரு ²த்ரைவர்ணிக னுமன்று; வர்ணமாத்ரத்தில் பிறந்தாலேருவனுமன்று; ³வௌமான்ய-தர்ம-யோக்யம னுஷ்ய-ஜூதிய னுமன்று; ஒரு ⁴திர்யக் செய்தபடி யிது. இப்படி இத்தர்மம் திர்யக்குக்களுக்குங்கூட ரகுணீயமாயிருக்க, தர்ம-ப்ரவர்த்தகரான நாம் இருந்து, சரணக

1 பிதிஸந்஧ான்— நினைத்தல்.

2 திர்வர்ணிக— (ப்ராஹ்மணன், சங்கரியன், வைச்யன் என்கிற முகல்) மூன்று ஜாதியைச் சேர்ந்தவன்.

3 உண்மையுறைத்தல், பிறர் பொருள் நயவரமை முதலியலை எல்லாமானிடர்களுக்கும் பொதுவாகையால் ஸாமான்ய தர்மங்கள் எனப்படும்.

4 திர்யகு— பகுதி.

தனை வத்யனென்பதும் தயாஜ்யனென்பது மாகாநின்றேம். (கபோதெந) ஒற்றைக்கபோதமாகையாலே விலக்குக்கைக்கீடான் பரிவரில்லாமையாலும், “அர்த்தம்” என்று ச்ருதியில் ஒதுக்கிறபடியே ²வஸஹாதிகாரத்தாலே தர்மியிலே சொருகி,

३ ஸ்ருஞ்ஜ சாவஹித: காந்த
யத் தே வக்ஷ்யாம்-யஹம் ஹிதம் |
ப்ராணீராஜி த்வயா நிதயம்
ஸம்ரக்ஷப: ஸரஞ்ஜகத: ||

தர்மத்திலே ⁴ப்ரேரிப்பிக்கிற ⁵வை-தர்ம-சாரி
ணீ-வைந்தியாலும், அக்கபோதம் சடக்கென

¹ அஷ்—பாதி, ²பதி என்பவள் புருஷனில் பாதி’ என்றிருப்பதால் ஒரு தர்மத்தை அனுகீடிப்பதற்கு இருவருக்கும் சேர்ந்துதான் அகிகாரம். ஆதலால் பதி தர்மத்தைச் செய்யும்போது அவனுடன் சேர்ந்தே இருப்பதால் பதங்கிக்கு வெறுதிகாரம் என்று சொல்லிற்று.

^३ शृणु चावद्वितः कान्त यत्ते वक्ष्याम्यहं हितं ।
प्राणौरपि त्वया नित्यं संरक्ष्यः शरणागतः ॥

(இதிலூல மு. 8-40).

நாத! நான் சொல்லும் ஹித்த்தை கவனமாய்க் கேளும்; உம்மை சரணமென்று வந்தடைந்தவைனை உயிரைக் கொடுத்தாவது எப்போதும் நீர் ரசுவிக்கவேண்டும்.

4 தாண்டகீற்.

⁵ கூட தர்மத்தை அனுஷ்டிக்கிறவளான பத்நீ ஸமீ பத்தில் இருந்ததாலும்.

சரணகத-ரக்ஷண-தர்மம் அனுஷ்டிக்கப்பெற்ற திறே. (ஸத்ரு:)-கபோதத்திற்கு வேடன்தானே பார்யாபஹரணம் பண்ணினி சத்ருவாயிருக்கும்; நமக்கு விபீஷணன் அப்ராதிப்பட்ட சத்ருவிருந்த ஒரினின்றும் வந்தானத்தையன்றே? (சரணமாகத:)-கபோதமிருந்த மரத்தழிலே வேடன் ¹யாத்ருச்சிகமாக வந்தானத்தை.

² ஸௌஞ்ஜஸிம் சரிரஸா க்ருத்வா
வாக்யமாஹ வநஸ்பதி |

ஸரணம் ஹி கதோஸ்மி அத்ய
தேவதாம் து இஹ வாஸிநீம் ||

என்று

³வநஸ்பதி-தேவதையைக் குறித்து சரண-சப்தம் ப்ரயோகித்தானாகிலும் இக்கபோதத்தைக் குறித்து சரண-சப்தம் ப்ரயோகித்திலன். விபீஷணன் புத்ரதாராதிகள் எல்லாவற்றையும் விட்டு “ராகவம் சரணம் கத:” என்று நமக்குக் ⁴கூட—

¹ யாட்சிக—தற்செயலாய்.

² ஸோதங்கில் ஶிரஸா குத்வா வாக்யமாஹ வநஸ்பதி |

ஶரண் ஹி ஗தோஸ்யத ஦ேவதா த்விஹ வாஸிநிமு ||

(இதி. ஸமூ. 8. 24)

தலையில் கைகூப்பி, ‘இங்கு வளிக்கின்ற தேவதையை (என்னை ரக்ஷிக்கும்பொருட்டு) இப்போதே சரணமடைகிறேன்’ என்று அந்தக் காட்டு மரத்தைப் பார்த்துச் சொன்னான்.

³ காட்டு மரம்.

⁴ கூட்டு:—மூல யுருவாக்கு.

வீதனுண ரகு-ராக்ஷஸ-வைவாதத்திலே சரணா
கத-ரக்ஷணம் பண்ணினபடியை நினைப்பித்துக்
கொண்டு நம்மை ^१யதா-க்ரமம் சரணகதனு
னன். (அர்ச்சித: ச)-வேடனுகையாலே பகுதி
ஜாதிக்கு ^२ப்ரக்ருத்யா சத்ருவுமாய், விசேஷத்
துத் தன் ^३பார்யா-பஹர்த்தாவுமான இவன்
துபடுகிறுன் என்றிருப்புதல், ^४அவஸரத்
திலே நலிய விரகுதேடுதல் செய்ய ப்ராப்தமா
யிருக்க; அதிதியை தேவனுக விதிக்கிற ச்ருதி
யின்படியே தேவர்களை ஆராதிக்கும் ^५திறத்
திலே ^६அக்நிமுகமாகவன்றே கபோதம் அர்ச்
சித்தபடி. நாழும் சரணகதனை “வத்யதாம்
ஏடு தீவ்ரேண தண்டேந வசிவை: வை”
என்று ^७அதுபந்தி-பர்யந்தமாக நன்றாக அர்ச்

^१ யथாக்ரம—முறைவழுவாமல்.

^२ பிரக்த்யா—இயற்கையிலேயே

^३ மார்யாபஹ்ர்தா—மனைவியை அபஹரித்தவன்.

^४ ஸமயத்திலே.

^५ முறையிலே. ^६ அக்கிலழியாக.

^७ வத்யதமே தீவ்ரே டங்கேன ஸ்சிவைஸ்ஸா (ஐ. 17-27)

மந்திரிகளுடன் கூட இவன் சித்திரவகை செய்
யப்பட்டும்.

^८ அனு஬நிப்ரயந்த— (அவனைச்) சேர்ந்தவர்களையும்
விடாமல்.

சியாநின்ரேம். (யதா-ந்யாயம்) ^१ சீதத்தாலும்
^२ கஷ்டத்தாலும் ^३ ஆர்த்தனை வேடஞக்கு
அபேக்ஷிதங்களான ^४ அக்ந்-யாநயநாதிகளைப்
பண்ணி, நல்விருந்து வந்தால் ஆதரிக்கும்படி
தப்பாதே ^५ அந்தர்-விஷாத-கந்தம் இல்லாதே
அக்கபோதம் ஆதரித்தபடி. (யதா-ந்யாயம்)-
இன்சொல்முதலாக ப்ராண-பர்யந்தமாக சாலை
கத-விஷயத்தில் சக்தி-வஞ்சநம் பண்ணுதே
செய்த பரிவெல்லாம் அளவாயிருக்குமத்தனை
போக்கி மிகுதியுண்டோ? (ஸ்வை: ச
மாம்ஹைஸர்-நிமந்த்ரித:)-^६ புறம்பே சில ஆஹா
ரங்களை யெடுத்துக்கொண்டு வந்திட்டதன்று;
தன்னுடையதான் ^७ த்ரவ்யாந்தரங்களிலே சில
வற்றையிட்டு உபசரித்ததுமன்று; ^८ விவேக
மில்லாதார் தாஞ்ச அபிமாநித்திருக்கக் கடவ

^१ ஶीத—குளிர்.

^२ க்ஷுத—பசி.

^३ ஆர்த—கஷ்டப்படுகிறவன்.

^४ அன்யாநயநாடி—நெருப்புக் கொண்டுவருவது முதலீ
யவை.

^५ அந்தார்விஷாதங்க்—மனதில் துக்கம் என்பதின் வாஸ
னீகூட (இல்லாதே)

^६ வெளியிலுள்ள.

^७ திவ்யாந்தர—மற்றப் பொருள்கள்.

^८ விவேக—பகுத்தறிவு.

தாய், விவேகிகளும் ¹ ஆத்யமான தர்ம-ஸாத நம் என்று ²பேணக்கடவதான சரீரத்தில் மாம் ஸங்களாலேயன்றே அவனை உபசார-பூர்வக மாக நல்விருந்துட்ட ப்ரவர்த்தித்தது. (மாம் கைவை:)-³ஏக-தேரங்களைப்பிரித்து இட்டதன்று: கடுகப்பசி தீர்க்கவேண்டுமென்று வேட னுக்கு தனக்குள்ள அவயவங்களொன்றும் ⁴சேஷியா தபாடி ⁵சரபங்காதி-தாபஸரைப்போலே இதொரு மஹாதபஸ்ஸாக நினைத்து நெருப்பிலே காணும் விமுந்தது.

இப்பாடி இச் ச்லோகத்தில் சொன்ன அர்த்தந்தன்னை தம்முடைய அநுஷ்டானத்திற்கு ஹேதுவாக அநுவதித்துக்கொண்டு, இப்பாடி யானால் நமக்கு சரணாகத-ரக்ஷணம் ⁶கைமுதிக ந்யாய-வித்தம் அன்றே என்று அருளி செய்கிறோ:—

¹ ஆத—முக்கியமான.

² பாதுகாக்க. ³ ஒரு பாகம்.

⁴ மிகுதியில்லாதபாடி.

⁵ ஶரமஜ்ஜாதிதாபஸ— சரபங்கர் முதலான தவம் செய்யும் யோகிகளை(ப்போலே).

⁶ கைமுதிகந்யாய— (சக்தியற்ற ஒருவன் ஒரு காரியத்தைச் செய்தானேயானால், சக்தியுள்ளவன் அதே காரியத்தைச் செய்வான் என்பதைக்) கூறவும் வேண்டுமோ என்கிற ந்யாயம்.

१. ஸ ஹிதம் ப்ரதிஜுக்ராஹ
 பார்யா-ஹர்த்தாரம் ஆகதம் ।
 கபோதோ வாநர-ஸ்ரேஷ்ட
 சிம்-புநர்-மத்-விதோ ஐங: ॥

(ஸ ஹி)-அக்கபோதம் நம்மைப்போலே
 தர்மாநுஷ்டானம் பண்ணக்கடவ ஜாதிகளில்
 ஒன்றிலே யாதல், சரண்ய-வம்சத்திலே யாதல்
 பிறந்ததன்று என்னுமிடம் ப்ரவித்தமாயன்
 ரேவிருப்பது. (தம்)—ஜாதியாலும், விசேஷி
 த்துத் தன் கொடுமையாலும் *பிரக்டி-ஜாதிக்
 காக விருத்தனுய் கபோதமிருந்த விடத்திலே

* கஷ்ட க்ஷுட்ரஸமாचார: பக்ஷிணா கால நமித: ² என்று

१. स हितं प्रतिज्ञाह भार्याहर्तारमागतम् ।
 कपोतो वानरश्रेष्ठ किपुनर्मद्विघो जनः ॥ (भ. 17. 25)

வானராதிப! தன் மனைவியை பபஹரித்தவனும்,
 (தானிருந்தவிடத்திற்கு) வந்தவனுமான அந்த வேடனை
 அந்தப் புறு ஏற்றுக் கொண்டதன்ரே? ஒரு பக்டி இப்ப
 டிச் செய்திருக்க என் போன்றவர்களைப் பற்றிச் சொல்ல
 வும் வேண்டுமோ?

² கப்சித் சத்ர-ஸமாசார:

பக்டினும் கால-ஸம்மித: ॥ (இக. ஸமு. 8-6).

அல்பமான நடத்தையை யுடையவனும் பக்டிக
 ஞக்கே எமன் போன்றவனுமான ஒருவன்.

யாத்ருச்சிகமாக வந்து விழுந்ததுக்கு மேலே
கபோத்ததைக்குறித்து ஒரு ¹ உபாய-ப்ரயோக-
ரவுள்ளைய், விபரீதானுஷ்டானத்திலும் நிலை
குலையாதவனைய், ² அனுதாப-லேசமாதல் ³ அ-
நுகூல-வாத-ப்ரஸங்கமாதலின்றிக்கே கிழர்
அவ்வேடன் இருப்பது. (எ ஹி தம் ப்ரதி-
ஜக்ராஹ) — தன்னை யழிய மாறியன்றே அவ்
வேடனைக் கைக்கொண்டு ரகுதித்தது. முன்பு
சத்ருவென்று பொதுவிலே யருளிச்செய்ததை
அவன் ⁴ வந்ததியைக் காட்டி விசேஷிக்கிறார்
(பார்யா-ஹர்த்தாரம்). இப்படியே ராவணன்
வந்தாலும் நமக்குக் கைக்கொள்ளவேண்டிய
ன்றே இருப்பது என்று திருவுள்ளம். (ஆக
தம்) — இவன் தன்னைக் கைக்கொள்ளுகைக்
குச் செய்த உபாயானுஷ்டானம் கபோதமிரு
ந்த மரத்தடியிலே வந்தவளவே கிழர்! அல்லது
வந்ஸ்பதி-தேவந்தனையைக் குறித்து சரணம்
என்று சொன்ன சப்தமும் கபோதம் கேட்ட

¹ உபாயத்தை அனுஷ்டிக்காதவனைய்.

² அனுதாபலேஶ—கடுகளவேனும் பச்சாத்தாபம்.

³ அனுகூலாதப்ரஸங்—பரியமான பேச்சுக்கு இடம்.

⁴ வூதி— உசய்கை,

தில்லை. (கபோத:)— முன்பே ‘கபோதம்’ என்று சொல்லியிருக்க இருகாலுமிட்டு ‘கபோதம்’ என்றது சிபியினுடைய சரணகத-ரக்ஷணத்ரம் சொல்லுகிற ¹ச்யேந-கபோத-வ்ருத்தாந்தத்தில்போலே கபோத-வேஷம் கொண்டாலே நெரு தேவாலே ரிஷியோ வென்று சங்கியா மைக்காக. இது பூர்வ-கர்ம-விசேஷத்தாலே கஜேந்த்ராதிகளைப்போல திர்யக்காயிருக்க இப்படி தர்மா நுஷ்டான-யோக்யமாய் பிறந்தது. (வாநர-ச்ரேஷ்ட)–வேறேயும் ஒரு திர்யக்கு சத்ருவான வேடனை ரக்ஷித்தபடி கேள்வி. வாநர ஜாதிகளுக்கு முடிகுடின நீர் ²வ்யாக்ர-வாநர-வைம்வாதம் கேட்டறியீரோ? ஒரு புலி வந்து தொடர, தானிருந்த மரத்தடியிலே வந்தேறின வேடனை அந்த வ்யாக்ரம் விடச்சொல்ல, இவனை சரணகதன் என்று வாநரம் ரக்ஷித்தது. அப்போது மரத்தடியை விடாதே கிடக்கிறபுலி இவ்வாநரம் தூங்கினவளவிலே வேடனைப் பார்த்து, ‘உன்னை விடுகிறேன் வாநரத்தைத் தள்ளவல்லையோ’ வென்ன; பாட-ாத்தியான வேடன் தன்னை ரக்ஷித்த வாநரத்தைத் தள்ளி னவளவிலே, வாநரத்தைப் பிடித்து, ‘உன்னை

¹ श्येनकपोतवृत्तान्त—பருந்தும் புருஷம் என்கிற கதை

² व्याघ्रवानरसंबाद—புலிக்கும் சூரங்குக்கும் நடந்த சம்பாஷணை.

விடுகிறேன், தனக்கு உபகாரகளை உண்ணைத் தள்ளின வேடனைத் தள்ளித் தரவல்லையோ? வென்று¹ மநுஷ்ய-மாம்ஸ-லுப்தமான புலி சொல்ல; ² தர்ம-வித்தான வாநரம் ³ப்ராணைத்ய ய-தஸராயாகையாலே ⁴ அஹ்ருதயமாக விசை ந்து, புலி விட்டவாறே மரத்திலேறி சத்ருவான வேடனைப் பின்பும் போக்கற்றுத் தானிருந்த மரத்திலே இருந்ததேயடியாக ஈரணைக்கதன் என்று ரக்ஷித்தது. நீர் வாநரங்களுக்கு முடிகுடி மிருந்தாலும் உங்களுக்கு ஜாதி-தர்மம் என்று பார்த்தாகிலும் கைக்கொள்ள வேண்டாவோ? (வாநர-ஃரேஷ்ட) —⁵ முதலிகள் கலங்கினால் தெளிவிக்க விருக்கிற நீர் கலங்கலாமோ? (வாநர-ஃரேஷ்ட) வாலி-பதத்திலிருந்தவாறே உமக்கு ⁶சரணைக்கத-பீடைருசித்ததோ? (வாநர-ஃரேஷ்ட) —வாநரமாத்ரமல்லேரே? ⁷ ஆதித்யனு

¹ காமாம்ஸத்தில் (குஷ) —போசையுள்ள.

² ஧ர்மவித् —தர்மத்தை அறிந்த.

³ பிராணத்யயदஶா—உயிர்போகும் தருணமாகையாலே.

⁴ அஹ்஦ய— மன: பூர்வமாயில்லாமல் வெளிக்கு மாத்திரமாக.

⁵ முதலிகள் என்று இங்கு வாநரர்களைச் சொல்லுகிறது.

⁶ சரணைக்கனை துன்புறுத்துவது இனிப்பாயிருந்ததோ

⁷ ஆதித்ய— ஸ-அர்யதுடைய,

டைய புத்ரனுமாய் தர்மாதர்மங்களை அறிந்து
மிருக்கிற நீர் அல்லாத வாநரங்களைப்போலே
¹ காபேயம் பண்ணைப்பெறுவதிரோ? (கிம் புநர்-
மத்-விதோ ஐந:) கபோதம் செய்தபடி கண்டால்
² நம்போலிகளுக்கு கேட்கவேணுமோ? நாம்
சரணகத-ரக்ஷணத்திற்குக் கொடியெடுத்த ரகு-
வம்சத்திலே, *“அறுபதினையிரமாண்டு வெண்
கொற்றைக்குடைதன் நிழலொழிய வேரூரு
நிழலிலொதுங்காதே லோக-ரக்ஷனூர்த்தமாகப்
பத்துத் திக்கிலும் தேர்நடத்தி ப்ரவலித்தனை
தசரதன்” மகனைய், வஸிஷ்ட-விச்வாமித்ர-
சிஷ்யனைய், மஹா-யோகியாக ³ப்ரக்யாதனை
ஐநகஞேடே வைம்பந்தம் பண்ணின நாம்
⁴“ராமோ விக்ரஹவாந் தர்ம:” என்று உடம்பில்

* ஷிர்வீரஸஹஸ்ராணி லோகஸ் சரதா ஹிதம் ।

பாண்டரஸ்யாதபத்ரஸ் ஛ாயாயா ஜரித் மயா ||⁵

என்று

¹ காபேய—குரங்கின் செய்கை அல்லது ஸ்வபாவம்.

² நம்போன்றவர்களுக்கு. ³ பிரக்யாத—புகழ்பெற்ற.

⁴ ராமோ விப்ரஹவாந் ஧ர்ம: | (ஆ. 37-13).

ராமன் உருவெடுத்துவந்த தர்மம்.

⁵ ஷஷ்டி-வர்ஷ-ஸஹஸ்ராணி

லோகஸ்ய சரதா ஹிதம் |

பரண்டரஸ்யாத பத்ரஸ்ய

சாயாயாம் ஜரிதம் மயா ||

(ஆ. 2-7)

அறுபதினையிரமாண்டு வெண்குடையின் கீழிருந்து
உலகத்திற்கு நன்மைசெய்தே நான் கீழவண்ணன்.

^१ शिष्टतया प्रवलीत्तिये येरिट्टुक केर
न्नु, * इत्तैनेकालमुम्म नम्मुट्टय कैपार
त्तु नाट्टोर अनुष्टुक्कुम्पाट न ट न् तु
पोन्तु इन्ऱु सराणुकत-^२कातम् पन्नी
लेल नाटु एन्पटक्कटवतु? (मत्त-वित्तः)-नम्म
मुट्टय वरतम् पिंपु चौल्लक्कटवोम्;
^३ शोमान्द्यो अयम् तर्म-शेतुर-नराणम्
एन्किऱपाट्ये नम्पोलिकलेल्लाऱ्कुम् इतु
वे पोतुवायक्का न्नुमिरुप्पतु. (मत्त-वि
त्तः)-नम्पोलिकलं सराणुकतैन विवोरकलो?
हरिम्शोपिरुसिकलाकेयाले अवत्यरे वत्ति
क्कवल्ल रावण्णतिकलुक्कन्ऱे इप्पाटक
केत्त कार्यंकलं रुसिप्पतु. (ज्ञनः) — सराणु

* मर्यादानां च लोकस्य कर्ता कारयिता च सः ५

एन्किऱपाट्ये

^१ शिष्टतया—नल्लेलामुक्कमुट्टयम (एन्किऱ.)

^२ वातः—केलै; इन्कु कैविट्टलं.

^३ सामान्योयं धर्मसेतुराणाम्।

इतु एल्ला मर्यादार्कलुक्कुम् पोतुवान
तर्ममाकिऱ अज्ञे.

^४ मर्यादानाम् स लोकस्य

कर्त्तव्यात्तराकारयिता स लः ॥ (सा. 35-11).

उलकन्कलुक्कु तर्मत्तेत वित्तिप्पवनुम्, वित्तित्त
पाट अनुष्टुक्कुम्पाट चेयप्पवनुम् अवने.

கதனை பரித்யல்லித்தவன் என்ன பிறப்பு பிறந் தானுகக் கடவன்? நம்போலிகளுக்கு ஜந்ம-ப்ரயோஜனம் சர்வைக்கத ரகசணமன்றே?

¹ ஸிஷ்டாநுஷ்டானம் ப்ரமாணமேயாகி லும், ஒருகபோதம் அநுஷ்டித்தது என்றென்று ப்ரமாணம் உண்டோ? இதுக்கு ²விதாயகமாயிருப்பதொரு வாக்யம் வேண்டாவோ வென்கிற ஶங்கையாலே கண்டு என்பாலென்று மஹரிஷி கண்டதொரு காதையைக் கேள்வி என்கிறார்:—

³ ரிஷே: கண்வஸ்ய புத்ரேஞ்

கண்டுநா பரமர்ஷினு |

ஸ்ருஞ்சு காதாம் புரா-கிதாம்

தர்மிஷ்டாம் ஸத்ய-வாநிநா ||

கண்டுவென்கிற மஹர்ஷியினுடைய ⁴ஜந்ம-ப்ரகர்ஷத்தை முற்படக் கேள்வி. (ரிஷே:

¹ பெரியோர்களின் செய்கை.

² வி஧ாயக—(ஒரு கார்யத்தை செய் என்று) கட்டளையிடும்படியான.

³ ரிஷே: குண்வஸ்ய புத்ரேண குண்டுநா பரமார்ஷிணா |

ஶृणु ஗ாயां புராगतिं ஧र्मिष्ठां ஸத்யவாदிநா || (ஐ. 18-26).

கண்வரிஷியின் புத்ரனும் ஸத்யவாநியுமான கண்டு வென்கிற மஹர்ஷியினுல் தர்மங்களை அறிவிப்பதும் (வேதம் முதலியவைகளை அதுவரித்தே) முன் ஒத்தப்பட்டதுமான இந்தச் செய்யுளைக் கேளும்.

⁴ ஜந்மப்ரகர்ஷ— ஜந்மியின் ஏற்றம்.

கண்வஸ்ய புத்ரேண) — தான்தோன்றியன்றிக் கே * அவனுடைய பிதாவும் ¹ சதுர்-வேதாத்யா யியாய் ² அதீந்த்ரிய-த்ரஷ்டாவாய்க் காணுமிருப்பது. ஆனால் பறப்பதின் குட்டி தவழா திரே! (கண்வஸ்ய புத்ரேண) — ³ மஹா-தபாவான கண்வனுகிற மஹர்ஷிக்கு ஸம்ஹார-⁴ நிஸ்தாரகனுய்க் காணும் இவன் பிறந்தது. (கண்வஸ்ய புத்ரேண, கண்டுநா) — பிதாவின் பேராலும் தன் பேராலும் ப்ரவீத்தனுய்க் காணுமிருப்பது. (கண்டுநா) — அவன் தன் பெருமையைப் பார்த்தால் [†] மஹர்ஷிகள் கொண்டாடும்படியான பேருடையாலென்றாலும் காணும். (ரிசே: புத்ரேண, பரமர்ஷினு) —

* யस्य स्यात् श्रात्रियः पिता | என்கிறபடி-யே⁵

+ स चापि भगवान् कण्ठः என்று⁶

¹ चतुर्वेदाध्यायी—நான்கு வேதங்களையும் ஒத்தினவர்.

² अतीन्द्रियदृष्टा— புலன்களுக்கு எட்டாதவற்றையும் கேளில் பார்ப்பவர்.

³ महातपा: — பெரிய தபஸ்வியான்.

⁴ निस्तारक—ஸம்ஹாரத்திலிருந்து கரையேற்றுபவன்.

⁵ यस्य स्यात् स्पर्शोत्तरियः पिता

(மனுஸ்மருதி 3-137).

எவனுடைய பிதா வேதங்களை ஒத்தினவராயிருப்பாரோ.

⁶ स चापि पकवानं कண्टुः— (வி. பு. 1-5-52).

(ஞான-ஸக்திகள் நிறைந்த)கண்டு பகவானும்.

விளக்கில் கொளுத்தின பந்தமென்னும்படி காணும் ¹ப்ரகாசப்-பஹாளனை பிதரவிலுங்காட்டில் இவனுடைய ²ஞான-விகாஸம் இருக்கும்படி. (ஸ்ருணு) — இத்தனை நாளும் இக்காதை உம்முடைய செவியில் படாமையிறே நீரிப்படிக் கலங்குகிறது. இத்தை ³அவஹிதராய்க் கேளீர். (காதாம்) — இது பெரிய பொருள்களை யெல்லாம் பொதிந்து கொண்டு எளிதாகக் கேட்கலாம்படி சுருங்கின பாசுரமாய்க் காணுமிருப்பது. (புராகீதாம்) — இன்று முதலாகக் கட்டினதொன்றன்று காணும் இது; வேதம்போல பழையதாயிருப்பதொன்று. (கீதாம்) — கண்டுவான மஹர்ஷியும் இத்தை ஸ்ருஷ்டத்தானென்றிராதே கிழர். ரிக்கை வாமமாகப் பாடுமாப்போலே பண்டேயுள்ளதொன்றை அவன் பாடினாத்தனை. (கீதாம்) — அவன் செய்தாகிலும் அந்த வாம-த்வநிபோலே வைமவ்தபாபங்களையும் போக்கவற்றூய்க் காணுமிருப்பது. (தர்மிஷ்டாம்) — போலியான தர்மங்களைப் போலன்றி க்கே ⁴ப்ரத்யக்ஷ-ச்ருதி-வித்தமான பரம-தர்ம

¹ பிரகாசங்கூல — அதிக ஞானத்தையுடைய.

² ஜ்ஞானவிகாஸ — ஞானத்தின் பரவுகல்.

³ கவனமாய்.

⁴ (எல்லாராலும் இப்போதும்) ஒதுப்படுகிற ஸ்ருதி யில்கிடைப்பதான.

த்தை விஷயமாக வடைத்தாய்க்கானும் இக்காதையிருப்பது. (ஸத்ய-வாதிநா) — ²ஸத்ய-வாத-சீலனை கண்டு வேங்கிற மஹர்ஷி வாய்வெருவிச் சொன்னாலும் ³பழுதாயிருப்பதோரு ‘ச’வும் ‘து’ வ்வும் கூட்டுகையுமன்றி க்கே கானுமிருப்பது. இதில் ‘பரமர்ஷினை’ என்று ⁴யதார்த்த-தர்சித்வம் சொல்லிற்று; ‘ஸத்ய-வாதிநா’ என்று ⁵யதா-த்ருஷ்டார்த்த-வாதித்வம் சொல்லிற்று; ‘தர்மிஷ்டாம்’ என்று உபதேசத்தினுடைய பரம-ப்ரயோஜிநத்வம் சொல்லிற்று. இத்தால் ⁶ப்ரம-விப்ரலம்பங்கள் அற்று, வர்வ-லோக-ஹிதம் சொல்வான் ஒருவன் என்று ⁷ஆப்த்யதிஶயம் சொல்லித்தாயிற்று.

²ஸத்யவாதஶில—உண்மை உரைப்பதையே ஸ்வபாவமாக உடையவர்.

³ பழுது-அர்த்தமில்லாத (‘ச’, ‘து’ என்கிற ஸ்லோகத்தை பூர்ணம் செய்வதற்காக உபயோகப்படுத்தப்படும் சொற்கள்).

⁴ யथார்஥ஶில—உள்ளபடி அறிகை.

⁵ யதாஷார்யவாடில்— உள்ளபடி அறிந்ததை அறிந்தபடி சொல்லுகை.

⁶ அமவிப்ரல்஭— தான் பரமிப்பது, பிறரை ஏமாற்றுவது; அதாவது உள்ளபடி தான் அநியமுடியாமையும், அறிந்தபடி சொல்லாமல் மாற்றியுரைப்பதும்.

⁷ ஆப்த்யதிஶய— மிகவும் நம்புத்தக்கணம்.

மேல் ‘கண்டு-காதை’ என்ற குக்கிர
நாலரை ச்லோகத்தில், ப்ரதம-ச்லோகத்தாலே
‘பூரண-சரணகதி யில்லையேயாகிலும் போக்
கற்ற தசையில் ¹ ஆத்ம-நிகோபாபிப்ராய-வ்ய
ஞ்ஜகங்களாய்க் கொண்டு சரணகதியினுடைய
² ஶகல-துல்யங்களான ³ அஞ்ஜலி-பந்தாகி-மா
த்ரங்களை ⁴ நேர்ந்தவனையும் அழியக் கொடுக்
கலாகாது’ என்கிறார்.

⁵ பத்தாஞ்ஜலி-புடம் தீநம்
யாசந்தம் ஶரணகதம் |
ந ஹங்யாத் ஆங்ருஸம் ஸ்யார்த்தம்
அபி ஶத்ரும் பரந்தப ||

1 அத்மனிக்ஷாபாமிப்ராயவ்யஜக— ஆத்மாவை ஸமர்ப்பிக்
கும் அபிப்ராயத்தைத் தெரிவிப்பவை(களாய்).

2 ஶகலதுல்ய—ஒரு பகுதிக்கு ஸ்மாநமான.

3 அஜலிவந்஧—கைகுவித்தல். 4 செய்தவனையும்.

5 கஞ்ஜலிபுட் ஦ீன் யாசன் ஶரணாगதம் |

ந ஹந்யாடாநந்தஃ ஸ்யார்஥மபி ஶத்ரு பரந்தப || (ய. 18-27)

சத்ருக்களைத் தபிக்கச் செய்பவனே! கைகுவித்தா
லும், எளிமைதோற்றவிருந்தாலும், (ரக்ஷிக்கவேண்டும்
என்று) இரந்தாலும், (இவை முன்றுமின்றி) ரக்ஷகனிழுந்தவிடத்திற்கு வந்தாலும், அப்பேர்ப்பட்ட ஒருவனை
தனக்கு, ‘க்ளரன்’ என்கிற நின்தை வராமைக்காக அவன்
சத்ருவாயிருந்தாலும் ரக்ஷிக்கவேண்டும்.

(பத்தாஞ்ஜலி-புதம்) — அநுகூல-புத்தி
யும் ப்ரதிகூல-வ்யாவ்ருத்தியும் இல்லையோகி
லும் கையில் அஞ்ஜலி-மாத்திரமே யமையும்.

¹ அஞ்ஜலி: பரமா முத்ரா

க்ஷிப்ரம் தேவ-ப்ரஸாதிநி

என்கிறபடியே

அத்யந்த-வ்வதந்த்ரணையும் கடுக விரங்கப்
பண் னும் முத்ரையிதன்றே? (தீநம்)— அஞ்ஜ
லியும் வாங்-மாத்ரமும் நேராதே ²கார்ப்பண்
யம் தோற்ற நிற்கும் நிலையே அ கை ம யும்.
(யாசந்தம்)-கைகூப்பிற்றிலனேயாகிலும், கார்
ப்பண்யமும் தோற்றித்தில்லையோகிலும்,
³ அஹ்ருதயமாக இரக்கவையையும். (சரணை
தம்)— அஞ்ஜலி-பந்தாதிகள் மூன்றும் இல்லை
யோகிலும் ரக்ஷ க கை ரக் கிடைக்குமோ
வென்ற இருந்தவிடத்திலே வந்து புகு
வயையும். முதல் வ்வ-ரக்ஷா-பர-நிகேஷப-
ருப்பையான சரணைக்கியின் ஶகல-வ்வதாநீயங்

¹ அஜலி: பரமா ஸு஦ா க்ஷிப் ஦ேவப்ரஸாதிநி ॥

(பாத்வாஜஸம்.)

அஞ்ஜலியானது ஸர்வேச்வரனை சீக்ரத்தில் த்ருப்தி
பண் னும்படியான உயர்ந்த முத்ரை.

² கார்ப்ப—எளிமை.

³ அஹ்ரய— (முழுமனைதுடனில்லாமல்) செவளிக்கு
மட்டும் செய்வது.

களைச் சொல்லிற்றுய், இங்கே ‘சரணைகதம்’ என்று பூர்ண-சரணைகதியைச் சொல்லுகிறதாக வுமாம். (ந ஹந்யாத்)-தான் அழியச் செய்தல், ரக்ஷிக்க சக்த னுன தன் உபேக்ஷாதி களாலே அழியக் கொடுப்புதல் செய்யப் பெருன். இந்த சாவ்திரம் ¹ஜூஹிகாப்யு தயார்த்தமோ, பர-லோகார்த்தமோ, ²ப்ரத்யவாய-பரிஹாரார்த்தமோ வென்ன, அவை நிற்க முற்படப்ரயோஜநாந்தரம் சொல்லுகிறது.(அந்தநூஸம்ஸ்யார்த்தம்)-³அந்தநூஸம்ஸ்ய மாகிற மஹாகுணத்தை ரக்ஷிக்கைக்காகவுமாம்; ⁴‘ந்தநூஸம்ஸன்’ என்று நாட்டர் சீசீ என்ன மைக்காகவுமாம்.(அபி ஶத்ரும்)-நேரே சத்ருதான் வந்து சரணைகதனாலும் அழிய விட வொண்ணுதபடியாலுல், இதுக்கு முன்பு ஒரு குற்றம் காணுதிருக்க சத்ரு விருந்த ஊரில் நின்றும் வந்தான் என்கிற விவ்வளவைக் கொண்டு சரணைகதனாவைண யழியக்கொடுக்கலாமோ வென்று தாத்பர்யம். (பரந்தப)—சரணைகதனேடேயோ ⁵சேவகம் காட்டுவது; நேரே ⁶பொருமவனேடேயன்றே.

¹ ஏஹிகாஸ்யுடயார்த்— இவ்வுலகில் வரும் கோமத்திற்காக ² கெடுதல் நிவருத்திப்பதற்காக.

³ ஆநுஶஸ்ய— கருணை. ⁴ நூஶஸ— இரக்கமற்றவன்,
⁵ சீர்யம். ⁶ யுத்தம் செய்பவனேடே.

“ந ஹந்யாத்” என்று தான் கொல்லர
தொழியுமளவன்றே வென்ன ; அங்ஙனன்று,
சரணகதனை வேறொருத்தர் நலியும் போது
‘ஆர்த்தன்,’ ‘த்ருப்தன்’ என்கிற சரணகதா
வஸ்தா-விசேஷங்களைப் பாராதே தன் ப்ரா
ணன்களைய யழிய மாறியும் அவனை ரக்ஷிக்க
வேண்டும் என்கிறார் :—

² ஆர்த்தோ வா யதி வா த்ருப்தः

பரேஷாம் ஸரணகதः |

அரி : ப்ராணஞ் பரித்யஜ்ய

ரக்ஷிதவ்ய : க்ருதாத்மநா ||

(ஆர்த்தோ வா யதி வா த்ருப்தः) —இப்
போதே அபிமத-வித்தியுண்டாக வேண்டு
மென்று ³விளம்ப-கூடமனன்றிக்கே யிருக்க
வுமாம்; விளம்பித்துப் பெறலாவதோரு பலத்
தைக்கோலி என்றே நுமாக அபிமதம் வித்த

1 ஆர்த—நொந்தவன். டஸ—விளம்பத்தைப் பொறு
க்குமவன்.

2 ஆர்தோ யதி வா டஸ : பரேஷா ஶரஸாगதः |

அரி: பிராணாந् பரித்யஜ்ய : குதாத்மநா ||

(ய. 18-27)

மிகவும் நொந்தவனையிருந்தாலும், விளம்பித்து பல
த்தைக் கோலினவனையிருந்தாலும் பிறரிடத்திற்கு வந்த
வன் சத்ருவாயிருந்தாலும் சாஸ்த்ரங்களைக் கற்றறிந்த
வனுல் உயிரைக்கொடுத்தாவது ரக்ஷிக்கப்படவேண்டும்.

³ விளம்பத்தைப் பொறுப்பவன்.

மன்றேவன்று தேறியிருக்கவுமாம். இவனுக்கும் அபிமதத்தைப் பற்ற அகிஞ்சநதையாலே ஆர்த்தியுண்டு. அங்ஙனன்றிக்கே² ப்ரஸ்ரய-பயாதி-யுக்தனையிருக்கவுமாம்; இவெயன்றிக்கே இருக்கவுமாம் என்று ஆர்த்தத்திருப்த-விபாகம் சொல்லுவர்கள். (பரேஷாம் ஶரணைகத:)— இதுக்கு முன் முகமறியாதாரி ருந்தவிடத்தே வரவழையும். (அரி:)-அவன் ஶத்ருதவம் அடியருதே உள்ளே கிடக்கச் செய்தே, மித்ர-பாவனையைப் பண்ணி வந்தாலுமாம். (ப்ராணைந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய:)-³ அவ்திரங்களான ப்ராணன்களை விட்டு வஸ்திரமான சரணைகத ரக்ஷண-தர்மத்தைப் பற்றவன்றே ப்ராப்தம். இவ்வர்த்தத்தே த

⁴ ஆத்ம-ப்ராணை: பர-ப்ராணை

யோ நர: பரிரக்ஷதி |

ஸ யாதி பரமம் ஸ்தாநம்

யஸ்மாஞ் நாவர்த்ததே புந: || என்றும்

1 அகிஞ்சனதா— புகலற்றமை.

2 பிராணையாடியுக்த—அடக்கம், பயம் முதனியவற் றேஞ்சு கூடியவன்.

3 அஸ்திர—நிலையற்ற.

4 ஆத்மப்ராணை: பரப்ராணாந् யோ நர: பரிரக்ஷதி |

स याति परमं स्थानं यस्मान्नावर्तते पुनः ||

இதி. ஸமூ. 4-74

தன் உயிரைக்கொடுத்து பிறரூயினை எவன் ரக்ஷிக்கி கிடைத்து, அவன் திரும்பிவருதல் என்பதில்லாத நித்யமான உயர்ந்த லோகத்தை யடைகிறுன்.

1 “ப்ராணைர்பி தவயா ராஜங்

ரக்ஷிதः க்ருபனே ஐஃ” | என்றும்

ஸ்யேந-கபோதோபாக்யாநத்திலே ஸிபியைக் குறித்து இந்தரன் சொன்னான். (க்ருதாத்மநா)—இப்படிச் செய்யாதபோது இவன் கற்ற கல்வியெல்லாம் என் செய்ததாகக் கடவுது.

2 “விதுஷோதிக்ரமே தண்ட-பூயஸ்தவம்” என் ஞம்படியாமித்தனையிறே. தன்னை ரக்ஷி த்த வாநாத்தைத் தள்ளின வேடனைப்போலே ரக்ஷிதனை சரஞ்சைதன் பின்பு ³க்ருத-க்நனுய் ப்ரதிகூலனுனோது தான் அவனுடைய ஸிக்ஷாதிகளில் ⁴அதிக்ருதனுகில் அம்முகத் தாலே ரக்ஷிக்கவும், அவற்றில் அதிக்ருதனல் லாதபோது பின்பு அவன் ⁵அநுத்தனுய் சரஞ்சைதனானுகில் கூழிக்கவும், அங்கனல் லாதபோது ⁶பேக்ஷிக்கலான ப்ராதிகூல்

1 பிணரை த்வயா ராஜந् ரக்ஷிதः கூபணो ஜனः |

(இதி. ஸமு. 4-75)

மிகவும் இரங்கத்தகுஞ்ச இவன் உயிரையும் கொடுத்து உன்னால் ரக்ஷிக்கப்பட்டான்.

2 வி஦ுஷோதிக்மே ஦ப்தமுயஸ்த

அறிந்தவன் குற்றம் செய்தால் அதிக தண்டனை.

3 கூதஸ—நன்றி யற்றவன்.

4 அதிக்ருத—(உத்தியோக முறையில்) கியமிக்கப்பட்ட டிருஞ்சானுகில்.

5 அநுதஸ—பச்சாத்தாபத்தை யடைந்தவனுய்.

யத்தை உபேக்ஷிக்கவும் தன் நூடைய¹ வதாகி
பர்யந்தமாக ப்ரவருத்திக்குமாகில் ஶாஸ்தர-வி
ரோதமில்லாத² மர்யாதையாலே³ யதா-ஶக்தி
விலக்கிக்கொள்ளவும் ப்ராப்தம்.

மேலிரண்டு ச்லோகத்தாலே சரணகத-
பரித்யாகத்தில் வரும்⁴ த்ருஷ்டாத்ருஷ்ட-ப்ரத
யவாயங்களை அருளிச் செய்கிறோர்.

⁵ ஸ சேத் பயாத் வா மோஹாத் வா
காமாத் வாபி ந ரக்ஷித:
ஸ்வயா ஶக்த்யா யதா-ஸத்யம்
தத்-பாபம் லோக-கார்ஹிதம் ||

(பயாத் வா)-சரணகதனைக் கைக்கொண்
டால் ப்ரபலமான விரோதிகள் நம்மையும்

¹ வधாடிப்ரயந்த—கொலைசெய்தல் முதலிய அவ்வளவு
வரையில்.

² மர்஦ா— முறை. ³ யथாஶக்தி—இயன்றமட்டில்.

⁴ ஹஸ்தப்ரத்யாய— இவ்வுலகிலும் பரலோகத்திலும்
வரும் இடையூறுகள்.

⁵ ஸ செத்தியாதா மோஹாதாபி ந ரக்ஷித:
ஸ்வயா ஶக்த்யா யதா-ஸத்யம் த்ருஷ்ட-பாபம்

கைக்கொண்டால் அது பாபம்

(ய. 18. 30)

பயத்தினாலாவது, அற்யாமையாலாவது, அல்லது
வேறு ஆசையாலாவது தன் சக்தியுள்ளவும் வஞ்சனை
யில்லாமல் சரணகதனை ரக்ஷிக்காவிட்டால் அது பாபம்
உலகமெல்லாம் அவனை நின்திக்கும்.

நலியில் செய்வதென் என்னும் அச்சத்தாலே யாதல் என்றபடி. *ஹேந்தர-தக்ஷக-ந்யாயம் இங்கே கண்டுகொள்வது. (மோஹாத் வா) “எத்ருஶம்வ்யவநம் ப்ராப்தம் ப்ராதரம் யः பரி தயஜேத” என்றாற்போலே சில ¹ யுக்த்யாபா வஸங்களாலே வந்த கலக்கத்தாலே யாதல் என்றபடி (காமாத் வா)-² ஶாஸ்த்ராதி-லங்கந-ஹேதுவான் ஸ்வச்சந்த-ஸ்வபாவத்தாலேயாதல் என்றபடி. அங்கு னன்றி க்கே ஹிம்வா-ருசிகளான ராக்ஷஸரைப் போல இவன் படுவது கண்டால் ஆகாதோ வெங்கிற விபரீத-ருசியாலே யாதல் என்னுமாம்; அப்படியே சரஞ்கதனுடைய சத்ருவின் பக்க

* ஸ்ந்தக்ஷகந்யாய்—ஐங்மேஜைய மஹாராஜன் ஸர்ப்ப யாகம் செய்தபோது, தக்ஷகன் என்னும் ஸர்ப்பராஜன் இந்தரனிடம் சென்று சரணம் புகுந்தது. அதைக்கண்டு ரித்விக்குக்கள் ‘இந்தராஞ்சேஞ்சூட தக்ஷகனும் வந்து அக்னியில் விழுக்கடவன்’ என்று மந்த்ரத்தை உச்சரிக்கவே இந்தரனும் சேர்த்து வரவேண்டியதாயிற்று. இதனால் தூர்பலனையிருந்தவனை சரணமடைந்தால், அவன் தன்னை யும் சரணமடைந்தவனையும் இருவரையுமே ரக்ஷிக்கமுடியாமல் போகும் என்கிற ந்யாயம் ஈழிதம்.

இஷ்வர வ்யசன் பிராஸ் ஭ாதர யः பரிதியஜேத् ।

(ய. 18. 5)

¹ யுக்த்யாபா— (உண்மையாய் ஸரியில்லாமல்) யுக்தி போல் தோன்றும்கைவ.

² சாஸ்த்ரத்தை மீறிந்டப்பதற்குக் காரணமான தன் மனம் போனபடி செய்யும் தன்மையாலே யாதல்.

³ ஹிஂசாருசி—(பிற்றை)ஹிம்ஸிப்பதி விருப்பமுள்ள

⁴ விபரீதருசி— கெடுத்தில் ருசி,

லிலே கைக்கூலியை யாசைப்பட்டு என்னவு
மாம். (அபி)— பூர்வாபகாரங்களை நினைத்து
வரும் ¹ ஒளதாவீந்யம் முதலான வேறு ஏதே
னுமொரு ஹெதுவாலேயாகவுமாம். (ந ரக்ஷி
த:)— சினற்றின் கரையில் பிள்ளையை வாங்கா
தாற்போலே ரக்ஷியாதமட்டும் கி டீ ர் நாம்
சொல்லப்படுகிற பாபம்; இப்படியானால்
தானே நலியுமளவிலே என்ன விளையக்கட
வது. (ஸ்வயா ஶக்த்யா)— தன் ஶக்தி-வஞ்ச
நம் பண்ணுதே ரக்ஷிக்கவேண்டும். அங்ஙன
ந்றிக்கே கைக்கொள்ளவுமாம் கைவிடவுமாம்
தான் வல்லதொரு விரகால் என்று தாத்பர்யம்.
ரகு-ப்ரப்ரதிகள் ப்ராஹ்மணதிகளைத் தாங்கள்
கைக்கொண்டு ரக்ஷித்தார்கள். தேவர்களும்
ரிஷிகளும் காகத்தைப் போக்கற்றதென்று
பெருமாள் கைக்கொள்ளுகைக்காகத் தாங்கள்
கைவிட்டு ரக்ஷித்தார்கள். (யதா-ஸத்யம்)-லோ
கத்துக்குக் ²கண்காணிகளாகப் படைத்த ஆதி
த்யாதி ³பதினாலு ஸாக்ஷிகளும் இவர்களுக்கு

¹ ஆராசிந்ய— நடு நிலைமை. ² ஸாக்ஷி.

³ ஆதிலிச்சாவனிலோதனலஶ

ஓர்மூர்மிராபோ ஹட்ய யமஶு ।

அஹஶ ராதிஶு உமே ச ஸந்஧ை

஧ர்மஶு ஜானாதி நரஸ்ய வृத்தி ॥

ஸாமுர்யன், சந்தர்ண், வாயு, அக்னி, ஆகாயம், பூயி

மேல் கண் காணியாய் வூர்வ-வூக்ஷியான் வூர் வேச்வர னும் கண்டுகொண்டிருக்க, தான் சக்த ணிருக்கச்செய்தே சில சலங்களாலே தனக்கு சக்தியில்லாமையைக் காட்டி “ஸோசந்நிவருதந்நிவ” என்கிற கணக்கிலே கண்ணழிக்கப்பேறுன். (தத்-பாபம்)- அந்த பாபத்தின் கொடுமையைக்கேளீர்; இது நஹாஷ-ப்ரஹ ஸ்பதி-ஸம்வாதாதிகளிலே அதி-ப்ரவீத்த மாய்க்கா ஞாமிருப்பது. இதின் கொடுமையை

१ ஶாரணைகதாம் ந த்யஜேயம்
இந்த்ராணீம் ச யஸஸ்விநீம் |
தர்மஞ்ஞாம் தர்மசீலாம் ச
ந த்யஜேயம் அநிந்திதாம் ||
நாகார்யம் கர்த்துமிச்சாமி
ப்ராஹ்மணஸ் ஸந் விஶேஷதः |
ஸ்ருத-தர்மஸ் ஸத்ய-சீலோ
ஐநந் தர்மாதுபாஸநம் ||

ஜுவம், மனது, யமன், ப்ரகல், இரவு, காலீ, மாலீ, தர்மம், இந்த பதிஞ்ஞன்கும் ஒவ்வொரு மனி தனுயை நடத்தை கையும் அறிகின்றன. (அதற்கு வாக்ஷிகள்).

१ ஶரணாगதாம் ந த்யஜேயமிந்஦ிராணி ச யஶஸ்விநீ |
஧ர்மஜா ஧ர்மஶीலா ச ந த்யஜேயமனிந்஦ிதாம் ||
நாகார்ய கர்மிச்ஞாமி திருஷ்ணஸ்ஸந் விஶேஷதः |
ஶ्रுத஧ர்மஸ்ஸத்யஶीலோ ஜானந் ஧ர்மநுஶாஸநம் ||

புகழ்பெற்றவரும், தர்மத்தை அறிந்து அதை அது கூடிப்பதையே ஸ்வபாவமாக உடையவரும், ஒருவித தோஷமில்லாதவரும், என்னை சரணமடைந்தவருமான இந்த்ராணியை ஒருக்காலும் கைவிடேன்.

மேலும் ப்ராஹ்மண ஞாமிருந்துகொண்டு, தர்மங்களை

१ ராஹுமேதத் கரிஷ்யாமி

கச்சத்வம் வை ஸாரோத்தமா: |

அஸ்மிம்ஶ்சார்த்தே புராக்ஷம்

ப்ரஹ்மனு ப்ரஹ்யதாமிதம் ||

ந சாஸ்ய பிஞ்சம் ரோஹுதி ரோஹுகாலே |

ந சாஸ்ய வர்ஷம் வர்ஷதி வர்ஷ-காலே |

பிதம் ப்ரபங்கம் ப்ரததாதி பாத்ரவே

ந வேரந்தம் லபதே த்ராணமிச்சங் ||

பெல்லாம் கேட்டும், வைத்யசிவனுயும், தர்மங்களின் கிது
யையெல்லாம் அறிந்துமிருப்பவனுமான நான் செய்யத்
தகாத கார்யத்தைச் செய்யேன்.

२ நாஹமேதக்ரிஷ்யாமி ஗च்஛ாவ் வை சுரோத்தமா: ||

அஸ்மிஶ்வார்யே புராగிதஂ ஬்ரஸணா ஶ्रூயதமி஦ம्.||

ந சாஸ்ய ஓரீஜ் ரோஹதி ரோஹகாலே

ந சாஸ்ய வர்ஷ வர்ஷதி வர்ஷகாலே |

भीतं प्रपन्नं प्रददाति शत्रवे

ந ஸோऽந்தர் லभतே திரணமிச்சுந् ||

ஆகையால் நான் இதைச் செய்யமாட்டேன்.
தவதைகடுகி! நீங்கள் செல்லுங்கள்.

இது யிலைபத்தில் முன் ப்ரஹ்மாவினால் கூறப்பட்ட
தைக் கேளுங்கள். பயத்தினால் சரணமடைந்தவனை
எவன் சத்ருவிடம் காட்டிக் கொடுக்கிறானே அவன்
விதைத்த விதை மூனைக்கவேண்டிய காலத்தில் மூனைக்
கிரதில்லை; மழை பெய்யவேண்டிய காலத்தில் அவனுக்கு
மழை பெய்வதில்லை; தன்னை ரகுதிக்க விரும்பினால் ஒரு
இடம் கிடைப்பதில்லை.

பயந்து சரணமடைந்தவனை எவன் சத்ருக்களிடம்
ஏதாக கொடுக்கிறான் அவன் தூர்ப்பவமான, மூதாகத

१ मोकमन्नम् विन्तति साप्त्सेतः:

स्वर्कात् लोकात् प्रपायति प्रस्तु-सेतः ।
ग्रेतम् प्रपन्नम् प्रतताति शत्रवे

सेन्तरा तेवा: प्रश्वरं त्यस्य वृत्त्यम् ॥

என்று

இந்த்ர-பதம் பெற்ற மதிகெட்ட நஹாஷ்னை
லே ப்ரோதிரான தேவர்களைக் குறித்து தேவீ-
ப்ரோதிரதன் சொன்னான். அப்படியே

२ प्रायस्चित्तेन शात्यन्ति

महापातकेनोपि ये ।

शरणकृत-हृन्तकूण्णम्
शात्तिः कंवापि न लीत्यति ॥

१ मोघमनं विन्दति चाप्रचेताः

खर्गाल्लोकात् भ्रश्यति भ्रष्टचेताः ।

भीतं प्रपन्नं प्रददाति शत्रवे

सेन्द्रा देवाः प्रहरन्त्यस्य वज्रम् ॥ (पा. உத். 12-16)

२ प्रायश्चित्तेन शुद्धयन्ति महापातकिनोऽपिये ।

शरणागतहन्तृणां शुद्धिः कापि न सिद्धयति ॥

யுடையவனைப் பின்கவே அந்தத்தை யடைகிறுன்; மனம் முறிந்தவனைப் ஸ்வர்க்கலோகத்திலிருந்தும் நழுவி விழுகிறுன். இந்த்ரனேடு கூட தேவர்கள் அவனை வஜ்ராயத்தால் அடிக்கிறார்கள்.

ஓசுநஸ! மஹாபாதங்களைச் செய்தவர்களும் தனுந்த ப்ராயச் சித்தத்தினால் சுத்தியடைகிறார்கள். ஆனால் சரணகृதனைக் கொண்றவர்களுக்கு எங்கும் சுத்தியே கிடையாது (பாபத்திலிருந்து விடுதலையே கிடையாது).

பூயங்தே ஹபமேதே
மஹாபாதகினோயி வளி |
ஸரணைகத-ஹந்தாரோ
ந த்வேவ ரஜீசர ||

என் று

ரகு-ராக்ஷஸ-வஸம்வாதத்திலும் இவ்வர்த்தம்
ப்ரவீத்தம். இத்தை

² லோபாத் த்வேஷாத் பயாத் வாயி
யஸ்-த்யஜேத் ஸரணைகதம் |
ப்ரஹ்ம-ஹத்யா-ஸமம் தஸ்ய
பாபமாஹ-ார்-மாநீஷி ண: ||

¹ பூயந்தே ஹயமே஧ேந மஹாபாதகினோடு பி ஹி |
ஶரணாகதஹந்தாரோ ந த்வே ரஜநிசர ||

ஏனெனில் மஹாபாதகம்செய்தவர்கள் அச்வமேத
யாகம் செய்து சுத்தியடைகிறார்கள். சரணைகதனைக்
கொன்றவர்களுக்கோ அப்படி ஒருவித ப்ராயச்சித்த
மூம் கிடையாது.

² லோभாடு ஹேஷாத்தியாத்து பி யஸ்யஜேத் ஶரணாகதம் |
ஶலத்தியாஸம் தஸ்ய பாபமாஹ்மநீஷிண: ||

(இதி. ஸமூ. 4-18)

பேராசையாலாவது, த்வேஷத்தினுலாவது அல்
வது பயத்தாலாவது ஒருவன் சரணைகதனைக் கைவிட்ட
டால், அந்தப் பாபம் ஒரு ப்ரஹ்ம-ஹத்தி செய்ததற்கு
வூராணம் என்று அறிவாளர்கள் சொல்லுகிறார்கள்.

ஸ்யேந-ரூபனை இந்தரனைக் குறித்து ஸிபி சக்ரவர்த்தி சொன்னான்.

२ ப்ராணூர்த்திநமிமம் பிதம்
த்வினும் மாம் ஸரணைகதம்

^१ शास्त्रेषु निष्कृतिर्दृष्टा महापातकिनामपि ।

शरणागतहन्तुस्तु न दृष्टा निष्कृतिः कचित् ॥

(இதி. வெம். 4-19)

प्राणिनं वध्यमानं तु यशशक्तस्समुपेक्षते ।

स यति नरकं धारं इति प्राहुर्मनीषिणः ॥ (४५. ४. ५२.)

ஸாஸ்தரங்களில் மஹாபாதகம் செய்தவர்களுக்கும் ப்ராயச்சித்தம் சொல்லப்பட்டிருக்கிறது. சரணகதனைக் கொண்றவனுக்கோ ஓரிடத்திலும் ப்ராயச்சித்தம் காண ப்படவில்லை

கொல்லப்படுகிற ஒருஜங்குவை தனக்கு சக்தியிருக்கும்போதும் எவன் உபேஷ்டிக்கிறானே அவன் கோரமான நரகத்தை யடையிருன் என்று புத்திமான்கள் சொல்லுகிறார்கள்.

२ प्राणार्थिनमिमं भीतं द्विजं मां शरणागतम् ।

¹ त्यजेयम् यति को मत्तः

स्यान्न-नरः पाप-करुत् पुणी ॥
सक्तेना अपि रक्षणे लोपात्
पया त वा सरान्नकतम् ।
यस्त्यजेत् पुरुषो लोके
प्रवृत्त्म-हृत्याम् ल विन्तति ॥

என்று

இதிஹாஸோत्तமत்திலுम் சொல்லப்பட்டது.

² यो हनि कर्मसित् त्विजम् हृन्यात्
कामं स लोकस्य मात्राम् ।
सरान्नकतम् स यो हृन्यात्
तुल्यमेषाम् स पातकम् ॥

என்று

कपोति तन्नैनकं कट्टियिरुक्किर वेटैन
रक्षिक्केकक्काक तन्नं पर्त्तावाण कपोतत
तेतकं कुरीत्तुसं சொல்லிற்று.

¹ त्यजेयं यदि को मत्तः स्यान्नरः पापकृद्धवि ॥
शक्तोपि रक्षणे लोभात् भयादा शरणागतम् ।
यस्त्यजेत् पुरुषो लोके ब्रह्महत्यां स विन्दति ॥

पयन्तु उपीरे वेण्टि என்னை சரணमடைந்த
இந்தप் பறவையைக் கைவிடுவேண்யானால், என்னைக்
காட்டிலும் பாயி இவ்வுலகில் யாரிருப்பார்?

ரக्षिक्क சक्तियिरुक्कுम்போதே ஆசயாலோ அல்
லது பயத்தாலோ சரान्नकतனைக் கைவிட்ட மனிதன்
இவ்வுலகில் ப्रवृत्त्म-हृत्यातோषத்தை அடைகிறுன்.

² यो हि कश्चिद् द्विं हन्यात् गां च लोकस्य मातरम् ।
शरणागतं च यो हन्यात् तुल्यमेषां च पातकम् ॥

(पा. सा. 144-25)

ப்ராவுமணைனைக் கொன்றவனுக்கும், உலகுக்குத்
தாய்போன்ற பசுவைக்கொன்றவனுக்கும், சரान்நகத
னைக் கொன்றவனுக்கும் உண்டாகும் பாபம் ஸமானமே.

(தத்-பாபம்) ¹ ஶரணகுதம் பரித்யஜ்ய

வேதம் விப்லாவ்ய ச த்விஜः ।
ஸம்வத்ஸரம் யவாஹ்ரா:
தத்-பாபமவேததி ॥

என்று

மந்வாதிகள் சொல்லுகிறபடியே ப்ராயச்சித் தம் பண்ண வரிதாய்க்காணும் இப்பாபமிருப்பது. (லோக-கர்ஹிதம்):—

² ததைவமாகதஸ்யாஸ்ய
கபோதஸ்யாபயார்த்திநः ।
கதமஸ்மத்-விதஸ்-த்யாகம்
குர்யாத் ஸத்பிர்-விகர்ஹிதம் ॥

என்று

ஸ்ரிபி சொன்ன ரீஷ்ட கர்ஹையளவேயன்று; இது கேட்கிலும் ப்ராயச்சித்தம் பண்ணவேண்டுகையாலே நாட்டாரெல்லாரும் இவைனே ‘ஓ’ ‘ஓ’ என்று ஒருக்காலும் கூட்டி கொள்ளார்கள்.

१ शरणागतं परित्यज्य वेदं विष्णा य च द्विजः ।

संवत्सरं यवाहारः तत्पापमवसेधति ॥ (மனு.11-198)

ஶரணகுதீங்கக் கைவிட்டவன் வேதத்திற்கு விபரீதமான அர்த்தம் செய்யும் ப்ராஹ்மணன் இருவரும் ஒருவருஷ்காலம் “யவம்” என்னும் தான்யத்தை ஆஹாரமாகக் கொண்டு அந்தப் பாபத்தைப் போக்கடிப்பார்கள்.

२ तदेवमागतस्यास्य कपोतस्याभ्यार्थिनः ।

कथमस्मद्विघस्त्यागं कुर्यात्सद्विर्विगाह्तम् ॥

(இதி. ஷமு. 4.17)

ஆயோல் இவ்விதம் உயிரைவேண்டி எண்ணிடம் வந்த இந்தப் புரைவை என்னைப்போன்றவன் எப்படிக் கைவிட முடியும்? அப்படிக் கைவிடுதல் பெரியோர்களால் நின்திக்கப்பட்டது.

३ गाही—திந்தை.

ஆகையாலேயிடே

¹ பாலக்நாம்ப்ச க்ருதக்நாம்ப்ச
விஶாத்தாநபி தர்மதः ।

ஸரஞ்ஞகத-ஹந்த்ரநம்ப்ச
ஸ்த்ரீ-ஹந்த்ரநம்ப்ச ந ஸம்வேஷத் ॥

² ஸரஞ்ஞகத-பால-ஸ்த்ரீ-
வரிம்ணகாங் ஸம்வேஷங்ந து ।

சீர்ண-வரதாநபி ஸதः
க்ருதக்ந-ஸஹிதாங்மாங் ॥ என்று

ஸரஞ்ஞகத-³காதகளையும், பால-காதகளையும்,
வஸ்திரீயைக் கொண் றவளையும், க்ருதக்ந
ளையும், ப்ராயச்சித்தம் பண்ணி தங்களுக்கு
ஸாத்தனைலும், ஒருக்காலும் கூட்டிக்கொ
ள்ளலாகாதென்று மந்வாதி-தர்மசாஸ்தரங்க

¹ வாலஸ்வா குதஸ்வா விஶு஦்஧ாநபி ஧ர்மதः ।

ஶரணாக்தஹந்தா ஸ்திரஹந்தா ந ஸ்வஸேத ॥

(மனு. 11. 190).

ஸரஞ்ஞகதன், குழந்தை அவ்லது ஸ்த்ரீ இவர்களைக்
கொண் றவளேநேடும், செய்நன்ற மறந்தவளேநேடும், அவர்
கள் ப்ராயப்சித்தம் செய்துகொண்டிருந்தாலும், ஸஹவா
ஸம் செய்யக்கூடாது.

² ஶரணாக்தவாலஸ்வா ஹிஸ்காந் ஸ்வஸேந து ।

சீர்ணவ்ரதாநபி ஸதः குதஸ்வஸஹிதாநிமாந् ॥

(பாஜ்ஞ. 3. 5. 298).

குழந்தையைக் கொண் றவன், செய்நன்ற மறந்த
வன், ஸரஞ்ஞகதன் கொண் றவன், ஸ்த்ரீஹந்தி செய்த
வன் இவர்கள் (தகுந்த ப்ராயப்சித்தத்தினால்) ஸாஸ்திரப்
படி பரிஶாத்தியடைந்தாலும் அவர்களோடு சேர்ந்து
வளிக்கக்கூடாது.

³ கொண் றவன்.

எல்லே சொல்லுகிறது. ஆனபின்பு நாம் ஶர
ஞகதனை விட்டால் நம்மை நாடும் விழவாமி
த்ராதிகளான குருக்களும் ஒருக்காலும் கூட்டி
க்கொள்ளார்கள் கானும்.

இப்படி த்ருஷ்ட-ப்ரத்யவாயம் சொல்லி
ற்று; ¹ அநந்தரம் அத்ருஷ்ட-ப்ரத்யவாயம்
சொல்லுகிறது.

² விநஷ்டः பஸ்யதஸ்-தஸ்யா-

ரக்ஷிணப்-ஸரஞ்ஞகதः ।

ஆதாய ஸாக்ருதம் தஸ்ய
ஸ்வம் கச்சேதாக்ஷிதः ॥

ரக்ஷிக்கவல்லவனையிருக்க ரக்ஷியாமையா
லே அவன் காணச்செய்தே நஷ்டனை சரஞ்ஞ
கதனுக்கு வேறொரு ³க்ருஷிபண்ணவேண்டா;
அவன் அநாதிகாலம் பண்ணினி ஸாக்ரு
தத்தையெல்லாம் ⁴ஸவாஸ்நமாகவாங்கிக்கொ
ண்டு, அவன் புகக்கடவ புண்யலோகங்களை
யெல்லாம் தான் கைக்கொள்ளும். ஸரஞ்ஞ
கத-⁵பரித்யாகியானவன் பக்கஸ் ப்ராயஸ்சித்தம்
பண்ணுகைக்கும் கைமுதலான ஸாக்ருத-

¹ பிறகு.

² விநஷ்டः பश्यतस्तस्यारक्षिणश्वरणागतः ।

ஆடாய ஸுக்தं தஸ்ய ஸ்வீ மஞ்சேதரக்ஷிதः (ய. 18—30)

சக்ஞியிருந்தும் சரணமடைந்தவீன ரக்ஷிக்காதவன்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நாசமடைந்த சரஞ்ஞ
கதன், அவனுல் ரக்ஷிக்கப்படாதவனைய், அவனுடைய
ஏல்லாப் புண்யங்களையும் தன்னுடன் கொண்டுபோய்,
விடுகிறன்.

³ குषி—முயற்சி. ⁴ முழுவதும். ⁵ கைவிட்டவன்.

வேஶமும் இல்லாமையாலே பாப-பரத்தாலே
முழுக்க நரகங்களிலே விழுமத்தனை.

¹ உத்தரார்த்தத்தாலே த்ருஷ்டாத்ருஷ்ட-ப்ர
த்யவாயங்களை வெழுச்சயித்துச் சொல்லுகிறது.

² அஸ்வர்க்யம் சாயஸ்யம் ச
பல-வீர்ய-நிராஶம் ॥

ஸரணகதனுக்கு ஸரீரமொன்றுமழியும
ளவே யுள்ளது; அவைனையழியக் கொடுத்தவ
னுக்கு பரலோகமும், இங்குள்ள புகழும், பல
வீர்யங்களும், மற்றும் சொல்லிச் சொல்லாத
³ குண-விபூதிகளுமெல்லாம் அழியும்படியாயிருக்கும். ஸரணகதனுக்கு ரகைக்கிறந்ததாகில், இங்கே நினைத்தது ஆம்; ரகைக்கிறந்ததில்லையாகில், விட்டவனுடைய வூக்குத்ததை யெல்லாம் கைக்கொண்டு தன் நினைவின்றிக்கே வற்த பரலோக-வூகம் பெறலாம். ஒருபடியாலும் ஸரணகதனுக்குக் கார்யம் தப்புவதில்லை.

இப்படி ஸரணகதனை ரகையாதபோது
வரும் த்ருஷ்டாத்ருஷ்ட-தோஷம் சொல்லி

¹ உத்தராஷ—பின்பாதி.

² அஸ்வர்ய் சாயஶஸ்ய ச வல்விர்யவிநாशனம் ॥ (கூட-31)

பரலோகத்தை யழிக்கும்; அபக்ரித்திகைக் கொடுக்கும்; பலம் வீர்யம் முதலிய குணங்களை நாசம் செய்யும்.

³ வி஭ூதி—செல்வம்; பெருமை.

ற்று; மேலில் ஸ்லோகத்தாலே ஶரணைகதரக்ஷணம் த்தில் வரும் த்ருஷ்டாத்ருஷ்ட-புருஷார்த்தவித்தியையருளிச் செய்துகொண்டு, கண்டு மஹர்ஷி சொன்னவர்த்தத்திலே தமக்கு அனுஷ்டித்தல்லது நிற்க வொண்ணைதபடி பிறந்த ருசியையருளிச் செய்கிறார்:—

१ கரிஷ்யாமி யகார்த்தம் து
கண்டோர்-வசநமுத்தமம் |
தர்மிஷ்டம் ச யஸஸ்யம் ச
ஸ்வர்க்யம் ஸ்யாத்து பலோதயே ||

(கரிஷ்யாமி)—நாம் ஶரணைகதரக்ஷணம் பண்ணக் கடவோம்; २தர்ம: ஸ்ருதோ வா த்ருஷ்டோ வா” இத்யாதிகளையறிந்து தர்மிஷ்டரான நீங்கள் இதற்கு விலக்காமை யென்றேரு பந்து-க்ருதயம் செய்து தரவேண்டும்.
(கரிஷ்யாமி)— அனுஷ்டிக்கைக்காகவன்றே

१ கரिष்யாமி யथாर்஥ து கண்டோர்வாநமுத்தமம் |
஧ர்மீஷ்ட ச யஶஸ்ய ச ஸ்வர்ய ஸ்யாத்து ஫லோதயே ||

(ய. 18-32)

மிகவும் சிறந்ததும் உண்மையானதுமான கண்டு வின் வசனத்தை அனுஸரித்து நடக்கப் போகிறேன்; ஏனெனில் அது தர்மத்தோடு கூடியது; கீர்த்தியைத் தருவது; பலனைக் கொடுக்கும் காலத்தில் ஸ்வர்க்கத்தைத் தரும்.

२ ஧ர்ம: ஶ्रுதோ வா ஹஸ்தோ வா (பார. ஆச.வ. 96-31)

தர்மம் கேட்கப்பட்டாலும் சரி, பார்க்கப்பட்டாலும் சரி.

நாம் இக்காதை கற்றது; 1“ந காதா காதிநம் ஶாஸ்தி” என்கிறபடியே குளிங்க-ஶகுணியை ப்போலே வேறொன்றைச் சொல்லி, வேறொன்றைச் செய்கைக்கண்றே? (யதார்த்தம்) பாதக மில்லாமையாலும் ப்ரத்யக்ஷ-ச்ருதி-ஸம்வாதத் தாலும் பழுதற்ற பாசுரம். த்ருஷ்டாத்ரு ஷ்ட-விருத்தமான உங்கள் வார்த்தையைக் காட்டில் அவன் வார்த்தைக்குள்ள விசேஷ மிருந்தபடி கண்மௌரே. (கண்டோர்-வசநம்) 2“தர்மஸ்ய தத்வம் நிற்றிதம் குஹாயாம்” என்னும்படி யிருந்தால் “மஹாஜநோ யேந கதவஸ்-ஸ பந்தா:” என்கிறபடியே பெரியனை கண்டுவின் வழியைப்பின்செல்லுகை கா ணும் நமக்குக் கார்யம். (உத்தமம்)-உத்தம-தர்ம-விஷயம்.

1 ந ஗ாथா ஗ாதிந் ஶாस்தி (பார. ஸபா. 64-20).

ச்லோகம் தன்னை உச்சரிப்பதால் மாத்திரம் ஒரு வகை ரக்ஷிப்பதில்லை.

2 ஧ர்மஸ்ய தत்வ நிஹிதं ஗ுஹாயாம् மஹாஜநோ யேந ஏத: ஸ பந்஥ா:

(பார. ஆர.314—119)

தர்மத்தின் உண்மை குஹூர்க்குள் வைக்கப்பட்டி ருக்கிறது அறியவரிது; ஆகையால் பெரியோர்கள் அது ஷடிப்பதே (ஸரியான) வழி.

அங்கனன்றிக்கே, இப்பாசுரத்திற்குமேல்
உம்மாலேயாதல், முதலிகளாலேயாதல், நம்
மாலேயாதல் ஒரு கண்ணழிவு சொல்லவொன்ன
தையடி எல்லாத்திற்கும் மேலான பாசுரங்
கானுமிது. இதற்கு

1 ரீதாபய-ப்ரதாநேந

ஸர்வாந் காமரங்வாப்துயாத் |

தீர்க்கமாயுஸ்ச லபதே

ஸாகி சைவ ஸதா பவேத் ||

2 ஏகதः க்ரதவஸ்-ஸர்வே

ஸமக்ர-வர-தக்ஷிணः |

ஏகதோ பய-ரீதஸ்ய

ப்ராணிநः ப்ராண-ரக்ஷணம் ||

என்று

1 ஭தி஭யப்ரदாநேந ஸ்வாந்காமாநவாப்துயாத् ।

஦ीர்஘மாயுஶ லभதே ஸுखி சைவ ஸதா ஭வேத् ॥

(ஸம்வர்த்தஸ்ம்ருதி. 53)

2 ஏகதः க்ரதவஸ்ஸே ஸமப்ரदக்ஷிணாः |

ஏகதோ ஭யभதிஸ்ய பிராணிநः பிராணரக்ஷணம् ॥

(இதி. ஸமூ. 4-3)

பயந்து சரணமடைந்தவனுக்கு அபயமளிப்பதினால்
ஒருவன் தான் விரும்பிய வெல்லாவற்றையும் அடை
வதுடன், நீண்ட ஆயுணையும் பெற்று, எப்போதும் ஸா
கமாகவே ஜீவிப்பவனுக ஆகிறான்.

பூர்ணமானதும் மேன்மையுமான தக்ஷிணைகளோடு
ஒடின யாகம் ஒரு தட்டு; பயத்தினால் நடுங்கும் ப்ராணி
யினுடைய உயிரை ரக்ஷிப்பது மற்றொரு தட்டு (இரண்டும்
ஸமானம்.)

வெம்வர்த்தாதிகள் சொன்ன 1 தாத்காலிக-பல
மும் 2 விபாக-காலத்தில் பலமும் கேள்வி. ‘தர்
மிஷ்டம் ச யராவ்யம் ச’ என்று தத்காலத்
திலே வித்தித்து நிற்கும் பலம்; ‘வெவர்க்யம்
வெயாத் து பலோதயே’ என்று ப்ரதிபந்தகம்
கழிந்தால் விபாக-காலத்தில் வரும் பலம்.

3 நாதோ பூயஸ்-ததோ தர்மः

கஸ்சிதந்யோஸ்தி கேசர |
ப்ராணிநாம் பய-பீதாநாம்
அபயம் யத் ப்ரதியதே ||
மஹாந் தர்மோக்ஷய பலஸ்-
ஸரணகத-பாலனே |
தர்ம-நிய்சய-தத்வஜ்ஞா
ஏவமாஹார் மநீஷிணை: ||

என்று

ஸரிபி-ப்ரப்ருதி கள் அறுதியிட்டபடியே
ஸரணகத-ரக்ஷணமே தர்மங்களெல்லாத்துக்
கும் முடிகுடின தர்மம். இதற்கு காருணி

1 தாத்காலிக—அந்தக் காலத்திலேயே ஏற்படுகிற.

2 விபாககால—பலிக்கும் காலம்.

3 நாதோ ஭ூயஸ்தோ ஧ர्म: கஶி஦ந்யோஸ்தி ஖ேசர |.

பிராணிநாம் மயமிதாநாம் அமய் யத்யர்த்தியதே ||

மஹாந்வர்மோக்ஷயப்ளத: ஶரணாகதபாலனே |

஧ர்மநிஶ்சயத்த்வஜா ஏவமாஹார்மநிஷிண: ||

பக்ஷியே! பயத்தினால் நடுங்கும் பிராணிகளுக்கு
அபயம் கொடுப்பதைக் காட்டிலும் வேளுரூப தர்மம்
ஒன்றும் கிடையாது.

தர்மத்தின் உண்மையை அறிந்த அறிவாளிகள்,
‘ஸரணகதனை ரக்ஷிப்பதில் அழிவற்ற பலத்தையுடைய தர்
மம் இருக்கிறது’ என்று சொல்லுகிறார்கள்.

கருமாய் ரக்ஷண-வெமர்த்தருமாயிருக்குமவர்கள்
பக்கல் ஶரணைகதிக்கு பல-வீத்தியில் வெம்ஶ
யம் இல்லை யென்று திருவுள்ளாம்.

^१ त्रिनो त्रुप्यतु वा अपात्यतु परम्
व्यावर्त्तताम् वा ततस्-
त्रात्वं यस्त्र-शरणैकतयस्त्र-शकन्तयस्त्र-
स्त्रियस्त्र-तता स्त्राप्यते ।
विश्वामित्र-कपोत-वानर-रकु-
व्योमात्वक-प्रेयसी-
नामज्ञन-प्रुहृष्टस्त्रिय-प्रपञ्चियः
नन्देवते कन्तापतः ॥

இதி

பரம-தர்ம-நிர்ணய: ஸப்தமோத்திகார:

१ दीनो दृष्टु वाऽपराध्यतु परं व्यावर्ततां वा तत-
स्त्रात्व्यशरणागतशकनतस्त्रद्विस्तथा स्थाप्यते ।
विश्वामित्रकपोतवानरघुव्योमाध्वग्रेयसो-
नाडीजङ्घबृहस्पतिप्रभृतिभिर्नवेष धण्टापथः ॥

சரணைகதனுனவன் ஆர்த்தனைய் (நொந்தவனுய) இருக்கட்டும்; த்ருப்தனைய் (விளம்பத்தைப் பொறுக்கும வனுய) இருக்கட்டும்; கொடிய அபராதங்களை செய்கிற வனுயிருந்தாலும் இருக்கட்டும்; அல்லது அபராதம் செய் வதினிருந்தும் ஒழிந்தவனுயிருந்தாலும் இருக்கட்டும்; அவன் தன் சக்கியுள்ளமட்டும் ஒருவனுல் ரக்ஷிக்கப்ப படவேண்டியவன் என்கிற இந்த ராஜார்க்கமானது விச்வாமித்ரர், பூர், வாநரம், ரகுமஹராஜன், கந்தர்வ ஸ்த்ரீ, நாமஜ்ஞங்கன், (என்கிற கொக்கு), ப்ருஹஸ்பதி புதலான ஸத்துக்களால் ஸப்ரஸித்தமாக நிலை நிறுத் தப்பட்டிருக்கிறது.

8. திருவீரபா-க்ருநு-விடேரண்-பூர்வா:

¹ ஸ்ருதிஸ்-ஸ்ம்ருதிஸ்-ஸதாசாரः

ஸ்வஸ்ய ச ப்ரியமாத்மனः |

ஸ்ம்யக்ஸங்கல்பஜः காமோ

தர்ம மூலமிதம் ஸ்ம்ருதம் ||

என். றி

மஹர் ஷி கள் சொன்ன தர்ம-ப்ரமாணங்கள்

கள் அஞ்சிலே நாலை யருளிச்செய்து காட்டி,

² பஞ்சம-தர்ம-ப்ரமாணத்தை யருளிச் செய்தி

ரூரः—

³ ஸக்ருதேவ ப்ரபந்நாய

தவாஸ்மீதி ச யாசதே |

அபயம் ஸர்வ-பூதேப்யோ

ததாம்யேதத் வரதம் மம ||

¹ ஶ्रுதिः ஸ்மृतिः ஸदாசாரः ஸ்வஸ்ய ச பியமாத்மனः |

ஸ்ம்யக்ஸங்கல்பஜः காமோ ஧ர்மமூலமீடங் ஸ்மृதம् ||

(யாஜ்ஞ. ஸ்மி. 1-7)

வேதம், ஸ்ம்ருதி, பெரியோர்களுடைய அநுஷ்டாநம், தன்ப்ரியம், தான் தீர்க்கமாய் ஆலோசித்த பிறகு உண்டாகும் இச்சை இவை ஐந்துமே தர்மத்திற்கு மூலம்.

² பஞ்சம—ஐந்தாவது.

³ ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே |

அபயம் ஸர்வ-பூதேப்யோ ஦தாம்யேதத் வரதம் || (ய. 18-33)

ஒருக்கால் சரணம் என்று என்னை அடைந்து, நான் உன்னுடையவன் என்று சொல்லி வேண்டுவானானால், அவனுக்கும் ஸர்வபூதங்களுக்கும் ஸர்வ பிராணிகளிடமிருந்தும் பயமில்லாமல் செய்வேன். இது என் வரதம்.

(ஸக்ருத) — மற்ற உபாயத்திலே ¹ ஆவு
ருத்தி சாவ்ஸ்த்ரார்த்தமானுற்போலே காணும்
ப்ரபத்தியில் ² அநாவ்ருத்தி சாவ்ஸ்த்ரார்த்தமா
யிருக்கும்படி. ஏவ-காரத்தாலே ³ நெரபேஷ்ட
யம் சொன்னபடி. ‘ப்ரபந்நாய’ ‘தவாவ்மீதி
சயாசதே’ என்கிற விரண்டாலுமாக ⁴ கோப
த்ருத்வ-வரணமும் ⁵ ஆத்ம-நிகேஷபழும் சொ
ன்னபடி. ‘ப்ரபந்நாய’ என்று ⁶ மாநஸமாய்,
‘யாசதே’ என்று ⁷ வாசிகமாகவுமாம். தவயத்
தில் போலே அடைவே உபாயத்தையும் பலத்
தையும் சொல்லுகிறதாகவுமாம். ‘ப்ரபந்நாய’
என்று ⁸ கோ-பலீவர்த்த-ந்யாயத்தாலே ப்ரயோ
ஜநாந்தர-ப்ரனைச் சொல்லி, ‘தவாவ்மீதி சயா
சதே’ என்று அநந்ய-ப்ரயோஜநநைச் சொல்லுகிறதாகவுமாம்.

¹ திரும்பச் செய்தல். ² திரும்பச் செய்யாமை.

³ நைரேக்ஷய்—(தன் கார்யத்தைச் செய்ய மற்றொன்றை) விரும்பாமை.

⁴ ஗ோப்துவவரண்—ரசங்களுக்கு இரு என்று பிரார்த்திப்பது

⁵ ஆத்மநிகேஷ—ஆத்மாவை ஸமர்ப்பிப்பது.

⁶ மனதால் நினைப்பது;

⁷ வாசிக—வாயால் சொல்லுவது.

⁸ ஗ோப்துவர்஦்ந்யாய—அதாவது:—மாடுகளை பெல்லாம் கட்டு, காளைமாடுடையும் கட்டு என்று சொன்னால், மாடுகள் என்பதால் காளைமாடும் சொல்லப்பட்டாலும் தனி த்து காளை என்று சொல்வதால் முதலில் ‘மாடு’ என்பதில் காளையைத் தவிர மற்ற மாடுகளே சொல்லப்பட்டன என்பதே.

^१ शरणम् स प्रपञ्चानाम्
 तवास्मीति स याचताम् ।
 प्रसा॒तम् प्रित्तु-॒हन्त्तु-॒न्तु-॒न्तुम्
 अपि कुर्वन्ति लो॒तवः ॥

என்கிற

சेलोकत्तिलुम् इप्पत्तिये ^२यत्तोसित विव
 षेष्टयैक्कन्तु केवलवतु. ^३“सत्तुर्-विता
 पृष्ठन्तेते माम्” என்கிற உபாஸ்நம் போலே
 “तावतारंत्तिस्त-तता वाञ्छा”^४ इत्याति-प्र
 माणिक्कளாலே प्रपत्तियும் लक्ष-पल-सात
 तमायिरுக்கும். ‘अपयम्’ என்று ^५வெங்கோ
 சர்பாவத்தாலே வெर்வ-பயாபாவத்தையும் சொ
 ல்லுகிறது. ‘வெர்வ-பூதேप्यः’ என்கிறவித்தை

^१ शरणं च प्रपन्नानां तत्रास्मीति च याचतां ।

प्रसादं पितृहन्त्तुणामपि कुर्वन्ति साधवः ॥ ^६ (वि. त. 106-53)

शरணम் என்று வந்தடைந்தவர்களுக்கும், நான் உண்ணீச் சேர்ந்தவன் என்று ப்ரார்த்திக்கிறவர்களுக்கும், அவர்கள் பித்துஹத்தி செய்தவர்களாயிருந்தார்லும் ஸாது க்கள் க்ருபை செய்கிறார்கள்.

^२ तत्कुन्तपति अर्त्तत्तत्तत्त.

^३ चतुर्विधा भजन्ते मां (क्रित: 7-16). நான் குவிதமான அதிகாரிகளும் எண்ணீ உபாஸிக்கிறார்கள்.

^४ तावदातिस्तथा बाज्ञा (वि. च. 1-9-73) அதுவரையில் தான் இழந்த செல்வம் வேண்டுமென்கிற ஆசையும், அப்படியே புதிதான ஐச்வர்யத்திலாசையும்.

^५ अलावृ इल्ला॒तपति॒या॒ले.

¹பஞ்சமீ என்று சிலர் வ்யாக்யாநம் பண்
ணினர்கள்; சோமாசியாண்டானுள்ளிட்டார்
கள் ²சதுர்த்தி யென்று நிர்வஹித்தார்கள். இர
ண்டு பகுத்தி லுமுள்ள குண-தோடி-தத்ஸ
மாதாநங்களை தத்தத்-க்ரந்தங்களிலே கண்டு
கொள்வது. அதில் பஞ்சமீ-பகுத்தில் ‘ப்ர
பந்தாய’ என்கிற விதுக்கு வெங்கோசமில்லா
மையாலே ப்ரபத்தியினுடைய வஸ்வாதிகாரத்
வம் வித்திக்கும். சதுர்த்தி-பகுத்தில் வூர்
வாதிகாரத்வம் கண்டோக்தமாம். பஞ்சமியா
னல், கேவல ராவனுதிமாத்ரத்தைப் பற்ற
வன்று; ப்ரஹ்ம-ருத்ராதிகளையும் நம்மையும்
பற்ற பயமில்லாதபடி பண்ணுவுதோம் என்
றருளிச்செய்தபடியாம். சதுர்த்தியானல், விபீ
ஷணனென்று நினைக்கவேண்டா; ராவனன்
தாகைவும் நாம் அவனுக்கு அபய-ப்ரதா
நம் பண்ணுவோமென்றதாம். இப்பொருள்
கீழில் ப்ரகரணத்திற்கும் மேலில் ப்ரகரணங்க
ளில் ஸ்லோகங்களுக்கும் சேரும். இந் த
யோஜனையில் வஸ்வரையும் பற்ற ³பயாபாவம்
⁴ அர்த்த-வித்தம்.

¹ ஐந்தாம் வேற்றுமை. ² நான்காம் வேற்றுமை

³ மயாமாவ:—பயாமின்மை.

⁴ அர்஥சிங்க—தன்னடைவே ஏற்படுவது.

१ नितानम् सर्ववृत्तानाम्
एकः कर्म-पल-प्रतः ।
இதி பஸ்யங் கஸா-துல்யாத்
குதஸ்சிங்ங ஏபேதி ஹி ॥

२ सर्ववापरा-त-निष्करुत्या
प्रपत्या करुणै-இதிம் ।
प्रसாதயங்ங ஹி புநஸ-
ததோபி பயம்ருச்சதி ॥

१ निदानं सर्वभूतानामेकः कर्मफलप्रदः ।
इति पश्यन् कशातुल्यात्कुतश्चिन्न विभेति हि ॥

सर्ववृत्तानामेकः कर्मफलप्रदः ।
इति पश्यन् कशातुल्यात्कुतश्चिन्न विभेति हि ॥

ஸர்வவृத்தங்களுக்கும் காரணமான ஒருவனே எல்லோருக்கும் அவரவர்களுடைய கர்மத்திற்கு ஏற்றவாறு பலத்தைக் கொடுக்கிறான் என்பதை அறிந்து, சாட்டை போன்ற (துன்பத்தைக் கொடுக்கக்கூடிய) எந்த வள்ளுவிடத்திலிருந்தும் பயப்படுகிறதில்லை.

२ सर्वापराधनिष्कृत्या प्रपत्या करुणानिधिम् ।
प्रसादयन् हि पुनस्ततोऽपि भयमृच्छति ॥

எல்லா அபாராதங்களுக்கும் ப்ராயச்சித்தமாயிருக்கிற ப்ரபத்தியினால் கருணைக்கடலான ஸர்வேச்வரனை ஸந்தோஷப் படுத்தினால், மறுபடியும் அவனிடமிருந்து கூட இவனுக்கு பயம் கிடையாது. (செய்த பாபத்திற்காக வரும் தண்டனையைப் பற்றி பயமேயில்லை).

¹ அபாய-ஸம்பலவே பூயோ
யதார்-ஹமநுசரிஷ்யதே ।
ப்ராயஸ்சித்திரியம் ஸாத்ர
யத் புஞ்-ஸரணம் வரஜேத் ॥

(ஏதத் வ்ரதம்)இது ²ப்ரமாணைநுமதமாய்,
தவரில் ப்ரத்யவாயம் வரும்படியான ³தர்ம்ய
மான வெங்கல்பம்காணும். (மம)-ந மக் கு
வெங்கல்பம் நடத்துகைக்கு விலக்கான அஜ்
ஞாநாசக்திகள் ஒருக்காலும்வாராதுகாணும்.
ஆகையால் விலக்கவொண்ணைத் இவ்வ்ரதத்
தை பரிவரான நீங்களுமிசைந்து ரக்ஷியுங்
கோள் என்று திருவுள்ளாம்.

¹ அபாயஸ்பூவே ஭ூயோ யथார்ஹமநுஶிஷ்யதே ।
பிரயஶ்சித்திரிய ஸாத்ர யத்புநஶரண் வஜேத் ॥

வ. த. 17. 91.

சாஸ்தர நிலைத்தமான செய்கை ஏதாவது நேரிடில்,
அந்தந்த புருஷத்துக்குத் தக்கவாறு ப்ராயஸ்சித்தங்களும்
விதிக்கப்பட்டிருக்கின்றன. (ஞான சக்தியற்றவனுக்கு
பாபம் நேரிடில்) மறுபடியும் சரணமடைவதே ப்ராயஸ்
சித்தம்.

² பிரமாணானுமத— ப்ரமாணங்களால் ஒத்துக்கொள்ளப்
பட்டது.

² ஧ர்ம்—தர்மம்-தவருத.

இஸ்ஸ்லோகத்திலருளிச்செய்த ப்ரபத்தி
யினுடைய ஸர்வாதிகாரத்வத்தை ப்ரக்ருத
மான ராவண-விபீஷணேதாஹரணத்திலே
காட்டி இவன் விபீஷணனேயாகிலும் ராவண
கைலும் நாமிவனுக்கு அபயப்ரதாநம் பண்
ணினேம். உம்மையும் முதலிகளையும் புரு
ஷகாரமாகக் கொண்டு நம்மை ஶரனைக்கதனை
வனை² அமாநவ-ந்யாய-ஸ்தரான நீரே நம்
மோடே சேர்த்து நமக்கு இட்புருஷார்த்தத்
தைத் தாரீரன்று ³ஸ்வாஹருத-பாரதந்தர்யம்
தோற்ற வருளிச்செய்கிறார்:—

⁴ விபீஷணே வர ஸாக்ரீவ
யதி வர ராவணஸ்-ஸ்வயம் |
ஆநயைநம் ஹரிஸ்ரோஷ்ட
தத்தமஸ்யாபயம் மயா ||

¹ புருஷகார— சிபார் சு.

² அமாநவந்யாயஸ்—ஜீவாத்மாக்கள் ஸம்ஸாரம் நீங்கே
மோகஷத்திற்குச் செல்லுங்கால், அவர்களை அழை
த்துச்செல்லும் நித்யனை ஒரு அதிகாரிபுருஷன்
அமாநவன்; அவனுடைய ஸ்தாநத்தில் இருப்பவர்.

³ சுஹ்தபாரதந்ய்— சிநேகிதர்களுக்குப் பரதந்த்ரமாயிருக்கும் தன்மை.

⁴ வி஭ीஷணோ வா ஸுமித்ர யதி வா ராவண: ஸ்வயம் |

அநயைந ஹரிஶ்ரோஷ்ட ஦த்தமஸ்யாமய் மயா || (ய. 18. 34).

வாநரஸ்ரோஷ்ட! இவன் விபீஷணனையிருக்கட்டும்,
அல்லது ராவணனுகவே யிருக்கட்டும்; அவனை அழை
த்து வா. (ஶரணம் என்று சொன்ன கஷணத்திலேயே)
நான் இவனுக்கு அபயமளித்துவிட்டேன்.

நீங்கள் சொல்லுகிறப்போலே விபீஷ
 ணாகவுமாம்; கபோதத்தின்^१ பேறு நாமும்
 பெறவேண்டுமென்றிருக்கிற நம் முடைய
^२ மநோரதத்தின்படியே^३ ஸாக்ஷாத் ராவணா
 கவுமாம்.^४ (அஸ்ய)-‘ராகவம் ஶரணம் கத:
 என்கிற^५ அருந்துதோக்தியை நேர்ந்த விவ
 னுக்கு என்றபடி. ‘அஸ்ய’ என்கிற விதிலே
 இவனுடைய வநுபந்திகளும்^६ அநுப்ரவிஷ்ட
 டர். ‘அநுபந்திகளுடைய பயமும் ஶமித்தா
 ஸாயிற்று இவனுக்கு அப்யப்ரதாநம் பண்ணி
 ற்றுவது. விபீஷணங்கோரத்தை இசைந்து
 முதலிகள்பக்கல் தாக்ஷிண்யம் குலையாமைக்
 காக இவனைச் சிறிது பரீகஷித்ததாகப் பண்ணி
 கைக்கொண்டாலோ வென்று மஹாராஜருக்
 குக் கருத்தாகத் திருவுள்ளம் பற்றி உத்தரம
 ருளிச் செய்கிறூர் (தத்தமஸ்யாபயம் மயா).

^१ லாபம்.

^२ மனோரथ—விருப்பம்.

^३ நேரில்.

^४ அருந்துடோக்தி—உயிர்திலையை வருத்தும் சொல் சொல்

^५ அநுப்ரவிஷ்ட—சேர்ந்தவர்கள்.

^६ அவுங்காந்தி—தொடர்ந்துவந்தவர்.

¹வைத்ய-வைங்கல்பரான நாம் பண்டே ஶரணை
கத-பரித்ராணைத்தை நமக்கு வ்ரதமாக வைங்கல்
பித்து வைத்தோம்; விபீஷணனும் உபாயம்
அனுஷ்டித்தான்; ஆனபின்பு நாமிவனுக்கு
அபயப்ரதாநம் பண்ணினேமாயிற்று. இனி
இவனுக்கு நம்மைப்பற்ற பரீக்ஷை என்று
ஒரு ²பயஸ்தாநத்தை உண்டாக்கி நமக்கு ³வ்ர
த-பங்கம் பிறப்பிக்க வழகிதோ? தாங்களே
தெளியப்புகுகிற முதலிகள் பக்கல் தாக்ஷிண்ய
-பங்கமழகிதோ வென்று ஹரி-ச்ரேஷ்டனைய்
வாநர-ராஜ்யத்திற்கு முடிகுடி ⁴மஹாமநாவா
யிருக்கிற நீர் இத்தை நெஞ்சிலே யுரைத்துப்
பாரீர். ‘ஆநயைநம்’ என்கிறது கார்யத்தில்
தீர்விருந்தபடி.

இதி

ஶரண்ய-வ்ரத-விசேஷ-ப்ரகாஶः

அஷ்டமோதிகாரः

1. सत्यसङ्कल्प— (ஒருபோதும்) வீண்போகாத ஸங்கல்பத்தையுடையவர்.
 2. भयस्थानं—பயத்திற்கு இடம்.
 3. ब्रतभङ्ग—வ்ரதத்திற்கு இடையூறு.
 4. महामनाः—பெருந்தன்மையுள்ளவர் (உதாரமான ஸ்வபாவத்தையுடையவர்).
-

9. சுரண்ய-சுரங்கத்- ஸங்கம-லாப:

இப்படி அருளிச்செய்தவாறே, முன்பு
¹ “குழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவிலில் புகுதலொட்டோம்” என்று நின்ற மஹா ராஜர் தெளிந்து, தன்னினை வாராதத்திற் குப் பெருமாளை கூட காண்டு, தாமே புருஷ காரமாய்² “வந்து மண்ணும் மணமும் கொண்மின்”³ “எமதிடம் புகுது (மின்)” இத்யாதி களில்⁴ ப்ரக்ரியையாலே ‘நாங்களும் தூநிவிரிஷ னுழ்வானும் ஒரு வாசியற அடிமைசெய்யப் பெற வேண்டும், நாங்களும் இவனுக்கு *அடியோமாக வேண்டும்’ என்று விண்ணப்ரம் செய்ய; இப்படி⁵ ப்ரதிபந்தகம் காறிந்து அநந்த

* ஸ்ரீ ஦ாஸாங்கி என்னும்படி⁶

¹ திருப்பல்லாண்டு. 3—குழுக்கு அடிமை பூண்டு நிற்கிற உங்களை எங்களுடைய கூட்டத்தில் புகவிடோம்.

² ஷேட். 3—வந்து சேர்ந்து(பகவதுத்ஸவத்தில் அங்கு ரார்ப்பணத்திற்காக) மண் எடுப்பதையும் அதற்கு நிர்வாஹகராயிருப்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள் (கைங்கரியத்தில் ஈடுபடுங்கள் என்றபடி).

³ திருவாய்மோழி. 10—9—9

⁴ பிரக்ரியா—முறை. ⁵ பிரதிவந்஧க—இடையூறு.

⁶ ஸ்ரீ தாஸோங்கி (ஐ. 40. 10)
கோழுனும் அடிமையுமாயிருக்கிறேன்.

ரம் பெருமாளுக்கு ஶரணகத-லாபமாகிற புரு
ஷார்த்தம் பிறந்தபடியையும், “தத்தமஸ்யாப
யம் மயா” என்கையாலே அபயம் பெற்ற ஶர
ணகதனுக்கும், இப்படி விஶேஷத்துப் பெரு
மாள் பாசுரமன்றிக்கே தங்களுக்கு வேறொரு
உபாயமின்றிக்கே ஶரணகதனுடைய அபிமா
நத்திலே யடங்கிக் கூடவந்த நாலு ராக்ஷஸர்
களுக்கும் பெருமாள் திருவாடகளைப் பெறுகை
யாகிற பரமபுருஷார்த்தம் பிறந்தபடியையும்
¹பர்யங்க-வித்யாதிகளில்படியே ²பரஸ்பர-ஸ
ம்ஶலேஷத்தாலேபிறந்த³பர்தி-பரிவாஹமான
⁴ஸம்வாத-விஶேஷங்களையும் எல்லாம் இந்த
ஸர்க்கத்தின் ⁵சேஷத்தாலும் மேலில் ஸர்க்க
த்தில் ⁶முகப்பாலுமாகச் சொல்லி, ஶரணகதி-
வேதமான ப்ரபந்தத்திலே உபநிஷத்-பாக
மான அபய-ப்ரதாந-ப்ரகரணத்தைத் ⁷தலைக்
கட்டுகிறுன் ஸ்வால்மீகிபகவான்.

¹ பர்யங்கவிதா—கெளாதீதகீ என்கிற உபநிஷத்தில்
முக்தனை ஜீவாத்மா பரமபதத்தில் ஸ்ரீமந் நாராயண
ஞேடு சேரும் ஸமயத்தில் நடப்பவைகளைப்பற்றி சொல்
அும் பாகம்.

² ஒருவருக்கொருவர் உண்டான சேர்க்கை.

³ பிரிதிபரிவாஹ—அன்னின் பெருக்கு.

⁴ ஸ்வாத—ஸம்பாத்தின். ⁵ மிகுதி.

⁶ ஆரம்பம். ⁷ முடிக்கிறுன்.

அவ்விடத்தில் தாம் முற்பட நினைத்த
தொன்றை விலக்கவல்லாரில்லாதபடியான்
¹ நிரங்குஸ்-ஸ்வாதந்த்ரயத்தை யுடைய பெரு
மான் ஆச்சித-பரதந்த்ரராய் மஹாராஜரையும்
முதலிகளையும் தெளிவித்து “ஆந்யயநம் ஹரி-
. ஸ்ரேஷ்ட” என்று அருளிச்சொய்த ஏறவுனை-
மையிலும் நீர்மையிலும் ஈடுபாடு மஹாராஜர்
விண்ணப்பம் செய்தபடி சொல்லுகிறோன்:—

² ராமஸ்ய து வச: ஸ்ருத்வா
ஸாக்ரீவ: ப்லவகேஸ்வர: |
ப்ரத்யபாஷ்த காருத்தஞ்சம்
ஸௌஹார்த்தேநாரீசோநித: ||

ஸரணகதனைய் இவர் கைவிடில் எங்கே
னும் புகுரிலும் அழியும்படி நிற்கிற விபீஷ
ணம்வானையும் இவைனையழிக்க நினைத்த பரிவ
ரையும் ³ரமிப்பித்தபடியைப் பற்ற இங்கு (ராம
ஸ்ய) என்கிறது. (து) என்கிற வித்தாலே
மஹாராஜருக்குக் கலக்கமும் சீற்றமுமான
முன்னில் ⁴அவஸ்தையைக் காட்டில் தெளிவும் ப்ரீதியுமான இதொரு அவஸ்தா-பேதம்

¹ நிரக்கஶஸ்வாதந்த—தடையில்லாத ஸ்வாதந்தர்யம்.

² ராமஸ்ய து வச: ஶ्रுத்வா ஸுமிவ: பூவரேஷ்வர: |.

பித்யமாஷத காகுத்தீஷ் ஸௌஹார்஦்வாபிசோடித: || (ய. 18. 35)

ராமனுடைய வார்த்தையைக் கேட்டு வாநராதிபதி
யான ஸாக்ரீவன் ஸ்நேஹத்தால் தூண்டப்பட்டவராய்
காருத்தனைப் பார்த்துச் சொன்னார்.

³ திருப்தி செய்த

⁴ அவஸ்தா—நிலைமை.

இருந்தபடி யைச் சொல்லுகிறது.
 (ஸாக்ரீவ: ப்லவகேஸ்வர:) ஶரணகதன் பக்கல் அபசார-ருசி தவிர்ந்த பின்பன்றே இவருக்குப் பேரும் பெருமையும் நின்றது. (காகுத்ஸ்தம்) பராவஸ்தையில் ¹தேட்டமாய்ப் பிறந்து படைத்தநீர்மையிருந்தபடி. (வெளாஹார் தேந அபிசோதித:)—இப்படி ²நிருத்தரரான மஹாராஜர் பெருமானங்கையவாதல் தம்முடையவாதல் வெளாஹார்த்தம் பேசிவைக்கப்பேசுகிறார்.—

³ கிமத்ர சித்ரம் தர்மஜ்ஞ

லோகநாத ஸாகாவஹ |
 யத் த்வமார்யம் ப்ரபாஷேதா:
 ஸத்வவாங் ஸத்-பதே ஸ்தித: ||

(கிமத்ர சித்ரம்)- எங்களைப் போலிகள் இப்பாசுரத்தைச் சொல்லில்லே ஆச்சர்யமாவது; தேவரீப்படி அருளிச்செய்த விடத்

¹ தேட்டம்—விருப்பம்.

² நிருத்தர—தனக்கு மேற்பட்ட ஒருவரில்லாதவர்; அல்லது பதிலற்றவர்.

³ கிமत்ர சித்ரம் ஧ர்மஜ லோகநாத ஸுखாவஹ |

யத த்வமார்ய ப்ரமாஷேதா: ஸத்வாந் ஸத்பதே ஸ்தித: ||

(ய. 18. 36)

ராம! நீர் தர்மத்தை அறிந்தவர்; உலகங்களை ரகஷிப்பவர்; ஸாகத்தைக் கொடுப்பவர்; பராக்ரமசாலியும் ஸன்மார்க்கத்தில் நடப்பவருமான நீர் இப்படி பெருந்தன்மையாகப் பேசினால், இதில் என்ன ஆச்சர்யமிருக்கிறது?

தில் ஆச்சர்யமுண்டோ; ஸ்வபாவம் என்றிரு
க்குமித்தனையன்றே? (தர்மஜ்ஞ)- ¹பனையோடு
பனை தத்தித்திரிந்த எங்களாலே தேவீர் திரு
வுள்ளம் பற்றியிருக்கும் தர்மங்களொல்லாம்
அறியப்போமோ?

² ஸ-கஷ்ம: பரமதுர்ஜ்ஞே:

ஸதாம் தர்ம: ப்லவங்கம

என்.ஏ

அருளிச் செய்த தேவீருக்கேயன்டே, தர்மத்
தினுண்மை தெரிவது. (லோகநாத) — ³ எடு
மை யழியாதபடி ரக்ஷிக்கை உடையாவ னுக்கு
ஏற்றமல்லாமையாலே சரணக்களை அப்சம்
தவிர்த்து ரக்ஷித்தீர்; எங்களை அடுகாரம் தவிர
த்து ரக்ஷித்தீர். (ஸாகாவஹ) — ஸ்ரீவிரீஷ்ண
ம்வான் தேவீருக்கு அடிமை செய்யார் பெற,
நாங்கள் அவனுக்கு அடிமை செய்யார் பெற,
இரண்டு வர்க்கத்தையும் ⁴க்ருதார்த்தராக்கினீர்.
(ஸத்வவாந) — இதற்கு முன் கண்ட ரியாதஸர
ணகதன் பக்கல் ஒரு தலையாகும் பரிவர் சொன்ன
ன ⁵உபத்திகளுக்கும் ⁶நிர்ப்பந்தங்களுக்கும்
இளையாத ⁷வ்யவஸாயத்தில் ⁸தின்மை யிருந்த
படியென்! (ஸத-படே ஸ்தித:) - ப்ரஹஸ்
பதி-ஸ்ரீபி-ரகு-வாநர-காரோத-வைவிஷ்ட-விச்வா

¹ கிளை. ² 48-ம் பங்கம் பார்க்க.

³ குதார்஥—ப்ரயோஜனத்தை யடைந்தவர்கள்.

⁴ உபபதி—யுக்தி. ⁵ நிர்வாஷ—வற்புறுத்தல்.

⁶ தீர்மானம். ⁷ உறுதி.

மித்ராதிகளான வைத்துக்கள் நடந்த நல்வழி யான ஶரணகத-பரித்ராண-தம்மத்திலே தேவரீர் நின்ற நிலை ஒருகோடி ஶரணகதராலும் கலக்கவொண்ணுதபடியாயிருந்தது. (யத் தவம் ஆர்யம் ப்ரபாஷேதா:)- தேவீர் அருளிச் செய்த பாசுரத்தின் நிழலிலே யொதுங்கி புலியும் ¹புல்வாயும் ஒரு துறையிலே நீர் உண் ஞும்படி யிருந்தது.

எனக்கு மறுக்கமாட்டாமையாலே கொண்டாடுகிறோ; நீர் மாநஸாபசாரம் தவிரும்படி தெளிந்திரோ வென்ன.

२ மம சாப்யந்தராத்மாஅயம்
ஶாத்தம் வேத்தி விபிளணம் |
அதுமாநாச்ச பாவாச்ச
ஸர்வதஸ் ஸப்ரீக்ஷிதः ||

¹ கலைமான்.

३ மம சாப்யந்தராத்மாய் ஶுद्ध வெதி வி஭ிஷண் |
அனுமானாச் சாவாச் சுர்வதஸ்ஸுபரीக்ஷிதः ||

(ய. 18. 37)

என் னுடைய இந்த மனதும் விபிளணை சுத்தமாகவே நினைக்கிறது: (நீர் சொன்ன) யுக்திகளாலும் (அவன் முகத்தில் காணப்படும்) அடையாளங்களாலும் அவன் உள்ளும் புறமும் பரீக்ஷிக்கப்பட்டிருக்கிறான்.

ஒருத்தராலும் தெளிவிக்க வொண்டுத் படி கலங்கின என் நெஞ்சும் தேவீர் பாசுரங் களாலே தெளிந்து ஶரணகதனை விடிஷ ணன் சுத்தன் என்று அறியப் பொற்றது. (அநுமாநாச்ச)- “ப்ரணுதஸ் மஹாந் ஏதோ” இத்யாதிகளிற்படியே ¹வெர-ப்ராஹாதாதிகளாலும். (பாவாச்ச)- அபிப்ராய-வ்யாஞ்ஜங்கங்களான மற்றமுள்ள ஆகாரங்களானும் என்ற படி. *நம்முடைய அந்த:கரணம் இதைந்தபடியாலும் என்னவுமாம். (வர்வத:)- ஏ ஸ்ரூம் புறமும் ஒக்க வென்றபடி. அங்குணர்விக்கே ராவணனுமல்லன், ராவண- ²ப்ரேரிதமூரல்லன், ³ராவணநுரக்தனுமல்லன் என்று வூர்வ

* सतां हि सन्देहपदेषु वस्तुषु

प्रमाणमन्तःकरणप्रवृत्तयः एन्किरुपाधि १

¹ स्वरप्रसाद—குரளின் தெளிவு.

² प्रेषित—அனுப்பப்பட்டவன்.

³ रावणानुरक्त—ராவணனிடம் ப்ரீதியள்ளவன்.

⁴ उतामं लृषि उन्तेतहृ-पतेतहृ-० वस्त्रावृ-०
प்ரமாணமந்தःகரண-ப்ரவ்ருத்தयः

(ஸாகுந்தலம் 1-20)

ஓரு கார்யத்தைப்பற்ற (இதை செய்யலாமா கூடாதா என்று) ஸாதுக்களுக்கு உந்தேதஹூமுண்டானால், அவர்கள் மனதினுடைய போக்கே அதை நிச்சயிக்கப் போது மான ப்ரமாணம்.

ப்ரகாரத்தாலும் தெளிய வறிந்தோம் என்று மாம். (ஸாபீக்ஷிதः)-இனி ஸர்வ-ஸக்திக ரான உம்மாலும் எங்களைக் கலக்க வொண்ணுது-என்று தாத்பர்யம்.

நாம் இனி விபீஷணனுக்குச் செய்ய வேண்டுவதென்? உங்களுக்குச் செய்ய வேண்டுவதென்? இரண்டும் நீர் ¹ நியமித்தல்லது நாம் செய்ய வொண்ணுது என்று பெருமானுக்குத் திருவுள்ளத்தில் கருத்தாகக் கொண்டு விண்ணப்பம் செய்கிறீர்.

² தஸ்மாத் கஷிப்ரம் ஸஹரஸ்மாபி:

துல்யோ பவது ராகவ |
விபீஷணே மஹாப்ராஜ்ஞ:
ஸகித்வம் சாப்யுபது ந: ||

(தஸ்மாத்)-நிர்தோஷ்னை வளவன்றிக் கே எங்களிலும் பரிவன் என்னுமிடம் தெளி

¹ ஆஜ்ஞாபித்தல்லது.

² தஸ்மாத்திப்ரம் ஸஹரஸ்மாபி:

வி஭ஷிணோ மஹாபிராஜ: ஸகித்வ சாப்யுபது ந: ||

(ய. 18. 38)

ஆகையால் மஹா புத்திமானை விபீஷணன் எங்களோடு கூடி ஸமானனுயிருக்கட்டும்; எங்களுக்குத் தோழுஞ்கவுமிருக்கட்டும்.

கையாலும்* எங்களுக்கும் இவனுக்கும் மனோ
ரதாதிகள் ஒத்தபடியாலும். (கஷிப்ரம்)- இனி
இவனையொழிய ஒரு கஷணமும் எங்களுக்குக்
கைங்கர்யம் பண்ண முயலாது; இவன்தானும்
இனி ஒரு கஷணம் ²விஶ்லேஷம் பொறுக்கமா
ப்டான். (வஹாஸ்மாபிஸ் துல்யோதாது)
இவன் எங்களோடு பிரிக்கப்படாதே நாங்கள்
பெற்ற பேறும் பெற்று ³“ஓழிவில் காலமிமல்
லாம் உடனுய்ய மன்னி வழுவிலா வாழ்மசெய்ய”
த்திருவுள்ளமாயருள் வேண்டும். இவனி

* யயோஶ்சித்தெ வா சித்த நைभृத் நைभृதெ வா ।

समेति प्रज्ञया प्रज्ञा तयोर्मीत्री न जीर्यते ॥ अङ्गं नुहन्तु प्र-

¹ ययोप्सं सित्तेन वा सित्तम्
नैनप्रुतम् नैनप्रुतेन वा ।
समेति प्रञ्जन्या प्रञ्जन्ता
तयोर्म ममत्ते न जीर्यते ॥

(பா. உ.க். 39-48)

ஒரு கார்யத்தைச் செய்யவேண்டுமென்கிற சிந்தை (சித்தம்), ஒன்றைச் செய்யாமல் நியங்கேசங்கமாயிருப்பது (நைப்ருதம்), இவற்றற்குக் காலமாமாலா குணதோ
ஷங்களை ஆராயும் புத்தி (ப்ராஜ்ஞா), இவை எந்த இருவர்
களுக்கு ஒத்திருக்கின்றனவோ அவர்களுடைய ஸ்நே
ஹம் அழியாததாயிருக்கும்.

² விஷ்ணு:— ஏற்வு.

³ திருவாய்மொழி 3. 3. 1 இடைவிடாமல் எல்லாக்
காலமும் கூடவே ஸ்திரமாயிருந்து தவறுமல் எல்லாக்
கைங்கர்யங்களும் செய்ய.

முந்த காலத்திற்கும் படியெடுத்துமாய் இப்
போது கலத்திலே சோற்றையிட்டுக் கை
யைப் பிடித்தாப்போலே தகையுண்டு நிற்கிற
க்லேஸமும் தீர, இவனெருவனுமே ஒரு தலை
யும் நாங்களெல்லாரும் ஒரு தலையாக விஷயீ
கரித்தருள வேண்டுமென்று ¹ ஏகவசநத்திற்
கும் ² பஹாவசநத்திற்கும் தாத்பர்யம். (விபீ
ஷண:)- தேவரீர் அவனுக்கு அபய-ப்ரதாநம்
பண்ணினாடியாலே ராவனத்திகளெல்லாம் இ
வனுக்கு அஞ்சும்படி ³ யதார்த்த-நாமாவானன்.

⁴ விபீஷணஸ்தா தர்மாத்மா

நதா-ராக்ஷஸ-சேஷ்டிதः |

என்கிற

தார்மிகத்வ - ப்ரவித்தியும் ⁴ தோற்றுகிறது.
(மஹாப்ராஜ்ஞ:)- தர்மத்தில் நிலைகுலையாதபடி
வரம் வேண்டிக்கொண்ட தெளிவுடையவன்.

⁵ ஸீதாம் ச ராமாய நிவேத்ய தேவீம்

வஸேம ராஜங்-ஙிஹ ஷீத-ஸோகா: |

என்று

¹ ஒருமை. ² பன்மை.

³ யथார்யநாமா—அர்த்தத்திற்கேற்ற பெயரைடைய
வன். (வி஭ीषண) பயமுறுத்துவோன்.

⁴ வி஭ीषணஸ்து ஧ர்மதா ந து ராக்ஷஸ்சேஷ்டः | (ஐ. 17. 24)

விபீஷணநேவனில் தர்மமான ஸ்வபாவத்தையடையவன்; ராக்ஷஸர்களுடைய வ்யாபாரம் அவனிடமில்லை.

⁵ ஸீதாஂ ச ராமாய நிவேத ஦ேவீ

வஸேம ராஜநிஹ விதஶோகா: | (ய. 15. 14).

ஸீதாதேவியையும் ராமனிடத்தில் ஸமர்ப்பித்து விட்டு, நாம் இங்கு துக்கமற்றவர்களாய் வஸிப்போம்,

ராவணனுக்கும் கூட பரம்ஹிதம் சொல்லும்
படிக்கீடான் ¹ ப்ரக்ருஷ்ட-ஜ்ஞானமுடைய
வன். கைங்கர்யமாகிற பரம புருஷார்த்தம்
பெறுகைக்கு ²வைக்ருத-கர்த்தவ்யமான ³வை
த்யோபாயத்தாலே வரீக்ருதராய், ⁴“ராமோ
விக்ரஹவாந் தார்ம:” என் னும்படியிருக்கும்
பெருமாள் ⁵வித்தோபாயமென்றும், இவர்தா
மே விலக்குவாரைத் தெளிவித்து ⁶ஏகரவஸரா
க்கி இருவகைப்படாதபடி பொருந்தவிடுவாரை
ன்றும் துணியவல்ல மஹாவிங்வாஸ ரூபமா
ன ஞானத்தையுடையவன். (மஹாப்ராஜ்ஞ):

⁷ ஸ-ாரீவர்ஸ-ஸங்கிதஸ்-சாஸீத்

ஷித்யம் வீர்யேண ராகவே |

என்று

¹ பிரக்ருஷ்ட—சிறந்த.

² ஸக்ரக்தர்வு—ஒரே தடவை செய்யவேண்டியது.

³ ஸாத்யோபாய—(ஒரு பலத்திற்காக ஒருவன்) அநுஷ்
ஷ்டக்கவேண்டிய உபாயம்; அதாவது இங்கு சரணைக்கு.

⁴ 106ம் பக்கம் பார்க்க.

⁵ ஸி஦்஧ோபாய—முன்னதாகவே இருக்கும் உபாயம்.

⁶ ஒரே விதமான நோக்கமுள்ளவராக்கி.

⁷ ஸும்ரிவ: ஶங்கிதஶ்வராநில்வ் விரீண ராஸை |

(ரா. பா. 1. 63).

ராமனுடைய வீர்யத்தைப்பற்றி ஸ-ாக்ரீவன் எப்
போதும் ஸக்தேஹப்பட்டுக் கொண்டிருந்தார்.

எனக்குப் பிறந்த பழியில்லாதவன். இன் னும் கலங்குகிற வெங்களைப்போல இவனும் ¹ அதி ஶங்கை பண்ணினாலுகில், ராவணனெடுத்த கைலாஸத்தை வாலி யெறிந்த ² துந்துபி-கங்காள-கூடம் பட்டது படுத்திக்காட்டவேண்டுமிரே தேவரீருக்கு. (ஸகித்தம் ச அப்யபைது ந:)-காசிராஜா முதலான தரமுடைய ராஜகுமாரர்கள் பெறக்கடவ * ஸக்யத்தை காட்டுக் கெழுந்தருளப் பண்ணினை பரமகாருணிகருடைய ப்ரஸாதத்தாலே ஸ்ரீகுஹப் பெருமாளும் நாமும் பெற்றுற்போலே இவனும் தேவரீருக்குத் தோழன் என்கிற தரம்பெற்று ராக்ஷஸ ஜாதியில் குடல் துவக்காலுள்ள ³ வழுவறும்படி பண்ணவியருளவேண்டும். நாங்கள் ‘அடியோம்’ என்றால் உண்மையாகிலும் தன் நீர்மையாலே இவன் இசையான்; எங்களுக்குத் தோழன் என்றுகிலும் தேவரீரைப்போலே இவனும் இசையும்படி பண்ணியருளவேண்டும்-என்றதாகவுமாம். ⁴“ஸகாதாவோஸ்மி” என் னுமவராகையாலே நாங்

¹ அதிஶங்கா—ஸந்தேஹம்.

² டுந்துபிகங்காலகூட—துந்துபி என் னும் அஸ-பரனின் எலும்புக்கூடு. ³ வழு—தோழம்.

⁴ 145ம் பக்கம் பார்க்க.

* பேற்றை என்றும் பரடமுண்டு.

கள் அடியோமாக வேண்டும் என்று இவருக்குத் தாத்பர்யம். (அப்யுபைது)-¹வெர்ரவணன்-தம்பியான மேன்மையை யிட்டு அநாதரியாதே வாநரங்களை யடிமைகொள்ள விவரை நினைப்பிடும்படி பண்ணியருளவேண்டும் என்று கருத்து. இத்தால் ²தேஹாத்ம-ப்ரமம் முதலான ³அல்வழக்குகளெல்லாம் கழித்து ⁴பாகவத-சோத்வ-பர்யந்தமான பகவச்-சேஷத்வத்திலே நிலை நின்றவராகையாலே ⁵மஹாராஜர் பெருமாள் திருவாடகளிலே விபீஷணம் வானைச் சேர்த்து, தாம் அவனுக்கு அடிமை செய்ய மநோரதிக்கிறார்.

இப்படி ஶரணகதனை விபீஷணம் வானுக்கு அபேக்ஷித்ததையும், ⁶“நிவேதயதமாம் கஷ்டப்ரம்” என்று அவன் இரந்தபடியே

¹ வைஶ்வரன்—குபோன்.

² ஦ேஹாத்ம—சரீரமே ஆத்மா என்று நினைத்துக்கும் தவரூன எண்ணம்.

³ விபீஶவாதங்கள்.

⁴ ஭ாగவதஶேषத்வப்ரயந்த—பகவானிடத்தில் அன்பு பூண்ட பாகவதர்களுக்கு தாஸனுயிருக்குமளவான.

⁵ ஭ாகவதஶேஷத்வ—பகவானுக்கு தாஸனுயிருக்குஞ்சன் மை.

⁶ 56ம் பக்கம் பார்க்க:

¹கடகரான தங்களுக்கு அபேக்ஷிதத்தையும் மஹாராஜர் விண்ணப்பம் செய்ய, அதடியாகப் பிறந்த ²ஸரண்ய-மநோரதவித்தி சொல்லப் படுகிறது.

³ ததஸ்து ஸ-க்ரீவ-வசோ நிஶம்ய தத்
ஹீஸ்வரேந அபித்திகம் நாய்வா: |
விழீஷணோஶ- ஐகாம ஸங்கமம்
பதத்ரி-ராஜேந யதா புந்தர: ||

(ததஸ்-து ஸ-க்ரீவ-வசோ நிஶம்ய தத்)
கடகருடையவும் ஶரணைகதனுடையவும் வித்
தியிற்காட்டில் மஹாராஜர் தெரிந்து விண்
ணப்பம் செய்த பெரிய வார்த்தையைக் கேட்

¹ படக—சேர்த்துவைப்பவர்.

² ஶரண்யமனோரथஸி஦्धி—உக்ஷகனுடைய எண்ணம் நிறை
வேற்ன து.

³ ததஸ்து ஸுப்ரीவவா நிஶம்ய தத்
ஹரிஶ்வரேணாமிஹித் நரேஶ்வர: |
வி஭ாஸிணோஶு ஜாம ஸஜமம्
பதத்விராஜேந யதா புரந்தர: || (ய. 18-39).

பிறகு நாதிபனுன ராமன் ஸ-க்ரீவனுடைய வார்
த்தையைக் கேட்டு, வாநராஜனுன அவன் சொன்னபடி,
பக்ஷிராஜனுன கருடனேடு இந்த்ரன் சேர்வதுபோல,
விழீஷனேடு சீக்கிரமாகக் கூடினார்.

டருளின பின்டு, இவர்கள் காட்டித்தர நாம் இப்பேறு பெற்றோம் என்று பெருமானுக்குப் பிறந்த வலித்திவிஶேஷத்தினுடைய ஏற்றம் இருந்தபடி. (தத:)- ஶாஸ்த்ரமும் தம்முடைய வ்ரதவிஶேஷமும் நிற்க, இர்வோது தோழன் மார் வாக்யமே ஶரணகத-ராரிக்ரஹத்திற்குக் காரணம் என்று கைக்கொண்டார்ஜூர் என்று தாத்பர்யம். (நரேஶ்வர:)- ஶரணகத-ரக்ஷணத் திற்கு முடிசூடின ரகுவம்ஶாத்திலே பிறந்த பிறவி இப்போது நிலை நின்றது என்றிருந்தார். ‘ஹரிங்வரேணு அபிஹிதம் விபீஷணேந வஸங்கமம் ஜகாம’ என்று அந்வயம். “தஸ் மாத் கஷிப்ரம்” என்கிற ஸ்லோகத்திலே மஹா ராஜர் விண்ணப்பம் செய்த விபீஷணத்திகளுடைய மநோரத-வலித்தி ¹ ஆநுஷங்கிக-பல மாக, ² ஶ்ரீ விபீஷணைய்வாலேடே தமக்குண்டான சேர்த்தியைத் தம் பேரூகப் பெற்றார். (ஆஶ-ா)- ப்ரதிபந்தகங்களெல்லாம் கழிந்தால் ³ ஸ்வரூப-ப்ராப்தத்திற்கு ³ விளம்பமில்

¹ ஆநுஷங்கிகப்பல— (ப்ரதாநமாயில்லாமல்) இரண்டாம் பக்கமான பலமாக.

² ஸ்வரூபப்ராம— (ஒரு ஹேதுவில்லாமல்) தன்னடை விலே கிடைக்கவேண்டியது.

³ விலம்ப:—காலதாமதம்,

ஸையிறே. இது பெருமானுடைய ¹த்வராதிஶம் சொன்னபடியாகவுமாம். (பத்தரி-ராஜேந்யதா புரந்தரः)-தன்னில் ஸர்வ-ப்ரகாரத்தா அம் பெரியனை ²பெரியதிருவடியோடே இந்தரன் உறவுபண்ணீனபோது இந்தர னுக்குப் பேரூறுறை போலே, பெருமாள் ஶரணகத-லாபத்தைத் தமக்கு ³நிர்யத்ந-வித்தமான ⁴அலப்ய-லாபமாகத் திருவுள்ளம் பற்றினர் என்று தாத்பர்யம்.

இதி

ஶரண்ய-ஶரணுகத-ஸங்கம-லாப:
|| நவமோதிகார: ||

¹ த்வராதிஶய—அதிகமான விரைவு.

² பெரிய திருவடி என்று வாஹனமான கருடனுக்கு ஸம்ப்ரதாயப் பெயர்.

³ நிர்யத்ந-ஸங்கம-லாபம் கிடைத்த.

⁴ அலப்யதாம—கிடையாதது கிடைத்தல்.

10. ப்ராப்தி-ப்ரகார-ப்ரபஞ்ச:

இப்படி ஒன்றுலும் ¹ப் ரதி பந்திக்க
வொண்ணுத ஒரு உக்தி-விஶேஷஷ்தாலேயதா
-ப்ரமாணம் ஶரணைகதன் கோவின பலம் வித
தித்தபடியைப் பொதுவிலே சொல்லி, மேல்
²ப்ராப்தி-ப்ரகாரத்தை விவரிக்கிறோன்.

³ ராகவேணபயே தத்தே
வெங்கதோ ராவணநுஜः ।
விடீஷனே மஹாப்ராஜ்ஞः
பூமிம் ஸமவலோகயங் ॥

(ராகவேண)-மேன்மைகாண்டு அபய-
ப்ரதாநம் பண்ணவேண்டியிருக்க, அனுக
வொண்ணுதென்கிற பயம் திரும்படி பரிக்ரஹி
த்த அவதார-தசையில் நீர்மை விஞ்சி யிருந்
தது. ⁴‘தத்தம் அஸ்ய அபயம் மயா’ என்று
தாம் அருளிச்செய்தது போராமே, ⁴‘ஆந
யைநம் ஹரிஃப்ரேஷ்ட’ என்று மஹாராஜரை

¹ தடுக்க.

² பிராஸ்திப்ரகாரः—அடைந்த விதம்.

³ ராघவேணபயே ஦தே ஸந்தோ ராவணாநுஜः।

வி஭ीषணो மஹாபாஜः ஭ूमि ஸமவலோகயன्॥ (ய. 19. 1.)

ராகவனுல் அபயம் கொடுக்கப்பட்டவுடன், ராவ
ணனுக்குப் பின்தோன்றனவனும் அதிக புத்திமானன
வனுமான விடீஷனை பூமியை நாற்புறமும் சுற்றிப்பார்
த்து வணங்கினான்.

⁴ 142ம் பக்கம் பார்க்க.

யும் முன்னிலையாக்க அவரும் ¹ ‘அஸ்மாபிஸ்துல்யோ பவது’ என்று விண்ணப்பம் செய்ய; இப்படி முதலிகளும் இசைய, பெரிய திருவோலக்கத்திலே எழுந்திருந்து ‘ஸ்ரீவிபீஷ் ஞாந்வானுக்கு அருளப்பாடு’ என்ற பின்பு பெருமாள் பண்ணின அபய-ப்ரதானம் நிலை நின்றதாயிற்று என்று தொன்றுகைக்காக இங்கே (அபயே தத்தே) என்று அருவதிக்கிறது. (ஸந்நத:)- ² ‘ஸம்யங் நத:’— ஶரங்யனுடைய நிலையுடைமையிலும் நீர்மையிலும் மிகவும் எடுபட்டு ³ “தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து அவன் தாளினைக்கீழ் வாழ்ச்சி” பெற்றுன். அருளப்பாட்டுக்குந் தூரத்திலே உசிதோபசாரம் பண்ணினான் என்னவுமாம். (ராவண நுஜ:)- ⁴ “ந நமேயம்” என்று இருக்கக் கடவ ⁵ “வணங்கலிலரக்கன்” கிடந்த வயிற்றில் கிடந்தவனுக்கு வரப்பரபாவத்தாலே வந்த வகுத்த விஷயத்தில் வணக்கமிது. (விபீஷண:)— ஒரு வயிற்றிலே கிடக்கச்செய்தே *கும்பகர்ணை

* விபீஷணஸ்து தர்மாத்மா

ந து ராசஷ்டஸ சேஷ்டத: ⁶

என்று

¹ 152ம் பக்கம் பார்க்க.

² ஸ்யத் நத:— மிகவும் வணங்கினான்.

³ திருவாய்மொழி (3-2-4).

⁴ ந நமேய (ய. 36. 11) நான் (பிறருக்கு ஒருக்காலும்) வணங்கேன்.

⁵ தி, மொ. 9. 8. 5. ⁶ 154ம் பக்கம் பார்க்க.

திகளிற் காட்டில் வேரெரு ஜாதியாகப் பேர்
பெற்றவன். (மஹாப்ராஜ் ஞ.) —
தான் கணம் விளம்பிக்கில் பெருமான் தரிக்க
மாட்டார் என்று தூரத்திலே ^१இங்கிதம் கொ
ண்டு அறியவல்ல மேயறியானான். (பூமிம் ஸம
வலோகயந்)- பெருமானுடைய சரணகத-
வாத்ஸல்யத்தையும் முற்பார் வாநர முதலி
கள் பெற்ற பேற்றையும் கண்டு தான் துஷ்ட
ப்ரக்ருதிகளான ராவனாத்திகளையும் திருத்தலா
மோவென்று உறிதோபதேசார்த்தம் ^२ ஆந்து
ஸம்ம்யத்தாலேயும் வாத்ஸல்யத்தாலேயும்
இத்தனை காலம் கால் தாழ்ந்ததற்கு வண்ணித்து
க் கவிழ்தலையிட்டான். முன்பு கல்லும் தடிய
மாய் நின்ற வோலக்கத்தைப் பார்க்க வஞ்சி
நின்றான்; இப்போது முதலிகளைல்லாம்
முக்த விஷயத்தில் ^३ ஆதிவாஹிகரப்போலே
^४ “போற்றி” ^५ “பல்லாண்டு” என்று நின்ற நிலை
யைக் கண்டு சர்ரண்யன் இருந்த திவ்ய-தேசத்
தினுடைய ப்ரபாவம் இருந்தபடியென் என்று

^१ இங்கித—குறிப்பு. ^२ ஆநுஶஸ்ய—கருணை.

^३ ஆதிவாஹிக—பரலோகத்திற்கு அழைத்துச் செல்
வோர்.

^४ வாழ்க. (திருப்பாலை. 24)

^५ நீடு வாழ்க.

பார்த்தான் என்னவுமாம்; கல்லும் தடியும் புக்ட்டு, கையும் அஞ்ஜலியுமாய் எதிர்கொள்ள நிற்கிற ஒலக்கத்திலே தண்டனிட இடம்பார்த்தான் என்னவுமாம். இச்சோகத்திற்கு ‘ஸந்நத:’ என்று வாக்யார்த்தம் தலைக்கட்டுகிறது. ‘காத் பபாத்’ என்று மேலே அந்வயிக்கவுமாம்.

¹ காத் பபாத அவஙிம் ஹ்ருஷ்டः
பக்ஷதரநுசரை-ஸஹ ॥

தனக்கு ²ஸோஷ்டுதருமாய் பரதந்தரரு மாயிருக்கையாலே தன் கைகளும் கால்களும் போலே தன்னிலே செருகி தனித்தோர் உபாய-பலங்களில்லாத நாலு ராக்ஷஸரோடே கூட உத்தேஷ்யமான திருவடிகளளவும் செல்ல வொண்ணுதபடி ஹர்ஷ-பாரவங்யம் தள்ள திருவடிகளோடே பிறவித்துவக்குடைத்தான பூமியிலே விழுந்தான். பண்டு ராவண-ஸ்தாநத்திலே விழுந்து ஏறிட்டுக்கொண்ட ³ரஜஸ் வெல்லாம் போம்படி ⁴அமாநவ-கர-ஸ்பர்ஶம்போலே அத்யந்த ⁵ஸோதகமான திரு

¹ खात्पाताधनि हृषः भक्तेनुचरैसह (y. 19- 1½)

(தன்னிடம்) பக்தியுள்ள தன் ஆட்களோடு கூட ஸந்தோஷத்தோடு பூமியில் இறங்கினான்.

² उद्देश्य—वிரும்பப்பட்ட. ³ புழுகி; ⁴ ஜோகுணம்.

⁴ 142ம் பக்கம் பார்க்க; விரஜை என்னும் நதியின் கரையிலுள்ள கடவுளான அமாநவதுடைய (பாபத்தை யெல்லாம் போக்கும்) கையின் ஸ்பர்ஶம்.

⁵ शोधक—பரிசுத்தம் செய்கிற.

முன்பில் பூமியிலே விழுந்து, திருவடிகளை
ஸ்பர்ஶிக்கைக்கு யோக்யனாய், பின் எழுந்தி
ருந்து வந்து, திருவடிகளிலே தலை சாய்க்க
விழுந்தபடி சொல்லுகிறீர்கள்.

¹ ஸ து ராமஸ்ய தர்மாத்மா
நிபபாத விபீஷண: |
பாதயோர்-ஸரணைங்வேஷி
சதுர்ச்சிஸ்-ஸஹ ராகஷஸை: ||

(ஸ து)-² லீலாவிபூதியிலேயுள்ள சிலர்
³ யூயம் யூயம் வயம் வயம்” என்கிறபடியே வந்
தேறிகளான பந்துக்களோடு துவக்கற்று, ஸம்
ஸார-ஸமுத்திரத்தைக் கடந்து, ‘விஷ்ணு-ப
தத்தைக் கிட்டினால் பிறக்கும் வேறுபாடுபோ
லே யிருந்தது. (ராமஸ்ய)-விபீஷணம் வா
னுக்கு பஹ-முக-பரிபவத்தாலே பிறந்த பரி
தாபமெல்லாம் கழியும்படி ரமணீயமாயிருந்
தது. ⁵“தயரதன் பெற்ற மரகதமணித் தட”
மிரே. (தர்மாத்மா)-பழயபோலிகளான தர்ம

¹ ஸ து ராமஸ்ய ஧ர்மத்மா நிரபாத வி஭ीषண: |

பாதயோத்தாரணாந்வேஷி சதுர்மிஸ்ஸஹ ராக்ஷஸை: || (ய 19. 2)

தர்மாத்மாவான விபீஷணன் ரகைஷயை யிரும்பி
நெவனைய (தன்னுடன் வந்த) நான்கு ராகஷஸர்களோடும்
ராமனுடைய திருவடிகளில் விழுந்தான்.

² லீலாவிமூதி—ஸர்வேச்வரனுக்கு விளையாட்டினால்
லீலாரஸ்த்தைய அளிக்கும் ப்ராக்ருத உலகங்கள்.

³ யூய் யூய் வய் வயம். (வி. த ?)

நீங்கள் நீங்களே (வேறு); நாங்கள் நாங்களே
(வேறு).

⁴ விஷ்ணுபாத—ஸ்ரீவைசுகுண்டம். ⁵ திருவா மொ. 10-1-8

ங்கள் போலன் றிக்கே யிருக்கிற ஶரணகதி-தர் மம் ஒரு வாழவு கொண்டாற்போலே யிருந்தான். (பாதயோர்-ஶரணைந்வேஷி)-⁵ “தன்மை பெறுத்தித் தன் தாளினைக் கீழ்க் கொள்ளுமாப்பன்” திருவாடகளிலே தனக்கு நிலைநின்ற புகலிடத்தை யாசைப்பட்டான். ‘பாதயோர் நிபபாத’ என்று அந்வயிக்கவுமாம். இது ஸ்ரீவைகுண்டநாதன் திருவாடகளை முக்தன் பெறும்படிக்கு¹ முதல்படி. இப்பாடி ஒருவன் ஶரணகதனைய் திருவாடகளைப் பெறும்போது, அவனைப் பற்றினார்க்கும் அவனுடைய ² ஆத்மாத்மீயபர-ஸமர்ப்பணத்திலே துவக்குண்டானபாடிய னலே, தனித்து ஶரணகதி பண்ண வேண்டாதே தனித்து பர்க்கிப்பாருமின்றிக்கே ராஜஸேவகருடைய ³ ஸ்தநந்தயருக்குப் போலே புருஷார்த்தலாபம் துல்யமாம் என்று

⁴ பஸ-மநுஷ்ய:பக்ஷிவாயே ச வைஷ்ணவ-ஸம்ஶ்ரயா: । தேநைவ தே ப்ரயாஸ்யங்கி தத் விஷ்ணே: பரமம் பதம் ॥

இத்யாதிகளில் சொல்லுகிற ஶாஸ்த்ரார்த்தத்தை வெளியிடுகிறேன் (சதுர்ப்பிஸ்வஸஹராக்ஷவை:).

¹ முதலிப்பு—ஸாக்ஷயம்—⁵ (திருவா. மொ. 3-7-7).

² ஆர்மீய—தன்னைச் சேர்ந்தவர்.

³ ஸ்தநந்தய—பால் மணம் மாருத குழந்தை

⁴ பஶுமநுஷ்ய: பக்ஷி வா யே ச வைஷ்ணவஸ்திரா: ।

தெயை தே பியாஸ்யநித தத்விணா: பரம் பதம் ॥

பசவோ, மனிதனே, பக்ஷியோ எவர்கள் வைஷ்ணவனை ஆச்சிரியிக்கிறார்களோ, அவர்கள் அந்த வைஷ்ணவனை அடைந்ததனாலேயே விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகிறார்கள். (ஸாண். ஸ். 1. 15).

இப்படி 'ஸபாரிகரனை ஸ்ரீவிபீஷனைழ்
வான் பெருமாள் திருவடிகளைப் பெற்றபடி
சொல்லி, முக்தனுக்கும் ஸ்ரீவைகுண்டநாதனு
க்கும்போலே ஸ்ரீவிபீஷனைழ்வா னுக்கும்பெரு
மாளுக்கும் பிறந்த ஸம்வாத-முகத்தாலே ²ப்ரா
ப்தி-ரவை-பரீவாஹத்தை உதாஹரிக்கிறுன்:—

அப்ரணீச்ச குதர வாக்யம்
ராமம் தத்ர விப்ரீஷண: |
தர்மயுக்தம் ச யுக்தம் ச
ஸரம்ப்ரதம் ளம்ப்ரஹர்வதனம் ||
அதுஜோ ராவணஸ்யாஹம்
தேந சாஸ்ம்யவமாநித: |
பவந்தம் ஸர்வ-பூதாநாம்
ஸரண்யம் ஸரணம் கத: ||

1 ஸபரிகர—பரிவாரத்தோடு கூடினவனை

2 பிராஸிரஸபரவிவாஹ—கூடினதுமுண்டான ப்ரீதியின்
பெருக்கு.

3 அब्रवीच्च तदा वाक्यं रामं तत्र विभीषणः ।

धर्मयुक्तं च युक्तं च सांप्रतं संप्रहर्षणम् ॥

अनुजो रावणस्याहं तेन चास्यवमानितः ।

भवन्तं सर्वभूतानां शरण्यं शरणं गतः ॥

அப்பொழுது ராமைனைப் பார்த்து தர்மத்தோடு
கூடியதும் தகுதியானதும் அப்போதே திருப்தியைக்
கொடுப்பதுமானவார்த்தையை விப்ரீஷணன் சொன்னால்.

நான் ராவணனின் தம்பி. அவனுல் அஹமானாம்
செய்யப்பட்டவனையிருக்கிறேன். ஸகல டூகங்களும்கும்
ஈஷ்டகளுமா உம்மைய சுரணமிடைந்தே தன்.

१ परित्यक्ता मया लंका
 मित्राणि स तनानि स |
 पवत्-कथम् मे राज्ञ्यम् स
 लीष्टम् स लाकानि स ||
 तस्य तत् वचनम् शुभ्रत्वा
 रामो वचनम् अप्रवीत् |
 वचला लान्तव्यित्वेवम्
 लोकनाप्याम् प्रिपन्तिव ||
 आक्याहि मम तत्वेन
 राक्षसानाम् पलापलम् ||

(अप्रवीत्स)-तिरुवट्टकर्णिले आत्मात्
 मीय-पर-लमर्प्पणम् पन्न लंकायाले *मन
 लंसा पठेत्त प्रयोज्जनम् बेहरुन्.

* तत्त्वित्तं यत्तदर्पणं लंकिरुपात्रिये ^२

१ परित्यक्ता मया लङ्का मित्राणि च धनानि च |
 भवदुतं मे राज्यं च जीवितं च सुखानि च ||
 तस्य तद्वचनं श्रुत्वा रामो वचनमब्रवीत् |
 वचसा सान्त्वयित्वैनं लोचनाभ्यां पिबन्ति व ||
 आख्याहि मम तत्वेन राक्षसानां बलाबलम् ||

(ए. 19: 3-7)

लंकायुम् लंकेतर्कर्णम् तनकर्णम् लंकालं
 लिट्पपट्टन; राज्ञ्यमुम् उयिरुम् मर्त्र लाकर्णकर्णम्
 उम्मतीनम्.

अवलुष्टय अववार्त्तेतयक केटेटु मिरुतु
 वाण वार्त्तेतयाल अवैन लमाकानम् चेयत्तु, कण्ठ
 कलाल परुकुवतुपोल नोक्किनवारेह रामन् अव
 ईक कुरित्तुस चेऽन्नार.

राक्षसर्कर्णउष्टय उन्नमेयान पलम्, पलमि
 न्मेम इरन्नउष्टयुम् कुरुवाय.

^२ तत् सित्तम् यत् ततर्प्पणम्. (वि. त 1-13)
 लर्वेच्वाणीटत्तिल वेवक्कप्पट्टतु ताण मन्तु.

திருவடிகளிலே விழுக்காலே ஶரீரம் படை
த்த பலம் பெற்றுன். இப்போது வாக்-இந்தரி
யழும் க்ருதார்த்தமாம்படி பெருமானுக்கு ஒரு
வார்த்தை விண்ணப்பம் செய்யப் பெற்றுன்.
(தத்ர)-வூந்துஷ்டனை ஸ்வாமிக்கு அடை
யாளமாக “திராத்யாவநமப்யாஸே” என்று
நீதிராஸ்த்ரத்தில் சொல்லுகிறபடியே பெரு
மாள் காட்ட இளைய பெருமானுக்கும் மஹா
ராஜருக்கும் அனுகத் துணுக்கிடும்படியான
திருவடிபக்கத்திலே.(ததா)-பெருமானுக்கு² கு
ஶல-ப்ரஸ்தம் பண்ண இடம் கொடுத்திலன்.
(ராமம்)-முன்பு ‘நிவேதயத’ என்று முதலிகளை
முன்னிலையாக்கி விண்ணப்பம் செய்தான்; இப்
போது³ ‘அஸ்மாபிஸ்-துல்யோபவது’ என்று
மஹாராஜர் கொடுத்த தரம் பெற்றவனைக
யாலே பெருமாள் தம்முடனே வார்த்தை சொ
ல்லப் பெற்றுன். (விபீஷண:) -பெருமானு
டனே இவன் ⁴ ஏகாந்தத்திலே வார்த்தை சொ
ல்லுகிறபோது ராவணன் வழியிலொதுங்கின

¹ ஦ிஶாத்யாசனமஸ்யாஸீ—(நீதிரா)

ஸமீபத்தில் இடம் கொடுக்கிறுன்.

² குஶலப்ரஸ்—கேஷமம் வினவுதல்.

³ 152ம் பக்கம் பார்க்க.

⁴ ஏகாந்த—தனிமையிலே.

ராக்ஷஸர்க்கெல்லாம் குடல் கரிக்கும் படியாயிற்று; பெருமாள் இவனுக்கு அபயப்ரதாநம் பண்ணினி பின்பு இவன் பயமெல்லாம் இவன் விரோதிகள் நெஞ்சிலே குடிப்புக்கது. (தர்ம-யுக்தம் ச)-இவனுடைய தர்ம-விஶேஷஷம் இருந்தபடி: பலத்தைக் கொடுத்து நஶியாதே இவர் பேர் சொன்னுரையெல்லாம் ரக்ஷிக்கும் படி ¹“ந ஜாது ஹ்யதே” என்கிற நிலையிலே நின்றது. க்ருதஜ்ஞதையாகிற நிலைநின்ற தர்மத்தோடே கூடி யிருந்ததென்னவுமாம். (யுக்தம் ச)-தன் க்ருதஜ்ஞதைக்கும் ²பரிஷ්த்தி அடைய மதிப்புக்குமீடாக பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தால் கேட்டாருத படி ³“செவிக்கினிய செஞ்சொல்லானே” (வாக்யம்)-வார்த்தையை. (வாம்பரதம் வைம்பரஹர் ஷணம்)-இதற்கு மேலொரு பலம் கணிசிக்க வேண்டாதே *இப்போதே ⁴அநுபவ-வாரவுமே ⁵அதிவேலமாயிருக்கை.

மனःப्रीतிரநாயாஸாத् என்கிற தடியே ⁶

¹ ந ஜாது ஹியதே—(ஸ்தோ. ர. 28)

ஒருக்காலும் அழிகிற தில்லை.

² பரிஷ்த—ஸபை. ³திருவா. மொ. 10—6—11

⁴ அநுபவத்தின் இன்பம்.

⁵ அதிவேல—கரைப்புறண்டிருக்கை.

⁶ மனः-பீதிரநாயாஸாத் | (வி. த. 68. 3)

ஒரு முயற்சியின்றியிலேயே மனதிற்கு பீதியைத் தருகிறது.

மேவிரண்டு ஸ்லோகங்களும் தவயத்தில்
¹பூர்வோத்தர-கண்டங்களை விவரிக்கின்றன:

(அநுஜோ ராவணவ்ய அஹம்)-தரை
 லோக்யமும் கூடிக்கேட்க வொண்ணைதபடி
²அந்யாய-காரியாய்க் கதறுவித்த ராவணனு
 க்குப் பின் பிறந்தவனைகயாலே அவன்
 வாவத்தாலே³தூஷிதமான குடலிலே பிறந்
 தென். (தெந் சாவ்மி அவமாநித:)-என் தோ
 ஷங்களை நேராகக் கண்டு வாத்விகர் அவமா
 நம் பண்ணப் பெற்றேனுகில் அதுவுமொரு
 தரமாகலாயிற்று; அங்குனன்றிக்கே நான்⁴பா
 த்ரா-பாத்ர-விவேகம் பண்ணுதே ஹிதம் சொல்
 லப்போனதற்கு பாபகர்மங்களுக்கு முடிகுடின்
 ராவணன் ஆளிட்டுப்⁵பரிபவிக்க அவன்
 கோஷ்டிக்குமாகாதே போந்தேன். (பவந்
 தம் ஸர்வ-பூதாநாம் ஶரண்யம் ஶரணம் கத:)
 தேவீர்⁶அநாலோசித-விஶேஷாஶேஷ-
 லோக-ஸரண்யரான படியிடுலே ராவணனி

¹ பூர்வீத்ரக்ஷण—முற்பகுதி, பிற்பகுதி.

² அந்யாயகாரி—அந்யாயத்தைச் செய்வோன்.

³ ஦ூஷித—தோஷமுள்ளதாகச் செய்யப்பட்ட.

⁴ பாत்ராபாத்ரவிவேக—நல்லவன், கெட்டவன் என்கிற பகுத்தறி.

⁵ பரிமித—அவமாநம் (செய்ய.)

⁶ அநாலோசிதவிஶேஷாஶேஷலோகஶரண—தாரதப் பாமன்றி எல்லா ஐஞ்சுக்களுக்கும் ரசஷ்கனுயிரிருப்பவன்.

லும் 'தண்ணியனை எனக்கும் புகலிடம் ஆவீர் என்று, ²பிதாமஹ-வர-ப்ரஹாதத்தி னலே ஒரு-³வெளிச்சிறப்பு முன் காட்ட ஶரண்ய-குண்டூர்த்தியுடைய தேவீரை ஶரணமாக அடைந்தேன். *முன்பே ஶரணகதி பண்ணி, பலமும் பெற்றவன் இப்போது திரும்பியும் ப்ரபத்தி பண்ணுகிறுன்னல்லன்; இது தந்நிஷ்டையை அறுவைந்தித்து, தனக்கும் கூடப் பெருமாள் புகலிடமானபடிக்குக் க்ருத ஜ்ஞநேய்க் கொண்டாடுனபடி.

முன்பே “⁴ராஜ்ய-காங்கரீ ச ராக்ஷஸः” என்று தனக்குப் பிறந்த பழித்திரும்படி உத்தர-கண்டத்தில் படியே தன் னுடைய அநந்ய-ப்ரயோஜிநத்வத்தை வெளியிடுகிறுன். (பரித்யக்தா மயா வங்கா)-எங்களுக்குக் குலக்ரமாகத மான படைவீடாயிருக்க இத்தை⁵ஹரி-பாஹராயிருக்கும் பால்ஹுகாதிகளுடைய தேசங்,

• ஸக்஦ேவ பிரபநாய இத்யாதிகளிற்படியே ⁶

+ ஦த்தமஸ்யாभய் மயா என்கிறபடியே ⁸

¹ கீழ்ப்பட்டவனுண. ² ப்ரஹ்மாவின் வரத்தால்.

³ ஞானம். ⁴ 60ம் பக்கம் பார்க்க.

⁵ பாசக்ரஹ; (ராஜ்கானி)

⁶ ஹரிவாயி—ஸர்வேச்வரனை ஆச்சரயிக்காதவர்கள்.

⁷ 136ம் பக்கம் பார்க்க. ⁸ 142ம் பக்கம் பார்க்க.

ங்களை வசத்வஸ்தரானவர்கள் விஞ்மாப்போலே வொஸநமாக விட்டேன். (பரித்யக்தா)-
¹ பரித்வஸ்-த்யக்தா. அவ்லூரில் துவக்குடையவை யெல்லாவற்றையும் அருவருத்தேன். (மயா பரித்யக்தா)-நான் துவக்கற விட்டேன். தேவரீர் எங்கை யென்று பேரிட்டு ஒரு விலங்கைப் பூட்டுகிறோ வென்று நடுங்கா நின்றேன். (மித்ராணி ச) ² “மித்ர-த்ரோஹே ச பாதகம்” என் னும்பாடி யிருக்கச்செய்தே தேவரோடே விரோதித்த மித்ரர்களை ஶத்ருக்கள் என்று கைவிட்டேன். (தநாநி ச)-* தநங்களை யும் அவற்றோடே துவக்குத்தானே ஆபத்துக்களுக்குக் காரணமாகக் கண்டபடியினாலே விட்டேன். ‘ச’காரத்தாலே †தேவரீர் திருவடிகள் லோலே வேவைக்கு விருத்தங்களெல்லாவற்றையும் விட்டேன் என்கிறேன்.

* ஆபத்தீ ஧ன் ரக்ஷத் என்னும்படியிருக்கிற³

+ பிதர் மார்ப் பிதர்களிற்படியே⁴

¹ பரிதஸ்த்யக்கா—எல்லாப் புறத்திலும் விட்டேன்.

² மித்ராஹே ச பாதகம் கிழத். 1-38.

சிநேகிதர்களுக்கு துரோஹம் செய்வதிலிருக்கும் பாப(த்தையு)ம்.

³ ஆபத்தர்த்தம் தநம் ரசேஷ்த் (பார. உத். 37. 18).

ஆபத்துக்களுக்காக தநத்தை ரகநிக்கவேண்டும்.

⁴ பிதரம் மாதுரம்

தநத்தை, தாய், (எல்லாவற்றையும் கைவிட்டு, உன் திருவடிகளை சரணமடைந்தேன்.)

நாட்டார் புருஷார்த்தமென்றிருக்கு மவற்றை யெல்லாம் விட்டராகி இலும், அவற்றினுடைய ¹இழுவு நெஞ்சிலே கிடவாதோ வென்னில்; திருப்பாற்கடலிலே வாய் கைத்தவனுக்கு நாய்ப்பால் குடியாத விழுவுண்டோ வென்கிறுன்: (பவத்-கதம் மேராஜ்யம் ச ஜீவிதம் ச ஸாகாநி ச). போகோபகரணங்களும், போக்காவான வென்னுடைய வசத்தையும், போகங்களுமெல்லாம் தேவரீரை யநுபவிக்கையாகிற மஹாஸமுத்திரத்தில் திவலைகளிலே யொருங்கிக் கிடக்கும். இது ஸமுத்திரத்திலே ²குளப்படியும் உண்டு என்னுமாப்போலே இருப்பதொரு பாசுரம்.

இப்படி அநந்ய-ப்ரயோஜிதனான விபீஷ
ணம்பானுக்கு மேல் ஸங்கா-ராஜ்யம் வந்தபடி
யென்னென்னில், அது ³ராமநியோகாநு
பாலந-ரவிகனான இவனுக்கு

⁴ ‘நின்னையேதான் வேண்டி நீள்செல்வம் வேண்டா
[தான்
தன்னையேதான் வேண்டும் செல்வம்’ என்கிறபடியே
வந்ததத்தனை.

¹ இழுவு—நஷ்டம்.

² குளம்புச்சுவட்டில் தேங்கிய நீர்.

³ ராமனியாநுபாலநரசிக—ராமனுடைய ஆக்ஞா
ங்கை நிறைவேற்றுவதில் ருசியுள்ளவனான.

⁴ பெரு. நி. 5-9. உம்மையே விரும்பி, பெரிய ஜூச்வர்யத்தை விரும்பாதவனை செல்வம் தாஞ்சைவே அடைய விரும்பும்.

இப்படி ஶரணகதன் பாசுரத்திலே ஈடுபட்ட பெருமாளுக்குப் பிறந்த இரக்கத்தையும் அதடியாக அருளிச்செய்த ப்ரகாரத்தையும் சொல்லுகிறான் (தவ்ய) இத்யாதியால். (தவ்ய)-அநந்ய-ஶரணஞ்ய, அநந்ய-ப்ரயோஜநஞனவனுடைய. (தத்வசநம்)-¹ ஆகிஞ்சந்ய-அநந்யகத்தித்வ-புரவ்காரமாக ² த்வயார்த்த-பரமான வசநத்தை. (ராமோ வசநம் அப்ரவீத):-

3 த்விஸ்-ஸரம் நாபிஸந்தக்தே

த்விஸ்-ஸ்தாபயதி நாஸ்திதாங் |

த்விர்-ததாதி ந சார்த்திப்யோ

ராமோ த்விர்-நாபிபாஷதே ||

என்று

கவி பாடினால் இது பரமார்த்தமாய் இருக்கும் படி குணத்தியமையுடைய பெருமாள்-பஞ்சவீதி

1 ஆகிஞ்சந்யானந்யாதித்வபுரஸ்கார—எனினம், வேறு புகலற்றமை இவற்றை முன்னிட்டுக்கொண்டு.

2 ஦ுயார்஥பர—‘த்வயம்’ என்னும் மந்திரத்தின் அர்த்தபரமான.

3 ஦்விஶரஂ நாமிஸந்வதே ஦்வி: ஸ்வாபயதி நாஶிதாந् |

द्विदाति न चार्थिभ्यो रामो द्विनामिभाषते !!

4 வக்தவ்ய—சொல்லவேண்டியது.

ராமன் (ஒருதடவை குறி தவற்றிறைன்று) இரண்டாம் முறை அம்பைப் பூட்டுவகில்லை; தன்னை அண்டினவர்களை இரண்டு தடவை ரகநிப்பதுமில்லை; யாசகாக ஏருக்கு (ஒரு தடவை கொடுத்தது போதாதென்று) இரண்டு தடவை கொடுப்பதுமில்லை; ராமன் இரண்டு வார்த்தை பேசவதுமில்லை.

ஞூழ்வான் கார்யத்தைப் பற்ற இனி ஒரு வக்த
வ்யம் இல்லாமையாலே தம்முடைய அவதார-
ப்ரயோஜநமான துஷ்ட்க்ருத்-விநாஸத்திற்கு உ-
படுக்தமாக

¹ ஆக்யாஹி மம தக்வேந

ராக்ஷஸாநாம் பலஸபலம்

என்று

ராக்ஷஸ-வருத்தாந்தத்தைக் கேட்டருளினார்.
(வசஸா ஸாந்த்வயித்வைநம்)-¹ நீர் இதற்கு
முன்பு பட்ட சிறுமையெல்லாம் நமக்காக
வண்ணாரே? இதெல்லாம் ஏற்கனவே கோலப்
பெருதே ஸாபராதரான நாமன்றோ பட்
டோம்' என்னுமாப்போலே இங்சொல்லாலே
இவனை உருகப் பண்ணி அருளிச் செய்தார்.
அருளிச் செய்கிறபோது (லோசநாப்யாம் பிப
ந்திவ)-² பெருவிடாய்ப்பட்டவன் தண்ணீரை
க்கண்டால் ஒருக்காலும் விடமாட்டாதாற் போ
லே * அநுபவியா நின்றுகொண்டு ³ அநவ
திக-தயா-வெளாஹார்த்த -அநுராக-கர்ப்பங்க
ளான திருக்கண்களாலே ஸ்ரீவைசுகண்டநா

* 'பாரித்துத்தானன்னை முற்றப் பருகினுன்' இத்யா
கிளிற்படியே. ⁴

1 ஆख्याहि ஸம தत्वेन राक्षसानां ब्रह्मा ब्रह्म | (४. 19. 7)

2 மிகுந்த தாகம் கொண்டவன்.

3 அनங்கிக்஦யாஸௌஹார்஦்வராகார்ம — அளவற்ற இரக்கம்,
ஸ்ரேஹம், அன்பு இவை நிறைந்த.

4 திருவா. மொ. 9-6-10

தன் முக்தனைப் பார்த்தருளுமாப்போலே குளி
ரப் பார்த்தருளி, ஆலாங்கட்டியை விட்டெறி
ந்தாற் போலே அவனை “ஸ்ரீதீழுதோ நிரா
மயः” என் ஞும்படி பண்ணிக்கொண்டு வார்
த்தையருளிச் செய்தார். இதற்கு மேலுள்ள
தெல்லாம் ஸ்ரீவிஷ்ணும்வான் மனோரதித்த
கைங்கர்யத்திற்கு உறுப்பான பாரிப்பாகக்
கண்டுகொள்வது.

2 ராகாந்தே ருத்ரங்கஶ்சுத்தானிக஦னோ ஧ூம்ரதாந்தாந்தை
஭ங்குத்தாந்தை பிரஹஸ்தாந்தை கும்஭கர்ணதிகாயௌ
஬்ரஹஸ்த்ராந்தை கும்஭ாதிகம஥ மகராக்ஷ ச ஹத்யேந்தாந்தை
ஜித்வா ஘ஸைஸ்திமிஸ்த் ஸஹவலமவ஧ித் ராவண ராம஭ద:

1 ஶிதிமூதோ நிராமய: (பா. ஈ. 194-28) குளிர்ந்து
ஸ்ரீமுகமுள்ளவனுக (ஆகிருண்).

2 ராகாந்தே ருத்ர-லங்கர்-ச்யுத-பணி-கதநோ
தும்ரத்ருக்-வஜ்ரதம்-ஷ்ட்ரெள
பங்க்தவா அகம்பம் ப்ரஹஸ்தம் தயமுக-மகுடம்
கும்பகர்ணதிகாயெள |
ப்ரஹஸ்தர-ச்சின்ன-கும்பாதிகம் அத
மகராகஷம் ச ஹத்வேந்த்ரஸக்ரும்
ஜித்வா கஸ்ரைஸ்-த்ரிபிஸ்-தம் ஸஹபலமவதீத்
ராவணம் ராமபத்ர: ||

பூர்ணிமையின் முடிவில் வங்கையைத் தகைந்து,
நாகபாசத்திலிருந்து விடுபட்டு, தும்ராகஷன், வஜ்ரதம்-ஷ்ட்ரென், அகம்பன், ப்ரஹஸ்தன் முதலியோர்களை முடித்து,
ராவணனுடைய கீடங்களைத் தள்ளி, கும்பகர்ணன்,
அகிகாயன், முதலியோர்களை ப்ரஹஸ்தரம் முதலிய
பாணங்களால் நாசம் செய்து, பிறகு மகராகஷன், இந்த்ர-ஜித்து முதலியோர்களைக் கொன்று மூன்று நாட்களில்
ராவணனையும் அவனுடைய ஸௌந்யங்களோடு ராமன்
கொன்றுர்.

१ अपदिश्य वेङ्कटेशं स्वहस्तसंसक्ततुलिकातुल्यं ।

अभयप्रदानसारं गुरुप्रसादः स्वयं व्यलिखत् ॥

२ पेपाण्डिज्ञायिकमृन्तु मिरुकंकलं पुलियपुलं लुकन्त्तालं
मन्नं रोटुप्पत्तप् पेपाण्डिलते, मन्नं त्तुलकज्ञित्तुम्
त्तज्ञियटेन्त्तिटत्तान्तरुलं चेय्यम्त्तनीस्त्तिलियोन्न
पेपाण्डिन्नामटेन्तेहाम् पुरमारेन्न केलाल्चेय्य
(திடலே)

१ अपश्चिम्य वेङ्कटेशम्

स्ववृहस्त-सम्सक्त-तालिका-तुल्यम् ।
अपय-प्रतान-सारम्

कुरु-प्रसादः स्वयम् व्यलिकत् ॥

तकंकलं केयिलं अकप्पट्ट ऎमुत्तुकोलं पोन्ऱ
वारान वेङ्कटेशन् ऎन्किऱु मूर्तितेकिज्ञे ऒरु व्या
ज्ञमाक वैत्तुकंकेळाण्टु, आचार्यरक्कளिऩ् अनुकरू
मानातु ताने इन्त अपय-प्रतान-सारम् ऎन्तुम्
करन्तत्तेत ऎमुत्तिरू. (आचार्यरक्कளिऩ् अनुकरूम्
एमुत्तिवैकंक इतु एमुत्तप्पट्टतु).

२ (सकल लोकात्तरण्यमान)स्वर्णत्तेत इकमृ
न्तु, मिरुकंकलं अल्पमाने त्तरुणम् मुहलियवर्त्तर
मिरुम्पिऩुलुम्, रत्तनवाचियरूपम्) अराचर्कलं ऎट्टुकं
केळालंवतु अप्पेपाण्डि त्तवि वेरिल्लैयल्लवा ! अतु
पोल (विवेकिक्कान) नामुम् इव्वुलकिलं उयर्न्तेहार
त्तामृन्तेहार ऎल्लोरुम् त्तज्ञिन्न आचर्यिकंक, अवर्कलु
क्कु अरुलं चेय्यकिऱु ऒप्पर्त्त विल्लालियाने मूर्तिरामत्तु
कैय अमुकिय त्तिरुवट्टिक्कैय यटेन्तेहाम्. वेरु वழி
कैलासं चेय्यवत्तालं ऎन्नं प्रयेयाज्ञनम् उண्टु. (अल्प
पलंक्कैय आक्षेप्पट्टु ओடिऩ्ऱलं नामुम् मिरुकंकलं
पोलावैमेयामृय, निलै निऩ्ऱलं ऒरु प्रयेयाज्ञनमुम्
இல்லै येऩ्ऱपடி).

- ¹ வேதச்சிரனில் விதியுணர்ந்தோர்கள் விரித்துரைத்து
காதற்கதியையும் ஞானத்தையும் கருமங்களையும்
சாதிக்கவல்ல சரணகதி தனிநின்ற நிலை
இத்தொடங்குமெழுத்தின்ற்றத்திலுணர்மின்களே ||
- ² மூவுலகுந் தன் பிழையைத்தானே சாற்ற
முனிவர்களுந் தேவர்களும் முனிந்த வந்நான்
தாவரிதா யெங்கும் போய்த் தளர்ந்து வீழுங்த
தனிக்காகந் தானிரந்த வயிர் வழங்கிக்
காவளினி யெமக்கெங்குந் கடங்னன்றென்னி
காணநிலையிலச்சினை யன்றட்டவள்ளல்
ஏவல் பயனிரக்கமிதுக் காறென்றேது
மெழிலுடையாரினையடிக் கீழிருப்போநாமே ||

இதி ப்ராப்தி-ப்ரகார-ப்ரபஞ்ச: தமேஷா அதிகார:

¹ வேத ஸமூஹங்களில் (சேதனர்களின் உஜ்ஜீவந
த்திற்காகச்) சொல்லியிருக்கும் விதிகளை உள்ளபடி யண
ந்த பூர்வர்கள் (பகவத்கிதை அதன் பாஷ்யம் முதலைய
வற்றில்) விரிவாக உரைத்த பக்தியோகம், ஞானயோகம்,
கர்மயோகம் இவற்றை நிறைவேற்ற வைப்பதற்கு ஸாத
னமாக அவர்களாலே அங்கீகரிக்கப்பட்ட சரணகதி
ன்னும் உபாயம், அனவகஞ்சன் மோசத்திற்கு தனி
(வைதந்தர) ஸாதனமாகவுமிருக்கும் ப்ரகாரத்தை ப்ரண
வத்தில் தெரிந்து கொள்ளலாம். (வேதம் ஒதுவதற்காக
முதலில் சொல்லப்படுகிற எழுத்தான் ப்ரணவத்தில் சொ
ல்லியிருக்கும் முறையில் தெரிந்துகொள்க).

² மூவுலகும் (தேவதைகள், ரிஷிகள், மானுஷ்யர்கள்
எல்லோரும்) தங்களுடைய பிழையை (காகத்தை ரக்ஷிப
பதற்கு சக்தியற்றமையை) தாங்களே சொல்லி, (“நீ
துஷ்டன், உன்னை ரக்ஷிக்கவும் கூடாது” என்று, கோபித்
துக்கொண்டு தள்ளின அந்தக் காலத்தில், தங்குவதற்கு
ஒரு இடம் அகப்படாமல் எங்கும் சுற்றி, தன் திருவடிக

इति

कवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य
श्रीमद्बैद्यटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु

अभयप्रदानसारः

॥ संपूर्णः ॥

களில் விழுந்த ஒப்பில்லாப் பாடியான அந்த காகாஸரான் (வேறொரு புருஷகாரமில்லாமல்) தானே இந்த ப்ராணீனைக் கொடுத்து, (அவ்வளவில் தன் சாருண்யம் அடங்காமல்) நம் திருவடிகளில் விழுந்தலிவை எப்போதும் காப்பாற்றவேண்டுவது நம் கடமை என்று எண்ணி, (ஒரு தவறு செய்து ஒரு கண்ணை யிழுந்தோம், இனி வேறொரிடத்தில் தவறு செய்தால் மற்றொன்றும் போம் என்று அஞ்சி இந்தக் காகம் தவறு செய்யாமல் கேழம் மாயிருக்க வேண்டுமென்று கருதி), ஒரு கண் குருடனுக் கிருக்கை என்கிற அடையாளத்தை அவன் சரணமடைந்தகாலத்தில் அநுக்ரஹித்த பாமோதாரனுன் பெருமானுடைய கைங்கர்யமே பரமப்ரபோஜனம்; அவ்வள்ளுடைய க்ருபையே (இந்த மஹாபலத்திற்கு) உபாயம்; இப்படி உபதேசிக்கும் ஆசார்யர்களுடைய திருவடிகளின் கிழே இருப்போம். (அவர்களை அநுவர்த்தித்துக் கொண்டு சுகமே யிருப்போம் என்றபடி).

कवितार्किकसिंहाय

कल्याणगुणशालिने ।

श्रीमते वैद्यटेशाय

वेदान्तगुरुवे नमः ॥

अपयप्रतान्तराम
लम्पूर्ण्णाम्



Swamy receiving the award from President of India on 25.3.1992

INDEXES

புந்தேசிகண் அருளிச்செய்த சோகங்கள்

	க்கம்
அப்஦ிஶய வேங்கடேஶ்	178
ஜயத்யாஶ்ரிதஸந்தாஸ	2
दीनो दृष्टु वा	135
नमस्तस्मै कस्मैचन	3
प्रायः प्रपदने पुंसां	2
ராகாந்தே ருத்ரலङ்கः	177

பாகாங்கள்

ஒருக்காலே சரணைக	4
சோகங் தவிர்க்கும்	3
பொன்னை யிகழ்ந்த	178
மூவுலகுஞ் தன் பிழையை	179
வேதத்திரளில்	179

மூலோபாத்த ந்யாயங்கள்

அந்தரங்கந்யாய	61
கைமுதிகந்யாய	101
கோவலிவர்஦்ந்யாய	137
பக்கோருபரி ஗ங்காநிபதனந்யாய	82
செந்஦ிதக்ஷகந்யாய	119

कंर नं त्रिं कं जीनं गपयां

इतिहासोत्तम	126	श्रीरामायण	9
उत्तर श्रीरामायण	14, 46	श्रुति	84, 87, 97, 99
नीतिशास्त्र	169	श्रौत	14
पौष्टक	53	श्वेताश्वतर	10, 14
भगवच्छास्त्र	92	संवर्तस्मृति	134
मनु (आदि)	127	सर्वज्ञसंहिता	53
मन्वादि धर्मशास्त्र	128	सात्वत (संहिता)	53
नद्वेषबृहस्पतिसंवाद	121	श्येनकपोत वृत्तान्त	104
पर्यङ्कविद्या	146	श्येनकपोतोपाख्यान	117
रघुराक्षससंवाद	99, 124	"	94
व्याघ्रवानरसंवाद	104		

प्रमाणगणेशकंकनं

अक्षरं ब्रह्म सत्यं त्वं	13	अदित्या वीर्यवान् पुत्रः	16
अङ्गुल्यप्रेण तान्हन्यां	91, 92	अनुजो रावणस्याहं	167
अङ्गातं नास्ति ते किञ्चित्	71, 92	अपायसंप्लवे भूयो	141
अङ्गालिः परमा मुद्रा	113	अब्रवीच्च तदा वाक्यं	167
अथ रामः प्रसन्नात्मा	77	अभयं सर्वभूतेभ्यः	65, 136

अङ्गालिः परमा मुद्रा क्षिप्रं देवप्रसादिनी ।

सा हि सर्वत्र सर्वेषां सर्वकामफलप्रदा ॥

अराक्षसमिमं लोकं	39	इयं सीता मम सुता १	40
अर्धं	97	ईदृशं व्यसनं प्राप्तं	119
अलमेषा परित्रातुं	43	उपक्रमोपसंहारौ	49
असाध्यः कुपितो रामः	69	ऋषेः कण्वस्य पुत्रस्य	108
अस्तु ते ४	41	एकतः क्रतवः सर्वे	133
अस्माभिस्तुल्यो भवतु १५२, १६२		एतस्मिन्नन्तरे विष्णुः	21
अस्वर्गं चायशस्यं च	130	कथश्चिदहमागतः २	68
अहं ते हृदयं राम	14	कथं देवगणश्रेष्ठं	12
अहं हत्वा दशग्रीवं	61	करिष्यामि यथार्थं तु	131
आख्याहि मम तत्वेन	१६८	कर्ता सर्वस्य लोकस्य	१२
आगच्छ विष्णो भद्रं ते	१८	कश्चित्कुद्दसमाचारः	१०२
आजगाम मुहूर्तेन	५४	किङ्करोस्मीति चात्मानं ३	५७
आत्मप्राणैः परप्राणान्	११६	किमत्र चित्रं धर्मज्ञ	१४८
आनयैनं हरिश्रेष्ठ	१४७, १४२	कुरुष्व मामनुचरं	२३
आपदर्थं धनं रक्षेत्	१७३	कृतापराधस्य हि ते	३५
आर्तो वा यदि वा दृष्टः	११५	को नाम स भवेत्स्य	८८
इतिहासपुराणाभ्यां	८		

1. प्र. प्र. ७३-२६

2. जनस्थानस्थिता राजन् राक्षसा बहवो हताः ।

खरश्च निहतः संख्ये कथंचिदहमागतः ॥

3. इत्येवमनया स्तुत्या स्तुत्वा देवं दिने दिने ।

किंकरोस्मीति चात्मानं देवायैवं निवेदयेत् ॥

4. शरणगतिगदं

सत्यपातावनि हष्टः	164	तस्मात्क्षिं प्र सहास्माभिः
मुण्डायतं लोके	72	(152, 159)
चतुर्विधा भजन्ते मां १	138	तस्य तद्वचनं श्रुत्वा 168
चापमानय सौभित्रे	38	तावदार्तिस्तथा वाञ्छा ३ 138
चिन्तयामास को न्वेतत्	9	तेन मैत्री भवतु ते 40, 41,
जगत्सर्वं शरीरं ते	13	ते वयं भवता रक्ष्याः 27
जूंभितं तद्वर्द्धष्टा	11	तौ तु मेधाविनौ दृष्ट्वा 10
तच्चितं यत्तदर्पणं २	168	स्वकृत्वा पुत्रांश्च दारांश्च 59, 82
ततस्त्वमपि दुर्धर्षः	16	त्रीन् लोकान् संपरिक्रम्य 32
ततस्तु सुग्रीववचो	158	त्वं त्रयाणां हि लोकानां 13
ततस्सा हीमती बाला	43	त्वं हि लोकपतिर्देव 18
तदलं कूर्वाक्यैर्वः	42	त्वं हि सत्यव्रतः शूरः ७२
तदेवमागतस्यास्य	127	त्वज्ञानशक्तिकरुणासु 92 (81)
		त्वामामनन्ति कवयः २६

1. चतुर्विधा भजन्ते मां जनास्सुकृतिनोऽर्जुन ।

आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ ॥

2. सा जिहा या हरि स्तौति तच्चितं यत्तदर्पणम् ।

तवेव केलौ इलाध्यौ यौ तत्पूजकरौ करौ ॥

3. तावदार्तिस्तथा वाञ्छा तावन्मोहस्तथा॑सुखं ।

यावन्न याति शरणं त्वामशेषाघनाशनम् ॥

4 धर्मः श्रुतो वा दृष्टो वा कथितो वा कृतोपि वा ।

अनुमोदितो वा राजेन्द्रं नयतीन्द्रपदं नरम् ॥

दत्तमस्याभयं मया	142, 146	न नमेयं ४	162
दरेन्द्रियाननं घेरं	7	न वयं तत्कुलीनाश्च	60
दिशत्यासनमभ्याशे	169	न स्मरत्यपकाराणां	75
द्विः शरं नाभिसन्धत्ते	175	न हन्यात् (112)	115
धर्मः श्रुतो वा दृष्टो वा ५	131	न हि रामो दशमीव	70
धर्मस्य तत्वं निहितं १	132	नाकां कर्तुगिच्छामि	121
धर्मिष्टस्त्वं यथा वत्स	51	नातो भूयस्ततो धर्मः	134
न गाथा गाथिनं शास्ति २	132	नारायण न जानीषे	46
न च सङ्कुचितः पन्थाः	37	नाहमेतत्करिष्यामि	122
न चास्य बौजं रोहति	122	निदानं सर्वभूतानां	140
न चेच्छरणमभ्येषि	86	निवेदयत मां क्षिप्रं ५६, ५८, १५७	
न जातु हीयते ३	170	पद्मे दिव्यार्कसङ्काशे	15
न ते वागनृता काव्ये	6	परमापद्मतस्यापि	51

1 तर्कोऽप्रतिष्ठः श्रुतयो विभिन्ना

नैको मुनिर्यस्य मतं प्रमाणम् ।

धर्मस्य तत्वं.....स पन्थाः ॥

2 न गाथा गाथिनं शास्ति बहु चेदपि गायति ।

प्रकृतिं यान्ति भूतानि कुलिङ्गशकुनिर्यथा ॥

3 त्वदाङ्ग्मुदिश्य कदापि केनचिद्

यथा तथा वापि सकृत्कृतोऽग्निः ।

तदैवं मुष्णात्यशुभान्यशेषतः

शुभानि पुष्णाति न जातु हीयते ॥

4 द्विधा भज्येयमप्येवं न नमेयं तु कस्यचित् ।

एष मे सहजो दोषः स्वभावो दुरतिक्रमः ॥

परित्यक्ता मया लङ्का		प्रवृत्तिकालदारभ्य	53
	(59, 82, 168)	प्रसादयस्त्वं चैनं	40
परित्राणाय साधूनां	5	प्राणार्थिनमिमं भीतं	125
पशुर्मनुष्यः पक्षी वा	166	प्राणिनं वध्यमानं तु	125
पाणावामलकं यथा १	7	प्राणैरपि त्वया राजन्	117
पापानां वा शुभानां वा	44	प्राणैरपि प्रियं कार्यं	47
पापीयसोपि शरणा	81	प्रायश्चित्तेन शुद्धयन्ति	123
पितरं मातरं २	173	बद्धाङ्गलिपुटं दीनं	112
पिशाचान्दानवान् यक्षान्	91	ब्रालग्नांश्च कृतग्नांश्च	128
पुण्यं वेदैश्च संमितम् ३	9	ब्रह्मा स्वयंभूश्चतुराननो	30
पूयन्ते हयमेधेन	124	भर्त्सितामपि याच्छ्वं	42
प्रणादश्च महानेषः ५६, ५८,		भवांस्तु सह वैदेह्या	23
	१५१	भित्त्वा वेलां समुद्रस्य	69
प्रणिपातप्रसन्ना हि	42		

१ ततः पश्यति धर्मात्मा तत्सर्वं योगमास्थितः ।

पुरा यत्तत्र निर्वृत्तं पाणावामलकं यथा ॥

२ पितरं मातरं दारान् पुत्रान् बन्धून् सखीन् गुरुलन् ।

रक्तानि धनधान्यानि क्षेत्राणि च शृहाणि च ॥

सर्वधर्मांश्च सन्त्यज्य सर्वकार्मांश्च साक्षरान् ।

लोकविक्रान्तचरणौ शरणं तेऽत्रजं विभो ॥

३ इदं पवित्रं पापग्रं पुण्यं वेदैश्च संमितम् ।

यः पठेद्रामचरितं सर्वपापैः प्रमुच्यते ॥

भीताभ्युप्रदानेन	133	मित्रभावेन संप्राप्तं 65, 79, 92
मच्छन्दादेव ते ब्रह्मन् १	5	मित्रमौपायिकं कर्तुं 40
मनः प्रीतिरनायासाद् २	170	मेषधर्मनं विन्दति 123
मम चाप्यन्तरात्माऽयं	150	य इदं शृणुयात् 95
ममापि तु विवक्षाऽस्ति	78	यच्च शोकाभिभूतस्य 36
मर्यादानां च लोकस्य ३	107	यदि किञ्चिदतिक्रान्तं 36
महाजनो येन गतः	132	यदि किञ्चिदविज्ञातं 36
महामधर्मोऽक्षयफलः	134	यदि वा रावणः स्वयं 86, 142
महार्णवे शयानोऽस्तु	15	ययोश्चित्तेन वा चित्तं 153
मातर्मैथिलि राक्षसीः	44	यस्तं शृणुयान्नित्यं
मित्रद्वोहे च पातकं ४	173	यस्य स्यात् श्रोत्रियः पिता ५ 109

1 लोक एवास्त्वयं बद्धो नात्र कार्या विचारणा ।

मच्छन्दादेव ते ब्रह्मन् प्रबृत्तेयं सरस्वती ॥

2 मनः प्रीतिरनायासादपुण्यस्य च संक्षयः ।

प्राप्यते पुरुषैर्ब्रह्मन् शृणवद्विर्भगवत्कथाः ॥

3 रामो भामिनि लोकस्य चातुर्वर्ष्यस्य रक्षिता ।

मर्यादानां च लोकस्य कर्ता कारयिता च सः ॥

4 यद्यप्येते न पश्यन्ति लोभोपहतचेतसः ।

कुलक्षयकृतं दोषं मित्रद्वोहे च पातकम् ॥

5 अश्रोत्रियः पिता यस्य पुत्रः स्याद्वेदपारगः ।

अश्रोत्रियो वा पुत्रः स्यात् पिता द्वेदपारगः ॥

ज्यायांसमनयोर्विद्यात् यस्य स्यात् श्रोत्रियः पिता ॥

योवत्रजा धरिष्यन्ति	64	रामो विग्रहवान् धर्मः 106, 156
युष्मतो भयभीतानां	47	सवणो नाम दुर्वृत्तः 57
यूयं यूयं वयं वयं ।	165	रिपूणामपि वत्सलः ३ 39
यो हि कश्चिद् द्विजं हन्यात् ।	126	लोभाद् द्वेषाद्याश्चापि 124
रक्षिष्यतीति विश्वासः	55	वध्यतामेष तीव्रेण 99
रहस्यं च प्रकाशं च	6	वरद सकलमेतत् ५ 75
राक्षसानां वधे साहं	62	विदितः स हि धर्मज्ञः 40, 80
राघवं शरणं गतः 55, 81, 98,	143	विदुषोऽतिक्रमे 117
राघवाय महात्मने	66	विनष्टः पश्यतस्तस्य 129
राघवेणाभये दत्ते	161	विभीषणस्तु धर्मात्मा 154, 162
राज्यकांक्षी च राक्षसः	60	विभीषणो वा सुग्रीव 142
राज्यं प्रार्थयमानस्तु	60	विषये ते महाराज 49
रामस्य तु वचः श्रुत्वा २ ।	147	वैदेह्याश्चापि यदूवृत्तं ६

1 अद्य प्रभृति हे लोका यूयं यूयं वयं वयं ।

अर्थकामपरा यूयं नारायणपरा वयम् ॥

2 रामो विग्रहवान् धर्मः साधुः सत्यपराक्रमः ।

राजा सर्वस्य लोकस्य देवानामित्र वासवः ॥

3 सखे राघव धर्मज्ञ रिपूणामपि वत्सल ।

अभ्यनुज्ञादुमिच्छामि गमिष्यामि यथासुखम् ॥(४, 50-56)

4 परिजनपरिबर्हा भूषणान्यायुधानि

प्रवरगुणगणाश्च ज्ञानशान्त्यादयस्ते ।

परमपदमथाण्डान्यात्मदेहस्तथात्मा

वरद सकलमेतत्संश्रितार्थं चकर्थ ॥

शक्तोपि रक्षणे तस्य	126	शृणु राजन् कथामेतां	95
शत्रोः प्रख्यातवीर्यस्य १	71	शोचनिव रुदनिव	121
शरणं च प्रपन्नानां	138	श्रुतिः स्मृतिस्सदाचारः	136
शरणागतबालखी	128	श्रूयते किल गोविन्दे ३	52
शरणागतं पारित्यज्य	127	श्रूयते हि कपोतेन	94
शरणागतां न त्यजेयं	121	षष्ठिर्वर्षसहस्राणि	106
शरण्यं शरणं च त्वां	14	संहृत्य वा पुनर्लोकान्	70
शरीरारोग्यमध्याक्ष्मि	61	सकृदेव प्रपन्नाय	136
शापितस्त्वं	64	सखा दासोऽस्मि ४	145, 156
शास्त्रेषु निष्कृतिर्दृष्टा	125	सख्यमात्मनिवेदनं ५	57
शीतीभूतो निरामयः २	177	सङ्कल्प देव भगवान्	53
शृणु चावहितः कान्त	97	स चापि भगवान्कण्डुः ६	109

- 1 शत्रोः प्रख्यातवीर्यस्य रञ्जनीयस्य विक्रमैः ।
पश्यतो युद्धलुब्धोऽहं कृतः कापुरुषस्त्वया ॥
- 2 आत्मबुद्धिं समास्थाय शीतीभूतो निरामयः ।
अमृतं विरजाः शुद्धमात्मानं प्रतिपद्यते ॥
- 3 अ. क. 2-25.
- 4 लोकनाथस्य रामस्य सखा दासोऽस्मि राक्षस ।
न मया मोक्ष्यसेऽद्य त्वं पार्थिवेन्द्रस्य तेजसा ॥
- 5 श्रवणं कीर्तनं विष्णोः स्मरणं पादसेवनम् ।
अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् ॥
- 6 स चापि भगवान्कण्डुः क्षीणे तपुसि सत्तमः ।
पुरुपोत्तमाख्यमदीशं विष्णोरायतनं ययौ ॥
- (अ. ५. 1-15- 52)

स चेद्याद्वा मोहाद्वा	118	सर्वपराधनिष्कृत्या	140
स तं निपतितं भूमौ	32	स हि तं प्रतिजग्राह	102
सतां हि सन्देहपदेषु	151	सामान्योयं धर्मसेतुः	107
सतारग्रहनक्षत्रं	69	सिद्धगन्धर्वयक्षाश्च	21
स तु रामस्य धर्मात्मा	165	सीतां च रामाय	154
स त्वं वित्रास्यमानासु	17	सुग्रीवः शङ्कितश्वासीत्	155
सन्धाम्	84	सुग्रीवस्य तु तद्वाक्यं	89
सु पित्रा च परित्यक्तः	29	सुदुष्टो वाऽप्यदुष्टो वा	91
सु भागुश्वरणौ गाढं	22	सूक्ष्मः परमदुर्ज्ञेयः	48,149
समयस्ते महाबाहो	15	सोङ्गलिं शिरसा	98
समये तिष्ठ सुग्रीव	37	सोहं परुषितस्तेन	57
समुद्रं राघवो राजा	38	सोहं संन्यस्तभाऽरो	16
सर्वज्ञोपि हि विश्वेशः	92	खरेण महाता महान्	58
सर्वलोकशरण्याय	56,66	हसितं भाषितं चैव	7
समुत्पन्नेषु कृत्येषु	17		

1

2 सर्वज्ञोपि हि विश्वेशः स श कारुणिकोऽपि सन् ।
संसारतन्त्रवाहित्वाद्विक्षापेक्षां प्रतीक्षते ॥

3 अ. 17-15

4 धनानि रत्नानि सुभूषणानि
वासांसि दिव्यानि मणीश्च चित्रान् ।
सीतांच वीतशोकाः ॥

5 सूक्ष्मः परमदुर्ज्ञेयः सतो धर्मः प्लवङ्गम् ।
द्विदिस्यः सर्वभूतानामात्मा वेद शुभाशुभम् ॥

தமிழ் ப்ரமாணங்கள்

அவூரார் துணை 1	20
ஏஞ்சும் போய்	31
எமதிடம் புகுது	145
ஆழிவில் காலமெல்லாம்	153
கடைத்தலை யிருந்து	28
கூழாட்பட்டு	145
செகிக்கினிய	170
தயாதன் பெற்ற	165
தன்மை பெறுக்கி	166
தாழ்ச்சி மற்றொங்கும்	162
நிலை வரம்பில	67
நின்னேயேதான் வேண்டி	174
பாரித்துத்தானேன்னை	176
புற்பா முதலாப்புல்	26
போற்றி	163
மரவடியைத் தம்பிக்கு	25
மற்றைக் கண்	34
வந்து மண்ணும்	145
வணங்கவிலரக்கன்.	162

ப்ரமாண வெங்க்ரஹம்.

1. ஸம்ஸ்க்ருதம்.

பக்கம்.

பக்கம்.

		भारत : i आदिपर्व
61	81,92	1-293
		8
		ii सभापर्व
1—20	151	64:20
		132
		iii वनपर्व
4— 3	133	314:119
17	127	132
18	124	
19,52	125	
74	116	iv उद्योगपर्व
75	117	12-16,17
8— 2		123
5	95	18,19
6	102	124
24	98	20
40	97	125
128	95	37-18
		173
		39-48
		153
		xii शान्तिपर्व
1-14	57	143- 6
		95
		10
		102
भगवद्गीता		32
4-8	5	98
1-38	173	144-25
7-16	138	126
		194-28
		177
		xiv आश्रमेधिकपर्व
भागवत		
7-5-23	57	96-31
		131

गारदा जसंहिता		अगुणदत्तकोश	
	113	50	44
पौष्करसंहिता	53	संवर्तस्मृति	133
	28	सात्वतसंहिता	53
मनुस्मृति		स्तोत्ररत्न	170
3-137	109	श्रीमद्भाग्याण बालकाण्ड	
11-190	128	1:63	155
198	127	97	9
याज्ञवल्क्यस्मृति		2:31	5
1-7	136	33-35	6
3-5-298	128	3:4	7
लक्ष्मीतन्त्र		6	7
17-78	92	15:16	21
91	141	24	21
वरदराजस्तव		73:26	40
11	73	75:19	11
63	75	ii अयोध्याकाण्ड	
69	26	1:11	75
विष्णुधर्म		2:7	106
1-13	168	31:2	22
2-25	52	22	23
68-3	170	25	23
74-43	61	59:8	49
106-53	138	iii आरण्यकाण्ड	
विष्णुपुराण		1:20	27
1-9-73	138	17:24	154,162
1-15-52	109	31:2	68
		23-27	69,70
		37:13	106,155

iv किष्किन्धाकाण्ड		13	60
18:15	48,149	14	56,58
32:17	35	21	89
34:18	37	22,23	91
36:11	36	18:24	94
20	35	25	102
		26	108
		27	112,115
v सुन्दरकाण्ड		28	115
21:20-22	40,80	29	118
27:41,43,44	42	30	129
35:11	107	31	130
38:33 } 34 }	29,32	32	131
		33	136
51:45	30	34	86,142
58:87,90	43	35	147
		36	148
vi युद्धकाण्ड		37	150
15:14	154	38	152
17: 1	54	39	158
9	58	19:	161
10,14	57,59		164
15	{ 56,66,	2	165
	157	3-7	167,168
24		5	59,82
27	99	19	61
33	71	23	62
34	72	31	38
65	60	21:22	38
18: 1	77	36:11	162
2	78	40:10	145,156
3	79	41:66	39,86
5	88,119	50:56	39

106:6	71	vii உசரகாண்ட:	
116:44	44	8:3	46
120:6,7	12	7,8	47
14,19,26	13	10:31,34	51
18,24	14	104:3,4	15
		7-11	16,17
		108:27,29	64
		110:8-10	18

2. தமிழ் (திவ்யப்ரபந்தம்).

திருப்பாலை.		10-9-9	145
24	163		
திருமாலை.		பல்லாண்டு.	
38	28	3	* 145
திருவாய்மொழி.		பெரிய திருமொழி	
1-3-2.	67	9-8-5	162
3-2-4	162	●	
3-3-1	153	பெரியாழ்வார் திருமொழி	
3-7-7	166	2-6-7	25
5-1-9	20	4-9-1	34
7-5-1	26	பெருமாள் திருமொழி	
9-6-10	176	5-5	31
9-8-5	162	5-9	174
10-1-8	165		
10-8-11	170		

ஆக்ரம் தத்தியவேண்டியவை

	பக்கம்.
उपक्रमोपसंहாரை	49
दिशत्यासनमभ्याशे	169
द्विशरं नाभिसन्धते	175
नातो भूयस्ततो धर्म	134
निदानं सर्वभूतानां	140
पूयन्ते हयमेधेन	124
प्राणार्थिनमिमं	125
प्रायाक्षितेन शुद्धयन्ति	123
महान्धर्मोऽक्षयफलः	134
यूयं यूयं वयं वयं	165
लोभाद् देवाद्वयाद्वापि	124
विदुषोऽतिक्रमे	117
शक्तोपे रक्षणे	126
सर्वापराधनिष्कृत्या	140
सामान्योयं धर्मसेतुः	107

Index of Names and Subjects.

பக்கம்	பக்கம்		
அகம்பன்	68	காதை	108,112
அக்னி	99	கண்வா-கண்டுவிள் பிதா	109
அங்கதன்	76	கபோத-உபாக்யாநம்	94-
அமாஙவன்	142		107,149
கரஸ்பர்ஶம்	164		
அஸ்ர	90		
ஆதிக்யன்	68,120	காசி ராஜா	156
ஆதிவாஹிகர்	163	காமன்	37
இந்த்ரன்-ஸ்ரீ } ஸம்வாதம் }	117,125	கும்பகர்ணன்	162
,, பெரியதிருவடியுறவு	160	குலிங்கஸ்குதி	132
இளைய பெருமாள்	22	குஷலவ	9
,, ஸரணகதி	23	குஹப்பெருமாள்-ஸ்ரீ	156
,, ப்ரார்த்தனை	24		
,, ஸாக்ரீவனிடம் }		கைகேயீ	24
கோபம்	37	கைலாஸம்	156
,, அதற்கு சஷ்மை		கோயிலாழ்வர்	64
கொண்டது	38	சஷ்ட்ரதர்மம்	46
உபநிஷத்	14,50,146	சக்ரவர்த்தித்திருமகன்	5
உபாஸம்	138	சோமாசியாண்டரன்	139
ஈக்	110	ஐங்கன்	106
கங்கை	82	ஐங்கானம்	68
கஜேந்த்ரன்	104	ஐங்பவான்	76
கண்டு	94,132	தசருதன்	106
,, ஐங்மப்ரகர்ஷம்	108		

தயார்தன்	165	பாகவதர்	36
தன்னுடைச் சோதி	18,63	,, சேஷத்வம்	157
திருக்கண்ணமங்கை } யாண்டாஜ் }	28	பார்க்கவர்	96
திருப்பாற்கடல்	174	பால்லீகர்	172
திருவடி	35,43,61	பிராட்டி	24,33
திருவடி நிலை	63	,, ஸரண்யஸஹதர்ம } சாரிஞ் } ,, நித்யாநபாயினி	41 32
துந்துபி	156	,, ராவணனுக்கு உபதேசி த்தது	41
த்ரிஜூடை	42,43	,, ராகஷஸிகளை ரக்ஷித் தது	42-45
த்ரிஸங்கு	22	பிராசர்	90
த்வயம்	58,137,175	புருஷகாரம்	83
, பூர்வோத்தரகண்டம்	171	புஷ்பகவிமாநம்	25
நாவிம்ஹ-தசை	92	பெரியதிருவடி	160
நஹ-ஏஷன்	121,123	பெருமாள் 24 ; மதம்	78
, ப்ரஹஸ்பதிஸம்வாதம்	122	, வித்தோபாயம்	155
நாரதர் பகவான்-ஸ்ரீ	5	ப்ரபத்தி	58
நாராயணபஂதம்	32	லகல புருஷர்த்த	
, தர்மம்	47	ஸாதநம்	65,138
பஞ்சாயுதம்	92	ப்ரஹ்மா	6,12
பட்டர்	44	ஸரஸ்வதிவல்லபன்	5
பரதாழ்வான்-ஸ்ரீ	24,63	ஸர்வேஸ்வரனுக்கு	
பரப்ரஹ்மம்	13	புத்ரன்	11,14
, வசஷணம் (ஐகத்		ப்ரஹ்மாஸ்தரம்	28
, காரணத்வம்)	13,	ப்ரஹஸ்பதி	87,149
, ஸர்வஸரீத்வம்	13;	, நஹ-ஏஷனம்வாதம்	121;
, ஸர்வஸங்யத்வம்	14	தேவடிரோஹிதன்	123
பரஸ்ராமன்	12	மங்கு	37
, ராமநேடு யுத்தம்	33		

மஹாராஜர்	35	,, ஸம்வாதம்(வ்யாக்ர) 104
,, ராமானை யஷாஷாமி		வாலி(சோத்யம்) 48
கொண்டா டு	34-37	பதம் 105
மாஸ்யவாணி	46	ஏற்கந்ததுந்துபி 156
முக்கள்	163,167	வால்மீகி பகவான் 146
முதலூங்கள்	96	,, நாரதரிடம் ராமா
முதலி	71	யணம்கேட்டது 5
முழுஈடு	37	-வேதம் 50
யஷாஷ்வர்	90	விஸ்வாமிச்சபகவான் 87,149
கு	87,149	ராம குரு 129
,, குலகர்ம்ம	67	ஶ்ரிவஷ்யன் 106
,, ராசநா-ஸங்கவாதி	124	-ஷ்வரபாரம் 22
,, ப்ராஹ்மண ரஷ்ணாரி	120	விஷ்ணு 46
ராசநாலர்	27	விஷ்ணு குரு 165
ராசநாலிகள்	41	வைஸ்ராவான் தம்பி 157
ராமாயணம்		வைகேதமான் 82
ராவணன்	12	ஸரஞ்சாதி 20,80,114 etc.
,, ஸாரதியை வெறுத்தது	71	அங்கங்கள்: ஆனுகூல்ய
ருத்ரன்	11	ஞங்கல்லர், ப்ராதிகூல்ய
வங்காராஜ்பம்	174	வர்த்தனார் 53,54,80;
லீவானிடுதி	165	மஹாவிஸ்வாஸம் 55,57;
வலிஷ்டர்(பகவான்)	87,149	கோப்த்ருக்வ வரணம் 55,
,, ராமகுரு	74;	137; ஆக்மநிசோதபம் 55,
ஶ்ரிவஷ்யன்	106	137; கார்ப்பரண்யம் 58,
வாநம்	105	113; ஶகலதுல்ய 112
		மந்த்ரம் 24
		வேதம் 50;
		நாராயணத்ரம் 48
		ஸரஞ்சகதி:
		தேவர்கள் 20,24

பரகன்	24,25	ஸ்ரீபிக்கு இந்தரன்
ஸிவிகள்	27	சொன்னது 117,125
அசேதனங்கள்	26	—சொன்ன—
காகம்	28-33	ஸ்ரீ ஷ்டகர்ணை 127
பரசுராமன்	33	ஸ்ரீஸ்ரூபாலன் 41
ஸமுத்ரராஜன்	11	ஸா-நா ஶேபன் 22
ஸாங்கீவன்	34-37	ஸ்ரீமத்சப்தம் 32
லசங்மணன்	22-24	ஸ்ரீ விட்செண்ட்வான் 51
“ ”	37	—வாம் பெற்றது—
ராமன்	38,39	ஸ்ரீவெகுண்டநாதன் 166,
இராட்டியின் } உபதேசம் } <td>40,41</td> <td>167,176</td>	40,41	167,176
த்ரிஜடை	41-44	ஸ்ரீவெஞ்னவன் 38
ஸாரங்கதாசுண்டர்மம்	40	ஸ்ரீயேநம் 125
ஸ்ரங்யன்		ஸரஸ்வதி 5 14
ஸஹதர்மசாரினி		ஸர்வேஸ்வரன் 5,11
ஸ்ரைபன்	76	ஸர்வஶேஷி 21; பரமகா
ஸ்ரைபங்கர்	101	ரணம் 17; அவதாரரஹஸ்யம் 17; பரதத்வம் 19;
—ஸாரங்கம்—	46	ஸர்வஶக்தித்வம் 90.
ஸ்ரீ	87,104	ஸாம 110
		ஸாமேரு

ஸா-த்தாஸ-த்தம்

பக்கம் வரி	அசுத்தம்	சுத்தம்.
i 19	tertion	teration
20 12	ஸம்ர்	ஸம்ர்
31 14	காணுதே	காணுது
40 12	75	73-26
24	20,20	21:20
44 23	-45	-44
48 17	ஸாக்ஷம:	ஸாக்ஷம:
52 21		வி.த. 2-25
56 13		டி. 17-15
57 9	ந்யவேட	நிவேட
23	ந்யவேத	நிவேத
68 14	17-11	17-9
99 7	டது	பட்டது
102 14	18	17
109 25	1-5	1-15
115 21	-27	-28
118 2	ப்ரவரு	ப்ரவரு
21	-30	-29
138 22	வாஜ்ஞா	வாஜ்ஞா
139 6	பஞ்ச	பஞ்ச
143 19	சொல் சொல்	சொல்
144 21	ந்த	ந்த
165 18	பழை	பழைய

ஸங்கேத விவரணம்.

ஸங்கேதாச்சிரம்

அ.
அதிமா.
ஆதி.
ஆர்.
இதி. ஸமு.
உ
உத்.
கிஷ்ட.
ஜித.
திருப்பல்.
திருமா.
தி. மொ.
திருவா. மொ.
பா.
பாகவ.
பார.
பாரத். ஸம்.
பெரியா. தி.
பெரு. தி.
பெனஷ்.
மனு.
யாக்ஞ. ஸம்.
யு.
ரா.
வ. த.
வரத. ஸத.
வி. த.
வி. பு.
ஸாண்டி. ஸ.
ஸ்ரீகுணை.
ஸம்வர். ஸம்.
ஸம்.

க்ரந்தத்தின் பேயர்.

அயோத்தியாகாண்டம்.
அதிமாநுஷ்டவம்.
ஆதிபர்வம்.
ஆரண்யகாண்டம்.
இதிஹாஸஸமுச்சயம்.
உத்தரகாண்டம்.
உத்யோகபர்வம்.
கிஷ்கிந்தாகாண்டம்.
ஜிதந்தேஸ்தோத்ரம்.
திருப்பல்லாண்டி.
திருமாலை.
(பெரிய) திருமொழி.
திருவாய்மொழி.
பால்காண்டம்.
ஸ்ரீ பாகவதம்.
மஹாபாரதம்.
பாரத்வாஜஸம்ஹிதை.
பெரியாழ்வார் திருமொழி.
பெருமான் திருமொழி.
பெனஷ்கரஸம்ஹிதா.
மனுஸ்ம்ருதி.
யாக்ஞவல்க்யஸம்ருதி.
யுத்தகாண்டம்.
ராமாயணம்.
லக்ஷ்மீ தந்த்ரம்.
வரதராஜஸ்தவம்.
விஷ்ணு தர்மம்.
விஷ்ணு புராணம்.
ஸாண்டில்யஸம்ருதி.
ஸ்ரீகுணைரத்நகோசம்.
ஸம்வர்த்தஸம்ருதி.
ஸம்தரகாண்டம்.

—ஐஷ்வரை—